

நீ :

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

ப்ரபந்தஞ்சகூடஸ்தரான
நம்மாழ்வார் அருளிச்செய்த

பெரிய திருவந்தாதி.

பெருமாள்கோயில்
விரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரியர்
இயற்றிய
தில்யார்த்த தீபிகையென்னும்
உரையுடன் கூடியது.

M. R. கோவிந்தசாமி ஸுப்போனியீன் பை - 30
சென்னை மாடல் அச்சக்கூடத்தில்
அச்சிடுவிக்கப்பட்டது.

பிரபவர்ங்கு புரட்டாசிமர்

1927

இப்புத்தகம் கிடைக்குமிடம் :—

M. R. கோவிந்தசாமி நாயுடு,

“திவ்ய ப்ரபந்த திவ்யார்த்த தீவிங்கை” ஆஸ்,

32, பந்தர் தெரு, G.T., மதாாஸ்.



ஆழ்வார் திருவடிக்கோ சரணம்.

பெரிய திருவந்தாதி.

இது—மயர்வற மதிநல மருளாப் பெற்ற ஆழ்வார்களுள் தலைவரும், ப்ரபந்ஜனகூடஸ்தருமான நம்மாழ்வார் அருளிச் செய்த நான்கு திவ்யப்ரபந்தங்களுள் மூன்றாவதான பிரபந்தம். திருவிஞ்ஞத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங்களும் நம்மாழ்வாருடைய திவ்ய ஸாக்தி களாம். இந் நான்கும், முறையே நான்கு வேதங்களின் ஸாரமாம். நாலாயிரப் பிரபந்தத்தில் மூன்றாவது ஆஹிராமாசிய இயற்பாவில் இது ஏழாவதாகும். அதர்வண வேத ஸாரமுமாம்.

பெரிய திருவந்தாதி என்பதற்குப் பெருமை பொருந்திய திருவந்தாதிப் பிரபந்தமென்று பொருள். அந்தத்தை ஆதியாக வுடையது அந்தாதி. அன்மொழித்தொகை; வடமொழித்தொடர். அந்த ஆதி எனப் பிரிக்க. அந்தாதியாவது—மூன்னின்ற செய்யுளின் ஈற்றி லூள்ள எழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் அடித்துவருஞ் செய்யுளின் முதலாக அமையும்படி

பாடுவது; இங்னம் பாடும் நாலினது ஈற்றுச் செய்யுளின் அந்தமே முதற் செய்யுளின் ஆதியாக அமையவைத்தல், மண்டலித்த லெனப்படும். அந்தாதி யென்பது தொண்ணுற்றுறவுகைப் பிரபந்தங்களுள் ஒன்றும். பதிற்றந்தாதி என்றும் நூற்றந்தாதி என்றும் வகைகளுண்டு. பத்து வெண்பாவினுலேனும் பத்து கட்டளைக் கலித்துறையினுலேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது பதிற்றந்தாதி. நூறு வெண்பாவினுலேனும் நூறு கட்டளைக் கலித்துறையினுலேனும் அந்தாதித் தொடையாற் கூறுவது நூற்றந்தாதி. இப்பிரபந்தம் நூற்றுக்குக் குறைந்த எண்பத்தேமு வெண்பாவினுலைமைந்துள்ளதொரு திவ்யப்ரபந்தம். சொற்றெடுத் திலைச் செய்யுள் பொருட்டொடர் திலைச் செய்யுள் என்ற வகையில் இது சொற்றெடுத் திலை; “செய்யளந்தாதி சொற்றெடுத் திலையே” என்றார் தண்டியலங்காரத்தும். இந்நாளின் பாசாங்கள் பொருளில் ஒன்றை ஒன்று தொடர்ந்து நிற்றல் தோன்ற அறிவிற் சிறந்த மஹான்கள் உபந்யவிக்கக் கூடுமாதலால் இது பொருட்டொடர் திலையுமாம். “பொருளினுஞ் சொல்லினுமிருவகை தொடர்திலை” என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின் உரையில் “இரண்டென்னது வகை பென்ற மிகையான் மூன்றுவது பொருளினுஞ் சொல்லினுஞ் தொடர்தலுமுண்டெனக் கொள்க” என்றமைகாண்க. நெடுகே ஒரு கதையாகக் கூறுதலல்லாமல் ஸ்தோத்ராருபமாக அருளிச் செய்யப்பட்ட பாசரங்களாதலால் சொற்றெடுத் திலையாகவே கொள்ளலாம்.

தொல்காப்பியத்துச் செய்யுளியிலிர் கூறப்பட்ட அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்ற என்வகை வனப்பினுள் இந்நால் விருந்தென்னும் வனப்பின் பாறப்படும். “விருந்தேதானும் புதுவது கிளந்தயாப்பின் மேற்றே” என்ற தொல்காப்பியச் சூத்திரவுரையில் நச்சினார்க்கினியர் “விருந்து தானும் பழங்கதை மேலதன்றிப் புதிதாகத் தாம் வேண் டியவாற்றுற் பல செய்யுளுங் தொடர்ந்து வரத்தொடுத்துச் செய்யப்படும் தொடர்திலை மேலது” என்றும், “அது-முத்தொள்ளா பிரமும்பொய்கையார் முதலாயினேர் செய்த அந்தாதிச் செய்யுளும்

என உணர்க ; கலம்பகம் முதலாயினவுஞ் சொல்லுப ” என்றும் உரைத் துள்ளமை காண்க.

முதலாழ்வார்களருளிச் செய்த திருவந்தாதிப் பிரபந்தங்கள் நூறு பாசுரங்களையுடையனவாதலால் அவற்றினுங் குறைந்த பாசுரங்களையுடையதாய்ச் சிறியதான் இத்திருவந்தாதிப்பிரபந்தத்தைப் பேரிய திருவந்தாதி என வழங்குதல் எங்குமேனே யெனின் ; கேள்மின் ;—உருவத்தால் பெருமை பெற்றதைப் பெரிது என வழங்குதல் உண்டு ; ‘பெரிய மனிதர்’ என்று உலகில் சிலரைச் சொல்வது குணப்பெருமைபைக் கொண்டையன்றி ஊன்மல்கி மோடுபருத்திருக்கையாகிற உடற்பெருமையைக் கொண்டு அல்ல. கூரத்தாழ்வான் திருக்குமாரான பட்டர் சிறுபிராயத்திலே ஒரு நாள் ஆழ்வான் திருவாய்மொழி அதுவந்திக்கும்போது “உறுமொ பாவியேனுக்கு” [8-10-3] என்ற பாசாத்தில் “சிறுமாமனிசராய் என்னை யாண்டாரிங்கே திரியவே” என்றதைக் கேட்டு அதில் சிறு மாமனிசர் என்றதைக் குறித்து ஆர்ச்சுபங்கொண்டு தந்தையாரை நோக்கி ஒன்றுக்கொன்று எதிர்த்தட்டான சிறுமை பெருமை என் கிற குணங்களிரண்டும் ஒரு பொருளினிடத்து ஒன்று சேர்ந்திருக்குமோ ? ஆழ்வார் ‘சிறு மா மனிசர்’ என்று இரண்டையும் ஒரு வரிடத்தே சேர அருளிச் செய்தது பொருந்துவது எங்குமேனை ? என்று வினாவினர். அதற்கு ஆழ்வான் ஆலோசித்து, ‘பிள்ளாய் ! நன்கு வினாவினைய் ; உனக்கு உபநயமாகாமையால் இப்பொழுது வேத சாஸ்திரங்களைக் கொண்டு விடை சொல்லலாகாது ; ஆயினும் ப்ரத்யக்ஷத்திற் காட்டுகிறோம் காண்’ என்று சொல்லிச் சில பெரி யோர்களைக் காட்டி ‘திருமேனி சிறுத்து ஞானம் பொருத்திருக்கிற சிறியாச்சான் அருளாளப் பெருமாளம்பெருமானார் போல் வாரைச் சிறுமாமனிசர் என்னத் தட்டில்லையே ; முதலியாண்டான் எம்பார் முதலிய பெரியோர்கள் உலகத்தாரோடொடைக்க அந்ந பாநாதிகள் கொள்வதோடு எம்பெருமான் பக்கல் ஈடுபடுவதிற் பரம பதத்து சித்ய ஸுமாரிகளைப் போதுதலால், இப்படிப்பட்டவர்கள் சிறுமாமனிசர் என்னத் தக்கவரன்தேரை இங்ஙனமே வழிவசிறுத்து மலைமை பெருத்தவர்களும், மனிதரென்று பார்க்குமிடத்துச்

சிறுமை தோன்றினும் பகவத்பக்தி ஞானம் அதுஷ்டாநம் முதலிய நற்குணங்களை நோக்குமிடத்து நித்யமுக்தர்களினும் மேன்மை பெறுகின்றவர்களுமான மஹாபுருஷர்களையே ஆழ்வார் சிறுமா மணிசரென்று குறித்தருளினர் ; என்று அருளிச் செய்ய, அது கேட்டுப் பட்டர் ‘தகும் தகும்’ என்று இசைவு கொண்டனர்.— என்கிற இதிலூஸம் இங்கு உணரத்தக்கது. ஆகவே, இப்பிரபந்தம் மற்ற திருவந்தாதிகளிற் காட்டிலும் உருவத்தால் கொஞ்சம் சிறியது யிருந்தாலும், சொல்லின்பம் பொருளின்பம் முதலிய குணங்களாற் பெறுமை பெற்று விளக்கிறேன்று கொண்ட நம் சிருவங்கள் இதன் பெறுமை தோன்ற இதற்குப் பேரிய திருவந்தாதி யென்று திருநாமமிட்டனரென்க.

இது பெரிய திருவந்தாதியாப் விட்டால் முதலாழ்வார்களின் திருவந்தாதிகள் சிறிய திருவந்தாதிகளோ? அவற்றில் குணங்கள் ஸ்வல்பமாகத்தானிருக்கின்றன ஓவா? என்று கேட்பது ரவிகர் கட்குப் பணியன்று. இப்பிரபந்தம் மிகக் பெறுமை பெற்றது என்பது மாத்திரம் இங்குக் கொள்ளத்தக்கதேயன்றி மற்றவற்றின் லாகவமும் சொல்லிற்றாகாது.

இனி, பெரிய திருவந்தாதியென்று வழங்குதலை வேறொரு காரணமுங் கூறலாம் ; அதாவது—“புவியுமிரு விசம்பும் நின் நகத்த, சீ என் செனியின் வழிபுகுட்டு என்னுள்ளாப்-அவிவின்றி, யான் பெரியன் நீ பெரியைன்பதனை யாரறிவார்?, ஊன்பருகு நேமி யாயுள்ளோ” என்று இப்பிரபந்தத்தில் ஒரு பாசரம்(75) உண்டு. ஆழ்வார் எம்பெருமானை தோக்கி, பிரானே! உபயவிழுதிகளும் உன்னி டத்தே அடங்கியிருக்கின்றன என்பது வாஸ்தவம் ; அந்த உபயவிழுதிகளைத் தரிக்கின்ற நீ பெரியவனு? அன்றி உபயவிழுதியுக்த னன உன்னைச் செவியின்வழியே உள்ளே புகுவித்துத் தரித்துக் கொண்டிருக்கிற நான் பெரியவனு? “மஹதோ மஹீயாந்” [பெரிய வஸ்துவிற் காட்டிலும் மிகப்பெரியவஸ்து] என்று உன்னை வேதங்கள் மிகப்பெரியவனுக்க் கொல்லுகின்றனவே, இதுதகுமா? பெரிய வனுன் உன்னையும் ஒரு மூலையிலே அடக்கிக்கொண்டிருக்கிற நானன் ஒரு பெரியவன் ; இதனை ஆராபவேணும் என்று ஒரு சமத்காரமாக அருளிச் செய்கிறோ. ஆகவே, ஆழ்வார் தம்முடைய பெறுமையைப் பேசிக்கொண்ட பிரபந்தம் இதுவாதலால் இதற்குப் பெரியதிருவந்தாதியென்று பேராயிற்றென்னலாம் போலும்.

—
—
—

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

பெரிய திருவந்தாதி—தனியன் உரை.

[எம்பேருமானூர் அருளிச் செய்த தனியன்.]

(இருவிகற்ப நேரிசை வேண்பா.)

முந்துற்ற நெஞ்சே' முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்திச்—சந்த
முருகூருஞ் சோலைகுழ் மொய்பூம் போருஙல்
துருகூரன் மாறன்பேர் கூறு.

பதவரை.

முந்துற்ற	{ (ஏல் விஷயங்களில்) முற்பட்டிச் செல் லுகிற	முருகு ஊரும் சந்தச் சோலை	கேண் பெருகுகின்ற சந்தனச் சோலை கள் சூழ்ந்ததும்
நெஞ்சே	ஓமனமே!	மொய்ப்	* நெருங்கிய அழியிய தாமிரபர்ணி நதியை யுடையது மான
முயற்றி தரித்து	{ (கான் இப்போது உன்க்கு உரைக் கு விஷயத்தில்) உத்ஸாஹும் கொண்டு	பொருஙல்	குருகூரன் திருக்கரிக்குத் தலைவரான
உரைத்து	{ (என் நிலைமையை) ஆழ்வாரிடத்து விள்ஞாபிடத்து	மாறன்	நம்மாழ்வாருடைய திருநாமங்களை
உங்கித்து வாய் ஆர வாழ்த்து	தண்டன் ஸமர்ப்பித்து { வாய்ப்படைத்தது வைவமாம்படி வாழ்த்தி,	பேர் கூறு	நீ சொல்லு.

* * *—மாறனாடி பணிந் துய்ந்தவான இராமாதுசன் தமது திருவள்ளத்தை நீாக்கி 'நெஞ்சே' நீ ஆழ்வாருடைய திவ்பப்பரபந் தத்தைச் சொல்லுவதும் அவருடைய திருநாமங்களைச் சொல்லு வதுமாயிரு' என்று உபதேதக்கிரூர் முபற்றியாவது முபற்சி; ஊக்கம் வந்தித்தல்-வணங்குதல் வாயாரவாழ்த்தி என்ற பாடத்தில் வெண்டலோ பிறழ்கின்றமையால் “வாயார வாழ்த்தியே” என்று பாடமிருந்திருக்க வேணும்.

முயற்றி தரித்து என்பதற்கு—முயற்றி என் துஞ் சொல்லை முத விலே வைத்து ஆழ்வார் அருளிச் செய்த பிரபந்தத்தைத் தரித்துக் கொண்டு என்று பொருள் கொள்ளுதலும் சிறக்கும். ‘‘முயற்றி சமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே’’ என்றிப்பேரிய திரு வந்தாதியின் தொடக்கம்.

...

...

...

...

...

ஶ்ரீ :

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

பெரிய திருவந்தாதி உரையின் அவதாரிகை.

ஆழ்வார், முதற்பிரபந்தமாகிய திருவிருத்தத்தில்—தமது ஞானக் கண்ணுக்கு இலக்கான எம்பெருமானை நோக்கி ‘தேவரீரை அதுபவிப்பதற்கு இடையூறு தேவறஹஸம்பந்தத்தைத் துலைத் தருளவேணும்’ என்று ஸம்ஸாரஸம்பந்த விவருத்தியை அபேக்ஷித் தார். ஆழ்வார் அப்படி பிரார்த்தித்த பொதிலும், எம்பெருமான் இவ்வாழ்வாரைக் கொண்டு நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்யப்ரபந்தங்களை வெளியிடுவித்து அவற்றுல் ஸம்ஸாரிகளைத் திருத்திப் பணிகொள்ளத் திருவுள்ளம் பற்றினவனுக்கபாலே “பொய்ந் னின்ற ஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு மின்னின்ற நீர்மை இனியாழுமை” என்று இவர் பிரார்த்தித்தபோதே இவருடைய பிரார்த்தனையைத் தலைக்கட்டித் தந்தருளவில்லை. இவ்வாழ்வார் இந்த ஸம்ஸாரத்தை விட்டுவிலகி ஸ்ரீ வைகுண்டத்திற் சென்று சேரவேணுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களையதுபவிப்பதற்காகவேயன்றி வெளிறன்றுக்காகவுமன்றே; அந்த குணநுபவத்தை நாம் இவர்க்கு இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம்; இங்கேதானே இவர் குணநுபவம் பண்ணிக் களிப் புற்றவராகி அவ்வநுபவம் உள்ளடங்காமல் புற வெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப் பெருகி லோகோபகாரமும் செய்தாராகட்டும்.” என்று எம்பெருமான் திருஏன்ளம்பற்றித் தனது ஸ்வரூபரூப குணவிழுதிகளைக் காட்டிக்கொடுக்க, ஆழ்வார் அவற்றைக்கண்டு பரமாநந்தம் பொளிய அதுபவித்தார் திருவாசிரியப் பிரபந்தத்திலே. அப்படி அதுபவித்த பகவத் விஷயத்திலே அவ்விஷயத்திற்குத் தகுதியாக ஆசை கரை புரண்டு பெருகிச் செல்லுகிறபடியைப் பேசுகிறோர் இப்பெரிய திருவந்தாதியில்.

ஸ்ரீசக்ரவர்த்தி திருமகனுர் காட்டுக்கெழுந்தருளின பிறகு மாதுலக்ருஹத்தினின்றும் அயோத்திக்கு மீண்டும் பரதாழ்

வாணை நோக்கிக் கைகீபியானவுள் ராஜங் [அரசனே!] என்று ஸம்போதித்தவளவில் பரதன் அஷ் சொல்லிக்கேட்டு என்ன ஸங்கடமடைந்தனனை அந்த ஸங்கடம் ஆழ்வார்க்குத் திருவிருத் தத் திலேயாயிற்று. பிறகு அப்பரதன் சில பரிஜனங்களைக் கூட்டிக் கொண்டு சித்திரகூடஞ்சென்று இராமபிராணை மீட்டு எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருவதாகப் புறப்பட்டுச் செல்லும்போது அப்பரதன் து நெஞ்சில் என்ன தரிப்பு இருந்ததோ அவ்வகையான தரிப்பு ஆழ்வார்க்குத் திருவாசிரியத்திலேயாயிற்று. பிறகு பரதன் ஸ்ரீ நந்திக்ராமத்திலே யிருந்துகொண்டு பதினாலு வருஷம் தனது ஆசையை வளர்த்துக் கொண்டிருந்த நிலைபோலும் இப்பெரிய திரு வந்தா தியில் ஆழ்வாருடைய நிலை.

பெருமாள் மீண்டு திருவயோத்திக்கெழுந்தருளித் திருவயி வேஷகங் கண்டருளி அப்பரதனும் ஸ்வருபா நூருபமான பேறுபெற்ற ஒற்போலேயாம் மேலே திருவாய்மொழியில் ஆழ்வார் பெறும் பேறு.

அருளிச் செயல் நாலாயிரத்திற்கும் அற்புதமான வியாக்கியானமருளிச்செய்த பெரியவாச்சான் பிள்ளை இயற்பாவுக்கு அருளிய வியாக்கியானம் சுருக்கமுடைத்தாதலாலும், அவற்றிலுள்ளும் இப்பிரபந்தத்திற்கு அருளிய வியாக்கியானம் மிக்க சுருக்கமுடைத்தாதலாலும், ஆழ்ந்த பல கருத்துக்களை அமைத்துக் கொண்டுள்ள அந்த வியாக்கியானத்தைத் தழுவி அடியேனுடைய சிற்றறியிற்கு எட்டிய பல விஷயங்களையுஞ் சேர்த்துப் பாசரப் பொருள் ஸ்பஷ்டமாகத் தெரியும்படி விரிவுரை எழுதப்படுகின்றது. குற்றங்குறைகளைப் பெரியோர் பொறுத்தருள்க.

அவதாரிகை முற்றிற்று.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.



நம்மாழ்வார் அருளிச்செய்த
பெரிய திருவந்தாதி.

[பெருமாள் கோயில் பிரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசாரியர் எழுதிய
திவ்யார்த்தத்திகையுடன் கூடியது.]

முயற்றி சமாநதேழுந்து முந்துற்ற நேஞ்சே ! *

இயற்றவாய் எம்மொனீ கூடி *—நயப்புடைய

நாவீன் தோடைக்கிளவி யுள்போதிவோம் * நற்புவைப்
பூவீன்ற வண்ணன் புகழ்.

(க)

பதவுரை.

முயற்றி	{ எம்பெருமானைப் பற்றிப் பேசகை யிலே உத் ஸாஹம் பூண்டு	ஈல் பூவைப்பு ஈண்ற வண்ணன்	அழகிய காயரம்
சமக்கு			{ பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடைய ஞன எம்பெருமா லுடைய
எழுங்கு	{ (அவ்விஷயத்தில் என்னைவிட) முப்பட்டிருக்கிற மனமே!	புதி	{ திருக்கல்யாண குணங்களை
முந்தற்ற நெஞ்சே			யப்பு உடைய அங்கு பொருங்கிய
சீ எம்மொடு	{ சீ (தனிப்பட்டுப் போகாமல்) என் கூடி ஞேடு சேர்ந்து	நா ஈன்	{ நாவினாலே கவனங்கு செய்யப்படுகிற
இயற்றவாய்			{ சேர்க்கைப் தொடை
(நாம் இருவருஞ் சேர்ந்து கடத்த வேண்டிய காரியம் என்ன வென்குல்)	{ காரியத்தை கடத்த வேதும் ;	கிளவியுள்	{ பொருத்த முடைய சொற்க ளிலே
(நாம் இருவருஞ் சேர்ந்து கடத்த வேண்டிய காரியம் என்ன வென்குல்)	பொதிவோம் அடக்குவோமாக. (இதுவே ஸியும் நானும் சேர்க்கு செய்யவேண்டிய காரியம்.)		

* * *—[முயற்றிக்மங்கு.] ஆழ்வார் தம்முடைய திருவள் எத்தை நோக்கிப் பேசுகிறார். தமது நெஞ்சானது தம்மைவிட்டுத் தனித்துப் போய்விட்டதாம் பகவத் விஷயாதுபவத்திற்கு; அப் படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூவி ‘எண்ணியுங்கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார்.

நெஞ்ச பிரிந்து போய்விட்ட தென்பதும் அதனை அழைத்து வார்த்தை சொல்லுகிறதென்பதும் அஸ்மபாவிதமன்றே? நெஞ்ச போய்விட்டதென்றால் வார்த்தையே சொல்ல முடியாதன்றே; நெஞ்ச வினைத்ததையன்றே வாய் சொல்லும்; “முந்துற்ற நெஞ்சே! இயற்றுவாய் எம்மோடு நீகூடி” என்று இப்போது சொல்லுகிற ஆழ்வார் நெஞ்ச அற்றவரென்று எப்படிக் கொள்ள முடியும்? நெஞ்சோடு கூடியிருந்துதானே இந்த வார்த்தை சொல்லியிருக்கவேண்டும்; அப்படியிருக்க “முந்துற்ற நெஞ்சே!—நீ எம்மோகூடி இயற்றுவாய்” என்று அருளிச் செய்வது எங்கனே பொருந்தும்? என்று சங்கிக்க வேண்டா; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறுபடுத் திச் சொல்லுதல் கவிமரபு. நெஞ்சைத் தூதுவிடுவதாகவுஞ் சொல் அவர்களிரே. நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொண்டு போது போக்குவதற்கு இவ்விருள்தருமானாலத்தில் வேறுயாரும் உடன் படாமல் உண்டியே உடையே உகங்கோடுகிறவர்களாயிருப்பதால், உசாத்துணையாவது நெஞ்ச தவிர வேறில்லாமையால் அந்த நெஞ்சை நோக்கித்தானே வார்த்தை சொல்ல வேண்டும். “யானும் என்னெஞ்சம் இசைந்தொழிந்தோம்” என்று மேலே அருளிச் செய்யப்போகிறார். ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவதென்பது பக்தர்களுக்கு ஒரு நற்போது போக்காக அமைந்ததாம். நெஞ்ச பிரிந்து போயிற்றதாகச் சொல்வதும் அப்படியே; நெஞ்சவிடுதூதாகச் சொல்வதும் அப்படியே. இது விற்க.

இப்பாட்டின் கருத்தை ஆழ்வார்க்கும் நெஞ்சக்கும் வைப்பாஷ்ணையாக வைத்து எழுதுவோம்;—

ஆழ்வார் :—ஓ நெஞ்சே! நீ எனக்கும் முன்னடி வெகு உத்ஸாஹமரக்க கிளம்புகிறேயே; என்ன செய்யப் போவதாக உத்ஸாஹங்களைக்கிறேய்?

நேஞ்சு :—ஆழ்வீர்! நான் பகவத் விஷயத்திலே அவகாஹிக் கப் போகிறேன்; அதில் எணக்கு வெகு உத்ஸாஹமிருப்பதால் என்னைத் தடை செய்யவேண்டா.

ஆழ்வார் :—உன்னை பாரும் தடை செய்வாரில்லை; என்னேடே சேர்ந்து காரியம் நடத்தினாய்கில் நல்லது என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

நேஞ்சு :—நீர் செய்வதாக உத்தேசித்திருக்கும் காரியம் யாது? நான் மேற்கொண்ட காரியத்தோடு அது விரோதப்படாத காரிய மாயிருந்தால் பார்ப்போம்.

ஆழ்வார் :—நீ கொண்ட காரியமே நானும் கொண்டது; வேறில்லை; காயாம்பூப்போல் அழகிய கறுக்க திருநிறமுடைய னை எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை நல்ல சொல் தொடைகளிலே சேர்த்துப் பாடி அநுபவிக்கப் பாரிக்கின்றேன்; அதற்கு நீ துணை செய்யவேணும்—என்கிறோ.

முயற்றியாவது முயற்சி; ஆதனைச் சமப்பதாவது மேற்கொள்ளுகை; ப்ரயத்னப்படுகை என்றபடி. இயற்றுதல்—காரியம் நடத்துதல்.

நயப்புடைய =(நயப்பாவது-ஆசை.) இந்த விசேஷணம் நானிலும் அந்வயிக்கலாம்; கிளாவிபிலும் அந்வயிக்கலாம். எம்பெருமானைத் துதிக்க ஆசைகொண்ட நாக்கிலூல் கவனம் செய்யப்படுகிற என்ற படி. கிளாவியில் அந்வயிக்கும்போது—அன்புமிகுதியினாலுண்டாகிற சொற்கள் என்றதாம். நாவீன் என்றவிடத்து சலுதலாவது உண்டாக்குதல்.

தோடைகளாவியுள் =“ஶநாம் ஸ்ரூபாடுதிவாவீஷ்வாம் ஶ்ரவாஸோ =பதாநாம் ஸெலாப்ராத்ராதாநிமிஷங்கிஷேவ்யம் ச்ரவணயோ:” (ஸ்ரீ குணரத்நகோசம்) என்றபடி—பதங்களுக்கு ஒன்றே டொன்று அமையும் சேர்த்தியழகுக்குத் தோடை என்று பெயர். ஆகவே, சேர்த்தியழகு பொருந்திய இனிய சொற்களிலே பகவத் குணங்களை அமைத்துப் பாடும்படி நெஞ்சே! நீ அதுகூவிக்க வேணுமென்றதாயிற்று. இப்பிரபந்தம் முழுவதும் வென்பாவினுல்மைந்தது. (க)

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் *

இகழ்வோம் மதிப்போம் மதியோம்—இகழோம் * மற்று
எங்கள்மால் ! செங்கண்மால் சீற்றுநிலீனயோம் *

எங்கள்மால் கண்டாயிவை.

(ஐ)

எம் கண்	எங்களிடத்தில்	
மால்	{ வ்யாமோஹத்தை புடைய	மதிப்போம் { உன்னைச் சிறங்கவ ஞக நெஞ்சால் நினைத்தோமாகிலும்
செம் கண்	{ புண்டாரீகாக்குனை மால் { பெருமானே ! ,	இகழ்வோம் { உன்னை அகெளர வப் படுத்தினார களாக ஆய்விட வோம் ;
புகழ்வோம்	{ (சுருவராலும் புகழ்ந்து முடிக்க வொண்ணுத உன்னை அற்ப நூனிகளான நாங்கள்) புகழ்ந்தோமாகில்	மதியோம் { அப்படி நெஞ்சால் நினையாகிருங் தோமாகில்
பழிப்போம்	{ (அபோக்யர் புகழ் வது புகழ்ச்சியன் ரூதலால் உன்னை நாங்கள் பழித்த வர்களாகவே ஆய் விடவோம் ;	புகழோம் { அகெளரவுப்படுத்தா தவர்களாகஆவோம்; அதை இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாம லாவது இருக்கப் போகிறதில்லை ; புகழ்வதும் மதிப்பதும் செய்யத் தான் போகிறோம்.)
பழியோம்	{ (இவ் வண்மையைத் தெரிந்து கொண்டு) புகழா திருக்தோமாகில்	நீ தீறல் { நீ கோபங்கொள்ள லாகாது ;
பழியோம்	{ உன்னைப் பழித்த வர்களாக ஆக மாட்டோம் ;	இவை { புகழ் உன்னைப்பதும் (பிறகு) புகழலா காதென்று பின் வாங்குவது மாகிற இவை
பழியோம்	{ எங்கள் மால் { தீவினயோம் { மஹாபாவிகளான கண்டாய் { எங்களுடைய ப்ரமமேயாம்.	

***—[புகழ்வோம்.] “நற்புவைப் பூவீன்றவண்ணன் புகழை
நயப்புடைய நாலீன் தொடை கிளியுள் பொதிவோம்” என்று
கீழ்ப்பாட்டில், எம்பெருமானித் துதித்துக் கவிபாடுதாகத்
தொடங்கின ஆழ்வார் ‘இப்போது நாம் எடுத்துக்கொண்ட
காரியம் என்ன ?’ என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார் ; எம்பெரு

மானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண் டோம் ; ஹா ஹா !! இப்படியும் நமக்கொரு மதிகேடு இருக்குமோ ? எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ ? வேதங்களே புகழுத்தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை நாமோ புகழுக்கடவோம் ! ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத் துள்ள குணங்களையினைத்தையும் ஒன்று விடாமற் சொல்லித் தீர்த்து, மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் சொல்லுவதன்றே புகழ்வதாவது ; எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும் ? சிற்றிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம் !; † “கேழ்த்த சீர் அரண்முதலாக்கிளர் தெய்வமாய்க்கிளர்க்கு, சூழ்க்கமரர் துதித்தால்உன் தொல்புகழ் மாகுணுதே” என்னுமாபோலே அறிவிற்கிறந்த அரண்முதலானாலேர் புகழுந்தா அங்கூட அது பகவத்குணங்களுக்கு இகழ்ச்சியாய்த் தலைக்கட்டா விற்க, நமது ஊத்தைவாய்க்கொண்டு பேசுவது என்னாகும் !. “பகவா னுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன ?” என்று பலரும் இழிவாக நினைக்கவன்றே காரண மாகும் நாம் புகழ்வது—என்றெண்ணி அந்த எண்ணத்தை வெளி பிடா நின்றுகொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில்.

புகழ்வோம் பழிப்போம் = திருமாலே ! உன்னை நான் புகழ்ந்தேனுகில் பழித்தவனுடேவன் ; என்னுடைய புகழ்ச்சி உனக்குப் பழிப்பேயாம் என்றபடி. ஆசாரவீரானால் ஒருபயல் வவிஷ்டனைப் பற்றிப்பேசத் தொடங்கி ‘வவிஷ்ட முனிவர் நல்ல ஆசாரசிலர்’ என்று புகழ்வதானது எப்படியோ, அப்படியேயன்றே குணவீரனுண சிசேனன் குணங்கடலாகிய தேவரீரைப் புகழ்வதும். புகழோம் பழியோம் = நான் தேவரீரைப் புகழாதிருக்கிற பசுத்தில் பழித்தவனுக ஆகமாட்டேன். இவ்வர்த்தம் “புகழ்வோம் பழிப்போம்” என்றதிலேயே கிடைக்கக் கூடுமானாலும் ஸாஸ்பஷ்ட மாகச் சொல்ல விரும்பின ரெங்க. உன் திருநாமத்தையே நான் எடுக்காதிருப்பின் யாதொரு பழிப்புமில்லை பென்றவாறு.

இகழ்வோம் மதிப்போம் = ‘மதிப்போ மிகழ்வோம்’ என மாற்றி அந்வயித்துக் கொள்வது. இதன் கருத்தாவது—வாய்விட் டிப் புகழ்வதென்கிற விஷயம் அப்படி கிடக்கட்டும்; தேவரீரை நாயினேன் நெஞ்சால் நினைப்பதாவது தகுதியோ என்று பார்த்தால், அதற்கும் யோக்யதையில்லை; நெஞ்சால் நினைப்பதுதானும் இகழ்ந்தவாறாகும் என்றபடி. மதியோம் இகழோம் = உன்னை நான் நெஞ்சாலும் நினையாதிருக்கில் இகழ்ந்தவனுக ஆகமாட்டே வென்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதும், எம்பெருமான் திருவுள்ளாஞ் சிறிக்கண்சிவங்து நின்றுன்; ஏனென்னில்; ‘திருநாவீறுடைய பிரானு கிய இவ்வாழ்வார் எதோபாசரம் சொல்வதாகத் தொடர்க்கிணாரே, நல்லது, செனிக்கு இனிதாகக் கேட்போம்’ என்று மிக்க ஆசை கொண்டிருந்தான் எம்பெருமான்; அந்த ஆசை * ஊமனார்கண்டகணவிலும் பழுதா யொழியும்படி ஆழ்வார் அபோக்யதானுஸந்தாநம் பண்ணி, ‘நான் புகழ்ந்தகாது, நெஞ்சால் நினைக்கவுந்தகாது’ என்று பேசவே உண்ணுஞ் சோற்றை எதிர்பார்த்திருந்த பசியனுக்குச் சோறு தடுமாறிப் போனால் கண் சிவங்து கோபமுண்டாவது போல எம்பெருமானுக்கும் * செனிக்கினிய செஞ்சொல் கேட்டுக்களிக்கப் பாக்கியமிலலாமற் போகிறதேயென்று கோபம் மேலிட்டுக் கண்கள் சிவந்தன ; அந்த நிலைமையைக் கண்ட ஆழ்வார் “எங்கண்மால் செங்கண்மால்” என விளிக்கின்றார் பிரானே! நீ எங்களிடத்து இயற்கையாகவே வ்யாமோஹ முடையவனால் லீயோ; இப்படி கண்கள் சிவக்கச் சீறலாமோ? என்ற கருத்து உள்ளுறை.

செங்கண்மால்! என்று ஆழ்வார் அழைக்கவாறே எம்பெருமான் “ஓய்! என்னை ஏதுக்கு அழைக்கிறீர்? என்னை நெஞ்சால் நினைத்தாலும் இகழ்ந்ததாகும் என்று சொல்லிவிட்டாரே; அப்படி யிருக்க, என்னை நெஞ்சாலும் நினைத்து வாயானும் ஏன் அழைக்கிறீர்? போம் போம்” என்று சீற்றந் தோற்ற முகத்தை மாறவைத் தான்; ஆழ்வார் அது கண்டு சீல்ல நீ என்கிறார்; நாயனே! அநந்யக்தியான என்மேலோ நீ சிறுவது; சிறவேண்டா என்கை.

“புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம் இகழ் வோம் மதிப்போம் மதியோ மிகழோம்” என்று வெகு அழகாக

நீர் சொன்ன வார்த்தைக்கு நான் சீருமலுமிருக்க வேணுமோ? என்று எம்பெருமான் திருவள்ளமாக, அதற்கு ஸமாதானம் போல் “தீவினையோம் எங்கண்மால்கண்டாயிலை” என்கிறு இதன் கருத்து :—தேவரீரைப் புகழ்வைமென்றால் என்னுடைய அந்தராத்மா சீறுகிறது; புகழாதிருப்போமென்றால் தேவரீர் சீறுகிறது; இந்த பாவத்திற்கு என்ன பண்ணுவேன்; இது பெரிய தீவினையாயிரா நின்றதே! ஒருவிதத்தில் பார்த்தால் தேவரீரைப் புகழ் நா எழும்பவில்லை; ஒருவிதத்தில் பார்த்தால் புகழாதிருக்க முடியவில்லை; ஆகையாலே, புகழ்வைண்டியதாயுமிருக்கிறது, நாமோ புகழ்வென்று பின்வாங்க வேண்டியதாயுமிருக்கிறது; இது என் னுடைய ப்ராந்தி நிலைமைகாணரீர்; யான் என்ன செய்வேன் என்று ராயிற்று. பின்னடிகளின் கருத்தை வேறுவகையாகவும் உரை யிடலாம். (எ)

இவையன்றே நல்ல இவையன்றே தீய *

இவையென் நிவையறிவ னேவும் * — இவையேல்லாம்

என்று லடைப்புக் கோண்ணு திறையவனே !*

என்னால் சேயற்பால தேன் ?

(ஏ)

இறையவனே எம்பெருமானே!

இவை அன்றே { உண்ணைப் புகழா
எல்ல மையும் சிர்தியா
மையுமாகிற
இவையன்றே
நல்லது;

இவை அன்றே தீய { உண்ணைப் புகழ்வ
தும் சிங்திப்பது
மாகிற இவை
யன்றே கெட்
து;

இவை இவை என்று அறிவா னேஹும் { (ஆகவே) ‘இன்
நான் உண்மை
யில் தெரிந்து
கொண்டிருக்கி
தெருக்கிறும்

{ புகழாமையும் மதி
யாமையும், புகழ்
தலும் மதித்தலு
மாகிற இவை
யெல்லாம்

என்னால் என்றுவே

அடைப்பு { பற்றவும் முடியாது,
நீக்கு { விடவும்
உண்ணது { முடியாது;

என்னால் { (சபலனை) என்
செயற்பாலது { குடியது என்ன
என் { இருக்கிறது?

* * *—[இவையன்றே நல்ல.] “சீறல் நீ” என்று திருவள்ளத்தில் இரக்கமுண்டாம்படி பிரார்த்தித்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “ஆழ்வீர்! என்னுடைய சீற்றம் கிடக்கட்டும்; நீர் என்ன தீர்மானம் செய்து கொண்டார்? ‘புகழ்வது தகுதிதான்’ என்று கொண்டாரா? அல்லது ‘புகழுத்தகாது’ என்றே கொண்டாரா? அதை நிஷ்கர்வித்துச் சொன்னீராகில், பிறகு பார்ப்போம்” என்றான்; அதற்கு உத்தரமாயிருக்கிறது இப்பாட்டு. இதில் சொல்லுகிறது யாதெனில்; எம்பெருமானே! இது யுக்தம்; இது அயுக்தம் என்கிற விஷயம் அடியேனுக்குத் தெரியாமையில்லை; அற்ப ஞானிகள் உன்னைப் புகழ்வது அயுக்தம்; புகழாதிருப்பது யுக்தம்—என்பதை அடியேன் நன்கு அறிவேன். . அதில் ஸம்சயமில்லை; ஆனால், அறிந்தபடியே அதுஷ்டிக்க என்னுலாகாது. நான் அறிந்திருக்கிறபடியே அதுஷ்டிக்க வேணுமானால், உன்னைப் புகழ் வதை விட்டுப் புகழாமையைப் பற்றவேணுமிடே. இந்த வீடு உற்றுக்கள் என்னால் செய்யப்போகாது. (உன்னைப் புகழாதிருக்க என்னால் முடியாது என்றபடி.)

என்னால் செயற்பாலது என்?—என்னுடைய இஷ்டப்படி காரியம் நிறைவேறுமாகில் உன்னைப் புகழாமலிருந்துவிடுவேன்; அதில் தடையில்லை. வாஸ்தவத்தில் என்னுடைய எண்ணமொன்றும் பலிக்கிறதில்லை; † “என் நா முகல் வந்து புகுந்து நல்லீன்கவி, தூமுதல் பத்தர்க்குத்தான் தன்னைச்சொன்ன என்வாய் முதலைப் பன்” என்றபடி என்னுடைய வாக்குக்களுக்கு ப்ரவர்த்தகன் நீயாகையாலே, அது புகழ்வதோ இகழ்வதோ உன் காரியமே யொழிய என்னுடைய காரியமாக யாதொன்றுமில்லைகான் என்ற வாறு.

இனி, “என்னால் செயற்பாலதென்” என்பதற்கு—என்று அன்பு செப்கிறதேயொழிய நான்செய்வதொன்றுமில்லை என்பதாகவும் உரைக்கலாம்.

நல்ல, தீய—பலவின்பால் குறிப்பு வினைமுற்று. அடைப்பு நீக் கோண்ணாது = அடைப்பாவது பரிக்ரஹித்தல்; நீக்காவது பரித்ய

^t திருவாய்மொழி. 7—9—3.

ஜித்தல்-பரிக்ரஹிக்கத்தக்கதான் புகழாமையைப் பரிக்ரஹிக்கவும், பரித்யஜிக்கத் தக்கதான் புகழ்வதைப் பரித்யஜிக்கவும் என்ன லாகா து என்றபடி. ஏன் உம்மாலாகாது? என்னில்; அதற்கு ஸமாதானம் என்னுல் சேயற்பாலதேன்? என்பதாம். (ஈ)

என்னின் மிகுபுகழார் யாவரே? * பின்னையும்மற்று எண்ணில் மிகுபுகழேன் யானல்லால் * — என்ன கருஞ்சோதிக் கண்ணன், கடல்புரையும் * கீலப் பேருஞ்சோதிக் கென்னெஞ்சாள் பேற்று. (ஈ)

என்ன	என் னுடையவுனு	
கரும் சோதி	{ கறத்த நிறத்தை	என் கெஞ்சு { என் னுடைய கெஞ்
கண்ணன்	{ புடைய	ஆள் பெற்று { சான்து அடிமைப்
	{ ஶ்ரீக்ருஷ்ணனும்	பட்டதனுல்
கடல் புரை	{ கடல் போன்ற (கம்	என்னில் என்னைவிட
யும் கீலன்	{ பீர) ஸ்வபாவ	மிகு புகழார் { மிக்க புகழுடை
	{ முடையவுனும்	யாவரே } யவர் யார் தொல்?
பெரும்	{ மிகப் பெரிய சோதி	மற்று { இன்னனும்
சோதிக்கு	{ வடிவமானவுனு	பின்னையும் { ஆராய்ந்து
	{ மான எம்பெரு	எண்ணில் பார்க்கு மளவில்
	{ மானுக்கு	மிகு புகழேன் { மிக்க புகழுடைய
		யான் { வண்நானே தவிர
		அல்லால் { வேறுயாரு
		மில்லை

* * *—[என்னில் மிகுபுகழார்.] முதற்பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி, இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின்வாங்கி, மூன்றாம் பாட்டில்—புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார். அவனைப் புகழ்வது நமக்குத் தகாஷ்தன்று நாம் அமோக்யதையால் பின்வாங்க நினைத்தாலுங்கூட ஏதேனுமொருபடியாலே அவன் து புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசரங்கள் பேசியே தீரவேண்டியதாகி ரதே!; ஹா ஹா!, நம்முடைய பாக்கியமே பாக்கியம்; நம்மைவிட பாக்கியசாலிகள் வேறுயாருளர்? எம்பெருமானுடைய சில திருக்குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்லகாலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறூர் இதில்.

“என்னில் மிகுபுகழார் யாவரே” என்பதில் சொல்லுகிற அர்த்தமே “பின்னையும் மற்றேண்ணில் மிகுபுகழேன்யானல்

லால்” என்பதிலும் சிடந்தாலும் ஸங்தோஷாதிசயத்தாலே இரட்டித்துச் சொல்லுகிறபடி. “இல்லையெனக்கெதி ரில்லையெக்கெதி ரில்லையெனக்கெதி ரே” என்பதுபோல. இவ்விடத்தில் இவர் நினைக்கிற புகழாவது-பாக்யசாலி என்கிற கீர்த்தியாம். ஆகவே, என்னைவிட பாக்யசாலி வேறு யார்? என்றாயிற்று.

‘உமக்கிப்போது என்ன பாக்கியம் வந்துவிட்டது?’ என்ன, பின்னடிகளில் அந்த பாக்கியத்தை விவரிக்கிறார்;—என்ன கருஞ் சோதிக்கண்ணன் கடல்புரையுஞ் சீலப் பெருஞ்சோதிக்கு என் வென்சு ஆளாகப் பெற்றதனால் “என்னில் மிகுபுகழார் யாவரே?” என்னவேண்டியதாயிற்று என்கிறார். என்ன என்றது-என்னுடைய என்றபடி தன் னுடைய வடிவை எனக்கு அதுபவிக்கக் கொடுத்த தருளின கண்ணபிரான் என்கை. கடல்புரையும் சீலன் என்றது கடல்போன்ற கம்பிரீஸ் வபா வழுடையன்றபடி. சீலம் என்ற வடசொல்-ஸ்வபாவமென்றும் நல்லொழுக்கமென்றும் பொருள் படும். “சீலப்பெருஞ் சோதிக்கு” என்றவிடத்து சீலன் என்று பரியும்; “சில விகாரமாழுயர் தினை” என்பது நன்னால். ஆள் பேற்று என்றது-ஆளாகப் பெற்றது காரணமாக என்றபடி. எம் பெருமாளை நெஞ்சால் நினைத்தாலும் கெடுதியாமென்று கொன்றிருந்த கொள்கை நீங்கி அப்பெருமான் விஷயத்திலேயே இன்று என்னெஞ்சு ஆழ்ந்து அவகாஹிக்கப்பெற்றதனால் நான் மஹா பாக்ய சாலியானேன் என்றாயிற்று.

இதென்ன விசித்திரம்!; எம்பெருமாளை நீசனேன் நெஞ்சால் நினைப்பதும் கெடுதல் என்று சில ஸமயங்களில் சொல்லுகிறார்; மற்றுஞ் சில ஸமயங்களிலோ ‘அவனை நினைப்பது மஹாபாக்யம்’ என்கிறார்; இவ்விரண்டு வார்த்தைகளும் ஒன்றேடொன்று சேர வில்லையே; ‘நினைத்தல் கூடும்’ என்பது வித்தாந்தமா? ‘கூடாது’ என்பது வித்தாந்தமா? என்று சிலர் சங்கிக்கக்கூடும். இரண்டும் வித்தாந்தமே யென்று கொள்ளக்கடவது. இப்படியுமன்டோ? என்னில்; கேண்மின்; “நீசனேன் நிறையொன்றுமிலேன்” என் னும்படியான தம்முடைய தாழ்வு நினைவுக்கு வந்துவிட்டால், அப்போது, ‘நாயிலுங்கடை கெட்ட நாமோ பரம்பொருளை நினைப்பதற்கும் புகழ்வதற்கும் தகுதியடையோம்? இதில் ப்ரவர்த்திக்க

மக்கு என்ன யோக்யதை? என்று பின்வாங்க வேண்டியதாகி றது. இதுவும் தகுதியே. எம்பெருமானுடைய வடிவமுகும் போக்யதையும் நோக்கப்படுமிடத்து நெஞ்சையும் வாயையும் கட்டில்வைத் திருக்கமுடிகிறதில்லை; பரவசமாகவே ப்ரவ்ருத்தி உண்டாய் விடுகிறது. அந்த ப்ரவ்ருத்தியினால் மிக்க ஆநந்தமும் உண்டாய்விடுகிறது: அந்த ஆநந்தத்தினால் தலைதழொருக்கக் கூத்தாடிக் கொண்டு “என்னில் மிகு புக்கார் யாவரோ” என்றும் “யானே தவஞ் செய் தேன்” என்றும் “எனக் காரும் நிகரில்லையே” என்றும் பலவாறு பேச வேண்டியதாகிறது. இதுவும் தகுதியே. ஆகையால் இரண்டுக்குங் குறையில்லையென்க. ஆக்மஸமர்ப்பணம் பண்ணுகையும், பண்ணினி பிறகு அநுதாபங் காட்டிதலுமாகிற இரண்டும் அவிருத்தமென்று கொள்வது போல இதனையுங் கொள்க. ... (ஏ)

பேற்றாய் நீயே பிறப்பித்த தந்தை*

மற்றையா ராவாரும் நீபேசில் — எற்றேயோ!

மாய! மா மாயவளொமாய முலை வாய்வைத்த *

நீயம்மா! காட்டும் நேறி.

(ஏ)

மாய	மாயவளே!	மற்றையார்	{ மற்றும் ஆசாரியரும்
அம்மா	வள்வா வியே!	ஆவாரும் ஸி	{ நீயே;
பேசில்	{ உன்னால் நான் பெற்ற உபகாரங் களைப் பேசப் புகுங்கால்	மா மாயவளே	{ மஹதான வஞ் சனையையுடைய ளான புகளையை முடிப்பதற்காக
பெற்ற தாய்	{ பெற்றாய் போலே ப்ரியமான தையே செய்பவு ஞும் நீயே;	முலை	{ (அவளது விஷங்கட ^{வின்}) முலையை
பிறப்பித்த தந்தை	{ உண்டாக்கின பிதாவைப் போல ஹிதமானதையே செய்பவஞும் நீயே;	வாய் வைத்த ஸி அமுது செய்த ஸி காட்டும் கெறி	{ எனக்குக் காட்டின வழிகள்
		எற்றே ஓ—	{ என்ன ஆசாரியமா னவை! (என்ற உருகுகினார்.)

* * *—[பேற்றாய் நீயே] எம்பெருமானை நினைப்பதற்கும் ஆதிப்பதற்கும் நான் யோக்யதையற்றவன் என்று பின்வாங்கப்

பார்த்த அடியேன் அந்த எண்ணம் நீங்கி ப்ரவர்த்திக்கும்படி செய் தருளிற்கே ; இப்படி மஹோபகாரம் செய்கிற மஹாநுபாவர் தேவரீர் தவிர வேறு யாருளரெனக்கு ? தாயும் தமப்பனும் ஆசாரியனுமாகிற உபகாரக்கள் யாவரும் அடியேனுக்கு தேவரீரே யாயிற்று ! என்று எம்பெருமானை நோக்கி உருக்கமாகப் பேசுகிறார்.

பேசில்—நீ பண்ணின உபகாரத்தை வாய்விட்டுப் பேசத் தொடங்கினால், நீயே பெற்றாய், நீயே மிறப்பித்த நந்தை ; நீயே மற்றையாராவாரும்.—வயிற்றில் பத்து மாதம் சுமங்கு பெறுகிற தாயும், மிறப்பிக்குமவனை தகப்பனும், ஆத்மாஷக்கு உற்றங்கை களைச் செய்து விலக்க ணஜன்மத்தைக் கொடுக்கிற ஆசாரியனும் ஆசிய ப்ரவித்தர்களான உபகாரக்கள் மூவரும் அடியேனுக்கு தேவரீர்தாம். அ பொக்கியனென்று சீன்வரங்கி தேவரீரை அடியேன் நினையாமலும் புகழாலுமிருந்திட்டால் என்னுடைய ஸத்தையே போய்விடும் ; அது போகாதபடி கார்ப்பாற்றியருளின உபகாரகர் தேவரீரேயாதலால், ஸத்தைக்கு ஓலைது பூதர்களாவ தாய் தந்தை ஆசாரியர்கள் மூவரும் தேவரீரேயாயிற்றனரே என்கை.

மூன்றுமடியின் முதலிலுள்ள மாய என்பது ஸம்போதாநம் (விளி) ; உன்னுடைய ஆச்சரிய சேஷ்டித்ததை என்ன சொல்ல வேண்ப்பா ! என்று கருத்து “புகழ்வீரும் பழிப்போம்” என்று கொண்டிருந்த எண்ணத்தைத் தவிர்த்து “என்னில் மிகுபுகழார் யாவரோ” என்னும்படி பண்ணின விது என்ன ஆச்சரியம் ! என்கை ஒர் போலும்.

மாமாயவளை மாய முலைவாய்வைத்த என்று பூதனையின் முலையைச் சுலைவத்த வருத்தாந்தத்தை எடுத்துக் காட்டியது—பிள்ளையாயிருந்து முலையுண்கிற பாவளையிலே அப்பூதனையின் உயிரை முடித்தது எப்படி ஆச்சரியமே அப்படியே காண் இதுவும் ஒரு ஆச்சரியம் என்றபடி. உன்னைக் கொல்வதாக வந்த அவளை நீ கொன்று உலகுக்கு ஒருயிரான உன்னை ரகவித்துத் தந்த உபகாரம் போலே இதுவும் ஒரு உபகாரங்காண் என்றதாகவுமாம். மாயவள் மாய முலைவாய்வைத்த வரலாறு :—கிருஷ்ணனைப் பெற்ற தாயான தேவகியினது உடன் மிறந்தவனும் அக்கண்ணபிரானுக்கு

மாமனுகிய கம்ஸன், தன்னைக் கொல்லப் பிறந்த தேவகிபுத்திரன் ஒளித்து வளர்க்கிறனன்பதையறிந்து அக்குழங்கத்தையை நாடி யுணர்ந்து கொல்லும் பொருட்டுப் பல அசரர்களை ஏவுகிற கிரமத் திலை அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸில் நல்ல பெண்ணுறுவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக் கொண்டிருந்த கண்ணனுகிய குழங்கத்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானுன் குழங்கத் அவ்வரக்கியின் ஸ்தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுமிரையும் உறிஞ்சி அவனைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டிடல் லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

நீகாட்டும் நெறி எற்றேயோ? = அஃபாக்யதாநுஸந்தானம் பண்ணிப் பின்வாங்கப் பார்த்த வெண்ணை வசப்படுத்தி உன் பக்கவிலேயே அவகாஹிக்கும்படி ஒரு வழி காட்டிற்றே! இஃது என்ன ஆச்சரியம்! என்கை. எற்றே என்பது அதிசய விரக்கச் சொல்; எற்று—எத் தன்மையது!. (கு)

நேறிகாட்டி நீக்குதியோ? நின்பால் * கருமா
முறிமேனி காட்டேதியோ? * மேனுள்—அறியோமை
என்செய்வா னெண்ணினுய? கண்ணனே! * ஈதுரையாய்
என்செய்தால் என்படோம் யாம்? (கு)

கண்ணனே	எம்பெருமானே!,	
நெறி காட்டி நின்பால் நீக்குதியோ	கரும் நூனம் முதலிய உபாயங்கறங் களைக் காட்டி (இவற்றை அது ஷ்டித்துப்பலன் பெறவாய் என்று சொல்லி என்னை) கை விட்டு விடப் பார்க்கிறுயோ? (அவ்வது)	கருமா முறி மேனி காட்டுதியோ
		கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை வேலை வாதிப்பித்து அதுக்காலிக்க நினைக்கிறுயோ?

மேல் நான்	அநாதி காலமாக
அறியோமை	{ அறியாதவர்களான ஏங்கள்

<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 15%;">என்</td><td style="width: 15%;">செய்வான்</td><td style="width: 70%; vertical-align: bottom;">{ என்ன செய்வு தாகத் திரு விள்ளம் பற்றி யிருக்கிறது ?</td></tr> </table> <table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 15%;">ஏது</td><td style="width: 15%;">உணர்யால்</td><td style="width: 70%; vertical-align: bottom;">{ தேவரீருடைய திருவுள்ள யின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;</td></tr> </table>	என்	செய்வான்	{ என்ன செய்வு தாகத் திரு விள்ளம் பற்றி யிருக்கிறது ?	ஏது	உணர்யால்	{ தேவரீருடைய திருவுள்ள யின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;	<table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 15%;">என்</td><td style="width: 15%;">செய்தால்</td><td style="width: 70%; vertical-align: bottom;">{ நீ எமக்கு என்ன கண்மையைச் செய்தாலும்</td></tr> </table> <table border="0" style="width: 100%;"> <tr> <td style="width: 15%;">யாம் என்</td><td style="width: 15%;">படோம்</td><td style="width: 70%; vertical-align: bottom;">{ யாம் என்ன அங்க் தத்தைத்தான் அநுபவிக்க மாட டோம்.</td></tr> </table>	என்	செய்தால்	{ நீ எமக்கு என்ன கண்மையைச் செய்தாலும்	யாம் என்	படோம்	{ யாம் என்ன அங்க் தத்தைத்தான் அநுபவிக்க மாட டோம்.
என்	செய்வான்	{ என்ன செய்வு தாகத் திரு விள்ளம் பற்றி யிருக்கிறது ?											
ஏது	உணர்யால்	{ தேவரீருடைய திருவுள்ள யின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;											
என்	செய்தால்	{ நீ எமக்கு என்ன கண்மையைச் செய்தாலும்											
யாம் என்	படோம்	{ யாம் என்ன அங்க் தத்தைத்தான் அநுபவிக்க மாட டோம்.											

* * *—[நேறிகாட்டி.] ‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ்வாழ்வாரைநாம் உபாயமாகப் பொருந்தவிட்டுக் கொண்டோம்; இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்; அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்; நம்மைக் கிட்டி அநுபவிக்க விரும்பி ஞாகில் கருமம் ஞானம் முதலிய ஸாதநக்கீா அனுட்டித்து மெதுவாக வந்து சேர்ட்டும்’ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருப்பதாகத் தெரிந்துகொண்ட ஆழ்வார் அப்பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்;—பெருமானே! உனக்கு ஸ்வாதந்தி ரியம் என்கிற ஒரு குணமும், விர்லேஹதுக்கருபை என்கிற ஒரு குணமும் உண்டு; எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்பக்கூடும். சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்; சிலரிடத்தில் விர்லேஹதுகு கருணையைச் செலுத்தி வலிகட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய். இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய். இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திருவுள்ளம் பற்றியிருப்பது எது? ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப்பார்க்கிறோயோ? அல்லது, திருவருளைக் காட்டி அழிய திருமெனியை ஜேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறோயோ? எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸ்மஸாரிகள் உடன்பட வேண்டியவர்களே யன்றி உன்னை நியமிக்கவல்லார் ஆருமில்லை; ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதிவாய்திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்—என்கிறார்.

நேறிகாட்டி நீக்குதியோ நின்பால்?—நெறியென்றால் வழி; வழியாவது உபாயம்; பகவத் கிஷையில் சரமச்லோகத்துக்குக் கீழே

விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ள கர்மஜ்ஞாநாதி ஸாதாந்தரங்களை இங்கு நேறி யென்கிறது. எம்பெருமான் யாரை அதுக்ரஹிக்கத் திருவுள்ளாம் பற்றகிறுதேனு அவர்களை நோக்கி “நீங்கள் எவ்விதமான அலைச்சுவும் பட்டவண்டா; என்னையே தஞ்சமாக உறுதி கொண்டு மார்விலே கைவைத்து உறங்குங்கள்” என்பன்; எவர்களைக் கைவிட நினைக்கிற ஒன்றை அவர்களுக்கு அருந்தொழில் களை அளவில்லாதபடி விதித்து ‘இவற்றைச் சரியாகச் செய்து பேறு பெறுங்கள்’ என்பன் ஆகையாலே நெறிகாட்டுகை யென்பதும் நீக்குகை யென்பதும் பர்யாபம். நெறியைக் காட்டுகையாவது—‘இது கர்மபோகம், இது ஜ்ஞாநபோகம், இது பக்தியோகம்; இவற்றுள் எது உமக்கு ஸாத்யமோ அதனை அதன்ஷக்கக் கடவீர்’ என்றுசொல்லி, நான் உதாவலீங்குப் பிரிகை. நேறிகாட்டி நின்பால் நீக்குதியோ? = உன்னையொழிய ஓவ்வொருபாயத்தைக் காட்டி உன்பக்கவில்லின்றும் என்னை அகற்றப் பார்க்கிறுயோ என்றவாறு.

நளமஹராஜன் தபைந்தியை உடுத்த புடைவையிலே ஒரு தலையைபறுத்து ‘இது விதர்ப்பேதசம் போகிறவுறி, இது கோஸல தேசம் போகிறவுறி; எந்த வழியில் ஓன்று மானுவர் போய்க்கொள்; என்று சொல்லிவிட்டு அகற்ற கதையை இங்கு நினைப்பது.

கரு மா முறி மேனி காட்டுதியோ? = நிர்தீவு துக விஷயீகாரத் திற்கு அடியேனை ஆளாக்கப்பார்க்கிறதோ என்கை. [“நானு மாதூரை பார்வை செய்து ந மே஧ர்யா ந பங்கா ஸ்ரூதீநா யமீ வேவு வூலை தேன் ல஭்யஃ தஸ்யை அதூரை விநாலை தநாா ஸ்ரூமீ ஆநாயமாத்மா ப்ரவசனேந லப்யோ ந மேதயா ந பலுாநா ச்ருதீந. யமேவைஷ வ்ருணு பேத தேந லப்யஃ தஸ்யைஷ ஆத்மா விவருணுதே தநாம் ஸ்வாம்”] என்று உபாநிஷத்திலே சொல்லப்பட்டிருக்கிற பழ-ஊவனை அதுக்ரஹிக்கத் திருவுள்ளாம் பற்றகிறுதேனு அவனுக்குத் தனது கிவ்யமங்கள் விக்ரஹத்தைப் பரிபூர்ணு நபவ விஷயமாகக் காட்டிக்கொடுக்கக் கடவுனுகையாலே, மேனி காட்டுதியோ வென்கிறூர். முறி யென்று தளிர்க்குப் பெயர்; முறிக்கப்படுவது முறி யென்று காரணப்பெயர். மாமுறி—மாந்தளிர்; அதுபோல் ஈடாகு

மாரமாயும், கரு—ச்யாமளமாயுமிருக்கிற திருமேனியைக் காட்டி யருள நினைக்கிறோ?

கண்ணனே! மேனாள் அறியோலை என்செய்வா னெண்ணி னுயி? = அநாதிகாலமாக அவிவேகியாய்க்கிடக்கிற அடியேன் திறத் தில் எது செய்ய நினைத்திருக்கிறது? நிக்ரஹமோ? அல்லது அதுக்ரஹமோ? சொல்லவேணும். மேனாளியோலை என்றதன் கருத்து யாதனில்; ஒன்றிலும் அறிவில்லாத அடியேனுக்கு உபாயாந்தரங்களை விதித்தால் என்ன செய்யமுடியும்? தேவரீருடைய நிர்வேஹதுக்கருபக்கு அஜ்ஞரும் அசக்தருமன்றே இலக்கு; நான் முள்ளவர்களும்சக்தியுள்ளவர்களும்தங்களுடையஞானசக்திகளைக் கொண்டு கரையேறிவிடக் கூடும்; அறிவில்லாதவர்களும் அசக்தர் களுமே தேவரீருடைய நிர்வேஹதுக்கிழமீகாரத்திற்குப் பாத்திரமாகக் கூடியவர்களாதலால் அஜ்ஞனுன் அடியேன் நெறிகாட்டி நிக்கு வதற்கு உரியவன்லேன்; கருமாழுநிமேனி காட்டுவதற்கே உரியேன்—என்று எம்பெருமான் திருவுள்ளத்தில் படும்படி சொல்லுகிறென்க.

என்செய்தாலேண்படோம் யாம் = இதற்கு இரண்டுவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு; நீல்வாதந்திரியத்தைக் காட்டி அகற்றப்பார்த்தாலும் ஸரி; அதுக்ரஹித்துத் திருமேனியை வேலவஸாதிப்பித்தாலும் ஸரி; திருவுள்ளமானபடி எது செய்தாலும் அதன்படி அடியேன் உடன்படத்தக்கவனை யொழிய வேறு என்ன தடை செய்யப்போகிறேன்—என்கிறூர் என்னலாம். அன்றி, நீ என்ன நன்மை செய்தாலும் அதைத்தாங்கிக்கொள்ள என்னால் முடியப்போகிறதோ? யானையைக் குளிப்பாட்டி வைத்தாலும் நொடிப்பொழுதில் தும்புதுசகளையே வாரி மேற் கொள்ளுமாபோலே, நீ செய்யும் நன்மையையும் கெடுத்துக் கொண்டு தீமையையே எறிட்டுக்கொண்டவனுடேவன்—என்கிறூர் என்ன வுமாம். (*)

யாமே அருவினையோம் சேயோம் * என்னெஞ்சினூர் தாமே அணுக்கராய்ச் சார்ந்தோழிந்தார் *—பூமேய சேம்மாதை நின்மார்வில் கேர்வித்து * பாரிடந்த அம்மா'நின் பாதத் தருது.

(*)

பூ மேய்	{ தர்மங்கைப் பூவில் பாருங்கியிருக் கிற	{ அம்மா நின் பாதத்து அருகு	{ வங்வாமீ ! தேவரீருடைய திருவந்திகளின் சமீபத்திலே
செம் மாதை	{ * ஹிரண்ய வர்ணை யான பிராட் த்தை	{ என் நெஞ்சி ஞர் தாமே	{ என்னுடைய நெஞ்சதானே
நின் மார்வில் சேர்வித்து	{ உன்னு திருமா பிலே சேர்த்துக் கொண்டவானையும்	{ அனுக்கர் தொழில்தார்	{ அந்தரங்கமாகச் தூய் சார்க் விட்டது;
பார் இடங்த	{ (பிரளயத்திலமுங் கிக் கிடங்த) பூமி யைக் குத்தியெ இத்தவரையுமிருக் கிற	{ அரு யாமே	{ போக்க முடியாத வினையோம் நாங்கள் மாத்திரம்
		{ சேயோம்	{ தூரத்திலிருக் கிறோம்.

* * * [யாமே அருவினையோம்.] “கருமா முறிமேனி காட்டு தியோ?” என்றால் கீழ்ப்பாட்டில் ‘ஆழ்வீர்! இப்போதை என்னுடைய கருமாமுறிமேனியைப் பாரும்’ என்று எம்பெருமான் சொல்லப் போகிறேனென்றும் திருமேனி ஸேவை கிடைக்கப்போகிறதென்றும் ஆவல் கொண்டிருந்தார்; நெஞ்சுக்கு மாத்திரம் ஸேவை ஸாதித்த படியே யொழிய, கடக்கண்ணால் கானும்படியாகவும் கைகளாலே அணிந்துக் களிக்கும்படியாகவும் ஸேவை ஸாதிக்கப்பெறவில்லை. அப்படி பெருத்தனுஸீல தமக்குண்டான கஷ்டத்தைக் கூறுகின் ரூரிதில்.

“பூமேய செம்மாதை நின்மார்வில் சேர்வித்துப் பாரிடந்த அம்மா!, என் நெஞ்சினுர்தாமே அனுக்கராய் நின்பாதத்தருகு சார்ந்தொழில்தார்; அருவினையோம் யாமே சேயோம்” என்று அங்கும். முதலிலேயே நான் என்னு நெஞ்சைக்கவி “முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று என்னேடு சேர்ந்து நீ காரியத்தை நடத்து என்று சொல்லி வைத்திருந்தும் என் சொல்லை ஈக்கியம் பண்ணுத அந்த நெஞ்சான என்னை நெடுந்தூரத்திலே தனிப்பட விட்டுவிட்டுத் தான் மாத்திரம் எம்பெருமானுடைய திருவழிகளுக்கு அந்தரங்க மாக அனுகி அங்கேயே லயித்துவிட்டது; அது நல்ல பேறு பெற்றுவிட்டது; நான்தான் இப்படி தூரஸ்தனும் வருந்திக் கிடக்

கிடேன்; நான் பண்ணின பாவமிது! என்கிறோ. ஆழ்வர் நம் மைப்போலே இவ்விருள்தருமா ஞாலத்திலே ஸம்ஶாரிகளுடைய மத்தியில் இருந்தாலும் அவருடைய திருவுள்ளாம் மாத்திரம் சுக வத் பாதாரவிந்தத்திலேயே அழுந்தியிருக்கு மென்பது இதனால் அறியத்தக்கது.

சேயோம் = சேய்மை என்னும் பண்படியாப் பிறந்த தன் மைப்பண்மைவினைமுற்று. சேய்மையாவது தூரம்; தூரக்தி அள்ள வன் சேயோன்; சேயோம் என்றது-தூரத்திலிருக்கிறோம் என்ற படி. “என்னென்சு சார்ந்தோழிர்த்து” என்ன வேண்டியிருக்க, நேஞ்சினார் என்றும் சார்ந்தோழிந்தார் என்றும் உயர்தினையாகக் கூறியது- எம்பெருமானிடத்துத் தமக்குள்ள கொரவத்தினால் அவனிடத்து ஆழங்காற்பட்ட மனத்தை உயர்த்திக்கூறவேணு மென்ற கருத்தினாம். அணுக்கர்—அந்தாங்கர், ஸமீபத்தி லுள்ளவர்.

“பூலோய செம்மாதை நின்மார்வில் சேர்வித்து” என்ற விடத் துக்கடல் கடைந்த வரலாற்றையும், “பாரிடந்து” என்ற விடத்து வராஹாவதாரவர்க்கதாந்தத்தையும் அதுலந்திப்பது (ஏ)

அருகும் சுவமே தேரிவண்ரோம் * அன்பே
பேருகும்மிக இதுவேன்? பேசீர் *—பருகலாம்
பண்புடையீர்! பாராந்தீர்! பாவியேம் கண்காண்பரிய *
நுண்புடையீர் : நும்மை நுமக்கு. (அ)

பருகலாம்	{ வாய்முதித்துப் பானம் பண்பு	சுவமே	{ கிட்டுவதற்கான பாயத்தையும்
உடையீர்			
பார் அளங்தீர்	{ பண்ணுதற்கு உரியதிருக்குணக் களையுடையவரே! (தரிவிர்மாவதாரத் தால்) பூமியெல்லா மளங்கவரே!	தெரிவு உணரோம்	{ (நாங்கள்) பகுத்தறிச் தோழில்லை; (அப்படியிருக்கச் செய்தேயும்)
பாவியேம்	{ பாவிகளான எங்களு கண் காண்பு	நுமக்கே	உம் விஷயத்திலேயே
அரிய நுண்பு	{ நடைய கண்களாலே காணமுடியாத	அன்பு மிக பெருக்கம்	{ (எமக்கு) ஆகை யானது மிகவும் பெருகா நின்றது;
உடையீர்	வைவல்லாண்யத்தை யுடையவரே!	இது என்	{ இதற்கு என்ன காரணம்?
தும்மை	உம்மை	பேசீர்	{ சீர்தாம் சொல்ல வேணும்.
அருகும்	கிட்டுவதையும்		

* * *—[அகுகுஞ் சுவமே்.] எம்பெருமான் கெஞ்சக்குமாத்திரம் விஷயமானுணையன்றி, கண்களால் காணவாவது கைகளாலஜைக்க வாவது விஷயமாகவில்லை என்றார் கீழ்ப்பாட்டில். அப்படி கண் ஞால் காணப்பெறுதிருக்கச் செய்தேயும், கண்ஞால்கண்ட. விஷயங்களிற் போல அன்பு அதிகரித்து வருகின்றதே, இதற்கு என்ன காரணம்? சொல்லாய் என்று அப்பெருமானையே கேட்கிறூர்.

“பருகலாம் பண்புடையீர்! பாரளாந்தீர்! பாவியேம் கண் காண்பரிய நுண்புடையீர்! நும்மை அருகும் சுவமெம் தெரிவுண ரோம்; (அப்படியிருந்தும்) நுமக்கே அன்புமிகப் பெருகும்; இது என்? பேசீர்” என்று அங்வயம்.

பருகலாம் பண்புடையீர்= பண்பு என்று பொதுவாகக் குணத் தைச் சொல்லுகிறது; இவ்விடத்தில், ஸெளசீல்யம் ஸெளாலப்யம் என்கிற குணங்களில் நோக்கு. “கணைநாணில் ஒவாத்தொழில் சார்ங்கன் தொல்சீரை நன்னெஞ்சே!, ஒவாத ஊனாகவுண்” என்று மேலே அருளிச்செப்பிறபடி பகவத்குணங்களை உணவாகக் கொள்ளுகிறவராதலால் பருகலாம் பண்புடையீர் என்கிறூர். அப்படிப்பட்ட பண்பு உலகளாந்த சரிதையில் விளங்கிற ரெங்பார் போல அடுத்தபடியாகப் பாரளாந்தீர் என்கிறூர். [பாவியேம் இத்யாதி.] பாவிகளான எண்போன்ற ஸம்ஸாரிகளுடைய கட்டுல ஆக்கு இலக்காகாத வைவஸ்தன்யத்தை யுடையவரே! என்றபடி. நும்மை அருகும் தெரிவுணரோம், சுவமே் தெரிவுணரோம்—“கரு தரிய வுயிர்க்குயிராய்க் கரங்கெங்கும் பரங்துறையும் ஒரு தனிநாய கம்” என்றபடி நீ எங்கனும் நிறைந்திருந்தாலும் அருகில் இருப்ப தாக உண்ணை நான் தெரிந்துகொள்ளவில்லை; (நீ எனக்கு ஸமீபத் தில் வந்து ஸேவை ஸாதிக்கவில்லை யென்றபடி.) இப்போது அப்படி தெரிந்து கொள்ளாவிட்டாலும், இனி என்றேனு மொருநாள் தெரிந்துகொள்ள வழியுண்டோ என்னில்; சுவாந் தெரிவுண ரோம்=சுவடாவது அடையாளம்; உன்னுடைய ஸேவை கிடைக்கக்கூடுமென்று சிகினப்பதற்குரிய அடையாளமு மொன்றுங் கண் டிலேன். என்னிடத்தில் ஏதாவது யோக்யதையிருந்தால் அந்த

யோக்யதை நிமித்தமாக உன் ஸேவை கிடைக்கக்கூடுமென்று நினைக்கவழியுண்டு; அப்படிப்பட்டயோக்யதை ஒன்றும் என்பக்கல் இல்லாமையாலே அந்த நினைவுக்கு ப்ரஸக்தியில்லை யென்கை. கவுட என்பதற்கு போக்யதை என்கிற பொருளுங்கொள்ளலாம். திருவயோத்தியில் பிராட்டி இராமபிரானேடு பன்னிரண்டாண்டு கலந்திருந்து அவனுடைய ராவிக்யத்தை அறிந்தாற்போலே நான் உன்னேடு கலந்தவனுமல்லேன், உனது ராவிக்யத்தை அறிந்த வனுமல்லேன்; ஆயினும், அன்பு மாத்திரம் எனக்கு உன் மீதே வளர்ந்து செல்லுகின்றதே! இதற்கு என்னகாரணம்? சொல்ல வேணும்—என்கிருராகவுமாம்.

ஆசார்யம் ருதயம் நான்காம் ப்ரகரணத்தில் [பத்தாவது ஸுதர்த்தில்] “அருகுஞ் கவுடும் போலே” என்ற ஷித்திற்கு வியாக்கியானமருளிச் செய்யா நின்ற மணவாளமாழுனிகள்—“உம் முடைய அருகு வருதல் உம்முடைய சுவடறிதல் செய்யாதிருக்க உம்மளவிலே ஸ்நேஹமானது அறமிக்கு வாரானின்றது; இதுக்கு அடி அருளிச் செய்யவேணும்” என்று இப்பாசரத்திற்குக்கருத்து அருளிச் செய்தமை இங்கு நோக்கத்தகும்.

“பாட்டின் முடிவில் நும்மை நுமக்கு என்றிருக்கிறதே; அதற்கு எங்கே அந்வயம்?” என்று நஞ்சீயர் பிள்ளைதிருநைறை ழூரரையரைக் கேட்டபோது அவர் “நும்மை அருகுஞ் கவுடின் தெரிவுணரோம்; நுமக்கு அன்பே பெருகும் மிக” என்று அந்வ யித்துக் காட்டிப் பொருளுரைத்தாராம். (அ)

நுமக்கடியோ மேன்றேன்று நோந்துரைத்தேன்? * மாலார்

தமக்கவர்தாம் சார்வரிய ரானுல்ஸ்—எமக்கினி

யாதானும் ஆகிகோண் நெஞ்சே!* அவர்திறத்தே

யாதானும் சிந்தித் திரு.

(கூ)

நெஞ்சே	ஓ மனமே!	மாலார்	அங்கெம்பெரு
(மாலார்)	{ எம்பெருமானுகிற அப்பெரியவர்	தமக்கு	{ மாஜெ நோக்கி
அவர் தாம்	தாம்	நுமக்கு	“நாங்கள் உமக்கு
சார்வ அரியர்	{ நமக்குக்கிட்ட முடியாதவரா	அடியோம்	அடிமைப்பட்டவர்
ஆனால்	ஆனால்	என்று என்று	கன்” என்று பல தடவை

கொங்கு	{ வாய் நோவச் சொல் அவர் { அப்பெருமான்	
உரைத்து என்	வதில் என்ன பயன்? திறத்தே { விஷயாகவே	
இனி	{ இன்று முதலாக நமக்கு எது வேணு ஆகானும் ஆகிடு காண்	யாதானும் { எதையாவது சிக்தித்
எமக்கு	மானானும் நேரடி மூன்று மூடு ;	சிந்தித்து { துக்கொண்டு இரு { சிடப்பாயாக.
ஆகானும்		
ஆகிடு காண்		

* * *—[நுமக்கடியோம்.] எம்பெருமானுடைய திருமேனியை வேலிக்கப் பெறவேணுமென்று ஆசை கொண்ட தம்முடைய மநோராதப்படியே அவன் வேலை தந்தருளாமையால் அவனிடத் தில் வீணாக அன்புவறிப்பதில் என்ன பயன்? என்று நினைத்த ஆழ்வார் ‘இனி நாம் எம்பெருமானை நோக்கிப் பஞ்சைப் பாட்டு கள் பாடுவது அநாவச்யகம்; “எனக்கு நீயே கதி, எனக்கு நீயே கதி” என்று பலகாலும் சொல்லுவதில் என்னப்ரயோஜனம்? எவ்வளவு கதறினுலார் அந்தப் பெரியவர் நாம்மை கைவியப்பண்ணு கிறதில்லை; ஆகையால், இனி நாம் அப்பெருமானை நோக்கி “நுமக்கு அடியோம்” என்று சொல்வதை நிறுத்திவிட வேண்டியது—எனக் கருதி அக்கருத்தை இப்பாட்டில் முன்னடிகளில் வெளியிடுகிறார். அதற்கு மேல், இந்த உறுதியிடுனை நாம் இருந்து விடமுடியுமா’ என்று ஆலோசித்துப் பார்த்தார்; சக்ஷணகாலமும் இப்படி மிருந்திட முடியாதென்று துணிந்து, ‘நெஞ்சை நோக்கி ‘நெஞ்சே! அப்பெருமான் நம்மை அநுக்ரஹித்தாலும் அநுக்ரஹிக்கட்டும், நிக்ரஹித்தாலும் நிக்ரஹிக்கட்டும்: திருவுள்ளாமான படி செய்திட்டும். நீ மாத்திரம் சிந்தனையை அவர் விஷயத்திலேயே செலுத்திக்கிட’, என்கிறார் பின்னடிகளில்.

“மாலார் தாம் சார்வரியரானால் (அந்த) மாலார் தமக்கு நுமக்கடியோமென்றென்று நொந்து உரைத்து என்?” என்று முன்னடிகளின் அந்வயம். மாலார்தாம்—‘ஆசிரிதர்களிடத்தில் வ்யாமோஹமே வடிவு கொண்டவர்’ என்று பேர் மாத்திரமேயா யிருக்கிற அவர் என்றவாறு. சார்வு அரியரானால் என்றது—நுமக்கு நெருங்கியதுப விக்கக் கூடாதவராயிருக்கையினால் என்றபடி. நாம் ஆர்த்தியோடே நுமக்கடியோம் நுமக்கடியோம். என்று எத்தனை தட்டவை சொன்னு அம் அவர் வேலைவாதியாதிருக்குமளவில் அந்த வார்த்தையை

நாம் வாய் நோவ வீணைகப் பலகால் சொல்லிக் கதறுவதில் யாது பயன்? செஞ்ச உலரக் கத்துவது ஏதுக்கு? என்கை. நோங்கு உரைத்தலாவது—ஆர்த்தியோடே சொல்லுதல்; வாய் நோவச் சொல்லுதலுமாம். பசித்த போது சோறிடாதவனை நோக்கிச்சோறு சோறு என்று பலகால் கத்தினைலும் வாய் தானே தோகும்.

நேஞ்சே! எமக்கு இனி யாதானுமாகிகோண்; அவர் தீற்தே யாதானும் சிந்தித்து இரு=ட் “நல்ல வென் தோழி! நாக்ஜையினசை நம்பரர், செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்?” என்றாற் போலே, மிக்க பெரியவரான அவரை இன்னபடி செய்க வென்று சியமிக்க ஆராலாகும்; அவர் ஈ நெறி காட்டி நீக்கினைலும் நீக்கட்டும்; ஈ கருமாழுறிமேனி காட்டினைலும் காட்டட்டும்; நீ அவர் விஷயமாகவே எதையாவது சிந்தித்திரு

இவ்விடத்தில் பெரியவாச்சான் பிள்ளை விபாக்கியான ஸ்ரீ ஸுமக்தி காண்மின் :—“[அவர் தீற்தேயாதானும் சிந்தித்திரு.] பேறும் இழவும் இரண்டு மொக்குமென்றிருக்கலாமோ? நம்மு டைய ஸத்தைக்கு \$ அவன் வேணுமேயென்ன; ஸத்தைக்கு இதெல்லாம் வேண்டாகாண்; அவர் நம்மை வேண்டாவென்றத்தை நினைத்திருக்கவமையும்; நம்முடைய ஸத்தைக்கு அவர் ஸத்தை யிரே காரணம்.” என்று. இந்த ஸ்ரீஸுமக்திகளின் ஆழ் பொருளை என் சொல்வோம் ‘எம்பெருமானுடைய அதுக்ரஹத்தை நினைத்துக் கொண்டிருந்தால்தானே நமக்கு ஸத்தை; அவன் நம்மை அதுக்ரஹியாது நிக்ரஹித்து விட்டாலும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கவேணுமென்று சொல்லலாமோ?’ “எமக்கினியாதானு மாகிடோண்” என்று எப்படி சொல்லலாம்? என்னில்; அவனு டைய அதுக்ரஹம் போலே அவனுடைய நிக்ரஹமும் நமக்கு அது ஸங்தேயமே. நம்மைப்பற்றி எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டி ருக்க வேண்டுமத்தனையே அபேக்விதம். அது அதுக்ரஹரூபமாகவோ நிக்ரஹரூபமாகவோ எதுவாகினுமாகலாம். திருவாய் மொழியிலும் [4-7-3.] “குவிக்குவி செஞ்சருகிக் கண்பனி சோர சின்றுல், பரவி நீ யென்றென்று சொல்லாய் பானியேன் காண

தாச்சியார் திருமொழி—10-10.

இதுவன் வேணுமே யென்று—அவனுடைய அதுக்ரஹம் வேணுமே என்றபடி.

வந்தே” என்றருளிச் செய்ததன் கருத்து நோக்கத்தக்கது. எம் பெருமான் விருப்பான வார்த்தையோ வெறுப்பான வார்த்தையோ எது சொன்னாலும் அதில் ஒரு விர்ப்பந்தமில்லை; கண் முன்னே வந்து தோற்றிச் சொல்ல வேணுமென்பதொன்றே வேண்டுவது என்கிறான்றே. ஆண்டாரும் கூட “செம்மையுடைய திருமார்பில் சேர்த்தானேலும் ஒரு நான்று, மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி விடைதான் தருமேல் மிக நன்றே” என்றார்;—கண்ணபிரான் தனது திருமார்பிலே எனது கொங்கைகளை அணைத்துக் கொள்ள வேணுமென்று விரும்பியிருக்கிற என் விருப்பத்தின்படி அவன் அணைத்துக் கொள்வதேன் நன்று; அப்படி அணைத்துக் கொள்ளத் திருவுள்ளாலில்லைபாகில், என் முகத்தை நேராகப் பார்த்து ‘எனக்கு உன்மேல் அன்பு என்னளவுமில்லை, உன்னைக்கைவிட்டேன், நீ போ’ என்று வாய் திறந்தொன்று சொல்லிவிட்டும்; அஃது எனக்கு மிகவும் ப்ரிபம் என்றான்றே. உன்னைக்கைவிட்டே என்று சொல்லுகிற வார்த்தையையாவது அவன், முகம் நோக்கிச் சொல்லுவதுகில் அப்போதைய தேவையாவது கிடைக்குமே என்றும் கண்ணிலே தென்பட்டானுகில் பிறகு அவனை உபாயங்களால் ஸ்வாதீனப்படுத்திக் கொள்ள வழியுண்டாகலாமென்றும் நினைத்துச் சொல்லுகிறபடியிலே இவை. அது போல, இவ்விடத்திலும் ‘அவன் திருவுள்ளத்தில் அருக்கறுமில்லாமல் நிக்ரஹமே கொண்டிருந்தாலும் அதையாகிலும் சிந்தித்துக் கொண்டிரு’ என்றது—நல்லபடியாகவோ தீயபடியாகவோ ஏதேனும் மொருங்கிதமாக நம்மைப்பற்றின எண்ணம் அவனது திருவுள்ளத்தே பட்டிருக்குமாகில் அதுவே போதுமானது. நல்ல அபிப்ராயமோ கெட்ட அபிப்ராயமோ உண்டாம் போது நம்மை ஒரு வ்யக்தியாக நினைத்தன்றே உண்டாக வேண்டும்; அந்த நினைவுதானே நமக்குப் போது மானது என்கை.

ஆகிடே—ஆகிடுக. காண்சு—முன்னிலையசை. (க)

இருநால்வ ரீரைந்தின் மேலோருவர் * எட்டோ
டோருநால்வ ரோரிருவரல்லால் *—திருமாற்கு .

யாமார்? வணக்கமார்? ஏபாவம் நன்னெஞ்சே! *

நாமா ஷிக்வுடையோம் நாழ்.

(இ)

இரு சால்வர்	{ அவ்ட வளைக் களென்ன	திருமாற்று	{ எம்பெருமானைச் செய்ததற்கு
சுமையாக்கின் மேல் ஒருவர்	{ ஏதாதசருத்தர் களென்ன	ஆர்	எவ்வளவு மனிசர்?
எட்டோடு ஒரு சால்வர்	{ தவாதசாதித்யர் களென்ன	வணக்கம் ஆர்	{ நம்முடைய பண்ணி தான் எத்தன்மை யா!
நீர் இருவர் அல்லவும் மாம்	{ அச்சிலீ தேவர் களென்ன ஆசிய முப்பத்துமூவர் மர்கள் தவிர (மற்றவர்களான) காம்	எபாம் நாம் நாமா மிசநாம் உடையோம்	{ அங்தோ!; நல்ல மனமே! நாமோ வென்னால் மிகவும் குந்தமூன்கொர்களாயிருக்கி ரேமிதே.

* * *—[இருநால்வர்.] எம்பெருமானைச் சிந்திப்பதற்கும் துதிப்பதற்கும் அர்ஹரல்லாத நாம் நிறக்கீட்டாக அவைனைச் சிந்தித்தல் செய்து ‘அவன் நமக்குத் திருமேனியை ஸேவைவளாதிப்பிக்க வில்லையே!’ என்று இப்படி வருத்தப்படுவதிற் காட்டிலும் ‘நாம் அயோக்யர்’ என்று கை யொழிந்து கிடப்பட்டே நல்லதன்றே என்று திருவுள்ளம் பற்றின ஆழ்வர், பழைய அயோக்யதாறு ஸந்தாநமே பண்ணுகிறார் இதில். ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தூயரான முப்பத்து முக்கோடி தேவர்களன்றே அவனுக்கு அழிமைசெய்ய அர்ஹதையுடையார்; ஒருகுணமுமின்றிக்குற்றமே வழிவான நாம் அப்பெருமானை வணங்குதற்கு எவ்வளவு? நாம் என்பதற்கும் நம்முடைய வணக்கமென்பதற்கும் இங்கே என்ன விடையமிருக்கிறது! என்று தம்முடைய அயோக்யதையைக் கூறி அகலப்பார்க்கிறார். பகவதநுபவம் யிலக்ஷணர்க்கீடுகிடைக்குமத் தனை யல்லது நம்மைப்போன்ற பாவிகளுக்குக்கிடையாதுகான் நெஞ்சே!; நீ ஏன் வீணைக நாக்கை ஸிட்டிக் கிடக்கிறும்? என்கினுபோலும்.

இதற்கு மற்றொருபடியாகவும் கருத்துரைக்க இடமுண்டு;— “ஙின்னை விண்ணேர் தாள் விலங்கீதாய்ந்து தொழுவர் சின்மூர்த்தி பல கூற்றிலொன்று காணலும் மாங்கொலென்றே?” என்றபடி எம்

பெருமானுடைய வழிவழகில் சிறிதும் ஈடுபாடின்றியே ‘எங்களுக்குச் சர்வீஸ்மைக்கு மருந்து கொடுக்கக் கடலைக்கடை ; மாவலியைக் கொல்லு ; இரணியனைக் கொல்லு ; இராவணனைக் கொல்லு’ என்று உடம்பு நோக்கக் காரியம் செய்யுமாறு நிர்ப்பப்பட்டிருக்கிற ப்ரயோஜாநாந்தரபர்களான தேவதைகளுக்கு அப்பெருமானுடைய அநுபவம் எனிதாகக் கிடைக்குமீண்டும் ப்ரயோஜாநாந்தரபர்களான மொன்றையும் வேண்டாதே ‘உன்னாதிவழகின் அநுபவமே எமக்குப் பரமப்ரயோஜாநம்’ என்றிருக்கிற நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே’ ; ப்ரயோஜாநாந்தரபரர்கட்டுக்குத்தான் காரியம் செய்யக்கடவோமென்று ஈங்கல்லித்துக் கொண்டிருக்கிற அப்பெரியவர்க்கு நம்முடைய அநந்யப்ரயோஜாநத்துவம் தோஷமாகவன்றே திருவன்னத்திற்பட்டுக் கிடக்கிறது ; இப்படிப்பட்ட தோஷம் நிறைந்துள்ள நமக்கு அவருடைய அநுக்ரஹம் கிடைக்குமா என்ன? கிடைக்காது தான்— என்று இன்னுப்பாகச் சொல்லுகிறீர்என்றுரைக்கலுமாம். ப்ரயோஜாநாந்தரங்களை நச்சினவர்களும் உபாயாந்தரங்களைப் பற்றினவர்களுமான தேவதைகட்டுக் காரியம் செய்கிற எம்பெருமான் அநந்யப்ரயோஜாநராயும் அநந்தீபாபாயராயுமின் ஆழ்வார்தமக்குக் கடுகக்காரியஞ் செய்யவில்லை யென்றால் இப்படிதானே சொல்லவேண்டும்.

“எண்மர் பதினெட்டாமைக்கு ஈரறுவரோரிருவர்” என்று முதல் திருவந்தாதியில் பொய்க்கயார் அருளிச்செய்த முப்பத்துமூன்று தேவர்களையே இவரும் சப்தபேதத்தாலே அருளிச் செய்கிறார். அவர் அங்குவிலை எண்மர் என்றார் ; இவர் இருநால்வர் என்கிறார் ; அவர் ஏகாதச ருத்ரர்களைப் பதினெட்டாமைக்கு என்றார் ; இவர் சுரூர்தீன்மேலோருவர் என்கிறார் ; அவர் த்வாதசாதித்யர்களை ஈசநாலுவர் என்றார் ; இவர் எட்டோடோருநால்வர் என்கிறார் ; அங்கிலீதேவர்களை ஓரிருவர் என்றது மாத்திரம் இருவர்க்குமொத்தது : ஆக முப்பத்துமூன்று தேவர்களைச் சொன்னது ஸமஸ்த தேவர்களையும் சொன்னபடியாமென்பர் ; ஆண்டானும் “முப்பத்து மூனிமரர்க்கு முன் சென்று” என்றாலிருமே : வேதமும் “தூய் ஸ்தீய சதையீதை=த்ரயஸ்த்ரிமசத்வைதேவா?” என்றுபலவிடங்களிலும் துதாசின்றது : முப்பத்து மூவரமர்கள்தாம் எம்பெருமானுக்கு உரியவர்கள் ; நாம் ஆர், நம்முடைய வணக்கமென்பது யாது?

என்று வைச்யாலுள்ளதானமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்தாராயிற்று. யார் ஆர்பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றூல். அயோக்யரான் நாம் அவனுக்கு எந்த வகுப்பில் சேர்ந்தவர்கள்? ரசஷ்டுவர்க்கங்களுள் ஒரு வகுப்பிலும் சேர்ந்தவர்களைல்லோம் என்றபடி. வணக்கம் ஆர்பிறயோக்யரான் நம்முடைய ஆச்சரய ணாந்தான் அவனுக்கு எங்கனே? நாம் ஆச்சரயித்தோமென்பது அவனுக்கொரு பொருளோ?

“பிறையேறு சுடையானும் நான் முகதுமின்திரனும், இறையாக விருந்தேத்த வீற்றிருத்தவிது வியப்பே” என்னும்படியா யுள்ள அவனுக்கு, அறிவொன்றுமில்லாத நம்முடைப வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டெண்ணத்தக்கதோ வென்றபடி. “வணக்கம் எது” என்னுமல் “வணக்கம் ஆர்” என்று அஃறினீச் சொல்லுக்கு உயர்த்தினைவினுச்சொல் இட்டுச் சொன்னது ஒரு வகைக் கவிமரபு. ஏபாவம் =வடமொழியில், அ ஹ ஹ [அஹ்லம்] ஹந [ஹந்த] ஹத [பத] என்னும் அவ்யயங்கள் போலே தமிழில். இது ஒரு இரக்கக் குறிப்பிடைச் சொல்போலும் “இருநிலத் தோர் பழிபடைத்தேன் ஏபாவமே” என்ற திருநெடுந்தாண்டக முங்காண்க.

திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம்' = புருஷாத்தமனை கிய அவன் முன்தீர நாம் ஒரு பதார்த்தமாக நிற்பதும், அவனை நாம் வணங்கினே மென்பதும் எவ்வளவு பேறவொன விஷயம்!— என்று தம்மில் தாம் கால்வித்துக் கொள்ளுகிறபடி. ஏன் ஜிப்படி சொல்லுகிறீர்? என்ன; நாமா மிகவுடையோம் நாழ்எங்கிருர். நாமா என்றது—நாமோ வென்றால் என்றபடி. நாம் அனாற்ற குற்றமுடையவர்களான்கோ; ஆனது பற்றி “நாமார் வணக்கமார்” என்கோடும் என்கை. இப்பாட்டில் அயோக்யதாதுவந்தானம் பண்ணுகிறாகக் கொள்ளும் பக்ஷத்தில் “நாமா மிகவுடையோம் நாழ்” என்று “அவராதநவாஸ்ராஜநக் = அபராதஸஹஸ்ர பாஜநம்” என்னு மாபோலே ஸ்வரூபமாகச் சொல்லிக் கொண்டதாம். அங்கனன்றி, ப்ரயோஜநாந்தரபர்க்கட்கு அவர் காரியம் செய்வரேயன்றி அங்க்ய ப்ரயோஜநரான நமக்குக் காரியம் செய்வரோ? என்று வெறுப்-

பாகச் சொல்லுகிறார்கள் கொள்ளும் பகுத்தில், இங்கு நாமா மிகவுடையோம் நாழ் என்றது—பரோஜாஞ்சந்தர பர்களுக்கே காரியஞ் செய்கிறவரான அவருடைய திருவள்ளத்தாலே குற்ற மாக்த் தீர்மானிக்கப்பட்ட அந்யப்ரயோஜாந்தவத்தை நாம் வைத் யோமண்தே? என்ற வாறு. நாழ்—குற்றம். (இ)

நாழா லமர்முயன்ற வல்லரக்க னின்னுயிரை *

வாழா வகைவலிதல் நின்வலியே *—ஆழாத

பாருந் வானுந் காலுந் தீயுந் *

நீரும் நியாய்நின்ற நி.

(கக)

ஆதாத பாரும் {	(கிரில்) அமுந்தாம நி { விருக்கிற பூமியும் நியிட்ட வழக்கு;	நாழால் அமர் { அஹங்காரத்தினால் முயன்ற { புத்தம் செய்வதில் கைவைத்த
நீரும் நி	ஜலத்தவமும் நி;	வல் அரக்கன் { கொடிய இராவுன அலைய
தீயும் நி	தேஜஸ்தத்வமும் நி;	இன் உயிரை { இனிமையான பிராண்னை
காலும் நி	வாடித்தவமும் நி;	வாழா வகை { வாழ்ந்திருக்க ட டாமல்
நானும் நி	ஆகாசமும் நி;	வலிதல் { கவர்க்கு கொண்டது
ஆய் நின்ற நி	{ இப்படி பஞ்ச புதக் களையும் வழிவாக வடைய நி,—	நின்வலியே { உணக்கு ஒரு குரத் தனமோ? (அல்.)

***—[நாழாலமர்முயன்ற.] அந்யப்ரயோஜாநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமா னுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக் காக? அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வதுதான் இனி நமக்கு ஏதுக்கு? இனி நாம் வாயை முடிக்கொண்டு கிடப்போம்—என்றி ருக்கப் பார்த்தார் ஆழ்வார்; எம்பெருமான் அவரை அப்படியே இருக்கவொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டிவிட்டான்; இதென்ன அற்புதம்! நாம் வாயைமுடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பாவசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே! நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய்பேச எழும்புகிறதென்று ஸ்த இது யாருடைய செயலாக இருக்கவேணுமென்று ஆராய்ந்தார்; “ தேன் வினா தூண்டிவிட்டான் செயலாக இருக்கவேணுமென்று ஆராய்ந்தார்; ”

ந சலதி = [அவ்வெம்பெருமானையொழியத் துரும்பும் எழுந்தாடாது ”] என்றிருப்பதனாலே, அவ்வெம்பெருமானே இது செய் விக்கிருஞ்க வேண்டும்; அவன்றுள் மறைந்து உறைந்திருந்து நம் வாழுக் கிளப்புகிருஞ் போலும் என்று நிச்சயித்து ‘இனிகாம் இவன் விஷயமாக வாய்த்திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப்போக்கி வாயைக்கிளப்புகின்ற இவ னுடைய ஸாமர்த்தியத்தை நாம் என் சொல்லேவாம்! என வியப் புற்று, பண்டு இராவணனான்பானேரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாப்பப்பதில்லை; நிமிர்ந்ததலையைக் குனியேவமாட்டேன்’ என்று கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினேன் இப்பெருமான் என்று எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே, அந்தோ! இஃபொரூ புகழ்ச்சியோ இவனுக்கு? இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான் எனது உறுதியைச் சிதைத்தது என்னை வாய் திறக்கப் பண்ணுகின்ற இப்பெருமானுக்கு அது ஒரு அருந் தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இத் தொப் பேசுகிறார்.

(திருமாலே!), “ஆழாத பாரும் நீரும் தீயும் காலும் வானும் நியாய் நின்ற நீ, நாழாலமர்முயன்ற வல்லரக்கனின் னுயிரை வாழா வகை வலிதல் நின்வலியே?” என்று அந்வயம். மண் நீர் எரி காற்று ஆகாயம் என்கிற பஞ்ச ஷதமுமாய் நிற்கிற நீ என்றதற் குக் கருத்து யாதெனில்; “விருத்தமான விழுதிகளைச் சேரவிட்டு அதுபனிக்கிறவுனக்கு என்னைச் சேரவிடுகை ஒரு பணியோ?; விழுதி ஸாமாந்யங்களுக்கு நிர்வாஹகளுப் புற்று நையை சொல்லு கிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற வனக்கு, உனக்கே அஸாதாரணமாய் உன்னைல்லது செல்லாதவர்களைச் சேரவிடுகை பணியோ வென்றுமாம்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக் கியான ஸ்ரீஸுக்தி. மண்ணுவது நீரில் கரைந்துவிடும்; நீரான து தீயை அணைத்துவிடும்; இப்படி பரஸ்பரம் விருத்த ஸ்வபாங்க்க ளான பஞ்சஷுதங்களை ஒன்றுசேர சீரமாகக்கொண்டு “யெந்வ௃ஷ்டி விஶ்ரீரம், யெந்வெஷ்வரம்=யஸ்ய ப்ருதிவீ சீரம், யஸ்ய ஆபச் சீரம்” என்று வேதங்கள் ஒதும்படி நிற்கிற வனக்கு அருந்மை

யென்று சொல்லக்கூடிய காரியம் ஒன்றுமேயில்லை என்றவாறு. ஆனாலும், நீ அருமையான காரியங்களைச் செய்கிறவன் என்று பாராட்டிச் சொல்லவேண்டுமானால் என்னுடைய உறுதியைப்போக்கடித்து என்னை வாய்திறக்கப்பண்ணின இக்காரியமொன்றே அருமையாகப் பாராட்டிச் சொல்லவுரியது; என் உறுதியைக் காட்டி மூலம் வகுவான உறுதியையுடையரான இராவணுதிகளைப் பங்கப் படுத்தினுடையென்பதை அருங்தொழிலாகப் பலரும் பாராட்டிச் சொல் அகிறுர்களே, அது பயனற்ற சொல் என்கிறாயிற்று.

நாழாலமர்முயன்ற என்றது — வணக்காமுடித்தனமாகிற அஹங்காரதோஷத்தினால் உண்ணை எதிரிட்டுச் சண்டை செய்வதாக ஒருப்பட்டு வந்த என்றபடி அப்படிப்பட்ட வல்லரக்கனுண்டு— பெருமிடுக்கனுண இராவணன், அவனுடைய தித்திப்பான பிராண்னை அந்த சரீரத்தில் வாழுவொட்டாமல் கவர்ந்து கொண்டது உனக்கு மிடுக்கோ? வலியே என்றாரம்—வலியல்ல என்பதைக் காட்டும். என்னுடைய உறுதியைப் போக்கினது வலியேயன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்காண் என்கை. ... (கக)

நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றுய? *

போயோன்று சொல்லியேன்? போநேஞ்சே! *—நீயேன்றும் காழ்த்துபதேசந்தரினும் கைக்கோளாய* கண்ணன்தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு. (கல)

நெஞ்சே	ஓமனமே!,	(‘உம்மை ஆழ்துயரில் வீழ வித்தது நானன்று; சீரே நும்மை வீழ்வித்துக் கொன்றுகிறீர்’ என்ற நெஞ்சு பதில் சொல்ல)
ஆழ் தயரில்	{ அகாதமான துக்க வாகரத்தில்	
வீழ்விப்பான்	{ என்னைக்கொண்டு போய்த் தள்ளுவதாக	மேன்மேறும் நீ யொன்ற நாலென்றாக வாதப்பரதிவாதங் கள் சொல்லுவதில் என்ன பயன்?
நின்ற உழன்றுய நீ அன்றே	{ இணைவிடாதே நின்று யத்னம் பண்ணினது நீயன்றே;	போய் நின்ற சொல்லி என்போ அது கிடக்கட்டும்.
[என்னை வகுத்தத்திற்கு ஆளாக ஏப் பார்த்தது நீயேயன்றே.]		

உபதேசம் தரினும்	{ ('எம்பெருமானுக்கு எம்பக்கலுண்ணுற வாத்ஸல்ய முண்டு என்று உணக்கு நான்) உபதேசித்தாலும்	(இப்போது முடிவாகச் சொல்லு கிறேன் கேள் :)
	{ நீ என்மேற் கோபக் கொண்டு என் ஒக்கும் (அவ் வுபதேசத்தைக) நமக்கொள்கிறு மில்லை ;	கண்ணன் { எம்பெருமானது தாள் { திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்துவதுதான் வழக்கு நயாயம். (நன்டாய—முன்னிழையகை.)
நீ காழ்த்து என்றும் கைக் கொள்ளாய்	{ நீ என்மேற் கோபக் கொண்டு என் ஒக்கும் (அவ் வுபதேசத்தைக) நமக்கொள்கிறு மில்லை ;	(நன்டாய—முன்னிழையகை.)

* * *—[நீயன்றேயாழ்துயரில்.] கீழ் பத்தாம் பாட்டில் “திரு
மாற்கு யாமார் வணக்கமார் வாவம் நன்னென்றுசே!, நாமா மிக
வடையோம் நாழ்” என்று சொல்லி எம்பெருமானிடத்தில் நின்
றும் பின்வாங்கப் பார்த்ததை நினைத்துக் கொண்டு ‘அப்படியும்
நமக்கொரு எண்ணம் தோற்றிற்றே! என்ன கவிடகாலம்!; “வக
ஸ்ரீநாவுதீபிக்ரான்மூர்சூரை தீ஧ாயநவஜீ பே! ஦ஸ்யுஷிருமீ தீநேவ யூக்த
மாக்ரைந்துநூராம் = ஏகஸ்மிந்நப்பயதிக்ராந்தே முஹமர்த்தே
த்யாநவர்ஜி பீத-தஸ்யுபிர் முவிதேநேவ யுக்தமாக்ராந்திதும் ந்ரு
னூம்” [எம்பெருமானுடைய சிந்தனையில்லாமல் ஒரு சங்காலம்
கழிந்து போனாலும், ஸர்வஸ்வத்தையும் கள் வர்கவர்ந்தால் எப்படி
முடித்கொண்டமுவர்களோ அப்படி ‘பழுதே பல பகலும்
போயின’ என்றும் ‘ஊமனுர் கண்ட கணவிலும் பழுதாயொழிந்
தன கழிந்தவங்நாள்கள்’ என்றுங் கதறியழுவன்டும்] என்று
சொல்லிக்கிடக்கிறதே; ‘எம்பெருமானைச் சிந்தியாமலே யிருந்து
விடுவோம்’ என்கிற ஒரு கெட்ட எண்ணம் நமக்கு உண்டாயிற்றே!
அந்த எண்ணமே நமக்கு நிலைத்திருக்குமாகில் துக்க ஸாகரத்திலே
யன்றே நாம் மூழ்கிக்கிடக்க வேண்டியதாகும்; எம்பெருமான்
ருனே அருள் செய்து அந்த எண்ணத்தை ஒழிக்கவே இப்போது
தேறினோம்; அவன் அருள் செய்யாவிடில் ஆழ்துயரில் அழுங்
தியே போயிருப்போமே! என்றிப்படியெல்லாம் பலவாறுகவருத்த
முற்று, ‘இந்த கெட்ட எண்ணம் நமக்கு உண்டானதற்கு எது
காரணம்?’ என்று பார்த்தார்; “மன ஏவ மனுஷ்யானும் காரணம் பஞ்சமோ
ஒந்மொக்ஷமோ : = மன ஏவ மநுஷ்யானும் காரணம் பஞ்சமோ

கூடயோ? ” என்று எல்லாவற்றுக்கும் நெஞ்சுதான் காரணமென்று சாஸ்தரம் சொல்லுகையாலே நமக்கு இப்படிப்பட்ட கெட்ட எண்ணாம் தொன்றினது நெஞ்சின் குற்றமேயாம் என்று நிச்சயித்து, அந்த நெஞ்சோடே வாது செய்யத்தொடக்கினார்—நீண்டே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றுய் என்று அதாவது “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம்! ” என்று சொல்லி அகன்ற அன்பக்கடலில் நான் விழுந்தேனும்படி என்னைக்கொலை செய்யப்பார்த்த பானி நீயன்றே நெஞ்சே! என்றார்.

இதைக் கேட்ட நெஞ்சானது ஆழ்வாரை நோக்கி, “ஓய்! என்ன சொன்னீர்? நானு உம்மை ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றது; ஸாஹஸ்ராகநீர் இப்படி சொல்லிவிடுவது யுக்தமன்ற; ‘திருமாற்கு யாமார் வணக்கமார்’ என்று சொன்ன பாசுரத்தை மறுபடியும் ஆலோசித்துப் பார்த்து வார்த்தை சொல்லும் ” என்று சொல்லிற்று.

அது கேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே! ஏது நீ ப்ரமாதமாகக் கத்து கிறோய்; “யந்நுபா டாய்யு தெய்வா” வடுமீ=யத் மநஸா தயாயதி, தத் வாசா வத்தி” என்றும், “முந் பூவோ= வாஸு தூரஃ= மந: பூர்வோ வாகுத்தர:” என்றும் ‘நெஞ்சு எதை வினைக்கிறதோ அதை வாய் சொல்லக்கடவது’ என்றுதானே சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது; அனுபவமும் அப்படி தானேயுள்ளது; ஆனாலே நீ யில்லாமல் என் வாய்தானே “திருமாற்கு யாமார் வணக்கமார்” என்று சொல்லிவிட்டதோ? ” என்றார்;

இதைக்கேட்ட நெஞ்சானது, “ஆழ்வீர! நீர் சொன்ன பாசுரத்தை மறுபடியும் சொல்லிப்பாரும்; “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னேன்சே” என்றாலே சொல்லியிருக்கிறீர்; நன்னேஞ்சே! என்று என்னை அழைத்து நீர் எனக்குச் சொல்லியிருக்கிறீரே யொழிய உமக்கு நான் யாதோன்றும் சொல்ல வில்லையே; நீராகவே என்னையழைத்து அயோக்யதாநுஸந்தாநம் பண்ணிவிட்டு, இப்போது “நீயன்றே ஆழ்துயரில் வீழ்விப்பான் நின்றுழன்றுய்” என்று என் தலைமேல் பழி சுமத்துவது என்ன தருமா? ! என்று சொல்லிற்று.

அடுக்கி கேட்ட ஆழ்வார், ‘நன்னெஞ்சே! என்று உன்னை நோக்கி நான் சொன்னேனன்பது உண்மையே; அதை நான் இல்லைசெய்ய வரவில்லை; நான் ‘யாமார் வணக்கமார்’ என்று தப்பாகச் சொன்னால் அதை நீ என் தடுக்கக்கூடாது? அதற்கு நீ இசைந்தாயன்தேரு; ஆகையாலே “நீயன்றே ஆழ்துயரில் வீழ் விப்பான் நின்றுழன்றூய்” என்று நான் சொல்லுகிறேன்’ என்றார்.

அது கேட்ட நெஞ்சானது, ‘ஆழ்வீர்! பூர்வோத்தர விருத்த மாக நீர் இப்படி வார்த்தை சொல்லுவது உசிதமல்ல; முதலிலேயே நீர் என்னையழூத்து “முயற்றி சுமங்கெதமூந்து முந்துற்ற நெஞ்சே! இயற்றுவாய் எம்மொடு நீ கூடி” என்று உம்மோடே கூடிக் காரியம் செய்யும்படி எனக்குக் கட்டளையிட்டார்; ‘நான் சொன்னால் அதை நீ தடுப்பதற்கென்ன?’ என்று இப்போது சொல்லுகிறீர்; நான் போகிற வழிக்கே நீ தலையாட்டவேண்டிய தென்று எனக்கு நீர் முன்னுடியே நியமித்துவிட்டு இப்போது அதற்கு விருத்தமாகச் சொல்லுவது யுக்தமன்று’ என்றது.

அது கேட்ட ஆழ்வார், ‘நெஞ்சே! நான் எப்போதும் விருத்தமாக ஒன்றும் சொல்லமாட்டேன்; ‘இயற்றுவாய் எம் மொடு நீ கூடி’ என்று நான் சொன்னது உண்மையே; என்ன காரியத்திற்கு உண்ணை நான் உடன்படச் சொல்லியிருக்கிறேன் தெரியுமோ? ‘நயப்புடையநாவீன் தொடைகளாவியுள் பொதி வோம் நற்புவைப் பூவின்ற வண்ணன் புகழ்’ என்றுதானே நான் சொன்னது; பகவத்குன்றுபவத்திற்கு உசாத்துணையா யிருக்கும் படி உனக்கு நியமித்தேனே யொழிய “திருமாற்கு யாமார் வணக்கமார்” என்கிற அபோகப்பதா துஸந்தாநத்திற்கோ உன்னை நான் துணை கூட்டினது? ஓன்றார்; இதைக் கேட்ட நெஞ்சானது, அதற்கும் ஏதோ மறுமொழி கூறுவதாகத் தொடங்க, அவ்வளவிலே ஆழ்வார் ‘இந்த வாத ப்ரதிவாதங்களுக்கு முடிவு எங்கே? இந்த வீணை ககவி ப்ரதிக்கவி வார்த்தைகளால் என்ன பயன்?’ என்று விளைத்து நெஞ்சை நோக்கி, ‘போய் ஒன்று சொல்லி என் போ நெஞ்சே! போதும் போதும்; நான் ஒன்றுசொல்ல நீ ஒன்று சொல்ல இப்படி மேன்மேலும் வாத ப்ரதிவாதங்களை வளர்த்துக்

கொண்டு போவதில் என்ன பலன்?’ இந்த வீண் பேச்சுகள் ஒழியட்டும் என்கிறூர்.

அதற்குமேல் நெஞ்சானது ஆழ்வாரை அடிபணிக்கு விநய முடன் நின்று ‘ஸ்வாமிந்! அடியேன்மீது தேவரீர்க்குச் சீற்றம் வேண்டா; அடியேன் தேவரீர்க்கு விதேயனை சேஷபூதன்; ஆன பின்பு அடியேன் தேவரீர்க்கு உகப்பாக எப்படி நடந்து கொள்ள வேணுமோ அப்படி உபதேசித்தருளீர்; அதன்படியே நடந்துகொள்கிறேன்’ என்ன; அதற்கு ஆழ்வார், “உபதேசம் தரினும் நீ என்றும் காழ்த்துக் கைக்கோளாய்=நெஞ்சே! என் உபதேசத்தை நீ லக்ஷ்மியம் பண்ணுகிறோயோ? இதுவரை உனக்கு எத்தனையோ உபதேசங்கள் செய்தாயிற்று. ஒன்றையும் நீ கைக் கொண்டாயில்லை; ‘நீர் என்ன எனக்கு உபதேசிக்கிறது?’ என்று சீறி உதறித்தன்றினிடுகிறாய்” என்று சொல்ல; அதற்கு நெஞ்சானது ‘ஸ்வாமிந்’ இதுவரை அடியேன் ஒருநாளும் இப்படி அபசாரப்பட்டதில்லை; பட்டிருந்தாலும் சுதமிக்கவேணும்; இப் போது அடியேனுக்குக் கர்த்தவ்யத்தை ஸ்பஷ்டமாக உபதேசித்தருளீர்’ என்று வேண்ட, அதற்கு உபதேசிக்கிறூர் கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு என்று. நாம் ஒரு நாளும் அயோக்யதானுஸந்தாரம் பண்ணி அகலப் பார்க்கலாகாது; எம் பெருமான் நம்மையே தேடித்திரிவானுயிருக்க, நாம் விமுகராய்ப் பின்வாங்கலாமோ? அவன் திருவடிகளை வாழ்த்துவதே நமக்கு ப்ரராப்தம்காண் என்றாயிற்று.

காழ்த்து— காழ்த்தலாவது கோபித்தல். உறைப்பாகச் சொல்லுதலுக்கும் பேரூண்டு; அப்போனு, காழ்த்து உபதேசம் தரினும்— உனக்கு நான் தருடமாக உபதேசித்தாலும் என்றவாறு. கைக்கோளாய்— முன்னிலை யெதிர்மறை விளைமுற்று. (கஉ)

வழக்கோடு மாறுகோ என்றழியார் வேண்ட *

இழக்கவுங் காண்டு மிறைவ!—இழப்புண்டே? *

எம்மாட் கோண்டாகிலும் யான்வேண்ட * என்கண்கள்

தம்மாற் காட்டேன் மேனிச்சாய்.

(கந்

வழக்கொடு மாறுகொள் அன்று	(இப்போது அடி யேன் விஜ்ஞாபிக் ப்போகிற சூரு விஷயம்) நியாயத்தோடு மாறுபட்டதன்று;	(என்வேண்டு கோளை நிறை வேற்றுத்தங்காக)நீ நஷ்டப்படவேண் தியது எதேனு முண்டோ? (ஒன்றமில்லை.)
	(அஃது என்னவெனில்)	
அடியார் வேண்ட-	(மேன்மக்களை நோக்கிக்) கீழ் மக்கள் ஒன்று பிரார்த்தித்தார்க ஊகில்	யான் வேண்ட { வேண்டுகோளுக்காக எம் ஆள் { என்னை அடிமைப் கொண்டு { படித்திக் கொண் ஆகிலும் { டாவது
	.	
இழக்கவும் காண்டும்	(மேன்மக்கள்) நஷ்டப்பட்டால் ஹம் காரியம் செய்வதை (உல கில்) காண்கிறோம்;	என் கண்கள் { எனது கண்களுக்கு தம்மால் } உன் மேனி { உனது திருமேனி சாய் { யின் ஒளியை
	இல்லாமீ!	
இறைவ	காட்டு	{ காட்டியருள வேணும்.

* * *—[வழக்கோடு மாறுகோளன்று.] கீழ்ப்பாட்டில் “கண்ணன்தாள் வாழ்த்துவதீத கண்டாய் வழக்கு” என்று திருவுள்ளத் திற்கு உபதேசித்தபடியே எம்பெருமானை வாழ்த்தத் தொடங்கி னார்; வாழ்த்துவதென்றால் விஷயத்தைக் கண்ணுடேல நன்கு கண்டு வாழ்த்த வேணுமோ; அப்படிக்கு அவனுடைய திவ்யமங்கள் சிக்கரலும் ஸேவை கிடைக்கவில்லை ஆழ்வார்க்கு; அது கிடைக்காமல் எண்ணவென்று வாழ்த்துகிறதென்று தடுமாறி, எம்பெருமானை நோக்கி ‘இறைவனே! உன் வடிவழக அடியேனுடைய கண் களுக்குக் காட்டியருளவேணும்’ என்று பிரார்த்திக்கின்றார் இதில்.

வழக்கோமோறுகோளன்று—அடியேன் பிரார்த்திக்கிற விஷயம் வழக்கோடு மாறுகோண்டதன்று; வழக்காவது நியாயம்; நியாயத்தோடு மாறுபட்டதன்று; நியாயத்திற்கு ஒவ்வாததை அடியேன் விண்ணப்பம் செய்கின்றிலேன்; நியாயமானதையே சொல்ல வருகின்றேனன்றபடி.

வார்த்தை சொல்லத் தொடங்கும்போதே இன்னவிஷய மென்று சொல்லாமலே ‘அங்யாயமாக நான் ஒன்றும் சொல்ல வரவில்லை’ என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், ‘ஆழ்வீர்!

நீர்சொல்லுவது நியாயமோ அநியாயமோ விஷயத்தைக் கேட்டன்றே நான் தெரிந்து கொள்ளவேண்டும் ; சொல்ல நினைத்த விஷயத்தைச் சொல்லிக்காணீர் ’ என்ன ; அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும் என்கிறார். அதாவது—சேஷபூதரா யுள்ளவர்கள் சேஷியை நோக்கி எதாவது அபேக்ஷித்தார்களாகில் சேஷியான வன் தான் நஷ்டப்பட்டாகிலும் சேஷபூதர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றக் காணுங்கிறும் உலகத்தில்—என்றபடி [அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்.] ‘நம்முடைய அடியார்களான்றே நம்மை வேண்டுகிறார்கள் ; இவர்களுக்கு நாம் உயிரைவிட்டாகிலும் பரிந்து காரியம் செய்யவேண்டாவோ’ என்று நெஞ்சுகளின்து, பொருளையோ உடலையோ உயிரையோ எதையேனும் இழப்பதற்கும் இசைந்து தங்கள் பேற்றுக்க் காரியங்க்செய்யபக் காண்கிறோமிடேற என்கை.

இப்படி ஆழ்வார் சொன்னதைக் கேட்ட எம்பெருமான், ‘ஆழ்வீர் ! நன்றாகச் சொன்னீர் ; உமக்காக என்னை உயிரிழக்கச் சொல்லுகிறோ இப்போது ; வார்த்தை அழகாயிருக்கிறது !’ என்றார். எம்பெருமான் ஓயிப்படி திருவுள்ளாங் கண்றினற்போல் அருளிச்செய்வதைக் கேட்ட ஆழ்வார் அதுசபித்து இறைவ ! இழப்புண்டே ? என்கிறார். அதாவது—உலகில் நடக்கிறபடியை எதோ நான் எடுத்துக் காட்டி ஒன்னே யொழிய, தேவரீருக்கு இழவு உண்டாகவேனுமென்று அடியேன் சொன்னேன் ; தேவரீர் எதையும் இழக்கவேண்டா—என்கை.

இதுகேட்ட எம்பெருமான், “ஆழ்வீர ! உலகத்தில் தலைவரா யுள்ளவர்கள் அடியார் விஷயத்தில் உயிர் முதலியவற்றை இழுந்தாகிலும் காரியம் செய்கிறார்களென்று எடுத்துக்காட்டின உம் முடைய கருத்து எனக்குத் தெரியாமையில்லை ; நீர் மறைப்பதில் என்ன பயன் ? உம்முடைய எண்ணப்படி நான் எதைவேனுமானு அம் இழுந்து காரியம் செய்யத் தடையில்லை ; “அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்” என்று நீர் சொல்லியிருக்கிறீர் ; நீர் மெய்யே அடியாராகிலன்றே நான் காரியம் செய்வேன் ; நீர் அடியவர் தானே ? என்று கேட்டான்,

அதற்கு ஆழ்வார் எம்ஆட்கோண்டாகிலும் என்கிறார். நான் அடியவனே அல்லேனே வென்று உணக்கு ஸக்தீஹமிருக்குமா னால் நீடிபெண்ணை அடியவனுக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை. எதைக்கொண்டு உம்மை நான் அடியவ ராக்கிக் கொள்வதென்று எம்பெருமான் கேட்க; அதற்கு ஆழ் வார் யான் வேண்ட என்கிறார். “ரக்ஷீவேஷாஂ பிரதிஷ்டே = ரக்ஷ யாபேசங்காம் ப்ரதீசங்கதே” என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது; ரக்ஷயனுடைய அபேசங்கதை மாத்திரமன்றே ரக்ஷகளுன் நீ எதிர்பார்த்திருப்பது; நான் இப்போது அபேசங்கிக்கிறனன்றே; இவ்வளவையேகொண்டு காரியம் செய்யலாமே. என் வாயால் உண்ணீர் இறைவ! என்று சொன்னேனே; என்னுடைய அடிமைக்கு இசைந்துதானே உண்ணோ இறைவனென்றேன்—என்றார். அது கேட்ட எம்பெருமான் ‘இந்த விபூதியில் இவ்வளவு வார்த்தை சொல்லுவார் ஆர்?’ என்று ஆச்சரியப்பட்டுத் திருவள்ளமுவங்கு ‘ஆழ்வீர்! உமக்கு என்னால் ஆகவேவண்டிய காரியம் என்ன? சொல் அம்’ என்ன; என் கண்கள்தம்மால் காட்டு உன்மேனிச்சாய் என்கிறார். உனது திருமேனியின் சாயலே என்கண்களுக்குக் காட்டவேணுமென்னுமின்வள தேவ நான் தேவன்டுவது என்றாயிற்று.

கண்கள்தம்மால்—உருபுமயக்கம்; கண்கள் தமக்கு என்க. அன்றி, மூன்றும் வேற்றுமைப்பொருளோ கொண்டு, உன் மேனிச் சாயை என் கண்களால் நான் கடலும்படி செய் என்றுரைக்கவுமாம். சாய் = சாயூ [சாயா] என்ற வடசொல் சாயை எனத் திரிந்து சாய் எனச் சிதைந்தது.

இப்பாட்டுக்குப் பெரியவாச்சான்னினோ அருளிய வியாக்கியானத்தில் சிறிது வேறுவகையான பொருள் கொள்ளப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது. அப்பொருளோ வல்லார்வாய்க் கேட்டுணர்க. (கந.)

சாயால் கரியானை உள்ளறியாராய் நேஞ்சே! *

பேயார்முலை கோடுத்தார் பேயராய்—நீ யார் போய்த் தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் * தீவினையாம் பாம்பார்வாய்க் கைநீட்டல் பார்த்தி.

(கச)

நெஞ்சே	ஓ மனமே!		ஆத்மா கெட்டுப்
பேயார்	பூதனையானவள்,	தேம்பு ஊண்	போம்படியான
சாயால்	{ நிறத்தால் கரியனஞ் கரியானை { கண்ணபிரானை	சுவைத்து	சப்தாதி விஷய
			போகங்களை நீ
			அனுபவித்து
உன் அறியார்	{ உள்ளே புகுஞ்சு அது அய் { பலிக்க அறியாத வாய்	ஊன்	{ (அதனால்) அன்மடைங்கிருக்
	(அப்பெருமானைக் கொன்றுவிட நினைத்து)	அறிந்து	கிருயென்பதை
பேயர் அய்	அறிவு கெட்டவளாய்	அறிந்தும்	நன்றாக நீ அறின்
மூலை	{ (விடம் தடவின்) மூலையை	போய்	திருந்தும்
கொடுத்தார்	{ (உண்ணக்) கொடுத்தாள் ;		{ நம்முடைய நாழ்வக் குத் தகாத்தான்
நீ ஆர்	{ அவனுக்கு நீ உறவு முறையில் என்ன ஆகவேண்டும் ?	தீ வினை ஆம்	சிறந்த பகவத்
	(இப்படி கேட்பது ஏதுக்காக ? என்கிருயோ ? சொல்லு கிறேன், கேள்)	பாம்பார்	விஷயத்தை அது
		வாய் கை	பவிப்பதாகப்
		நீட்டல்	போய்
		பார்த்தி	அகர்த்தத்தை
			வினைக்கவல்ல
			பாம்பின் வாயிலே
			கை நீட்டுவாரைப்
			போலே பகவதது
			பவம்பண்ணிமுடி
			பப் பார்க்கிறுயே.

* * *—[சாயாற்கரியானை.] கீழ்ப்பாட்டில் “காட்டு உன் மேனிச் சாய்” என்று வடிவமுகைக் காட்டுமாறு பிரராத்தித்தார்; அப்படியே இவர்க்கு வடிவமுகைச் சிறிது காட்டுவோலமன்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றினுன்; அல்லதற்கு ஆழ்வார் ‘அபோக்யனுகிய நான் பரம்பொருளை அனுபவிக்கப் பார்ப்பது தகுமோ?’ என்று பழையபடியிடையே நைச்சியம் சிந்தித்து ‘நெஞ்சே!, பகவத் விஷயத்தை நீ அனுபவிக்கப் பார்ப்பது அதனைக் கெடுக் கிறபடியன்றோ; பண்டுபூதனை யென்பவள்’ அவ்வெம்பெருமானைக் கிட்டி அவனைக் கெடுக்கப் பார்த்ததை ஒக்குமன்றே உன்று நினைவும்; அந்தப் பூதனையோடு உனக்கும் உறவுமுறை உண்டுபோலும்’ என்கிறார்.

பேயார் சாயால்கரியானை உள்ளறியாராய் பேயராய் மூலை கோதேதார்—பேய்ச்சி மூலை கொடுத்த வரலாறு ஐந்தாம் பாட்டி ஜூரையிற் காணத்தக்கது. “பேய் மூலை கொடுத்தது” என்றுவது,

“பேய்ச்சி முலை கொடுத்தாள்” என்றுவது சொல்ல வேண்டியிருக்க, பேயார் என்றும் கோடுத்தார் என்றும் பெருமை தோற்றாக்குறியது என்ன? எனில்; “உவப்பினு முயர்வினுஞ் சிறப்பினுஞ் செறவினும், இழிப்பினும் பால்தினை இமுக்கினுமியல்பே” என்பது நன்னூற் சூத்திரம். ஆழ்வார்க்கு அப்பேய்ச்சியினிடத்துள்ள கோபத்தினாலும் அவளுடைய இழிவை விளக்கவேண்டியும் பேயார் என்றுரென்க; பெருமைப் படுத்திக் கூறினாரல்லர்.

சாயால் கரியானை என்றது—கரியாயலையுடையனான கண்ண பிரானை என்றபடி. சாய்—ஈர்யா (சாயா) என்ற வட சொற் சிதைவு; நிறம் எனப்பொருள்படுமிங்கு. உள் அறியாராய்=இதற்கு இரண்டு வகையாகப் பொருள் கூறலாம்; நிறமழகிய பெருமானை நாம் கிட்டி நல்ல எண்ணத்துடன் பக்தியைச் செலுத்தி உள்ளுற அநுபவிக்கலாமென்று ஆசைப்படாதவளாய் என்னுதல்; (அன்றி,) உள் அறியாராய்=உண்மையைத் தெரிக்கு கொள்ளாதவளாய்; ‘இவன் ஸாக்ஷாத் பரமபுருஷன்; இவனைத் தொலைக்க நம்மாலாகாது; நாம் தொலைந்திடுவோமேயன்றி இவனைத் தொலைக்க நாமார்டி’ என்று உண்மையுணராதவளாய் என்னுதல்.

பேயராய் முலை கோடுத்தார்=விவேகமற்றவளாய் முலைகொடுக்கிற வியாஜத்தாலே அப்பெருமானை அழிக்கப்பார்த்தாள் என்கை. “உள்ளறியாராய்” என்றவனவே போதுமாயிருக்க, மீண்டும் “பேயராய்” என்றது அவளுடைய ஞானஹீனத் தன்மையை நன்கு விளக்குதற்காகவாம்.

இங்கனே பூதனை செய்த செயலைச்சொன்னவுடனே “நீயார்” என்கையாலே ‘அந்தப் பூதனைக்கு நீ என்ன ஆகவேன்டும்? அவனுக்கு நீ முன்னே பிறந்தாயோ? பின்னே பிறந்தாயோ?’ என்று கேட்பதாகப் பொருள்படுகின்றது.

நெஞ்சை நோக்கி நீயார்? என்றுகேட்ட ஆழ்வாரைப்பார்த்து அந்த நெஞ்சானது, “ஆழ்வீர்! படுபாவியான பூதனை செய்தாற் போலே நான் என்ன கொடுங் தொழில் செய்து விட்டேன்? எனக்கு அவளை ஒப்புக்கூறவேண்டிய காரணம் யாது? சொல்லீர்” என்று கேட்க; அதற்கு உத்தரம் அருளிச் செய்கிறோ “தேம்பூண் சுவைத்து ஊனறிந்தறிந்தும் தீவினையாம் பாம்பார்வாய் கைநீட்டல்

பார்த்தி” என்று. ஊண் என்று இவ்விடத்தில், விஷயாந்தரங்களைச் சொல்லுகிறது. உண்ணப்படுவது ஊண்; சப்தாதி விஷயங்கள் செனி வாய் கண் முதலிய இந்தியங்களினுல் உண்ணப் படுதல் [அதுபவிக்கப்படுதல்] பற்றி அவை ஊணெனப்படும். தேம்புதலா வது நாசமடைதல். தேம்பூண் என்றது—ஆக்மா நசிக்கும்படியான விஷயாந்தரங்கள் என்றபடியாயிற்று. பகவத் விஷயத்தை அதுப வித்தலே ஆக்மா ஸ்த்தை பொறுவதற்கு ஒஹு வென்றும், மற்ற விஷயங்களை அ நூபவித்தல் ஆக்மா நாசமடைவதற்கு ஹேது வென்றும் உணர்க. இப்படிப்பட்ட விஷயங்களைச் சுவைக்கையாவது இனிதாக அநூபவித்தல். அப்படி அநூபவிப்பதனுலே உண்டாவது ஊண்; ஊநம் என்ற வட சொல் ஊனென்று கிடக்கிறது; குறைவு என்று பொருள்; நெடுநாளாக விஷயாந்தரங்களை அதுபவித்து வருவதனுலே நீ மிகவும் குறைவு அடைந்துவிட்டாய்; (அதாவது) அ யோக்பனுப்பிட்டாய்; இந்த அ யோக்யதை உனக்குத் தொத்தொரு தப்புக்காரியத்தை நீ செய்ய நினைப்பது இன்னமும் கெடுதியை விளைத்துக்கொள்ளப் பாம்பின் வாயிலே கை நீட்டி ரூபலவதுபோவிரா நின்றது. அ யோக்யரான நமக்கு எம்பெருமானை பதுபவிக்க ஆசை பிறப்பது தப்பு; அது அப்பெருமானுக்கு அவத்யம்; நமக்கும் ஸ்வரூப நாசம்—என்று தெளிந்து ஒதுங்கி யிருக்கவேண்டி யிருந்தும் நீ பகவதநுபவத் திற்கு நாக்கை நீட்டிட செல்லுகிறோயே! இதைவிட வேறு தீவிளையுண்டோ? பாம்புபோலே அநர்த்தத்தை விளைக்கவல்ல தீவிளையன்றே இது. இந்தப் பாம்பின் வாயிலே கை வைக்கவன்றே நீ பார்ப்பது. ஆகையாலே பூதனைக்கு நீ உறவாகவே யிருக்க வேண்டுமன்றே. பூதனையானவள் தனக்குக் கீடு வரும்படியான காரி யத்தை எப்படி செப்தானோ, அப்படி நீயும் உனக்குக்கெடுதிவிளையும்படியான காரியத்தைச் செய்யப் பார்க்கிற்யாகையாலே பூதனையோடு ஒப்பாயன்றே நீ.

பூதனையின் காரியத்தால் எம்பெருமானுக்கு யாதொரு கேடும் விளையாதது போல, ஆழ்வாருடைய பகவதநுபவவிருப்பத்தாலும் பகவானுக்கு யாதொரு கெடுதியும் விளையமாட்டாது; இவருடைய

அதிசங்கை மாத்திரமே யுள்ளது—என்பதும் இதில் குறிப்பிடப் படுகிறது.

பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸலுக்தி:—“பூதனை மனிச்சியாய் வஞ்சித்தாள்றே; பேயாகையாலே வஞ்சித்தாளத் தனையிரே; உன்னைப்பார்த்தால் பூதனை நித்யஸுரிகளோடொக்கு மிரே.”

“பாம்பின்வாய்” என்னுமல் பாம்பார்வாய் என்றது தினை வழுவுமைதி; இங்கு ஆர் சித்தி கொடுமையின் கணத்தைக் காட்டும். பார்த்தி=முன்னிலை யொருமை வினைமுற்று. ... (கா)

பார்த்தோர் எதிரிதா நெஞ்சே! * படுதேயரம்

பேர்த்தோதப் பீட்டிவாம் பேச்சில்லை *—ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாம்கீட்டந்து * தம்முடைய
சேம்மேனிக் கண்வளர்வார் சீர். (கடு)

நெஞ்சே	ஓ மன ஓமீ!,	தம்முடைய	தம்முடைய செங்கிற
இதம்	கடலானது	செம் மேனி	மான திருக்கண்
ஆர்த்து	{ கோவித்துக் கொண்டு	கண் வளர்	கள் வளர்ப்பெறு
தம் மேனி	{ தம்முடைய தாள் { திருமேனியையும் திருவடியையும்	வார்	கிண்றவரான
கடவு	{ (அலையாகிற கைவினாலே) கடவும்படியாக	சீர்	பெருமானுடைய
தாம் கூடந்து	{ (அக்கடலில்) பள்ளி கொண்டருளி	படி துயரம்	திருக்குணங்களை,
		பேர்த்து	{ கொடிய துக்கங்கள் தீரும்படி நாய்
		தீ	பேசுவதனால்
		படி அழிவு	{ அவலுடைய பெரு
		ஆம் பேச்சு	மைக்கு அழிவு
		இல்லை	உண்டாய்விடு
		எதிரிதா	மென்பதில்லை;
		பார்த்து சீர்	{ (திவ்விடுதயத்தை) கண்ணென்திரே
			நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள்.

* * *—[பார்த்தோரேதிரிதா.] கீழ்ப்பாட்டுக்கு எதிர்த்தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘ஹையராஜ நாம் பகவானை அனுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்; இப்பாட்டிலோ வெண்ணில்; எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது

பாவங்களைல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்; அவனுடைய பெருமைக்கு யாதொரு குறைவும் விளையமாட்டாது என்கிறோர்.

இதம் ஆர்த்து தம்மேனி தாள் தடவத் தாம் கிடஞ்சு தம்முடைய செம்மேனிக் கண்வளர்வார்சீரை நெஞ்சே! எதிரிதாப்பார்த்து ஓர்; படிதுயரம் பேர்த்து ஒத்தப்பிடு அழிவாம் பேச்சு இல்லை என்றும் அங்வயம். கடலானது ஆரவாரஞ் செய்துகொண்டு (தனது அலைகளாகிற கைகளாலே) திருவடிகளைத் தடவப்பெற்று இனிதாகத் திருக்கண் வளர்ந்தருளானின்ற பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை கெஞ்சே! நம் கண்முன்னே நிற்பனவாகக்கொண்டு அதுவந்தானம் செப்; கங்கையில் நாய் நீராடினால் நாயின் பாவங்கள் தொலையுமேயன்றி, கங்கைக்கு உள்ள பெருமை குறைந்து விடாது; அதுபோல, எம்பெருமானுடைய குணங்களை நாம் பேச, நமது பாவங்கள் தொலையுமேயன்றி, அவனுடைய பெருமைக்குக் குறைவு நேரிடுமென்கிற பேச்சுக்கு இடமில்லைகாண்; திருப்பாற்கடலிலே சயனித்துக்கொண்டு 1. “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை” என்கிறபடியே நம்முடைய ரக்ஷணத்தையே சிக்தித்துக் கொண்டிருக்கின்ற பெருமானுடைய குணங்களை நாம் பேசி நமது பாவங்களைப் பாற்றிக்கொள்ள வேண்டாவோ? அவனுடைய குணங்கள் நம்மால் மறக்கமுடியுமோ? கண்ணென்றிரே நிற்பனபோல் தோன்றுகின்றனவன்றே என்றாயிற்று.

எதிரிதா=எதிரில் உள்ளது எதிரிது. ஆ—ஆக என்பதன் குறை; எதிரிதாக என்றபடி. படுதூயரம் பேர்த்து ஒத=ஸம்ஸாரத் திலே நாம் படுகிற துக்கங்களை யெல்லாம் உதறிவிட்டு ஆநந்தமாக அக்குணங்களையே பேசுகிறபகுத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்; ‘நமது துக்கங்கள் திருவதற்காக’ என்று பொருள் கொள்ளில், போத்து என்பதை எச்சத்திரிபாகக் கொள்ளவேண்டும்; பேர என்றபடி.

பிழேழிவுஆம் பேச்சுஇல்லை=பிடு என்று பெருமைக்குப் பெயர்; உயர்ந்தோருடைய குணங்களைத் தாழ்ந்தோர் பேசினால் உயர்ந்தோருடைய உயர்த்திக்கு அழிவு உண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டிய பிரஸக்தியில்லை யென்றபடி.

சேம்மேனிக்கண்— “மனி என்று இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. செந்தாமரையின் நிறம்போன்ற நிறத்தையுடைய திருக்கண் என்றவாறு. நித்திரை செய்வதைக் கண்வளர்தலென்பர். சீர் என்னுஞ் சொல் பால்பகா அஃறினைப்பெயராதலால் குணங்கள் என்று பண்மைப்பொருள்படும்; இரண்டாம் வேற்றுமைத் தொகையாதலால் குணங்களை என்க.

கீழ்ப்பாட்டில் ‘பகவதநுபவத்திற்கு நாம் அயோக்யர்’ என்று கருதி நெஞ்சைச்சீறி உரைத்தவர் இப்பாட்டில் “சீர் ஒதப்பிடியாம் பேச்சில்லை” என்று உரைத்தல் கூடுமோ? என்று சங்கிக்கவேண்டா; தம்முடைய தாழ்ச்சியை நோக்குமிடத்து அயோக்யதா நுஸ்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும், அவது டைய விலக்ஷணமாய் போக்யமான திருக்குணங்களை நோக்கு மிடத்து ‘நம் வாயாலும் இக்குணங்களைச் சிறிது பேசி ஆங்கிடப் போம்’ என்று ஒருப்படுவதும் ஆக இவ்விரண்டும் மாறி மாறி வருமேன்றும் இவை ஒன்றேடொன்று விருத்தமல்ல என்றும் கீழே பண்ணியுரைத்தோம். (கடு)

சீரால் பிறந்து சிறப்பால் வளராது *

பேர்வாம ஞாகாக்கால் பேராளா! * மார்பாரப்

புல்கீந் யுண்மேற்கீந் த பூமீந் ரேற்பரிதே?

சோல்லு நீ யாமறியச் சூழ்ந்து

(ககு)

பேராள	{ ‘மஹாநுபாவனுன் பெருமானே!	
சீரால்	{ சிறப்புடன் பிறப்ப தையும் சிறப்புடன் வளர்வதை யும் செய்யாமல்	{ தாங்கவார்த்து நீர் ஏற்பு அரிதே { தத்தம் பண்ணிக் கொடுக்கப்பெற முடியாதோ?
பிறந்து சிறப்பால் வளராது		
பேர் வாமன் ஆகாக்கால்	{ திருநாமம் வ மானென்று வைத்துக் கொன் ளாமவிருத்தால் உன்னுலே மார்பால் அளையப்பட்டும் வயிற்றில் வைக் கப்பட்டும் பின்பு வெளிப்படுத்தப் பட்டும் இப்படி ஸ்வாதிநமா யிருந்த இப்பூமி யானா	{ இங்விடயத்தை அடியோம் தெரிந்து கொள்ளும்படி
மார்பு ஆர புல்கீ நீ உண்டு புமிழ்ந்த பூமி		{ நீ ஆராய்ந்து சொல்லு { நீ ஆராய்ந்து அருளிச் செய்ய வேணும்.

* * *—[சீராற் பிறந்து.] “சீர் ஒதப் பேடமிலாம் பேச் சில்லை” என்றாலே கீழ்ப்பாட்டில்; அப்படியே அவதுகையை திருக் குணங்களை ஒத்த தொடங்குகிறோர்; ஸ்ரீவாமநாவதார குணத்தி ஸிடுப்பட்டு அருளிச்செய்யும் பாசுரம் இது.

எல்லா விதங்களாலும் உனக்கே அஸாதாரணமாக உரிமைப் பட்டதான இப்பூமியை நீ மாவலியிடமிருந்து பெறவேண்டில், அதற்காக யாசகஞக வரவேண்டுமோ? எல்லாரும் கண்டு எசம் படியான குள்ள வடிவமெடுத்துக்கொள்ள வேண்டுமோ? குள்ள னெண்டேற திருநாமமும் தரிக்கவேண்டுமோ? ஸ்ரீராமங்கப் பிறந்து வளர்ந்த காலத்தும் வளர்ந்த காலத்தும் ஸ்ரீகிருஷ்ணங்கப் பிறந்து வளர்ந்த காலத்தும் வளவ்வளவோ சீராகப் பிறந்து எவ்வளவோ சிறப்பாக வளர்ந்தவனன்டேறு கீ; அப்படி யே பிறந்து வளராமலும், ஸ்ரீராமன் ஸ்ரீகிருஷ்ணன் என்றாற்போலே சிறந்த திருநாமங்களை இட்டுக் கொள்ளாமலும், சிரும் சிறப்புமின்றிப் பிறந்து வளர்ந்து பரிஹாஸத்துக்கு ஆஸ்பதமான வாமனன்ற நாமத்தையும் வறுவித்து நின்றது எதுக்கு? இப்படியானால்தான் பூமியை ஸம்பாதித்துக் கொள்ள முடியுமென்றும் இல்லாவிட்டால் முடியாதென்றும் திருவள்ளாமோ? எனக்கிறூர்.

இந்தப் பூமி உனக்கே உரிமைப்பட்டதென்பதை மார்பாரப் புல்கி நீ உண்மேஇந்த என்ற விசேஷணத்தால் விளக்குகின்றா. மார்பாரப் புல்கின்றது—பூமிப்பிராட்டி திவ்யமலீவியா யிருப்பது பற்றி யென்க. பண்டு அண்டபித்தியில் ஒட்டிக் கிடந்த பூமியை, வராஹாவதாரம் பண்ணிக் கோட்டாற்குத்தி ஒட்டுவிடுவித் தெடுத்தபோது மார்பாரப் புல்கி யெடுத்தானென்னவுமாம்.

இப்பாசுரத்தின் தாத்பரியத்தைத் திருவள்ளம்பற்றி ஆழ் வான் ஸாந்தரபாஹூஸ்தவத்தில் அருளிச்செய்துள்ள ச்லோகம் வருமாறு:—“ கீ திரியூ ஜவநங்வாதி பாலநை: நிரிரங்கீரங்கீரங்கீரங்கீர ஷேரபி வந்திரிஶ! தவை நாலீ க஥ு வரந வாமுந! பிக்காமுவாட-தி?” [கீதிரியம் ஜங்கிலம் ஹ்ருதி பாலநை: நிகிரனேத்கிரனேத்தரனை ரா—வங்கிசீ! தவை ஸதி கதம் வரத வாமந! பிக்காணமர் ஹதி?] என்பதாம்; இப்பூமியைப் படைப்பவதும் நீ; துடைப்ப

வனும் நி; காப்பவனும் நி; பிரளயத்தில் திருவயிற்றில் வைத்து நேர்க்குமவனும் நி; பிறகு வெளிநாடுகாணப் புறப்பட விடுமல னும் நி; ஆகையாலே உனக்கே உடைமையா யிரானின்ற இந்தப் பூமியை நீ பெறவேண்டிப் பிச்சை பெடுத்தது எங்கனே? என்று திருமாவிருஞ்சோலையழகரை நோக்கி விண்ணப்பஞ் செய்த ச்லோகம் இது.

அதிமாநாஷஸ்தவத்திலும் இங்கனே ஒரு ச்லோக முன்டு; அதாவது—“தூநிவீவீஏ—” ஜராங தவ தூநிவீஏ கிளிக்ஷாடியமுடுதே அவனா மூராபா? ! மந்தீ தங்காஞு நவிசுக்ரமீவே ஜராஞ்சீ— தூநிவீஏ— க஥மிவந்ஸுதிராஜீதாநாந்தா— = தவந்நிர்மிதா ஜராகாச தவ த்ரிலோகீ கிம் பிக்ஷனைதியம்ருதே பவதா துராபா? மத்யே ததாது நவிசக்ரமிவேஷஜகச்சேத் தவத்விக்ரமை: கதமிவச்சருதிராஞ்சி தாஸ்யாத்.” என்பதாம். கீழ் எடுத்துக் காட்டிய ஸாந்தரபாலுமா ஸ்தவச்லோகத்தின் பொருளை இந்த ச்லோகத்தில் பூர்வார்த்தத்தில் அடக்கி, உத்தரார்த்தத்தால் அதற்கு ஸமாதாநமருளிச் செய்கிறோர். குள்ளவடிவைக் கொண்டு முதலில் யாகித்துப் பிறகு பெரிய வடிவெடுத்து த்ரிவிக்ரமனுக நீ வளர்ந்திராவிடில் உன்னுடைய விக்ரமங்களாலே வேதம் எப்படி அலங்கரிக்கப்படும்; “ தீவீ பா விசுக்ரமீவிஷாஏ—பா அடாஞ்சி: = த்ரீணி பதா விசக்ரமே விஷ்ணுர் கோபா அதாப்ய.” என்றும் “ தீவீ—வ: புஷ்டிவீமேவ வாகம் = த்ரிர் தேவ: ப்ருதி வீமேவீ ஏதாம்” என்றும் உலகளந்த சரினதையைப் பேசி வேதம் புனிதமாவதற்காகவே நீ வாமநரவதாரம் செய்தாயேயன்றி, வேறு வழியால் பூமியை மாவலியிடத்தில் விண்றும் மீட்டுக்கொள்ள முடியாமல் செய்தாயல்லை; பெரும்பாலும் பகவத் பக்தர்களுக்கு உபயோகமில்லாத விஷயங்களையே [யஜ்ஞாயாகம் முதலிய காம்பகருமங்களையே] விஸ்தாரமாகச் சொல்லிக்கொண்டு போகிற வேதத்தில் இந்த பவித்திரமான சரித்திரத்தைப் பற்றின பேச்சு ஸ்ருவதற்காகவே நீ வாமனனுனும் போலும் என்கை. வேதத்தில் த்ரிவிக்ரமாவதாரத்தைப்பற்றிச் சொல்லியிற்றே மொழிய வாமநாவதாரத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே; வாமனனுகப் பிறந்து பிச்சை யெடுப்பானேன் என்றகேள்விக்கு இது எங்கனே

ஸமாதாநமாகுமென்னில்; 1. “நீள்வாண் குறஞ்சுருவாய் நின் நிரங்கு மாவலிமென், தாளாலாவிட்ட” என்ற திருமங்கையூழ்வாருளிச் செயலில் “நீள்வாண் குறஞ்சுருவாய்” என்று—த்ரிவிக்ரம ஞாக நீள்வதற்காகவே குறஞ்சுருவெடுத்ததாகச் சொல்லுகையாலே வாமநாவதாரம் த்ரிவிக்ரமாவதாரத்திற்கு சேஷ பூதமாயிற்றுத் தாலால் இது ஸமாதானமாகக் குறையில்லை யென்க. “பேர்வாமனு காக்கால்... பூமிநிரேற்பரிதே ?” என்று இங்கு எம்பெருமானை நோக்கி ஆழ்வார்கேட்ட கேள்விக்கே கூரத்தாழ்வான் அதிமாநுஷ ஸ்தவத்தில். மேல் விவரித்தவண்ணம் ஸமாதநமருளிச் செய்தா ரென்றுணர்க.

சீரால்பிழந்து சிறப்பால்வளராது=சீர் என்றாலும் சிறப்பு என்றாலும் பொருள் ஒன்றே. “சீரால் சிறப்பால் பிறந்து வளராது” என்று அங்வயித்து, மிகக் சிறப்புடனே பிறந்து வளராமல் எனப் பொருள் கொள்க. வளராது என்றங்கிடத்துள்ள எதிர்மறை, பிறந்து என்றங்கிடத்தும் கருதத்தக்கது; பிறவாமலும் வளராம அம் என்றவாறு. “பிறவாமலும் வளராமலும் பேர்வாமனுகாக்கால்” என்றால் கருத்து ஒட்டிவரவில்லையே என்று சிலர் மயங்கு வர்; ‘சிறப்பால் பிறவாமலும் வளராமலும் வாமநாக ஆனுயே, அப்படி ஆகாமற்போனால்’ என்று விரித்துக் கொள்ளவேண்டு கையாலே பொருந்தாமை யொன்றுமில்லையென்க.

பேர்வாமனுகாக்கால்=‘வாமனன்’ என்றது வாமன் எனச் சிதைந்தது. வாமநனென்று பேரிட்டுக்கொண்டு குள்ளனுகாவிடில் என்றபடி. பேர் என்பதற்குத் திருநாமமென்று பொருள் கொள்ளாமல், ‘பெரிய’ என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். பெரிய வாமனனென்று-இவனுக்கு மேற்பட்ட குள்ளனில்லை யென்னும்படியான ஒப்பற்ற குள்ளன் என்றபடி.

பேராளா!=பெருமை பொருந்தியவனே! என்றும், பல திருநாமங்களையுடையவனே! என்றும் பொருள்படும். வாமனனென்று பேரிட்டுக்கொண்டது உன் பெருமைக்குத் தகுமோ? என்றும், பேரிட்டுக்கொள்ளப் பல திருநாமங்களிருக்கவும் இந்தத் திருநாமங்களுடனுக்கு அகப்பட்டது? என்றும் கேட்கிறூர் போலும். (ககு)

குழந்தடியார் வேண்டினக்கால் தோன்றுதுவிட்டாலும் வாழந்திவெர் பின்னும்தம் வாய்த்திரவார்—குழந்தேங்கும் வாள்வரைகள் போலருக்கன் வன்தலைகள் தாழிய சுதாள்வரை வில்லேந்தினார் தாம்.

(கன)

எங்கும்	{ காற்புறங்களிலும்		{ ‘ஓ ஜனங்களே!
குழந்து	{ சுற்றிக்கொண்டு	அடியார்	கீங்கள் என்கும்
அரக்கன்	இராவணனுடைய	வேண்டின்	அடிமைப்பட
வாள் வரை	{ ஒளி பொருங்கிய,	அக்கால்	வேணும்’ என
கன் போல்	மலைகள் போல்		விரும்பினால்
வன் தலை	வலிதான தலைக	தோன்றுது	{ ஒரு அழியவனும்
கன் தாம்	ளானவை இற்று	விட்டாலும்	அகப்படாதபடி
இடிய	விழும்படி		உபேசுகிக்கப்
			பெற்றுலம்
தாள் வரை	{ காலுரத்தை		{ (திருவள்ளத்தில்
வில் ஏந்தி	யுடைத்தாய் மலை	வாழந்திவெர்	வெறுப்பு இல்லா
ஞர் தாம்	போன்றதான வில்லைத் தாங்கி		மல்) உகந்தே
	நின்றவரான இராமபிரான்	பின்னும்	யிருப்பர்;
குழந்து	{ (இந்த லீலா விழுதி தம் வாய்		{ (பிராட்டிமாரிடத்தி
	யிலே வந்து) திறவார்	திறவார்	லும் இந்தமனக்
	வளைத்துக் கொண்டு		குறையை) வாய்
			திறந்து சொல்
			விக்கொள்ள மாட்டார்.

* * *—[குழந்தடியார்.] ஆசிரிதர்களிடத்தில் எம்பெருமா னுக்குள்ள வாதஸ்ல்யத்தைப் பேசுகிறார். “எங்கும் குழந்து அரக்கன் வாள்வரைகள் போல் வன்தலைகள் தாம் இடியத் தாள் வரை வில்லேந்தினார் தாம் குழந்து அடியார் வேண்டினக்கால் (அடியார்) தோன்றுது விட்டாலும் வாழந்திவெர்; பின்னும் தம் வாய் தீற வஙர்” என்று அங்கும். இராவணனது தலைகளை அறுத்துத்தள்ள வளிய ஸில்லைக் கையிலேந்தி நின்ற இராமபிரானுகிய திருமால் இந்த லீலா விழுதியில் வந்து சேர்ந்து இங்குள்ள ஸம்ஸாரிகளைச் சூழந்துகொண்டு ‘எனக்கு நீங்கள் அடியாராக வேண்டும்’ என்று அபேசுவித்தவளவில், “த்வம் மே” என்றால் “அஹம் மே” என் கிற ஸம்ஸாரிகள் வணங்காமுடித்தனத்தினால் அநாதரவுகாட்டி அடியவர்களாக ஆகாவிட்டாலும், அதனால் திருவள்ளத்தில் சிறி

தும் வருத்தங் கொள்ளாமல் “நாம் அபேக்ஷித்தபடியே இந்த ஸம்ஸாரிகளைல்லாரும் அடியவர்களாக ஆய்விட்ட பகஷ்ததில் இந்த லீஸாவிபூதி ஆனந்று அழிந்துபோய் விடுமன்றே; இஃது அழியாதபடி நோக்குவதற்கு இவர்கள் அமைந்தார்கள் என்று தேறி மகிழ்ந்தே செல்வர்; ஏகாந்தமான ஸங்கதிகளை யெல்லாம் கூசாமல் சொல்லுகைக்குரிய பிராட்டிமாரிடத்திலும் இவ்விஷயத் தைச் சொல்லிக்கொள்ள வாய்திறக்கமாட்டார்; “ஸம்ஸாரிகள் என்னை அலகுவியம்பண்ணிக் கைவிட்டார்கள்” என்று ஒருபோதும் சொல்லமாட்டார் என்றதாயிற்று.

ஸ்ரீவசநாஷனத்தில் (மூன்றும் பாகாணத்தில்—“பிராட்டி, ராக்ஷஸிவிகள் குற்றம் பெருமானுக்கும் திருவாடிக்கும் அறிவியா தாப்போலே, தனக்குப் பிறர் செய்த குற்றங்களை பகவத் பாக வத விஷயங்களில் அறிவிக்கக் கடவுன்னன்” என்றருளிச் செய்தானின் “அறிவிக்கவுரியவனக்பட வாய்திறவாதே ஸர்வஜ்ஞவிஷ யங்களுக்கும் மறைக்குமென்னுநின்றதிறே” என்று அருளிச் செய்தது இந்தப் பாசரத்தைக்கொண்டேயாம். அவ்விடத்தில் ஸ்ரீமண் உாளமா முனிஹளின் வியாக்கியான ஸ்ரீஸமக்தி வருமாறு:— “‘எதிர்கூடல்புக்கு’ என்கிறபடியே தன் னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி ஸம்ஸாரி சேதநர்களைத் தப்பாமல் அகப்ப உத்திக் கொள்வதாக வந்தவதறித்துத் தமக்கு அடியார் வேணு மென்றபேக்ஷித்தால் அவர்கள் அப்படி அநுகூலராய்த் தோன்ற தொழிந்தாலும் ‘இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்; நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றீமிறீ’ என்று அதுதானே போக்ய மாக விருப்பர்; அதுக்குமேல், அவர்கள் வைமுக்கயம் பண்ணினார்களென்று அவர்கள் குற்றத்தைக்குத் தனியிருப்பிலே பிராட்டிக்கு மருளிச் செய்யாரென்கிற குழ்ந்தடியார் என்கிற பாட்டிலே, சேதநர் செய்த குற்றங்களைத் தன் திருவுள்ளத்துக்கு உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு ப்ராப்தனை ஸர்வேச்வரனுமுட்படத் தன் திருப்பவளம் திறந்து அருளிச்செய்யாதே, தானருளிச் செய்யா தொழிந்தாலுமறியவல்ல ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்குமென்று சொல்லா இன்றதிறே.” என்று.

இப்பாட்டை மற்றொருவகையாகவும் பெரியவாச்சான் பின்னோ
உரைத்தருளினர்;—“அடியார் சூழ்ந்து வேண்டினக்கால், சூழ்ந்
தெங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன்தலைகள் தாமிடியத்
தாள்வரைவில் லேந்தினார்தாம் தோன்றுது விட்டாலும் (அடியார்)
வாழ்ந்திடுவர்; பின்னும் தம் வாய்திறவார்” என்று அங்வயித்து,
அடியவர்களாயுள்ளவர்கள் எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டு
எமக்கு நீ ஸேவைவாதிக்க வேணுமென்று வேண்டிக்கொள்ள
எம்பெருமான் அவர்களுக்கு முகங்காட்டாவிட்டும், ‘அவன்
திருவள்ளாமானபடி’யே ஆகக்கடவது’ என்று மகிழ்ந்திருக்கக்
கடவர்கள் அடியவர்கள்; ‘ஆர்த்தியின்கணத்தாலே நாங்கள் ஒயாது
புலம்பி வேண்டினாலும் எங்களுக்கு ஸேவை ஸாதியாமலிருப்பது
ஏன்?’ என்று ஆஃத்திரிக்க வாய் திறக்கவும் கடவரல்லர்; அபேக்ஷிப்
பது மாத்திரம் அடியவர்களது கடமைபீயன்றி அபேக்ஷித்த
படியே அவன் காரியஞ் செய்யாவிடில் அவளை யெதிர்த்து வாய்
திறக்க இவர்களுக்கு அதிகாரமில்லை—என்று சேதநர்களின் ஸ்வரூ
பத்தை சிகித்தருளிச் செய்வதாக.

முந்தின போஜனையில் எம்பெருமானுடைய ஸ்வரூபம்
சொல்லுகிறது; இந்த போஜனையில் சேதநருடைய ஸ்வரூபம்
சொல்லுகிறது. இரண்டு வகையும் பொருந்தக் குறையில்லை.

சூழ்ந்து எங்கும்=இலங்கை முழுவதையும் ஆக்ரமித்துக்
கொண்டு என்றபடி வாள் என்பதும் வரைகள்போல் என்பதும்—
அரக்கன்று வன்தலைகட்டு விசேஷணங்கள்; வாள் — ரத்னங்க
ளிமைத்த கிரீடங்கள்னிற்திருக்கையாலே ஒளிபொருந்திய என்ற
படி. தாள் வரை வில்=விற்களுக்கு அடிப்பக்கம் உரத்திருக்க
வேண்டியது அவசியமாதலால் ‘தாள்வில்’ எனப்பட்டது; காலுர
முடைய வில் என்றபடி. மலை போல் பிறரால் சவிப்பிக்கவும் ஒண்
னுதபடி சிக்கென் நிருத்தல் பற்றி “வரைவில்” எனப்பட்டது. (கள)

தாம்பாலாப் புண்டாலு மத்தமும்பு தானிளக -

பாம்பாலாப் புண்டு பாடுற்றுவும் சோம்பாதுஇப்

பல்லுருவை யேல்லாம் படர்வித்த வித்தா ! * உன்

தோல்லுருவை யாரறிவார்? சோல்லு.

(கா)

தாம்பால்	(அசோகதையினால்)	(சிறிதும் திருவுள்ளாம் வருஞ்சாமல்)
ஆப்புண் டாலும்	தாம்பு கொண்டு கட்டியதிக்கப் பெற்றாலும்	சோம்பாது { (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்ப்பாமல்
அத்தழும்பு தான் இளக்	அந்தத் தாம்பினால் கட்டினத்தா லுண்டான காய்ப்பு அற்பம் என்னும்படி	இ பல் { இவ்வுலகில் காணப் உருவை எல் { படுகிற பலபல லாம் { பிராணிகளை யெல்லாம்
பாம்பால்	{ காரியனுகிற பாம் பினால்	படர்வித்த { விஸ்தாரமாக வுண்டாக்கின
ஆப்புண்டு பாடு உற்று	கட்டப்பட்டு { கஷ்டங்களையடைந் லும் } தாலும்	வித்தா { அதிமூலமே! உன் தொல் { உன்னுடைய திவ்ய உருவை ஆர் { ஸ்வருபத்தைத்துறி அறிவார் வாருண்டோ? சொல்லு { நியே சொல்லு.

* * *—[தாம்பாலாப்புண்டாலும்.] ஸம்ஸாரிகள் அலக்ஷியம் பண்ணினும் எம்பெருமான் திருவுள்ளாம் வெறுக்கமாட்டான் என்றது கீழ்ப்பாட்டில்; அவ்வளவேயன்று; ஸம்ஸாரிகள் எம்பெரு மானுக்குப் பலவகையான துண்பங்களை உண்டு பண்ணினும் அப் போதும் அவன் தன் காரியத்தைத் தான் விடுவதில்லை யென்கிற மஹா சுணத்தைப் பேசுகிறுரிதில்.

ஸ்ரீக்ருஷ்ணனாக அவரித்தகாலத்து யோசைதைப்பிராட்டியாகிற மாதாவானவள் “நீராமிது செய்திரென்றூர் நெடுங்கயிற்றால், ஊரார்களைல்லாருங் காணவுரலோடே, தீரா வெகுளியளாப்சு சிக்கன ஆர்த்தழிப்ப, ஆராவயிற்றி நேடாற்றுதான்” (சிறிய திருமடல்) என்றபடி. வெண்ணென்ப களவுகண்ட காரணத்திற்காகக் கண்ணிதுண்ச சிறுத் தாம்பினால் உரலில் பினைத்து அடித்துப் பகவானுடைய திருமேனியில் கஷ்டத்தை யுண்டுபண்ணினால்; 1. “தாம்பே கொண்டார்த்த தழும்பு” என்றபடி அவள் தாம்பினால் கட்டினவிடம் காய்ப்புக் காய்த்துக் கிடந்ததென்றும் தெரிகிறது. இது அதுக்கலர் அன்பின் மிகுதியால் கட்டின கட்டாகையாலே எம்பெருமானுக்கு ஸஹ்யம் என்று கொண்டாலும், யமுனையில் ஒரு துறையிலிருந்து கொண்டு விஷத்தைக் கக்கி அனைவர்க்கும் கொடுமை புரிந்த காரிய நாகத்தோடு பினங்க நேர்ந்தபோது,

அந்த நாகம் கண்ணபிராணைத் தனது வாலால் கட்டிற்றென்றும், எசோதை கட்டின தாம்பினாலுண்டான காய்ப்பு அற்ப மென்னும் படி காரியன் வாலால் கட்டின காய்ப்பு வசிதாயிருந்த தென்றும் சொல்லப்படுகிறது. இப்படி அநுகூலோடு பிரதிகூலோடு வாசியற எல்லாரும் அவளைக் கட்டியதித்துத் துன்பப் படுத்துவதே இந்த பிராக்கிருத லோகத்தின் காரியமாக இருக்கின்றது. இருந்தாலும் எம்பெருமான் தன்னுடைய க்ருஷ்ணில் நின்றும் கைவாங்குவதில்லை. ‘நமக்குத் துன்பத்தையே உண்டு பண்ணுகிற இவ்வுலகை அடியோடு ஒழித்திடுவோம்’ என்று நிகரவிக்க நினையாமல் 1. “சென்று சென்றுகிலுங் கண்டு சன்மங் கழிப்பானெண்ணி ஒன்றி யொன்றி யுலகம் படைத்தான்” என்றபடி என்றைக்காவது ஒருநாள் இவ்வுலகம் சீர்படக் கூடுமென்றே திருவள்ளம்பற்றிச் சிறிதும் சோம்பலடையாமல் பிரஜைகளைப் படைக்கின்றுள்ளென்று இதனால் சொல்லிற்றுயிற்று.

இப்பாட்டின் கருத்தைக் கூரத்தாழ்வான் திருக்குமாரரான ஶ்ரீபராசரபட்டர் ஶ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் உத்தரசதகக்தில்— “ஸார்ய! தீர்த்தாங்கு நகலசிரிதங் ரஜாஷாமி! குராஷாஸ் ஜீஷ்வாஸ்ய நூ யூ ஜாதாங் ஜாது முாஷீஷ் தூராஷாமி நிஸ்தாரீஷீஷ் ஸ்வ நியமாஷீஷ் நதுவிஜூப்ரவாஸ் ஸங்கீஷ்வமுப்ரஷ்டிஷ் ஸநாஜாரா ஜாஷு ஷீஹி = ஸார்வ! தவத்கம் ஸகலசரிதம் ரங்கதாமந்! துராசாபாசேப யஸ் ஸ்யாந்ந யதிஜகதாம் ஜாது மூர்க்கோத்தரா னும். நிஸ்தந்தரா னோாஸ் தவ நியமதோ நர்த்துவிங்க ப்ரவாஹா ஸர்க்கஸ்தேமப்ர ப்ருதிஷா ஸதாஜாகரா ஜாகந்தி.” என்ற ச்லோகத்தால் அதுவங்கித்தமை அறியத்தக்கது.

தாம்பாலாப்புண்டாலும்=நம்மாலே படைக்கப்படுகிறவர்கள் நம்மையே கயிற்றுல் கட்டி நலிகின்றுர்களே! ; இப்படிப்பட்ட பாவிகளை நாம் ஏன் ஸ்ருஷ்டிக்கவேணும் ; இறகொடிந்த பறவை போலே கரணகளேபரங்களற்று ப்ரளை ஸீமாவில் மங்கிக்கிடக் கிற சேதநவர்க்கங்கள் அப்படியே மங்கிக்கிடக்கட்டும் ; அவற்றுக்குக் கையுங் காலும் உண்டாம்படி நாம் ஸ்ருஷ்டிக்கவே

யன்றே அந்தக் கையையும் காலையும் கொண்டு அவை நம்மையே புடைக்கின்றன ; அவற்றை அப்படியே மங்கிப் போகும்படி போட்டு வைத்தால் நம்மைக் கட்டியதிப்பார் ஆருமில்லையே என்று கருதி எம்பெருமான் வெறுமனிருந்து விடலாம் ; ஆயினும் இந்த சேதநர்கள் பக்கல் உள்ள நப்பாசையானது அப்படி இருக்க வொட்டுகிறதில்லை என்று உணர்க.

அத்தழும்புதானிலாகப் பாம்பாலாப்புண்டு பாடுற்றுவும்=கானி யன் தனது வாலினால் கண்ணபிரானை அழுந்தக் கட்டி, திருமேனி தழும்பேறும்படி வருத்தத்தை உண்டுபண்ணினான் ; இந்தத் தழும் பின் முன்னே எசோதையின் தாம்பாலாப்புண்ட தழும்பு அற்ப மென்னவேண்டும்படி பாம்பாலாப்புண்ட தழும்பேவலிதாயிருந்த தெண்பது விளங்க “அத்தழும்புதானிக” என்றார். பாடு-வருத் தம். வித்தா-உலகங்கட்கல்லாம் வித்தாக இருப்பவனே ! என்ற படி. இப்படிப்பட்ட உன்னுடைய ஸ்வரூபத்தை அறியவல்லார் ஆர்? என்றது—ஸம்ஸாரிகள் உண்ணீப் பரிபவித்தாலும் அவர்கள் மேல் ஆசாபாசம் விட்டுகின்காமல் நன்மையையே நாடி யிருக்க கையாகிற உன்னுடைய ஸ்வரூபார் ஒருவர்க்குர் நிலைகாண வொன்னுத்து என்றபடி. (கஅ)

சோல்லில் குறையில்லை சூதறியா நேஞ்சமே !

எல்லிப் பகலேன்னு தேப்போதும் —தோல்லைக்கண்

மாத்தானைக் கேல்லா மோரைவரையே மாருக .

காத்தானைக் காண்டுநி காண். (கக)

கு அறியா நெஞ்சமே	{ செய்யவேண்டியது இன்னதென்றறி யாமல் தலும்பு இற மனமே !,	மா தானை+கு	{ (துரியோதநாதிக ஏல்லாம்	ஏல்லாம்	{ (துரியோதநாதிக கேள்வாக எல்லாம்
		ஓர் ஜவையேயே	{ பஞ்சபாண்டவர் களே எதிரிகளாம் மாறு ஆக	பஞ்சபாண்டவர் களே எதிரிகளாம் படி	
சொல்லில் குறை இல்லை	{ பகவத் விஷயத் தைப் பேசினால் பேச்சில் குறை யில்லை; (ஆல்லது) நமக்கொரு குறையில்லை;	எல்லி பகல்	{ இரவுபகலென்னு என்னது எப்போதும் காத்தானை	மல் எக்காலத்தி லும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை	{ இரவுபகலென்னு மல் எக்காலத்தி லும் ரக்ஷித்துக் கொண்டிருந்த பெருமானை
		காண்டும்	{ மெய்யே காண விரும்பினால்) நீ காண்	காண்போம் ! நீ காணலாம்.	

* * *—[சோல்லில் குறையில்லை.] பஞ்ச பாண்டவர்கள் விஷயத்தில் கண்ணப்ரோன் பக்ஷபாதியாயிருந்து செய்தருளின செயல்களை ஆலோசித்துப் பார்த்தால், அவன் அடியவர்களுக்கு எளியவன் என்பது நன்கு வெளியாகும். அந்த பஞ்சபாண்டவர்களைப்போலே நாமும் அப்பெருமான்மீது அன்புவைத்து அவனை ஸேவிக்கவேவனுமென்று மெய்யே ஆசைப்பட்டால் “ மெய்யர்க்கே மெய்யனுகும் ” என்னப்படுகிற அவன் ஸேவை ஸாதித்தே தீருவன் ; அவனை தீஸ்விப்பதற்கு இதுவே உபாயம். இப்படிப்பட்ட உபாயத்தைத் தெரிந்து கொள்ளாமல் நெஞ்சே ! நீ ஏன் வீணுகக் கவலைப்படுகிறோம் ? இப்போதாவது நான் சொல்வதைக் குறிக்கொள் ; என்கிறோர்.

சோல்லில் குறையில்லை=இதற்குப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம். பகவத் குணங்களைப் பேசச் சொல்லுகினால் அவற்றுக்கு ஒய்வு இல்லை ; எவ்வளவு பேசினுலும் குறைவுபடாமல் மேன் மேனும் பெருகுகின்ற குணங்கள் அவனுக்கு எல்லையில்லாமல் விருப்பதால் நாம் சொல்லி முடிக்கும்படியானவையல்ல பகவத் குணங்கள் என்று கொள்ளலாம். பரமபூருஷதுடைய குணங்களை அயோக்யரான நாம் பேசுகின்ற அவற்றுக்குக் குறைவு நேரிடுமென்பதில்லை என்றும் கொள்ளலாம். அவனுடைய குணங்களை நாம் சொல்லத் தொடங்கினோமாகில் நம்முடைய குறைகளைல்லாமல் நீங்கிவிடும் என்பதாகவும் கொள்ளலாம். நாம் கற்ற கல்விகளுக்கீடாகக் குறைவில்லாமல் பலபல பாசுரங்களையிட்டு பகவத் குணங்களைப் பேசுவிடலாம் ; பேச்சில் குறையில்லை ; ஆனால், அந்த குணங்கள் எல்லையற்றவையாதலால் அவற்றைக் கரை காண்பதில் குறையுண்டு என்பதாகக் கொள்ளுதல் சிறக்கும்.

அப்படி கரைகாணமுடியாத குணங்களில் ஒரு குணத்தைச் சொல்லிக் காட்டுகிறோர்-பாண்டவ பக்ஷபாதித்துவத்தை யருளிச் செய்கிற முகத்தாலே.

குது அறியா நேஞ்சமே!=குது என்பதற்குப் பல பொருள்களுண்டு ; உபாயம் என்ற பொருள் இங்குக் கொள்ளத்தக்கது. உபாய மறியாத நெஞ்சே ! என்றபடி. எம்பெருமானை நாம் காண வேண்டில், மெய்யே காணவேனுமென்று விரும்புகிற பக்ஷத்தில்

தவறாது காணமுடியும் ; ஆகையாலே நம்முடைய மெய்யான விருப்பமே அவனைக் காண்பதற்கு உபாயம் என்று தெரிந்து கொண்டு அந்த வூபாயத்தால் அவனைக் காணலாமா விருக்க அது செய்யாத மட்டங்களுக்கே ! என்கிறுரென்க.

மெய்யே காணவேணுமென்று விரும்பினால் காண்பதற்கு எனியனே அவன் ? என்ன ; அவனுடைய எனிமையை எடுத்துக் காட்டுகிறார் மேல். தொல்லைக்கண் மாத்தானைக்கெல்லாம் ஒரைவரையே மாறுகக் காத்தவனன்றே அவன். தொல்லைக் கண் என்றது அநாடியான இப்பூமியிலே என்றபடி. 1. “மலைபுறரோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்” என்றபடி பாண்டவர்கட்கு எதிர்த்தலையில் திரண்ட சேனைகள் பிரபலமாகையால் மாத்தானைக் கெல்லாம் என்றார். தானை யென்று சேனைக்குப் பெயர். ஓர் ஜவரையே மாறுகட்டலாயிரம் போர்வீரர்கள் திரண்டு கிடக்கிற சேனைகளுக்கெல்லாம் எதிர்க்காந்தியில் பாண்டவர்கள் ஜந்துபேர் மாத்திரமே நின்று வெற்றி பெற்றுர்களென்று உலகில் புகழ் கிளம்பும்படி ரக்ஷித்தமை சொல்லுகிறது. எம்பெருமான்தானே துரியோதனுதியர்க்கு எதிரியாய் நின்று போர் செய்யக் கூடுமாயி னும், அப்படி நின்றால் அவர்கள் போர்க்களத்திற்கே வரமாட்டார்களென்று, தான் ஆயுத மெடுப்பதில்லையென்று ப்ரதிஜ்ஞை யும் பண்ணி, பஞ்சபாண்டவர்களே போர்புரிந்து வெற்றி பெற்றனரென்று பாரோர்புகழுச் செய்து வைத்தனனென்க.

காத்தானைக் காண்டும் நீ காண் = ‘அடியவர்கள் விஷயத்தில் இவ்வளவு பக்ஷபாதம் வைத்து ரக்ஷிப்பதில் தீவிதனுயிருப்பன் எம்பெருமான்’ என்று நாம் தெரிந்துகொண்டோமாயின், இனி நாம் அவனைக் காணவேணுமென்று மெய்யே விரும்பவேண்டுமென்பதே யுள்ளது. அப்படி காண விரும்புகிறபக்ஷத்தில் கண்டே ஷிடலாம் ; இதை நீ அதுபவத்தில் காண்பாய் என்று ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கி அருளிச்செய்தாராய்த்து.

எல்லிப்பகலேன்னுதேத்தீப்போதும் என்பதை காத்தானை என்ற விடத்திலும் அந்வயிக்கலாம், காண் என்றவிடத்திலும் அந்வயிக்கலாம். இரவுபகலென்று பாராமல் ஸர்வ காலத்திலும் பாண்டவர்

களை ரக்ஷித்துக்கொண்டிருந்தவனை என்று முந்தின போஜனையில் பொருளாம் ; நெஞ்சே ! அவனை நீ இரவுபகல் வாசியின்றி எப்போ தும் காண் என்று பின்தின யோஜனையில் பொருளாம்.

காண்டும் = தன்மைப் பண்மை விண்ணமுற்று. காண்போம் என்றபடி. (கக)

காணப் புகிலறிவு கைக்கோண்ட நன்னெஞ்சம்

நாணப் பமேன்றே ! நாம்பேசில் :—மாணி

யுருவாகிக் கோண்டுலகம் நிரேற்ற சீரான்

திருவாகம் தீண்டிற்றுச் சேன்று.

(உ))

அறிவு கைக் கொண்ட நல் நெஞ்சம்	அறிவையுடைய உல்ல நெஞ்சே ',	சென்ற திரு ஆகம்	தானே எங்கும் பரவி ந்தனது திருமேனி யினாலே
மாணி உரு ஆகிக் கொண்டு	வாமநருபியாய்	தீண்டிற்ற காணப்புகில்	(உலகங்களையெல் லாம்) தீண்டினு னெண்பதை
உலகம் நீர் ஏற்ற சீரான்	(மாவலியிடத்திற் சென்று) உலகத் களை நீரோற்றுப் பெற்ற சீர்மை பொருந்திய திருமால்	நாம் பேசில் நாணப்படும்	ஆராய்ந்தோமாகில் நாம் பேசம் வார்த்தைகளுக்கு வெண்டுமென்றே.
			நெட்கப்பட அன்றே { வேண்டுமென்றே.

* * *—[காணப்புகில்.] ஸ்வகதஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்தரங்களில் இரண்டு வகையான பற்றுதல் கள் சொல்லப்படும். எம்பெருமானை நாம்சென்று பற்றுகிற பற்று ஸ்வகதஸ்வீகார மெனப்படும். அவன்தானே வந்து நம்மை ஸ்வீகரித்தருள்வது பரகதஸ்வீகாரமெனப்படும். இவ்விரண்டுள், எம்பெருமான்தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிற பரகத ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸத்ஸம்ப்ரதாய வித்தாந்தம். “அவனை இவன்பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம், அவத்யகரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரகங்கம்” என்றார் பிள்ளையுலகாகிரிய ரும். கீழ்ப்பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காண லாம்’ என்றாருளி செய்த ஆழ்வார், ‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன்தானே வந்து நம்மை ஸ்வீ

கரிக்கும்படி பார்த்திருக்கையன்றே ஸ்வரூப ப்ராப்தம்' என்று தெளிந்து அந்தத் தெளிவை இப்பாட்டால் வெளியிடுகிறார்.

அறிவு கைக்கோண்ட நன்னெஞ்சம் என்பது நெஞ்சை நோக்கின அண்மை விளி; நெஞ்சே! நீ அறிவு இல்லாத அசேதந வஸ்து வன்றே; அறிவு கொண்டிருப்பவன் ரே; உன் அறிவுக்கு என்ன ப்ரயோஜாம்? நான் ஒன்று சொன்னால் 'இது தகும், தகாது' என்பதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாலேவா? 1. “காத்தானைக் காண்டும் நீகாண்” என்று நான் சொல்லிவிட்டால் இதை நன்கு ஆராயாமல் காணமுயல்வதுதானே உனக்குத் தகுதி? இப்படிப்பாகில் உன் அறிவுக்குப் பயனில்லையே; உன்னையும் அசேதந மாகவே எம்பெருமான் படைத்திருக்கலாமே என்கிறூர்போலும்.

நாம் காணப்படுகில் பேசில் நாணப்படுமென்றே = எம்பெருமானை நாம் காணப்படுகுவதும் பேசப்படுகுவதும் வெட்கப்படத்தக்க விஷயமன்றே. ஏனென்றால், இதைப் பின்னடிகளில் விவரிக்கின்றார். எம்பெருமான் குறட்டிரமசாரியாகி மாவலிபக்கல் நிரேற்றுப் பெற்ற காலத்துத் தானை தனது திருமேனியைக் கொண்டு இவ்வுலகத்தை யெல்லாம் தீண்டினான் என்பது உனக்குத் தெரிந்ததேயன்றே. ஆகையாலே நம்மை வந்து தீண்டிக் கைக் கொள்வதற்கு அவன்தானே வித்தனுயிருக்க, அதற்கு மாருக அவனை நாம் காணப்படுகுவதும் பேசப்படுவதும் தகாத காரியமன்றே. ஒருவருடைய அபேசைக்கூடியில்லாமல் எல்லார் தலையிலும் திருவடியைக் கொண்டு வைத்தான் அவனுயிருக்க, நம்முடைய முயற்சி நாணத்தக்கதன்றே என்கிறார்.

“ மாணியுரவாகிக் கொண்டு உலகம் நிரேற்ற சீரானுடைய திருவாகமானது (தாடோ) சென்று தீண்டிற்ற; (இப்படியிருக்க,) நாம் காணப்படுகில் நாம் பேசில் நாணப்படுமென்றே ” என்றும், “ மாணியுரவாகிக் கொண்டு உலகம் நிரேற்ற சீரானுனவன் தான் சென்று தன்னுடைய திருவாகத்தாலே உலகத்தைத் தீண்டின விஷயத்தைக் காணப்படுகில்—(ஆராயுமாவில்,) நாம் பேசில் அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் நாணப்படுமென்றே ” என்றும் அங்கித்துப் பொருள் கொள்ள இடமுண்டு.

“யமைவேஷ வாஸதே தேந லழ்ணி, தணைவு அசூ விவாஸதே தனாங் ஸ்டூவு ” [யமேவைஷ வருஞ்சுதே தேந லப்ய தஸ்யைஷ ஆத்மா விவருஞ்சுதே தநாம் ஸ்வாம்] என்ற வேதவாக்கியம் இங்கே நினைக்கத் தக்கது. இதன் பொருள்:—இந்த எம்பெரு மான் தானே எந்த சேதநனை ஸ்வீகரிக்கிறானே, அந்த சேதந ஞலே இவன் அடையத் தக்கவன்; பரகத ஸ்வீகார விஷ்டனுன அப்படிப்பட்ட சேதந இலக்கே எம்பெருமான் தனது திருப்பேணியை வ்யக்தமாக வேவைவாதிப்பிக்கிறான் என்பதாம்.

• தைத்திரீய ஸம்ஹிதையில் முதற் காண்டத்தில் ஆரூவது பரச்நத்திலும்—“பிஜாவதி ஓயீவீஏ பிஜாவதிஸ்டூவீஏ யா பிஜாவதிவீஏ ஸ புரோஷாவதி=பரஜாபதிம் த்வோவேத ப்ரஜா பதில் த்வம்தேவத யம் ப்ரஜாபதிர் வேத ஸ புண்யோ பவதி”] என்று சொல்லப்பட்டது. இதன் பொருள்:—ஒரு சேதநன் ஸர்வசேவியான் எம்பெருமானைப் பற்றுகிறான்; எம்பெருமான் ஒரு சேதநனை ஸ்வீகரிக்கிறான்; (இவ்விருவர்களுள்) எம்பெரு மானைப் பற்றுகிறவனைக் காட்டிலும் எம்பெருமானைலே பற்றப் படுகிறவனே புண்ணியனுக்கிறான் என்பதாம். எம்பெருமானை உலகங்களை யெல்லாம் தன் பேரூகச் சென்று தீண்டினுன் (தரி விக்ரமாவதார வ்யாஜத்தாலே) என்று நாம் தெரிந்துகொண்டால், அவனை நாம் பற்ற நினைப்பது தகாது; ஆகிலும் நாம் சேதநராகை பால் வெறுமணிருக்க முடியாது. எதையாவது வாயாலே சொல்லிக்கொண்டிருக்க நேர்கின்றது; அதனால் நாம் காண விரும்புவதாகவும் நாம் பற்றுவதாகவும் ஏதோ போது போக்குக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோமத்தைன். “நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்றாற் போலே ஆழ்வார்கள் அருளிச்செய்வதும் காலகேஷபார்த்தமாகவே யொழிய விவரில்லை. அவனுடைய ஸ்வீகாரமே ரசங்கம். அசோகவனத்திலே பிராட்டி தரித்திருப்பதற்காகப் பெருமானுடைய குணங்களை அதுபவித்துக் கொண்டிருந்தது போல இந்த ஸம்ஸாரத்தில் நாம் உள்ள வரையில் பகவத் குணநுபவம் பண்ணிப் போது போக்க வேண்டியது அவசியமாதலால் அதற்காகப் பாசரங்கள் பேசும்வை அயுக்தமல்ல. (ஐ)

சேன்றங்கு வெந்நரகில் சேராமல் காப்பதற்கு *

இன்றிங்கேன் னேஞ்சா லிகேக்டுண்ட *—அன்றங்குப்

பாருருவும் பார்வளைத்த நீருருவும் கண்புதைய *

காருருவன் தான்மிர்த்த கால்.

(உக)

அன்று	{ முன்பு மாவலியரல் உலகம் நெருக் குண்ட காலத்தில்	அங்கு வொம் நரகில் சென்று சேராமல் காப்பதற்கு	கொடிய அந்த ஏர கங்களிலே கான் சென்று சேராத படி என்னை உண் ஜீவிக்கச் செய் யும் பொருட்டு
அங்கு	{ அந்த மாவலியின் யாக பூமியிற் சென்று		
பார் உருவும்	பூமியாகிரவஸ்துவும்	இன்று	இப்போது
பார் வளைத்த நீர் உருவும்	{ அந்த பூமியைச் குழங்கு கிடீகிற ஜலதத்தவழும்	இங்கு	இவ்விடத்தில்
கண் புதைய	மறையும்படி	என்	{ என்னுடைய நெஞ்சால் } நெஞ்சிலே
கார் உருவன் தான்	{ காளமேகத் திருவரு வனை எம்பெரு நிமிர்த்த கால்	இடுக்குண்ட	{ நெருக்குப்பட்டுக் கிடக்கின்றன.

* * *—[சேன்றங்கு வெந்நரகில்.] எஃபெருமானுடைய உலகாந்த சேவடியான து தானுக்கேவ வந்து தம்முடைய திருவள்ளத் தில் குடிகொண்ட தென்கிழர். அன்று அங்குப் பாருருவும் பார் வளைத்த நீருருவும் கண்புதையக் காருருவன் தான் நிமிர்த்த கால் இன்று இங்கு என்னஞ்சா லிடுக்குண்ட ; (ஏதுக்காக வென்னில்;) அங்கு வெந்நரகிற் சென்று சேராமல் காப்பதற்கு. 1. “ஒண்மிதி யில் புன்னுருவி யொருகால் நிற்ப ஒருகாலும் காமரு சீரவுண்ணுள்ளத் தெண்மதியுங் கடந்து அண்டமீது போகி இருஷிசம்பினுடு போயெழுந்து, மேலைத் தண்மதியுங் கதிரவனுங் தவிர வோடித் தாரகையின் புறந்தடனி யப்பால் மிக்கு, மன்முழுது மகப்படுத்து நின்ற திருவடிகள் இன்று என்னுடைய நெஞ்சிலுள்ளோ வந்து சேர்ந்து நெருக்குண்டிரா நின்றது. எல்லாவுலகங்களையும் அளாவின திருவடிகள் எவ்வளவு பெரிதாயிருக்க வேண்டும்; சிறியே

ஞுடைச் சிந்தையானது அவை அடங்குவதற்குப் போதுமான இடமன்றுகிலும் ‘நெருக்குப் பட்டாகிலும் ஆழ்வார் கெஞ்சி ஞுள்ளே இருந்திட வேண்டியது’ என்ற ஸங்கல்பத்தினால் அப் பெருமான் அப் பெரிய திருவடிகளை இந்த நெருக்கிலுள் கஷ்டப் பட்டுப் புகுவித்து நிற்கின்றன; இப்படி செய்தருளாவிடில் நான் நற்கதி பெற்று உஜ்ஜீவிக்க வழியில்லை யாகையால் என்னுடைய உஜ்ஜீவார்த்தமாகவே இவ்வளவு காரியம் செய்தான் என்கிறூர்.

நரது=நரகம் என்ற வடசொல் விகாரம். கும்பீபாகம், ரெளரவும் முதலிய கொடிய நரகங்களைக் கருதி வேந்நரது எனகிறூர். “யஸ்தூர்யா ஸஹ ஸ ஸ்யாஸ் ஸர்யோ யஸ்தூர்யாவினா=யஸ் தவயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ் தவயா விநா” [எம்பெருமானேடு கூடியிருக்கை ஸ்வர்க்கம்; அவளை விட்டுப் பிரிந்திருக்கை நரகம்] என்றபடி நான் தன்னை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாதென்று திருவுள்ளம் பற்றித் தனது திருவடிகளை என்னெஞ்சிலுள் அமைத்தான் என்னவுமாம்.

இன்று இங்கு என்னெஞ்சால் இகேகுண்ட=விஸ்தாரமான இடங்களிலே அன்று ஸாகமாக வளர்ந்து விளாங்கின அத்திருவடிகள் இன்று இவ்விடத்திலே இந்தச் சிறிய நெருக்கினால் இடுக்குப் பட்டன. இகேகுண்ட என்றது-இடுக்குண்டன என்றபடி; விளை முற்று. கால் என்பது பால்பகா அஃறினைப் பெயராதலால் கால் கள் எனப் பொருள்படும். (உக)

காலே போதத்திரிந்து கத்துவராம் இனாள் *

மாலார் குடிபுகுந்தா ரென்மனத்தே ... மேலால்

தருக்கு மிடம்பாட்டி நேருமே வல்லினையார்தாம் \ வீற்

றிருக்குமிடம் காணு திணோத்து. (உட)

என் மனத்தே {	எனது	மேலால்	முன்பெல்லாம்
	நெருக்கிலுள்ளே		
மாலார் {	திருமால் வந்து	தருக்கும் {	என்னைத் துண்பப்
குடுகுந்தார் {	சேர்ந்து விட்டார்;		படுத்திக்
	(இதுவரையில்		கொண்டிருக்த
வல் வினையார் {	இங்கே குடியி	இடம் பாட்டி {	
	ருக்த) கொடிய		பெருமையோடே
தாம் {	பாலுங்கள்	ஞெழும் {	

வீற்றருக்கும்	(இனிமேலூடு) அதி	இளைத்து	வருத்தமுற்று
இடம்	காரம் செலுத்திக்	இணான்	இப்போது
கானுது	கொண்டு தங்க யிருக்க இடம்	கத்துவாராம்	கத்திக்கொண்டு
	கானுமல்		கிடக்கின்றன
கால் பொத	கால் கோவத்திரி		போலும்.
திரிந்து {	ந்து அலைந்தனால் }		

* * *—[காலே போதத் தீரிந்து.] எம்பெருமானுடைய திருவடிகள் தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தனவாகக் கீழ்ப்பாட்டில் அருளிச்செய்தார் அவயவியான வ்யக்தினை விட்டு அவயவமான திருவடிகள் தனியே வந்து சேரமாட்டாவாகையால், எம் பெருமானே தமது திருவுள்ளத்தில் வந்து சேர்ந்தமையைக் கூறினபடியாய்த்து. அதை இப்பாட்டில் “மாலார் குடிபுகுந்தார் என்மனத்தே” என்று வ்யக்தமாக அருளிச்செய்து, இன்று வரையில் என்னுடைய செஞ்சினுள் துக்கங்களும் பாவங்களும் நித்யவாஸம் பண்ணிக்கொண்டு செங்கோல் செலுத்திக்கிடந்தன; இப்போது அவற்றுக்கு இங்கு இடம் கிடையாமையாலே ‘எங்கே போய்க் குடியிருக்கலா’ மென்று அவை அலைந்து திரிந்து வருந்து கிண்றன என்று அருளிச்செய்கிறார்.

என்மனத்தே மாலார் குடிபுகுந்தார்=அடியவர்களிடத்திலே மிக்க மோஹங் கொண்டிருக்கின்ற எம்பெருமான் இன்று என்னுடைய செஞ்சினுள் ஓள் குடிபுகுந்துவிட்டார்; இருள் மூடிக் கிடந்தவிடத்தில் ப்ரகாசம் வந்து சேர்ந்தால் பிறகு இருள் தன்னடையே விலகிப்போய்விடுவதுபோல், இதுவரையில் இங்கே குடியிருந்த பாவங்கள் இனி இவ்விடத்தில் தங்கமாட்டாமல் கிளம்பிப்போய் ‘இனி நாம் எங்கே சுகமாக வாழலாம்’ என்று இடங்கேடுகிண்றன. 1. “ஊரும் நாடு மூலகமும் தன்னைப்போல், அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற” என்றபடி நான் வாழ கிற ஐரி லே எல்லாரும் என்னைப்போலவே யிருப்பர்களாதலால் அவை குடிபுதுவதற்கு எங்கே இடம் கிடைக்கும்? கால் பாவி நிற்க எங்கும் இடங்கிடைக்காமையினால் பரிச்சமப்பட்டுத் திரிந்து அலைந்து பார்த்தன. எங்கும் இடம் வாய்க்கவில்லை; “ஜீயோ!

இதுவரையில் ஆழ்வாருடைப நெஞ்சில் செங்கோல் செலுத்திக் கொண்டு வாழ்க்க வெமக்கு இன்ற இக்கதி நேர்க்கு விட்டதே ! என் செய்வோம் !” என்று கத்துகின்றன.

“வல்வினையார்தாம் மேலால் தருக்குமிடம்பாட்டினேடும் வீற்றிருக்குமிடம் காணுது காலே பொதத் திரிந்து இளைத்துக் கத்துவர்” என்று அங்வயித்துக் கொள்க.

அதேசதங்களான வல்வினைகளை வல்வினையார்தாம் என்று சிறப்பித்துக் கூறுவது ஏன் ; என்னில் ; “உவப்பினுமுயர்வினுஞ் சிறப்பினுஞ் செறவினும், இழிப்பினும் பால்தினை யிமுக்கினு மியல்வே” என்பர் நன்னாலார் ; இழிவு தோற்றச் சொல்லவேண்டும்போதும் பால் தினைகளை மாறுதிச் சொல்லாமென்றிருப்பதனால், சிற்றமும் இழிவும் தோற்ற இங்கு வினையார் என உயர்தினைபாகக் கூறுகின்றாரன்க. துஷ்டர்களைக்கண்டால் “ஸ்வாமி எழுந்தருளுகிற்” என்று சொல்வதுண்டிட்டே, அதுபோலக் கொள்க.

மேலால் தருக்குமிடம்பாட்டினேடும் வீற்றிருக்குமிடம் காணுது—மேலால் என்பதற்கு, இனிமேல் என்றும், இதற்கு முன்பு என்றும் பொருள் கொள்ளலாம் இதுவரையிலும் என்னை நெருக்கிக்கொண்டு பெருமதிப்போடு எழுந்தருளியிருந்த இந்த வல்வினையார்கள் இப்படியே இன்னமும் எழுந்தருளியிருக்க இடம் காணுமல் என்றபடி. இனிமேல் பிறரை யிம்லித்துக் கொண்டு வைபவாராகக் குழியிருப்பதற்கு உரிய இடம் காணுமல் என்றுமாம். இடம்பாடு—பெருமை.

வீற்றிருக்குமிடம்=வீற்றிருத்தலாவது வீறுதோற்ற இருத்தல் ; வீறு—பெருமை. தனது பெருமைக்குக் குறையில்லாமல் மேனுணிப்போடே யிருத்தல் வீற்றிருத்தலெனப்படும். ‘தாங்கள் விழுந்துகிடக்க இடம் கிடைக்காமல்’ என்று இழிவாகச் சொல்லவேண்டியதை இப்படி மாற்றியருளிச்செய்தா ரென்க.

எப்படியாவது ஓரிடத்தில் குடியிருந்து தீரவேண்டியவர்கள் ஓரிடத்தில் இடம் கிடைக்காவிடினும் மற்றுமெங்கேயாவது கிடைக்குமோவென்று பலவிடங்களிலும் திரிந்தலைந்து தடுமாறிப் பார்ப்பதுபோல இப்பாவங்களும் கால்நோவப் பலவிடங்களிலும்

திரிந்து பார்த்தனவென்கிறார் காலேபோதத்திரிந்து என்பதால்ல. அப்படி திரிந்துபார்த்தும், † “பொலிக பொலிக பொலிக! போயிற்றுவல்லுமிரச் சாபம், நலியும் நரகமும் ணெந்த நமலுக்கிங்கியாதொன்றுமில்லை, கலியுங்கெடுக் கண்டுகொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்டிமல், மலியப்பு நந்திசை பாடி யாடி யுழிதரக்கண்டோம்.” என்னும்படியான இந்திலத்திலே கால் பாவுவதற்கு எங்கும் இடம்கேளராமோ? ‘ஜீயா! எங்கள்குடியிருப்புப் போயிற்றே! ’ என்று வாய்ப்பிட்டுக் கதறுகின்றனவாம்.

இன்று எம்பெருமான் என்னுடைய ஹ்ருதயத்தினுள்ளே எழுந்தருளினமையால் என்னைப் பற்றிக்கிடந்த பாவங்களைல்லாம் பறந்துபோயின என்று சொல்லவேண்டியதை இங்குணை ஒரு சமத்தாரமாக விரித்துரைத்தாரானக் கொள்க.

“இனநாள்” என்றும் “இநநாள்” என்றும் பாடபேதங்களுண்டு; பொருள் ஒன்றே. (உ.2)

இளைப்பா யிளையாப்பாய் நேஞ்சமே! சோன்னேன் ॥

இளைக்க நமன்தமர்கள் பற்றி—இளைப்பேய்த
நாய்தந்து மோதாமல் நல்துவான் நல்காப்பான் ॥

தாய்தந்தை எவ்வுயிர்க்கும் தான். (உ.3)

தெஞ்சமே	ஓ மனமே!
நமன் தமர்கள்	யமபடர்கள்
இளைக்க	{ பிடிக்கிற பிடியிலே
பற்றி	{ நாம் துடிக்கும்படி
	{ நம்மைப் பிடித்து
இளைப்பு ஏய்த	{ அதற்கு மேலும்
	{ அதிகமாகத்
	{ துடிக்கும்படி
நாய் தந்து	{ நாய்களை ஏவி
மோதாமல்	{ நலியாமற்படி
	{ (எம்பெருமான்
நல்குவான்	{ நமக்கு) அருள்
நல்காப்பான்	{ செய்தாலும் சரி,
	{ அருள் செய்யா
	{ விட்டாலும் சரி;

தான்	{ அந்த எம்பெருமான்
தான்	{ தான்
வல்வயிர்க்கும்	{ எல்லாப்பிராணி
	{ கனுக்கும்
தாய் தந்தை	{ தாயும் தமப்பனு
	{ மாவன் ;
சொன்னேன்	{ (இவ்வண்மையை
	{ உணக்குச்)
	{ சொல்லி
	{ விட்டேன் ;
இளைப்பாய்	{ இனி நீ அநர்த்தப்
இளையாப்பாய்	{ பட்டாலும் படி ;
	{ சுகப்பட்டாலும்
	{ படி.

* * *--[இளைப்பாயிலோயாப்பாய்.] எம்பெருமான் சில ஸமயங்களில் தனது பேரருளைப் பிரகாசப்படுத்துவன் ; சில ஸமயங்களில் உதாவலீங்கரைப்போலே உபேணக்ஷயாயிருந்திடுவன். அவன் எப்படியிருந்தாலும் நம்முடைய அத்யவஸாயம் மாத்திரம் மாறக் கூடாது ; அவன் நம்மை ரக்ஷிக்கும்போதோடு ரக்ஷியாத போதோடு வாசியற அவனையே நாம் ஸகலவித பந்துவுமாகக் கருதி விச்வவித்திருக்கவேணுங்கள்கிற சாஸ்தரார்த்தத்தைத் திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிற முகத்தாலே அஸ்மதாதிகளுக்குத் தெரிவிக்கிறார் இதில்.

நமன்தமர்கள் இளைக்கப் பற்றி, இளைப்பு எய்த நாய் தந்து சீமாதாமல் (எம்பெருமான்) நல்குவான் நல்காப்பான் ; தானே எவ்வழிர்க்கும் தாய் தந்தை ; (இதை) நெஞ்சமே ! (உனக்குச்) சொன்னேன் ; (இனி) இளைப்பாய் இளையாப்பாய்.

+ “காவலிற் புலனை வைத்துக் கவிதன்னைக் கடக்கப் பாய்ந்து நாவலிட்டுமி தருகின்றோம் நமன்றமர் தலைகள் மீதே” என்றபடியமகிங்கரர்களை நாம் தகர்க்கும்படியும் அவர்களால் நடக்கு என்னளாவு துன்பமும் தீநிடாதபடியும் எம்பெருமான் நம்மைக் காத்தருள்பவன். அப்படி அவன் நம்மைக் காத்தருளாவிடினும் அவனிடத்தில் நம்முடைய ப்ரதிபத்தி குலையக்கூடாது ; # “சேலேயகண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும் அவரேயினி யாவாரே” என்றபடி அவனையே நாம் ஸகலவிதபந்துவுமாக விச்வவித்திருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அவன் நம்மை ரக்ஷிக்கும்போதுதான் அவனிடத்தில் நாம் ப்ரதிபத்தி வைக்கவேண்டியது, உபேணக்ஷத் காலத்தில் நாமும் அவனை உபேணக்ஷத்து விடவேண்டியது என்று ஒருகாலும் கருதவொண்ணுது. நெஞ்சமே ! இவ்விடத் தமிழ்நாள் தெரியமாட்டாது ; ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை அன்றினால் உனக்குக் காதுபடக் சொன்னேன் ; இந்த என் வார்த்தையை நீ உறுதியாகக் கடைப்பிடித்திருப்பாயாகில் உனக்கு ஒருபோதும் இளைப்பு நேரிடாது ; இந்த வார்த்தையை நீ அலக்ஷியம் செய்து

+ திருமாலை, 1.

கி திருவாய்மொழி, 5-1-8.

விச்வாஸம் குலைய வின்றுயாகில் உனக்கு மிக்க இளைப்பு நேரிடும். உண்மை இது; இனி நீ உன் கருத்தின்படி ஒழுகலாம் என்றாரா யிற்று.

யமபடர்கள் நம்மை வந்து பிடிக்கும்போதே நமக்கு மிக்க க்ஷேசம் உண்டாகும்படி பிடிப்பர்களாதலால் “நமன்றமர்கள் இளைக்கப்பற்றி” என்றார். அவர்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு போய், செந்நாய் கருநாய் வெறிநாய் முதலியவற்றை எவி நம்மை அளவற்ற க்ஷேசத்துக்கு ஆளாக்குவர்களாதலால் “இளைப்பெய்த நாய்தந்து மோதாமல்” என்றார்.

நல்துவான் நல்காப்பான்=நல்குதலாவது அருள் புரிதல்; அருள் செய்தாலும் செய்வன், அருள் செய்யாவிட்டனும் செய்யா தொழிலன் என்றபடி. அவன் எது செய்தாலும் 1. “களைவாய் துன்பங் களையாதொழிலிவாய் களைகண் மற்றிலேன்” என்றிருப்பதே நமக்கு ஸ்வரூபம் என்கிறுர் ஈற்றஷ்யால்.

இளைப்பாய் இளையாப்பாய்=‘எக்காலத்திலும் அவனே எவ் வுயிரிக்கும் தாய் தந்தை’ என்கிற அத்யவஸாயம் குலையாதிருந்தால் நீ தளர்வடையாமலிருக்கலாம்; அந்த அத்யவஸாயம் குலைந்தால் தளர்வடைவாய்; உள்ள விடைத்ததை உனக்கு நான் சொல்லி விட்டேனுக்கயால் இனி நீ தளர்ந்தாலும் தளர், தளராதொழிந்தாலும் ஒழின் என்கிறுர். (உர)

தானே தனித்தோன்றல் தன்னளப்போன் றில்லாதான் *

தானே பிறர்கட்கும் தற்றேன்றல் *—தானே

இளைக்கில் பார்க்கிழ்மேலா மீண்டமைப்பா ஞஞல் *

அளக்கிற்பார் பாரின்மே லார்?

(உச)

தானே தனி { அவ்வெம்பெருமா
தோன்றல் { மெருவேனே புகு
 { வேநாத்தமன்;

தானே தன் {
அளப்பு {
 { அவனே ஒப்பற்ற
 { ஒன்று { வன்;
 { தில்லாதான் } }

பிறர் தானே {
கட்கும் தற் {
றேன்றல் {
 { அவனேமற்றெல்
 { ஸாப் பொருள்
 { களிலும் வியாபித
 { திருப்பவன்;

(தானே) { இப்படிப்பட்ட எம்
 { பெருமான்றுளே

இளைக்கில்	{ (ரகுவிக்குஞ் தொழிலில்) சளைத்து நிற்கிற பகுத்தில்	மீண்டு அகைப்பான் ஆனால்	{ (தலை கீழான வந்தை அவனே) மறுபடியும் சரிப் படுத்தப்படுகிறதால்
பார்	இவ்வுலகமானது கீழ் மேல் ஆம் { தலை கீழாக விபரீத மாய்விடும்;	பாரின் மேல் ஆர் அளக் கிற்பார்	{ இப்புறியில் ஆர்தாம் (அவனு டைய ரஷ்கத் வத்தை) அளவிட வரியா?

* * * [தானே தனித்தோன்றல்.] “தாய் தந்தை யெவ் வுயிர்க்குஞ் தான்” என்றார் கீழ்ப்பாட்டில். அப்படி சொல்லி விடலாமோ? மற்றும் பல தேவதைகளும் ரசங்கராயிருங்கலாமே யென்று நெஞ்சு நினைக்க, அதைக் கண்டித்து, எம்பெருமானே ரசங்கன் என்பதை நன்கு நிலைநாட்டிடப் பேசுகிறோரிதில்.

தானே தனித்தோன்றல் என்பதற்குப் பலவகையாகப் பொருள் கொள்ளலாம்; தோன்றல் என்று ஆண்மகளையும் அரசனையும் பெருமையிற் சிறந்தவளையும் சொல்லும்; அவ்வெம்பெருமா நெருவுனே புருஷோத்தமன்; அவனே உலகக்கட்கெல்லாம் இறைவன்; அவனே பெருமையிற் சிறந்தவன். இனி, தோன்றல் என்று வெளிப்படுதலுக்கும் பேராகையாலே, அவன் மற்றவர் களைப்போலே கருமங்களால் பிறப்பவன்ஸ்லன்; தன்னருளால் தானே தோன்றுதலையுடையவன் என்று முறைக்கலாம். “அஜா யமாநீ ஒப்புதா விஜாய்தே தூந்தூ பரிஜான நி யோநிம் = அஜாயமாநோ பறுமாதா விஜாயதே; தஸ்ய தீரா: பரிஜாநந்தி யோநிம்” என்று வேதம் கூறும். இதன் பொருள்:—எம்பெரு மான் பிறப்பு இல்லாதவனுமினும் பல பிறவிகள் பிறக்கிறான்; அப்படி அவன் பிறப்பதற்குக்காரணம் இன்னதென்பதை ஞானிகள் அறிவர் என்பதாம். தன்னுடைய நிர்வேஹதுக கருப்பையினுலே பிறக்கிறானன்றபடி. இனி, தானே தனித்தோன்றல் என்பதற்கு எம்பெருமான் தன்னுடைய விருப்பமிருந்தால் மாத்திரம் பக்தர் களுக்கு ஸேவை ஸாதிப்பவனே யொழிய, வேகெற்று காரணங் கொண்டு ஸேவைஸாதிப்பவன்ஸ்லன் என்பதாகவுங் கருத்துரைக் கலாம்.

தன்அளப்புண்ணில்லாதான் = தனக்கு வேறொருவரையும் ஒப்பாக உடைத்தாகாதவன். 1. “ஒருவரையும் நின்னெப்பா ரொப்பிலாவென்னப்பா வென்கின்றால்” என்றது காண்க. உலகமுழுவதும் இவனுலே படைக்கப்பட்டு இவனுலே காக்கப் பட்டு இவனுலே அழிக்கப்படுதலால், இவனுடு உபமானமாகப் போருவதற்கு யாருளர் ?

தானே பிறர்கட்கும் தற்றேன்றல்=எந்த வஸ்துவிலும் அவன் அதுபறவேசித்திருப்பவன் ; அவனில்லாமல் ஒரு துரும்பும் எழுந்தாடாதாகையால் எல்லாப் பொருள்கட்கும் தான் அந்தர் யாமியாயிருந்து அவற்றின் ஸ்த்தையை நோக்குமவன் என்கை. 2. “கருதரிய வுயிர்க்குயிராய்க் கரங்தெங்கும் பரங்துறையுமொரு தனி நாயகம்” என்றபடி.

தானே இளைக்கில் பார்க்கிழ்மேலாம்=இப்படி ஒரு தனி நாயக னும் நின்ற எம்பெருமான் தான் ரக்ஷிக்குந் தொழிலில் சோம்பிக் கைவாங்கி நிற்பனுகில் இவ்வுலகங் முழுதும் அநாதமாய்த் தலை கிழாக விகாரப்பட்டுவிடும். அமைப்பானுனுல் பாரின்மேல் அளக் கிற்பார் ஆர் ?=அமைத்தலாவது-பார் கீழ்மேலாகாதபடி ஒழுங்கு பட நியமித்தல் ; அவரவர்களை அந்தந்த நிலைமைகளிலே நிறுத்திக் காப்பாற்றுதல். இது செய்வதற்கு எம்பெருமானே சக்தன் ; அவன் இப்படி நியமித்து ரக்ஷிக்குமாகில் அந்த ரக்ஷகத்வத்தை எல்லைகாணக் கூடியவர்கள் இவ்வுலகில் ஆருளர் ? அவனுடைய ரக்ஷண ஸாமர்த்தியம் இப்படிப்பட்டதென்று பரிச்சேதித்ததறில் தற்கே இங்கு ஆளில்லை யென்னும்போது, வேறு ரக்ஷகரில்லை யென்பது சொல்லவும் வேணுமோ ? என்று கருத்து.

மூன்றாமிடில் “பார் கீழ் மேலாமீண்டமைப்பானுனுல்” என்றவிடத்து, மீண்டு எனப்பிரிப்பதிற்காட்டிலும் ஈண்டு எனப் பிரித்தல் மோனையின்பத்திற்குச் சேர்ந்திருக்கும். ஈண்டு—இவ் வண்ணம், இவ்விடம், சீக்கிரம், மீண்டு என்று பிரித்தலில் பொருட் சுவையிருப்பதுகொண்டு பெரியவாச்சான்பிள்ளை மீண்டெனப் பிரித்தெடுத்துரைத்தருளினர் பார் கீழ்மேலான நிலைமையில் நின் றம் மீட்டு அமைப்பானுகில் என்கை. (உச)

ஆரானு மாதானும் செய்ய * அகலிடத்தை

ஆராய்ந் தது திருத்த லாவடே ? *—சீரார்

மனத்தலை வன்துன்பத்தை மாற்றினேன் * வானே

ரினத்தலைவன் கண்ணால் யான்.

(உடு)

ஆரானும்	யாராவது எதை	சீர் ஆர்	{ (எனது) சிறந்த
ஆதானும்	யாவது செய்து	மனத்தலை	{ மனத்திலுள்ள
செய்ய	கொள்ளட்டும்;	வன்	{ வலிய
அகல்	விசாலமான	துன்பத்தை	{ துன்பகளை
இடத்தை	இப்பழியை	வானேர்	{ நித்ய ஸுமரிகளின்
ஆராய்ந்து	ஆராய்ந்து	இனம்	{ திரஞ்சுக்குத் தலை
அது	அவரவர்களது காரி	தலைவன்	{ வன்ன கண்ண
திருத்தல்	யங்களைத் திருத்த	கண்ணால்	{ பிரானால்
ஆவதே	நம்மாலாகுமோ ?	மாற்றினேன்	கீக்கிக்கொண்டேன்.
யான்	நானேவன்றுல்		

* * *—[ஆரானுமாதானுஞ் செய்ய.] கீழ்ப்பாட்டில் விரித் துரைத்தபடி எம்பெருமானே ஸர்வரக்கஞ்சியிருக்கவும் இதனைப் பலர் தெரிந்துகொள்ளாமல் புறந்தொழுகின்றபடியைக் கண்ட ஆழ்வார், இவ்வண்மைப் பொருளோட் பலர்க்கும் உபதேசித்துத் திருத்தவோம் என்று முயன்றார் ; † “கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே” என்றபடி ஜாயமாநகடாக்ஷமில்லாதார் பலருளராகையால் அவர்கள் திருந்திவரக் கண்டிலர் ; * “சொன் னால் விரோதமிது ஆகிலுஞ் சொல்லுவன் கேண்மினே” என்று நாம் கெஞ்சிக் கெஞ்சி உபதேசித்தவிடத்திலும் பாழும் ஸம் ஸாரிகள் திருந்தாவிடில் நாம் என் செய்வோம்? யானைக்குக் கோமணங்கட்ட யாரால் முடியும்? அளவில்லாமல் பரந்துகிடக்கிற இவ்வுலகத்திலுள்ளா ரெல்லாரையும் திருத்துவதென்றால் இது நம்மாலாகக்கூடிய காரியமோ? நம்மாலானது நாம் நன்மை சொல்லலாம்; ஆனவளவு சொல்லிப் பார்த்தோம்; பாக்கியமுள் எவர்கள் திருந்துவர்கள்; கர்ப்பதூர்ப்பாக்யசாலிகள் இழப்பர்கள்; யார் எப்படி வேணுமானாலும் செய்யட்டும் என்று முன்னடிகளில், ஸம்ஸாரிகள் மேல் வெறுப்புத்தோற்ற அருளிச்செய்கிறார். இந்த இருள்தருமானாலத்திலே இவர்களைப்போல் நான் கெட்டுப்

போகாமல் எம்பெருமானை யடிபணிக்கு வாழுப்பெற்றேனென்று தம்முடைய சிலைமைக்குத் தாம் உக்கிரூர் பின்னடிகளில். வழிப் போக்கர்களின் கைப்பொருள்களையல்லாம் கொள்ளைகொள்ளுங் கள்வர் நிறைந்த காட்டிலே மற்றெல்லாரும் பறிகொடுத்து விற்க, ஒன்றும் பறிகொடாமல் தப்பிப்பீரான வொருவன் “தைவாதின மாய் நாம் தப்பப் பெற்றேருமே!” என்று உகப்பதுபோல, ஆழ் வாரும், எல்லாரையும் மதிக்குக்கிண்ற இவ்விருள்தருமானாலத் திலே முந்துற முன்னாம் நாம் தப்பிப் பிழைக்கப் பெற்றேருமே! என்று உகக்கிராய்த்து.

ஆரானும் ஆதானும் செய்ய=கற்றுணர்ந்தவர்களோடு கல்லா தவர்களோடு வாசியற எல்லாருமே இந்திலத்தில் கலங்குவார்களாதலால் ஆரானும் என்கிறூர். தேவதாந்தரபஜநம் பண்ணுவார் சிலர், உபாயாந்தரங்களை அதுஷ்டிப்பார் சிலர், ப்ரயோஜநாந்தரங்களை நக்சவார் சிலர் என்றிப்படி தப்புச் செய்கைகள் பல இருப்பதால் ஆதானும் என்கிறூர். ஸம்ஸாரிகளை யெல்லாம் திருத்து வதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார்தாமும் “அகஸிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று திருவுள்ளாம் வெறுத்துச் சொல்லும்படியாய்த்து ஸம்ஸாரிகளின் பொல்லாங்கு வழி தப்பி நடக்கும் பிள்ளையின்பக்கல், பெற்ற தகப்பனும் சில ஸமயங்களில் மனம் வெறுத்து “அது எக்கூடு கெட்டாலும் கெட்டும்” என்று சொல்லிக் கைவாங்கியிருப்பதுண்டிரே.

மனத்தலை என்றவிடத்து, தலை—எழுனருபு; மனத்திலை என்றபடி. தம்முடைய நெஞ்கு திருந்தப்பெற்ற ஸந்தோஷத்து னல் “சீரார்மன்” மென்கிறூர். “வானேரினத்தலைவன்” என்று பரதவமும் “கண்ணாலூல்” என்று ஸௌலப்பயமும் சொல்லிற்று. நித்யஸ்ரீகளுக்கு நிர்வாஹகனுயிருக்கையாகிற மேன்மையைப் பாராமல் இடக்கை வலக்கை யறியாத இடையர்களுக்குள்ளே ஒருவனுக வந்து பிறந்து காட்டியருளின ஸௌலப்பயகுணத்திலே நான் ஈடுபட்டு என்னுடைய மனத்துண்பங்களை யெல்லாம் போக்கிக்கொண்டேன்; துண்பங்களுக்கே நிலமான இவ்விழுதியில் நானே ருவனுகிலும் இன்பம் பெற நேர்ந்ததே யென்று ஆங்கிக்கிண்றே னென்றாயிற்று. (உடு)

யானு மென்னேஞ்சு மிசைங்தோழிந்தோம் * வல்வினையைக் கானும்மலையும் புகக்கடிவான் *—தானோர்

இருளன்ன மாமேனி யெம்மிறையார் தந்த *

அருளேன்னுங் தண்டா லடித்து.

(உசு)

ஓர் இருள் தான் அன்ன மாமேனி	{ இருள்தானே ஒரு வடிவு கொண் ட்டாந்போவிருக் கிற விலக்கண மான திருமேனி யையுடைய	அடித்து	புடைத்து,
		கானும் மலை	{ (அவை)காடுகளிலும் மலைகளிலும்
		யும் புக	சென்ற புளுகும் படியாக
எம் இறையார்	எம்பெருமான்	கடிவான்	துரத்துவதற்கு
தங்த	அனித்த	யானும் என்	நானும் என் மனமூ
அருள்	{ ஏன்னும் க்ருபையாகிற ஒரு தண்டால் } தடியினாலே	{ தெஞ்சும் இஸங் தொழிங் தோம் }	{ மாகிற இருவரும் இஸங்கு நின்றோம்.
வல் வினையை	கொடிய பாவங்களை		

* * *—[யானுமென்னேஞ்சும்.] கீழ்ப்பாட்டில் “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று துன்பங்களைத் தாம் போக்கிக் கொண்டதாக அருளிச்செய்தார்; ஆராய்ந்து பார்த்தவாறே, “யான் வன் துன்பத்தை மாற்றினேன்” என்று சொன்னது அவ்வளவு பொருத்தமானதல்லவன்றும் தமக்குக் கர்த்துவம் தோன்றும் மூலம் எம்பெருமானுடைய திருவருஞுக்கே கர்த்துவம் தோன்றும் படி ஸ்வருபாநுரூபமாகப் பாசரத்தைச் சிறிது மாறுபடுத்திச் சொல்லவேணுமென்றும் திருவள்ளுமண்டாகி, கீழ்ப்பாட்டின் பின்னிடகளிற் கூறிய அர்த்தத்தையே ப்ரக்ரியா பேதத்தாலும் சப்த பேதத்தாலும் அருளிச்செய்கிறார்.

ஓரிருளன்னமாமேனி யெம்மிறையார் தான் தந்த அருளென்னுங் தண்டால் வல்வினையை அடித்துக் கானும் மலையும் புகக்கடிவான் யானும் என்னேஞ்சு மிசைங்தோழிந்தோம்—என்று அந்வயம். எம்பெருமான் தனது நிர்லேஹதுக கருணையினால் என் பாவங்களைத் தொலைக்கத் தொடங்கினபோது அடியேனும் அடியேனுடைய நெஞ்சும் அக்காரியத்திற்கு உடன்பட்டிருந்தோமத் தனை; நான் செய்த காரியம் வேறொன்றுமில்லை என்கிறூர்.

இருளன்னமாமேனினன்றது—கண்டவர்கள் நெஞ்சைக் குளி ரச் செய்யவல்ல சரமஹரமான திருமேனி யென்றபடி. அப்படிப் பட்ட தனது திருமேனியைக் காட்டினபோதே பாவங்கள் அஞ்சி ஒடத்தொடங்கினபோலும். உலகத்தில் ஒருவனை அடித்துத் தூரத்த் வேண்டில் கொம்பு தடி முதலியன இன்றியமையாதனவாத லால், இவ்விடத்தில் பாவங்களைத் தூரத்தித் தன்றுவதற்கு எம் பெருமானுடைய திருவருளாகிற தடி ஸாதனமாயிற்றென்றார். ஏ “நீ பணித்தவருளென்று மொள்வாருருவி யெறிந்தேன்” என்ற திருமங்கையாழ்வா ராருளிச்செயல் இங்கு ஸ்மரிக்கத்தகும்.

“வல்வினைபைக் கானும் மலையும் புகக் கடிவான்” என்ற விடத்து ஒரு ஆசைப்பம் தோன்றும்; வல்வினையென்பது உருத் தெரியக்கூடிய ஒரு வஸ்துவால்லவே; எம்பெருமானுடைய அநுக்ரஹமே புண்யமென்றும், அவனுடைய நிக்ரஹமே பாபமென்று மன்றே சொல்லப்படுகிறது. ஆகவே பாபமென்பது உருத் தெரியாத அத்ருஷ்ட ரூபமான ஒரு வஸ்துவென்று தேறுகிறது. இப்படிப்பட்ட பாபத்தைத் தண்டாலடித்துக் காடுகளிலும் மலைகளிலும் ஒடிப்போய்விடும்படி தூரத்துவதென்பது பொருந்தாத பேச்சாயிருக்கின்றதே! என்று சங்கிக்கக்கூடும். எம்பெருமானுடைய நிக்ரஹம் ஒழிந்துவிட்டது என்று சொல்லவேண்டியதை இப்படி சமத்தாரமாகப் பேசுவர்கள் கவிகள் என்று தெளிக. பெரியாழ்வாரும் “நெய்க்குடுத்தைப்பற்றி” என்கிற திருமொழி யிலே இங்கனமே பன்னியுரைத்தா ரென்றுணர்க.

யானும்என்னெஞ்சமிசைசந்தோழிந்தோம் = அவன் அநுக்ரஹிக்கத் திருவுள்ளம்பற்றி மேல்விழுங்குவாந் தபோது நான் இருய்த் துப் பின்வாங்காமல் அவனுடைய அநுக்ரஹத்துக்கு அநுமதி பண்ணி யிருந்தேனென்கை. (உசு)

அடியால் படிகடந்த முத்தோ? * அதன்றேல்

முடியால் விசம்பளந்த முத்தோ? *—நேடியாய்!

சேறிகழல்கோள் தாள்ளிமிர்த்துச் சென் ஹலகமேல்லாம் *

அறிகிலமால் நியளந்த வன்று.

(உள்)

நெடியாய்	பகவனே!	அது	அல்லது,
செறி கழல்	{ செறிந்த வீரக்	{ அன்றே	{ அல்லது,
கொள்	கழலை அணிந்த		திருமுடியால்
தாள்	திருவடிகளை		மேலுலகத்தை
நிமிர்த்து	நீட்டி		யெல்லாம்
உலகம்	{ கீழுலகம் மேலுலக	{ முடியால்	அளந்து கொண்ட
எல்லாம்	மெல்லாம் வியா	விசம்பு	தனுஞ்சன்டான
சென்று நீ	பித்து அளந்த	அனந்த	ஸங்தோஷமோ?
அளந்த	காலமாகிய தரி	முத்தோ	
அன்று	விக்கிரமாவதாரத்		{ அவ்விரண்டு
	திலே		ஸங்தோஷங்க
		{ அறிகிலம்	ஞன் எந்த ஸங்
அடியால்	{ திருவடியால் பூமி		தோஷம் இப்
	முழுவதையும்		போது உன்
படி கடந்த	அளந்துகொண்ட		நெஞ்சில் ஓடுகிற
முத்தோ	தனுஞ்சன்டான்		தெண்பதை
	ஸங்தோஷமோ?		அறிகிரே
			யில்லை.

* * * [அடியால் படி கடந்த.] கிழ்ப்பாட்டில் “யானுமென் னெஞ்சு மிசைந்தொழிந்தோம்” என்று ஆழ்வார் பேசின பாசுரத் தைத் திருச்செவி சாத்தின எம்பெருமான் “இவ்விழுதியிலே இப்படிப்பட்ட வார்த்தை சொல்லுவாருமுன்டாவதே!; தவம் மே என்றால் அஹும் மே என்கிற இந்திலத்திலே “யானுமென் னெஞ்சு மிசைந்தொழிந்தோம்” என்று அழகாக ஒரு பாசுரம் செவிப் படுவது அந்துத்தேமே! ” என்றுகொண்டு பரமாநந்தப்பட்டான்; அதனை நூன்க்கண்ணுடை கண்டறிந்த ஆழ்வார், எம்பெருமானே! இப்போது உனது திருவுள் எத்தில் ஒடுகிற ஆநந்தம் பண்டு உலகளந்தகாலத்து உண்டான ஆநந்தத்தோடு ஒக்குமோ? அன்றி அவ்வானந்தத்தினும் மேற்பட்டதோ? என வினவுகின்றார்போ அும்.

நெடியாய்! நீ செறிகழல்கொள் தாள் நிமிர்த்து உலகமெல்லாம் சென்று அளந்தவன்று அடியால்படிகடந்த முத்தோ? அதன் றேல் முடியால் விசம்பனந்த முத்தோ? அறிகிலம் என்று அந்வயம். “செரிகழல்கள்தாள்” என்று இக்காலத்தில் பாடம் வழங்கி வந்தாலும் “செறிகழல் கோள்தாள்” என்றே பராசிந் பாட மென்று அழகியமனவாளச்சீயர் அருளிச்செய்வர். அதுவே நன்கு பொருந்தும். நெருங்கின வீரத்தண்டைகளை அணிந்துள்ள திருவடிகளை நீட்டி உலகங்களை அளந்த காலத்தில் திருவடியாலே பூமிப்பரப்பை யெல்லாம் ஆக்ரமித்து ஸ்வாதீநப்படுத்

திக்கொண்டதனால் ஒரு ஸங்தோஷமும், திருமுடியை நிமிர்த்தி மேலுலகங்களையெல்லாம் அளாவி ஸ்வாதீனப்படுத்திக்கொண்டதனால் ஒரு ஸங்தோஷமும் ஆக இரண்டு ஸங்தோஷங்கள் உண்டாயின ; அவற்றுள் எந்த ஸங்தோஷத்தோடொக்கும் இப்போதைய உன்னுடைய ஸங்தோஷம் ? என்று கேட்கிறபடி.

“ முத்திரீ பிதி : ப்ரமநீ ஹஸ் : ” [முத்திரீதி : ‘ப்ரமதோ , ஹர்ஷ :’] என்ற அமரகோசத்தின்படி வடமொழியில் முத்தன்று ஸங்தோஷத்திற்குப்பெயர் ; அச்சொல்லே இங்குத் தமிழிலக்கணப்படி முத்து என்றிருக்கிறது.

“ முடியால்விக்சம்பளந்தமுத்தோ ” = இவ்விடத்தில் ஒரு சங்கை உதிக்கக்கூடும் ; 1. “ ஒரு குறளாயிருநில மூவடிமண்ணவேண்டி உலகணைத்துமீரடியாலொடுக்கி ” என்று திருமங்கையாழ்வாரும், 2. “ மாமுதலடிப்போதொன்று கசிமுத்தலர்த்தி மண் முழுது மகப்படுத்து, ஒண்சடரடிப்போதொன்று விண்செலீஇ ” என்று இவர்தாமும் அருளிச்செய்தபடி மேலே நீட்டப்பட்ட ஒரு திருவடியே மேலுலகங்களையெல்லாம் அளந்ததாயிருக்க, முடியால்விக்சம்பளந்த என்று இங்கே இவர் அருளிச்செய்வானேன் ? என்று. (இதற்கு ஸமாதாநம் :—) ஒரு திருவடியே மேலுலகங்களையும் அளந்ததென்பது உண்மையே ; அந்தத்திருவடியோடு கூடத் திருமுடியும் ஒங்கி வளர்ந்தபடியாலும், எல்லாச் செயலையும் திருவடிக்கே சொன்னால் கண்ணெச்சிலாகுமென்று ஒரு செயலைத் திருமுடியிலேறிட்டுச் சொல்லுவோமென்று ஆழ்வார் திருவுள்ளாம் பற்றினபடியாலும் முடியால்விக்சம்பளந்த என்றவிதில் அநுபதத்தி ஒன்றுமில்லை யென்றுணர்க.

முத்து என்பதற்கு அழகு என்கிற பொருஞம் கொள்ள இடமுண்டாகையால் அப்பொருள்கொண்டு, எம்பெருமானே ! நீ அடியால் பூமியையெல்லாம் அளந்தது அழகியதோ ? அன்றி முடியால் மேலுலகங்களையெல்லாம் அளந்தது அழகியதோ ? இரண்டு காரியங்களில் எது அழகியது ? சொல்லாய் என்று கேட்கிறோர்க்குரைக்கவுமாம் இரண்டும் அழகியதே என்று வெளியிடுவதே

1. பெரிய திருமொழி, 3-4-1.

2. திருவாசிரியம், 5.

இக்கேள்வியின் கருத்தாகும். அளந்த என்றது அளந்தது என்றபடி. இப்பொருளில், உலகளாந்தபடியைப் பரமபோக்யமாக அனுபவிக்கிறார் என்று அவதாரிகை ஆகக்கடவது.

இனி, முத்து என்பதற்கு நவரத்னங்களிற் சேர்ந்த முத்துக் கள் என்றே பொருள்கொண்டு உரைப்பதும் ஒரு புடையுண்டு. திருவடியிலணிந்த வீரகழில் சாத்தியுள்ள முத்துக்களே ஷுமியை அளந்துவிட்டனவோ? திருமுடியில் சாத்தியுள்ள முத்துக்களே விசம்பை அளந்து விட்டனவோ? என்கை. இப்பொருளில், கடந்த என்பதும் அளந்த என்பதும் ஈறுகெட்ட விளைமுற் றக்கள். முத்தோ அடியால்படிகடந்தன, முத்தோ முடியால் விசம்பளந்தன? என்றபடி. உலகளாந்த காலத்தில் திருவடியும் திருமுடியும் முத்துமயமாயிருந்தபடியால் அவயவங்கள் கண்ணுக்குத் தோற்றுமல் முத்துக்களே தோற்றின என்பதை வெளியிடுதல் இக்கேள்விக்குக் கருத்தாகும். (உள)

அன்றே நம்கண்காணு மாழியான் காருருவம் *

இன்றேநாம் காணுதிருப்பதுவும் *—என்றேனும்

கட்கண்ணுல் காணுத வவ்வுருவை *—நேஞ்சேன்னும்

உட்கண்ணேல் காணு முனர்ந்து. (உடு)

என்றேனும்	எக்காலத்திலும்		திருவாழியை நிருப்பமாக வடைய வேண்டும்பெருமானுடைய கரிய திருமேனியை
கண்கள்னுல்	வெளிக்கண்ணுலே	ஆழியான் கார்	
காணுத	காணக்கூடாத	உருவம்	
அவ்வருவை	{ அப்படிப்பட்ட விலகுணமான திருவருவத்தை	நம் கண் காணும்	{ நமது புறக்கள்னும் காணப்பெறும்;
செஞ்சு	{ செஞ்சாகிற அக்கண்		நாம் அவ்வருவத் தைக் காணுமல் வருந்திக் கிடப் பத அக்கண் மலராத இப்போது மாத்திரமே.
என்னும்	விகவித்து	நாம் கானு	
உள்கண் உணர்ந்து காணுமேல்	{ வாழாதகரிக்கு மாகில்,	திருப்பதுவும் இன்றே	
அன்றே	அப்போதே,		

* * *—[அன்றே நங்கண்காணும்.] கீழ்ப்பாட்டில் உலகளாந்த வரலாற்றைச் சிறிது ப்ரஸ்தாவம் செய்யவே, * ஒங்கி யுலகளாந்த

உத்தமனுடைய அந்த விலக்கினாமான திருவுருவத்தை ஸேவிக்கப் பெறவேணுமென்று ஆழ்வார்க்கு ஆசை கீர்த்து கீர்க்கந்தாலும் பரமபக்தி தலையெடுத்தாலன்றி அவன் ஸேவை ஸாதிக்கமாட்டா னுகையால், அந்தப் பரமபக்தி தலையெடுக்கும்போது விகவிக்கக் கூடியதான் நெஞ்சென்னு முட்கண்ணுக்கு விஷயமாகக் கடவு தான் பரம்பொருள் நமது புறக்கண்ணுகிய மாம்ஸசக்ஷாஸ்ஸாக்கு இப்போது எப்படி விஷயமாகுமென்று தம்மில்தாமீமை ஸமாதானப் படுகிறார்ப்போலும்.

என்தீற்னும் கட்கண்ணுல் கானுத அவ்வுருவை நெஞ்சென் னும் உட்கண் உணர்ந்து கானும்மல் அன்தீற ஆழியான் காருரு வம் நம் கண் கானும் ; நாம் கானுதிருப்பதுவும் இன்தீ—என்று அந்வயம்.

“ந மாங்சக்ஷுர ழிவிக்ஷ தீத்வம்” [ந மாம்ஸசக்ஷாரபிவிக்ஷ தீத தம்=அந்த எம்பெருமானை மாம்ஸக் கண் காணமாட்டாது] என்றும், “ந சக்ஷமா பஶுதி கஷ்டநெவும்” [ந சக்ஷாதா பச்யதி கச்சனைநம்=ஒருவனும் இவ்வெம்பெருமானைக் கண்ணுல் காண மாட்டான்] என்றும் வேதங்களிற் சொல்லுகிறபடியே யாராலும் ஒருகாலும் புறக்கண்ணுல் காணமுடியாத பாராத்ம ஸ்வரூபத்தை அக்கண்ணுல் காணமுயன்றுல் காணலாமத்தனையொரிய, புறக்கண்ணுல் இப்போது காணகைக்கு என்ன ப்ரஸக்தி ?

ஆழியான் காருருவம் அன்தீற நம் கண் கானும்=நெஞ்சென்னுமுட்கண் கானுமேல் அன்தீற ஆழியான் காருருவத்தை நம் கண் கானும் ; நாம் கானுதிருப்பதுவும் இன்றே=நெஞ்சென்னுமுட்கண் காணப்புகாமையால் இன்று நாம் கானுதிருக்கின்றோம்.

கட்கண்ணுல்=கண் என்று உலகத்தில் ஸாமாந்யமாக வ்பவ ஹரிக்கப்படுகிற கண்ணுலே என்றபடி. இந்த மாம்ஸசக்ஷாஸ் ஸாலே எம்பெருமானுடைய திருவுருவம் காணப்படாது என்னில், “கமலக் கண்ணனென் கண்ணினுள்ளான்” “என் கண்ணை நான் கண்டேனே” “தேவர்கட்கெல்லாங் கருவாகிய கண்ணலைத்

கண்டுகொண்டேனே ” என்றிப்படி பலகா லும் கண்டதாகத் திருவாயமொழியில் ஆழ்வார் அருளிச்செய்வானேன் ? என்றால், அவ்விடங்களெல்லாம் மாநவஸாக்ஷாத்காரத்தையே சொல்லுகின்றனவாகயால் ஒரு குறையுமில்லை. “ கமலக்கண்ணனென்று தொடங்கிக் கண்ணுள்ளின்றிருதி கண்டேனென்ற பத்தும் உட்கண்ணுலேயாய் ” என்று ஆசார்யமான்றுதய முடிவில் அருளிச்செய்ததுகான்க. அகக்கண் எனப்படுகிற ஞானக்கண் விகவீக்கப்பெற்றவர்கள் புறக்கண்ணும் பரம்பொருளைக் காணவல்லராவர் என்பர் சிலர். அங்கனன்றி எம்பெருமான் தன்னுடைய விருப்பத்தாலே பரிக்ரஹித்துக் கொள்ளுகிற திவ்யமங்கள் விக்ரஹம் மாத்திரம் பரமபக்தங்களுடைப் புறக்கண்ணுக்குப் புலப்படுமேயன்றி அவனுடைய தீவ்யாத்மஸ்வரூபம் ஒருகாலும் புறக்கண்ணுக்குப் புலப்படாதென்பர் பெரியோர்.

இப்பாட்டில் “ அங்கே நம் கண்காணும் ” என்கிறுரோ, இங்குக் கண் என்றது புறக்கண்ணே அகக்கண்ணே ? என்னில் ; புறக்கண் என்று கொள்க. அகக்கண் திறந்து திவ்யாத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்கப்பெற்றேமாகில் பின்பு புறக்கண்ணுலே திவ்யமங்கள் விக்ரஹத்தை ஸேவிக்கப் பெறுவோம் என்பதே இப்பாட்டின் கருத்தாகக் கொள்ளத்தக்கது. (உடு)

உணர வோருவர்க் கேளியனே ? செவ்வே *

இனரும் துழாயலங்க லெந்தை →— உணரத்

தனக்கேளிய ரேவ்வளவ ரவ்வளவ னாலு

எனக்கேளிய னேம்பெருமா னிங்கு. (உடு)

இங்கும் துழாய் அலங்கல் எங்கை	{ (திருமேனியின் வைபங்தத்தாலே) மேன்மேஹும் தழைத்தோங்கு கின்ற திருத் துழாய்மாலையை யுடைய எம்பெருமான்	ஒருவர்க்கு	{ (தாமாகவே முயற்சி செய்பவர்களில்) ஒருவர்க்காவது
		செவ்வே உணர எவியனே ?	{ நேராக அறியக் உடியவேலே ? (ஒருவர்க்கும் அறியக் கடியவ எல்லனுயிதும்)

தனக்கு	{	தனக்கு அடிமைப்		
எளியர்		பட்டவர்கள்		
எவ்வளவர்	{	(தனக்குமேல்)	ஆனால்	ஆகையினாலே
		எவ்வளவு அன்பு	இங்கு	இங்கிடத்தில்
		உடையவர்களோ	எம்	
அவ்வளவுக்குக்			பெருமான்	{ எம்பெருமான்
தானும் தன்னை			எனக்கு	என்னாலறிந்து
அவ்வளவு காட்			உணர்	கொள்ளக்
டிக்கொடுப்பவன்			எளியன்	கூடியவன்
(திருமால்);				

* * *—[உணரவோருவர்க்கு.] “இன்றே நாம் காணுதிருப்பதுவும்” என்று கீழ்ப்பாட்டில் ஆழ்வார் பேசின பேச்சு எம்பெருமானது திருச்சிசௌமியில் விழுந்தவாறே “ஆழ்வாருடைய திருவாயினாலே இப்படி சொல்லும்படியும் நாம் அருமைப்பட்டிருக்கலாமோ? ‘நாங்காணுதிருப்பதுவும்’ என்கிற வார்த்தை சொல்லவேண்டியவர்கள் உண்டியேலடையேஉகந்தோடும் ஸம்ஸாரிகளே யொறிய, * உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும்வெற்றிலையுமெல்லாங் கண்ணன் என்றிருக்கிற ஆழ்வார் இவ்வார்த்தை சொல்லும்படி ஆகலாமோ? ஆழ்வார்க்கு நாம் எளிமைப்பட்டு நம்மை அவர்க்குக் காட்டிக் கொடுக்க வேண்டாவோ” என்று திருவுள்ளங்கொண்ட எம்பெருமான் தன்னுடைய ஸெல்லப்பய சூணத்தை ஆழ்வார் நெஞ்சிலே ரிரகாசப்படுத்த, அதனை அதுபவித்துப் பேசுகிறார்தில்.

இனருந்துமாயலங்கலெந்தை ஒருவர்க்கு செவ்வை உணர எளியனே? (எளியனல்லன்.) (ஆசபோதிலும்) எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர் அவ்வளவன்; ஆனால் எனக்கு இங்கு உணர எளியன் என்று அந்வயம்.

“தோளினை மேலும் நன்மார்பின்மேலுஞ் சடர்முடிமேலும் தாளினை மேலும் புளைந்த தண்ணாந்துமாயுடையம்மான்” என்ற படி திருத்துமாய் மாலைகளைப் பரமபோக்யமாக அணிந்துகொண்டுள்ள எம்பெருமான் யாராலாவது உள்ளபடி அறிந்து கொள்ளக் கூடியவனே? ஸ்வப்ரயதந்த்தால் ஒருவராலும் அறிந்துகொள்ளக் கூடியவள்ளன்; ஒருவனுடைய சூணத்துக்கும் எம்பெருமான்

விஷயமாகிறதில்லை என்று சொல்லிவிட்டால், ஆகாசத்தாமரை, முயற்கொம்பு, மலடியின்லை முதலான வஸ்துகள்போல் ப்ரஹ்ம மும் அடியோடு இல்லாத பொருள் என்று தேறிவிடுமே என்று நினைக்க வேண்டா ; ஒருவருடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லையென்று யாரும் சொல்லவரவில்லை. எவரெவர்கள் எவ்வளவெவ்வளவு அன்பு பாராட்டுவர்களோ அவரவர்களுக்கு அவ்வளவுவெவ்வளவு எம்பெருமான் தன்னைக்காட்டிக்கொடுப்பன் என்றே சாஸ்தரங்களிற் சொல்லப்பட்டிருப்பதால் நானும் என்னுடைய அன்புக்குத் தக்கவளவு எம்பெருமானை லபிக்க உரியேன் என்கிறூர்.

முதலடியில் “ ஒருவர்க்குச் செவ்வே உணர எனியனே ” என்று—அன்பு அற்ற ஒருவர்க்கும் ருஜாவாக அறியக்கூடாத வன் என்றபடி. புத்தி சாதுரியத்தாலே சாஸ்தரங்களை யெல்லாம் ஸங்கேதமூற்றக் கற்றுணர்ந்தவர்களுக்கும் பக்தியில்லாதவளவில் ப்ரஹ்மஜஞான முண்டாகமாட்டதென்று பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. “ ரீ து தூரங்கீஸ்ரநிலுஹ ஭ுக்ஷீநா : தீவ்மஹா஧ிரபி நேவ யா஧ாஶீ஧ : பித்ரஷுமஜநமநாபுமீ ஜாது நீதீ நேவ பிதா஧ிரபி ஶலஸிதத்யஸ்யதி :॥ யே து த்வதகங்களி ஸரவீருஹபக்தி ஹீநா தேஷாம் அமிரிய நைவ யதார்த்த போத :—இத்தக்க மஞ்ஜந மநாபுவி ஜாது நேத்ரே நைவப்ரபாயிரி சங்கவித்தவுபுத்தி :.” [எம்பெருமானே ! உனது திருவடித்தாமரைகளில் அன்பு இல்லாதவர்கள் எவரோ அவர்களுக்கு சாஸ்தரங்களாலும் உண்மையுணர்ச்சி உண்டாகமாட்டாது ; பித்தம் கொண்டவனுடைய கண்ணில் பித்தஹரமான அஞ்ஜனம் இடாவிடில் ஆயிரம் ஸமரியர்கள் காய்ந்தாலும் சங்கு மஞ்சள் நிறமாகக் காணப்படுமேயன்றி வெண்ணிறமாகக் காணப்படாதன்றே, அதுபோல .] என்று ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் கூரத்தாழ்வானருளிச் செய்தது இங்கு அதுவந்திக்கத்தக்கது.

இணருந்துமாயலங்கல் என்றவிடத்துப் பெரியவாச்சான் இள்ளை அருளிச்செய்த அர்த்தவிசேஷம் குறிக்காள்ளத்தக்

கது ;—“[இணரும்] தன்னிலத்திற் காட்டிலும் இவன் தோளில் விகவியாளிற்கும் ; தேவர்கள் தோளில் மாலை வாடாது ; ஸர்வாதிக ஞைகயாலே இவன் தோளிலிட்டது அரும்பியாளிற்கும்” என்று. தேவர்கள் மாலை அளிந்துகொண்டால் அந்தமாலைதோளில் வாடா மல் வசந்தாமல் விளங்கிக்கொண்டிருக்கும் என்பது மாத்திரமே யுள்ளது ; ஸர்வாதிகனை எம்பெருமானுடைய திருக்தோளிலோ வென்னில், மாலை வாடாதி நுப்பதுமாத்திரமேயன்று ; மென்மேலும் அரும்புவிட்டு விகவியிப்பதும் செய்யும் என்று, இணரும் என்ற பதஸ்வாரஸ்யத்தை நோக்கி இங்கனே அருளிச் செய்யப்பட்ட தென்க. இணர்தலாவது கொத்துக்கொத்தாக அலர்தல்.

எம்பெருமான் தனக்கு எளியர் எவ்வளவர், (தானும்) அவ்வளவன் = “பேசவார் எவ்வளவு பேசவர் அவ்வளவே வாச மலர்த் துழாய் மாலையான்—வடிவு.” என்று பேயாழ்வாரருளிச் செய்ததை ஒரு புடையொத்திருக்கின்றது இதுவும். தாழ்ந்தவர்களைச் சொல் வதான எளியர் என்ற சொல் இங்கு தாத்பர்ய வ்ருத்தியால் சேஷ பூதர்களைச் சொல்லுகிறது. தனக்கு அடிமைப்பட்டவர்கள் எவ்வளவு அன்பையுடையவர்களாக இருக்கின்றார்களோ அவ்வளவாகத் தானிருப்பன் ; “பசிக்தத்தக்க ப்ரஸாதம்” என்னுமாபோலே, ஸ்தீநஹ்துக்குத்தக்க ஸ்வருபாவிஷ்காரஞ் செய்வனும் எம்பெரு மானும். ஆனால் எனக்கேளியனேம்பெருமானிங்கு=ஆனால் என்று ஆனதால் என்றபடி. அன்புக்குத் தக்கவளவு தன்னைக் காட்டிக் கொடுப்பவனுக்கயாலே என்னுடைய அன்புக்குத் தக்கவளவு எனக்கு அவன் எளியனுகத் தடையில்லை என்றாயிற்று. (உக)

இங்கில்லை பண்டேபோல் வீற்றிருத்தல் * என்னுடைய

செங்கண்மால் சீரிதுள்ளம் *—அங்கே

மடியடக்கி நிற்பதனில் வல்வினையார்தாம் * ஈண்டு

அடியேப்ப தன்றே வழுது ?

(ந.0)

இங்கு	{ என்னுடைய இந்த கெஞ்சில்	வீற்றிருத்தல் { (பாவங்கள் இனி) இல்லை { தங்கியிருக்க முடியாது ;
பண்டுபோல் { இத்தனை கானும் போலே		(ஏனென்றால்)

என்னுடைய செம் கண மால்	{ என்மேல் வாத்ஸல் யத்தாலே சிவாத திருக்கண்களை யுடையனு பெருமானுடைய	வல் வினையார் { தாம் {	கொடிய பாவங்கள்
			துணியை
			இடுக்கிக்கொண்டு நெருக்கமாக நிற்பதைவிட
சீர்க்கும் உள்ளம்சிறிது ஒங்கே	{ கல்யாண குணங்களுக்கே எனது நெஞ்சு இடம் போராத தாயிருக்கின்றது, முன்பு விசாலமாக வாழ்ந்த விடத்திலே	மடி அடக்கி நிற்பதனில் { எண்ணு { அடி எடுப்பது அன்றே	இவ்விடத்தில் நின்றம்
			{ கால் பேர்க்கு வெளிக் கிளம்பிப் போவதன்கே
			அழகு அழகியது.

* * *—[இங்கில்லைபண்டுபோல்] கீழ்ப்பாட்டில் “எனக் கெள்ளிய எனம்பெருமானிங்கு” என்று எம்பெருமானுடைய வெள்ளப்பயகுணத்தை அதுவும் தித்தார் ; அந்த குறைநுபவம் வரவர அதிகரித்துத் திருவன்னத்தில் தாங்கமுடியாதபடி விஞ்சிற்று ; விஞ்சவே, அந்த ஆந்தத்தத்தினால் பாவங்களைக் குறித்துப் பேசுகின்றார். ஒ பாவங்களோ ! பகவத்குணநுபவத்திற்கே என் நெஞ்சில் இடம் போரவில்லை ; அதற்கே இன்னும் இடம் கடன் வாங்க வேண்டியிருக்கிறது ; அப்படியிருக்கும்போது உங்களுக்கு இங்கே இடம் ஏது ? ; ஒரு மூலையில் சருங்கிக்கொண்டு கிடக்கிறோமென்று நீங்கள் சொல்லக்கூடும் ; அப்படி வருத்தப்பட்டுக் கொண்டு இங்கு இருக்கவேண்டா ; விசாலமாகக் கிடப்பதற்குரிய வேற்றந் தேடி ஒடிப்போங்கள் என்கிறார்.

பண்டுபோல் வீற்றிருத்தல் இங்கில்லை=பாவங்களோ ! இது வகையில் நீங்கள் என்னுடைப் பெஞ்சை உங்களுக்கு வாஸஸ்தானமாக ஆக்கிரமித்துக் கொண்டு உங்களுடைய பெருமையெல்லாங் தோற்ற விசாலமாகக் கிடந்தீர்கள் ; நான் பகவத் விஷயவாஸமையறியாத காலத்தில் நீங்கள் என் நெஞ்சில் குழியிருந்தீர்களாததனை ; இனி அப்படியிருக்க முடியாது ; ஏனென்றால், இப்போது என்னெஞ்சு பகவத் குணநுபவம் பண்ணத் தொடங்கிவிட்டது. * “யார்வறவுயர் நலமுடையவன்” என்றபடி அந்த கல்யாண குணுத்மகனுண அப்பெருமானுடைய குணங்களுக்கே இங்கு இடம்

அற்பமாயிருக்கும்போது உங்களுக்கு¹ இங்கே இடம் கிடைக்க ப்ரஸக்தி ஏது?—என்றிப்படி ஆழ்வார் பாபராசிகளை சேதநஸமா தியாலே விளித்துச் சொன்னவாறே, அவை “ஆழ்வீர்! நெடுநாள் இங்கே பழகிக்கிடந்த எங்களை இன்று இப்படி அடித்துத் தூரத்தி விடலாகாது; உமது செஞ்சில் எங்களுக்கு முன்போல் விசால மாக இடம் கிடைக்காவிட்டாலும் ஒரு மூலையில் பதுங்கி நிற்கும் படி மிக்க சுருக்கமான இடம் கிடைக்கதாலும் எங்களுக்குப் போதும்; அரைத்துணிகளை இடுக்கி நெருக்கிப் பிடித்துக்கொண்டு ஒரு மூலையிலே மழைக்கு ஒதுங்கி நிற்பாரைப்போலே நர்ங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டாகினும் ஒரு பக்கமாகக் கிடக்கிறோம்; எங்களை விலக்காமல் இடங்கொடுத்துக் காத்தறநவேணும்” என்று பணிச்சு வேண்டிக்கொள்ள, பின்னடிகளால் அதற்கு மறு மொழி கூறுகின்றார்—பெருமை தொற்ற நன்றாக வாழ்ந்தவர்கள் அப்படி வாழ்முடியாமல் கஷ்டப்பட தீர்ந்தகாலத்துக் கண்மறைய ஒடிப்போய்விடுவதன் மேலே அழகு என்கிறுார்.

வல்லினைகாள்! என்று முன்னிலையாகக் கூறுமல் வல்லின யார்தாம் என்று படர்க்கையாகக் கூறியதனால் அவற்றின்மேல் ஆழ்வார்க்குள்ள புராபும் தட்சீவஷமும் நன்கு விளங்கும். முகம் நேரக்கி வார்த்தை சொல்லக் கூசுகின்றுரென்க.

“இங்கே மதியடக்கி நிற்பதனில்” என்று பாடமிருந்திருக்க வேணுமென்று சிலர் சொல்லுவார்; அது வேண்டா; அங்கே என்றிருப்பதே அழகியது ஆழ்வாருடைய நெஞ்சக்கும் பாவங்களுக்கும் இப்போது நெடுந்தூரம் உள்ளமை உணர்க. தூரமான இடத்தைக் குறிப்பிடும்போது அங்கே என்றே குறிப்பிடவேண்டும். தனிரவும், “அங்கே மதியடக்கி நிற்பதனில் மீண்டதியெடுப்பதன்மேல் வழி தூரமான இடத்தைக் குறிப்பிடவேண்டும். தாங்கள் பெருமையாக வாழ்ந்தவிடத்திலே தங்களுக்கொரு குறைநேரிட்டால் அவ்விடத்திலேயே பிறர் சிரிக்கும்படி வருங்கி வாழ்வதிற்காட்டிலும் அவ்விடத்தைவிட்டுக் கண்மறைய ஒடிப்போவது நலம்’ என்று உலகில் ஸாமாந்யமாக வழங்குவதுண்டிருப்பதே; அந்த வார்த்தையை அதுவதிக்கிறபடியாகவுமிருக்கின்றது

இங்கு, மடியடக்கி நிற்பதனில் என்றது எங்குனே பொருங் தும்? பாவங்களுக்கு மடியென்று ஒன்றுண்டாகிலன்றே அதை யடக்கி நிற்க வேண்டா என்னலாம்—என்று சிலர் சங்கிக்கக்கூடும்; வல்வினையார் என்று உயர்த்தினையாகச் சொன்ன துக்குச் சேர உலக வழக்கச் சொல்லையும் கூட்டிக்கொண்டு அருளிச் செய்கிறபடி. மூன்றாம் முனியின் இறுதியில் மீண்டு என்றும் ஈண்டு என்றும் பதம் பிரிக்கலாம். ஈண்டு என்பதற்கு சீக்கிரமாக என்றும் பொருள் கொள்ளலாம். (நூ)

அழகு மறிவோமாய் வஸ்வினையைத் தீர்ப்பான் *

நிழலு மடிதாறு மானேம் *—சழலக்

குடங்கள் தலைமீதேதேத்துக்கொண்டாடி * அன்றத்

தடங்கடலை மேயார்த மக்கு.

(நூ)

வல் வினையை	{ வலியபாவங்களைத் தீர்ப்பான் { தீர்த்துக்கொள் வதற்காக	(அக்குடக்குத்தாழனவிடாய் தீர்வதற்காக)
		{ (முதலில் விட்டு வந்த) அத்தட கடலை மேயார் { அப்பரிய தமக்கு கடலிலேயே போய்ச் சேந்த பெருமானுக்கு
அழகும் அறி வோம் ஆய்	{ அழகிய உபாயத்தை அறிந்தோமாக,	அத்தட கடலை மேயார் { அப்பரிய தமக்கு கடலிலேயே போய்ச் சேந்த பெருமானுக்கு
		{ பாத ஸ்தலாகவும் பாதரேக தாறும் { பாதரேக ஆனேம் { யாகவும் உடனபட்டோ மானேம்.
குடங்கள்	குடங்களை	(வல்வினையைத் தீர்ப்பதற்கு அறிந்த உபாயம் இதுவே.)
தலைமீது எடுத் துக்கொண்டு	{ தலையின்மேலே எடுத்து வைத் துக்கொண்டு	
சழல ஆடி	{ ஆகாசத்திலே சழன்று வரும் படி கூத்தாடி	
அன்று	முந்காலத்திலே	

* * *—[அழகுமறிவோமாய்.] வல்வினையைத் தீர்ப்பான் அழகுமறிவோமாய், குடங்கள் தலைமீதைத்துக்கொண்டு சழல ஆடி அன்று அத்தடங்கடலைமேயார் தமக்கு விழுமும் அடிதாறும் ஆனேம் என்று அங்வயிப்பது. கீழ்ப்பாட்டில் “வல்வினையார் தாமீண்டடி யெடுப்பதன்றே அழகு” என்று பாவங்களை யெல்லாம் தூரத்தித் தள்ளும்படியானார். நெடுநாளாகப் பாவங்களின்

கிழே அமுக்குண்டிருந்த உமக்கு இன்று இப்படிப்பட்ட சக்தி எங்கனே உண்டாயிற்று? என்று யாராவது கேட்கக்கூடுமே; அவர்களுக்கு ஸஹாதாநமாம்படி இப்பாட்டு அருளிச் செய்கிறார். வஸ்வினைகளைத் துரத்தித் தள்ளுவதற்கு அழகான ஒரு உபாயமறிந்தோம்; அஃது என்னென்னில்; எம்பெருமானுக்குத் திருவடி நிழல் போலவும் திருவடி ரேகை போலவும் விட்டு நீங்காது அத்தாணிச் சேவகமானேம். ஆகவே, காரியம் கை கூடிற்று என்கிறார்.

திருவாய்ப்பாடியிலே கோபால்க்ருஷ்ணனும்த் திருவதரித் துக்குடக்குத்தாடின சரிதையிலே ஈடுபட்டுப் பேசுகிறது மூன்று மடி. அந்தணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ் செய்வதுபோல இடையர்க்குச் செல்வம் மிகுந்தால் அதனுலுண்டாகுஞ் செருக்குக்குப் போக்குவீடாகக் குடக்குத்தாடுவர்கள். கண்ணபிரானும் சாதி மெய்ப்பாட்டுக்காக 1. “குடங்களை இத்தேறவிட்டுக் கூத்தாடவல்ல வெங்கோவே” என்றபடி அடிக்கடி குடக்குத்தாடுவது வழக்கம் தலையிலே அடுக்குக் குடமிருக்க, இருதோள்களிலும் இருகுடங்களிருக்க, இருகையிலும் குடங்களை யேந்தி ஆகாசத் திலே யெறிந்து ஆடுவதோரு கூத்து இந என்பர். இதனைப் பதினேராடவிலொன்றென்றும் அறுவகைக் கூத்திலொன்றென்றும் கூறி, “குடத்தாடல் குன்றெறுத்தோனுட லதனுக்கடைக்குப் வைந்து ருப்பாய்ந்து” என்று மேற்கோருங் காட்டினர் சிலப்பதி காரவுரையில் அடியார்க்குநல்லார்.

“நா நாராயண: ஶ்ரீநாராட ஶ்ரீராமாவனி கீர்ண: | நாகபர்ய சூதமுத்துஜ்ய ஷ்டிராலி மநுரா: புரிமி = ஏஷ நாராயண: ஸ்ரீமாந் கூந்ரார்ணவாலி கேதந.. நாகபர்யங்க முதல்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரிமி.” என்றபடி திருப்பாற்கடவில் நின்றும் எழுந்தருளி ஸ்ரீக்ருஷ்ணனும்த் திருவதரித்துக் குடக்குத்தாடி, அந்த ஆட்டத்தினுலுண்டான விடாய்தீர மீண்டும் திருப்பாற்கடவிலே போய்ச் சேர்க்கு சபனித்து இளைப்பாறுகின்ற பெருமானுக்கு நிழலும் அடிதாறமானேம் என்கிறார்.

“அத்தடங்கடலை” என்றவிடத்து அகரச் சுட்டு—எந்தத் திருப்பாற்கடலில் விண்றும் வந்து அவதரித்தாரோ அந்தத் திருப்பாற்கடலிலேயே போய்ச் சேர்ந்தாரென்கைக்காக. மேயார்—மேவி யவர்.

அழகுமறிவோமாய்=அழகு என்பதற்கு உபாயம் என்ற மட்டும் பொருள்கொண்டது பிரகரணபலத்தினுலென்க.

“வல்வினையும் தீர்ப்பான்” என்றும் பாடமுண்டு. தீர்ப்பான்—பான்விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சம்.

நிழலுமடிதாறுமானேம்=‘நிழலானேம்’ என்று முதலில் சொன்னார்; அதில் திருப்பதி பிறக்கவில்லை; உலகத்திலே நிழலா எனது வ்யக்தியை விட்டுத் தனிப்படவும் காணப்படும். அப்படியல் லாமல் வ்யக்தியை உடன்பட்டே காணக்கூடியது பாதரேகை யாகையால் “அழிதாறுமானேம்” என்று பின்னே சொன்னார். தாறு என்று அளவுக்கும் ரேகை [கோடு]க்கும் பேராகையாலே, பாதத்தளவான பாதுகைபென்றும் பாதரேகையென்றும் பொருள் கொள்ளலாம். ஸம்பர்தாயத்திலே எம்பாரைச் சொல்லும்போது ‘எம்பெருமானஞ்சுடைய திருவடி நிழல்’ என்றும், ஸ்ரீவானமா மலைச்சீயரைச் சொல்லும் போது ‘ஸ்ரீமணவாளமாமுனிகஞ்சுடைய திருவடிரேகை’ என்றும், முதலியாண்டாளைச் சொல்லும்போது ‘எம்பெருமானஞ்சுடைய பாதுகை’ என்றும் அவரவர்களுடைய தனியன்களில் அதுலந்திக்கப்பட்டு வருமாறு காண்க. [“ராமாநஜ பதச்சாயா” “ரம்யஜாமாத்திருயோகிந்தர பாதரேகாமயம்” “பாதுகே யதிராஜஸ்ய” இத்பாதிகள் தனியன்கள்.]

முன்றுமடியிலும் நான்காமடியிலும் “குடங்கடலை” “தடங்கடலை” என யமகம் அமைந்தமை காண்க. (நக)

தமக்கடிமை வேண்டுவார் தாமோதரனார்

தமக்கு * அழிமைசேய்யென்றால் சேய்யாது *—எமக்கேன்ற தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறவர் நேஞ்சினார் *

யாம்செய்வ திவ்விடத்தின்கி யாது?

(நட)

தமக்கு	{ தாம் அடிமையா		{ என் வார்த்தை
அடிமை	விருப்பதற்கு		கேளாத ஸ்வாதக்
வேண்டுவோர்	ஆசைப்படு		திரியம் பாராட்டி
	மவராளை		
தாமோதரனுர்	{ தாம்பாலாப்புண்ட		{ (வெகுகாலமாகத்)
தமக்கு	பெருமானுக்கு		தான் செய்து
	{ (‘நெஞ்சே! நீ’)		அருகிற தப்புக்
அடிமை செய்	அடிமை செய்		காரியத்தினேயே
என்றுல்	என்று		
	சொன்னால்		
நெஞ்சினார்	எனது நெஞ்சானது		{ ஊன்றி
	{ அப்படியே		யிருக்கின்றது ;
செய்யாது	{ அடிமை		{ இப்படிப்பட்ட
	செய்யாமல்		நிலைமையில்
			{ நான் செய்யத்தக்
			கது என்னே ?

* * *—[தமக்கடிமை வேண்டுவோர்.] கீழ்ப்பாட்டில் “நிழலு மடிதாறமானேம்” என்று தாம் எம்பெருமானேனுடு ஐக்கியப் பட்டமையைப் பேசினாரே; உடனே இவருடைய நெஞ்சானது பழையபடியே நெச்சியர் பாவித்துப் பின்வாங்கத் தொடங்கிறது. அந்த நிலைமையைக்கண்டு ஆழ்வார், ‘அந்தோ ! என் செய்வேன் ? நெஞ்சு அ நுக்கித்து வரும்போது எம்பெருமான் அருமைப் படுகிறான் ; எம்பெருமான் எளியனும்போது நெஞ்சு பின்வாங்கு கிறது ; இந்த இழவுக்கு என்ன செய்வேன் ?’ என்று அலமருகின்றார். பாயை விரித்துவிட்டுக் கணவனை அழைத்துவரப் போவளாம் ஒரு நாயகி ; கணவனை அழைத்து வருவதற்குள்ளே பாய் சுருட்டுக் கொள்ளுமாம் ; மறுபடியும் பாயை விரிக்கப் பார்ப்பளாம் ; அந்த கூத்தனாந்தன் னிலே நாயகன் ஒழிப்போவனும். பாயை விரிப்பதற்கும் கணவனை யழைத்து வருவதற்குமே அவனுடைய போது சரிப்போகுமாம். அப்படியே ஆழ்வார்க்கு நெஞ்சை இணக்கிக் கொள்வதற்கும் எம்பெருமானை இழுத்துப் பிடிக்க நினைப்பதற்குமே போது சரிப்போகிறது போலும். இவர்க்கு இப்படியே அடிக்கடி சிரமம் உண்டாவதுபற்றி அந்த வருத்தம் தோன்ற : “யான்சேய்வதில்லிடத்தில்கியாது” என்று தீநஸ்வரப் பாசரம் பேசகிறபடி காண்மின்.

“தமக்கடிமை வேண்டுவோர்” என்பதற்கு இரண்டு வகையா டுப் பொருள் கொள்ளலாம் ; ‘தாம் பிறர்க்கு அடிமை செய்ய

ஆசைப்படுவன் எம்பெருமான்' என்கிற ஒரு பொருளும், 'தமக்கு அடிமை செய்வார் வேணுமென்று எம்பெருமான் ஆசைப்பட்டிருப்பன்' என்கிற மற்றொரு பொருளும் செவ்வடென கிடைக்கும். அடிமை என்ற பதத்திற்கு சேஷத்வம் என்றும், சேஷபூதர் என்றும் அர்த்தமுன்டாகையாலே இவ்விரண்டு போஜனைகளும் ஒக்கும். தனக்கு சேஷத்வத்தை வேண்டுகையா சது—தான் தாஸன யிருக்க விரும்புகை. தனக்கு சேஷபூதரை வேண்டுகையாவது—தான் ஸ்வாமியாயிருக்க விளைக்கை எம்பெருமானுக்கு ஸ்வாமித் வம் அவாதாரனாமாயிருக்கச் செய்தேயும் சேஷத்வத்திலே அவனுக்கு ஆசையார். ஏனென்னில்; தனக்கு அடிமைப்பட்டவர் பரமாந்தமடைகிறபடியைத் தான் காண்கையினிலே, தான் ஸ்வாமியாயிருக்குமிருங்கிலே அவ்வளவு ஆநந்தமில்லை யென்றும் சேஷப்பட்டிருக்குமிருங்கிலேயே ஆநந்த மிகுதியுண்டென்றும் கைகண்டு, சேஷித்வத்திற் காட்டிலும் சேஷத்வத்திலே மிக்க விருப்பமுடையனுமிருக்கிறாலும் எம்பெருமான். இங்கு இவ்வார்த்தத்தையே பெரியவாச்சான்டின் லோ அருளிச்செப்கிறூர்—“தமக்கு அடிமையை உக்குமவர்; அது எங்கே கண்டோமின்றுல் [தாமோதரனூர்] அது கூலையான தாயார்க்கு அடியுண்டாது கட்டுண்பதான விடக்கிலே கண்டோம்.” என்பது விராக்கியான ஸ்ரீஸ்மக்கி.

தாமோதரனூர் என்ற சொற் சேர்க்கை யழகுக்கு ஏற்ப இவ்வர்த்தமே இகுப்ப பொருந்தும். தாமோதரன் என்றால் கயிற்றை வயிற்றிலே உடையவன் என்று பொருள் அதாவது—வெண்ணென்களை வு கண்ட காரணத்திற்காக யசோதைப் பிராட்டியினால் கண்ணி நுண் சிறுத்தாம்பு கொண்டு கட்டப்பட்டவன் என்கை. இதனால், எம்பெருமானுக்கு, சேஷத்வத்திலே விருப்பமுடைமை விளங்கு மிறே. இங்கே இவ்விசேஷண மிடுவதற்குப் பயன் யாதெனில்; சேஷியாக இருப்பதற்கே இட்டிப் பிறந்த எம்பெருமானும் அந்த சேஷித்வ நிலைமையை உபேக்கித்துவிட்டு சேஷவ்ருத்தி செய்ய ஆசைப்படுகிறன்; என்னுடைய நெஞ்சொவென்றால் சேஷவ்ருத்தி செய்வதற்கே இட்டுப் பிறந்து வைத்தும் இந்த ரஸமறியாதே பிற் காலிக்கின்றது! என்கைக்காகச் சொல்லுகிறபடி, தமக்கு அடிமை வேண்டுவாராகிய தாமோதரனூர்தமக்கு (நெஞ்சே! நீ) அடிமை

செய்' என்று நான் உரைத்தால், அந்தப் பாவினெஞ்சானது அதைக் கோமல், அப்படி அடிமை செய்யாமல் ஸ்வாதந்திரியங் கொண்டு, நெடுநாளாகத் தான் செய்து வருகிற [நைச்சியாநுவங் தாநம்பண்ணிப்பின்வாங்குகையாகிற] தப்புக்காரியத்தையே செய்யப்பார்க்கின்றது!. எம்பெருமானே மேல்விழுகிறுன், நெஞ்சோ சின் வாங்குகின்றது; இந்த அவஸ்தையில் இன்னது செய்வ தென்று எனக்குத் தோன்றவில்லையே!. எம்பெருமான் வழியே போவதா? நெஞ்சோ போம் வழியே போவதா? என்ன செய்யத்தக் கது என்று அலைபாய்கின்றாழ்வார்.

[எமக்கென்று.] நெஞ்சாவது எனக்கு சேஷப்பட்டதாகை யாலே நான் சொன்னபடியே கேட்கக் கடமைப்பட்டிருந்தும் பார தந்திரியம் வறியாமல் தான் போன்போக்கே போம்படியாக ஸ்வா தந்திரியம் வறிக்கின்றது. உனக்கென்றிருக்கையன்றியே எமக் கென்றிருக்கை ஸ்வாதந்திரியகாரியமாதலால் இங்கு, எமக்கென்று என்பதற்கு 'ஸ்வதந்த்ரமாகி' என்று பொருஞ்சரக்கப்பட்டது. 'எனக்கென்று' என்ன வேண்டுமாயினும் நெஞ்சினூர் என்ற பன்மைக்குச் சேர எமக்கென்று எனப்பட்டது.

தாம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர்=இதற்கு இரண்டுபடியாகப் பொருஞ்சரக்கலாம்; நெஞ்சினூர் தாம் செய்கிற பாவங்களையே நினைத்து, இப்படி பாவியான நாமோ பகவானை அதுபவிப்பது! என்று கொண்டு, தாழ்வுறுவர்—நைச்சியம் பேசிப் பின்வாங்குகின்றார் என்னலாம். அன்றி, எம்பெருமான் நெஞ்சினவாறே நெஞ்சினுர்தாம் பின்வாங்கிப் போவதாகிற ஒரு பாபத்தை அடிக்கடி செய்வது வழக்கமாயிற்றே, அந்தப் பாபத்திலேயே இப்போதும் ஊன்றுகின்றார் என்றும் உரைக்கலாம். இந்த யோஜனையில், தாழ்வுறுதலாவது—ஆஸக்கியை யுடைத்தாயிருத்தல். “விஷயங்களிலே கால்தாழ்ந்தான்” என்றால் விஷய ப்ரவணனுனைன் என்று பொருள்படுமிறே. தீவினைக்கே என்றது—தீவினையிலேயே என்ற படி. முந்தின யோஜனையில், தான் செய்த பாவங்களை நினைத்தே என்றபடி. நெஞ்சினூர் என்ற பன்மை கோவத்தினுலாயது.

இங்கு+யாது, இங்கியாது; “உயிர்வரினுக்குறள் மெய்விட்டோமிட, யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல்,

எம்பெருமான் அனுகிவரும்போது ஆழ்வார் நைச்சியம் பேசிப் பின்வாங்குதலென்பது திருவாய்மொழியிலும் கீவந்தா அம், இப்பிரபந்தத்தில் அடிக்கடி வருகின்றது. பரமபுரங்கள் தனது பாத்துவத்தை மறைத்து ஸெலால்ப்பு குணத்தை எவ்வளவு தான்காட்டினாலும், * பொய்ந்தின் ரஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குட்டம்பு முடையவர்களுக்கு ஸ்வதோஷமே அடிக்கடி நெஞ் சில்பட்டுக் கூச்சமுண்டாகுமென்பது இதனால் காட்டப்படுகின்ற தென்றுணர்க. (ந.ஏ.)

யாதானு மொன்றிலில் தன்னுக்க்கி லென்கோலோ ? *

யாதானும் நேர்ந்தனுகா வாறுதான்—யாதானும்

தேறுமா செய்யா வசரர்களோ * நேமியால்

பாறு பாருக்கினான் பால். (ந.ஏ.)

யாதானும் தேறும் ஆ செய்யா அசரர்களோ	கொஞ்சமும் விச்வலிக்கும் படியான செய லீச் செய்யாத வர்களான அஸாரர்களோ
--	--

[எப்போதும் தீங்கையே
செய்வார்களோ]

நேமியால் பாறுபாறு ஆக்கினான் பால்	திருவாழியினுலே துண்டம் துண்ட மாகத் துணித் தொழித்த எம்பெருமான் பக்கல்ல்
---	---

யாதானும் { எதையாவது
நேர்ந்து { ஸமர்ப்பித்து

அனுகா ஆறுதான் என்கொல்	கிட்டாம விருப்பது என்னே?
-----------------------------	--------------------------------

(சிறந்த பெருமானை அயோக்யரான நாம் கிட்டலாமோ என்னில்)

யாதானும் ஒன்று அறியில்	எதையாவது ஒரு வள்துவை அறியக்கூடிய சைதங்யத்தை யுடைத்தா யிருந்து வைத்தும்
------------------------------	--

தன் உகக்கிள் {

தான் ஆகந்தப்படு வகைத் தன்மை யாக உடைத்தா யிருந்து வைத்தும்	அனுகாவாறு தான் என் கொல்?—
---	---------------------------

* * *—[யாதானுமொன்றிலில்.] நைச்சியங் கொண்டாடி அகலுகிற நெஞ்சுக்கு நன்மை சொல்லுகிறது போலேயிருக்கிறது இப்பாட்டு. நெஞ்ச என்றும் ஆத்மா என்றும் பர்யாயம் போலே கொள்ளுங்கள்.

* “வளவேழுவின் முதலாய்” என்ற [1-5-1.] திருவாய்மொழி காணக.

“ ஜானானநமயஸ்டோ = ஜஞாநாநந்த மயஸ்த்வாத்மா ” என்று ஞானமும் ஆநந்தமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகச் சொல் லப்பட்டுள்ளது. அதைப் பிடித்துக் கொண்டு அருளிச் செய்கிற பாசரம் இது. இந்த நெஞ்சு அசேதநப் பொருள்ல ; சேதநப் பொருள் ; அதாவது அறிவையும் ஆநந்தத்தையும் உடைய பொருள். இது அறிவில்லாத வஸ்துவாயிருந்தால் இதைப்பற்றிக் கவலையில்லை. எப்போது அறிவுடையதாயிற் ரீ அப்போதே எம் பெருமாளைப் பற்றினாதாகவே ஆய்விட்டது 1. “ ஒன்தாமரையாள் கேள்வனெருவளையே நோக்கு முணர்வ ” என்கையாலே ஞானமாகில் பகவத்விஷயத்தைப் பற்றித்தானேயிருக்கும். ஆகையாலே இந்த நெஞ்சு பகவத்விஷயத்தைக் கண்டு பின்வாங்குவது எப்படி சேரும் ? அது கிடக்கட்டும் ஞானம் போலே ஆநந்தமும் ஒரு தன் மையாக இருக்கிறது இதற்கு. ஆநந்தமுன்டாகில் பகவத்விஷயத்தைப் பற்றிமல் எப்படி ஆநந்தம் வித்திக்கும் ? வித்திக்கமாட்டாது. ஆகவே, ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ள போதே இது பகவத் விஷயத்தைப்பற்றினதாகவே ஆக நிற்க. அந்தேநா : அந்த பகவாளை அனுகமாட்டேனன்று ஒடுக்கிறதே ! இஃது என்ன பேசுதமை ! என்கிறோ.

“ யாதானுமொன்றுமில் தன் லுக்கில், யாதானுந்தே தறுமா செய்யாவசரர்களை நேமியால் பாறு பாறுக்கிணுன்பால் யாதா னும் நேர்ந்து அனுகாவாறுதான் என் கொலோ ” என்று அந் வயிப்பது. எம்பெருமான்றனக்கு விச்வாஸ முன்டாகும்படி ஒரு நல்ல காரியத்தையும் செய்யாத அசரர்களைத் திருவாயியினாலே துண்டு துண்டாகத் துணித்துப் பொகட்ட அப்பெருமான் விஷயத்திலே இந்த நெஞ்சானது ஏதாவதொன்றைச் செய்து [ஆத்ம ஸமர்ப்பணமாவது செய்து] அனுகாமலிருப்பது என்னே ? என்று கரைகின்றூர். நம்முடைய குற்றங் குறைகளைக்கண்டு நாம் பின்வாங்குவதேன் ? எம்பெருமான்கையில் திருவாயில் இல்லையோ ? அசரர்களை யெல்லாம் துணித்தாற்போலே நம்முடைய விரோதியான பாபங்களையும் அவன்றுளே அவ்வாயிகளாண்டு துணித்திடானேனு ? ஏதுக்கு நைச்சியம் பேசிப் பின்வாங்க வேணும் ? என்கை.

— நொச்சியும் கொண்டாடிப் பிற்காலிக்க நேரிடுங் காலத்து எம் பெருமானுடைய அபார சக்தியை அதுவுக்கித்துத் தேறுத லடைஞ்து அனுக முயல்வேண்டும் என்று உணர்த்துவது போலும் இப்பாட்டு. ஆழ்வார் ஸ்வாதுபவருபத்தாலே சாஸ்தரார்த்தங் களையன்றே நமக்கு வெளியிடுகிறார். ... (நக)

பராலாழி நீக்டக்கும் பண்பை * யாம்கேட்டேயும்
காலாழும் நெஞ்சழியும் கண்சழவும் *—நீலாழிச்
சோதியாய்! ஆதியாய்! தோல்வினை யெம்பாலகழியும் *
நீதியாய்! நிற்சார்ந்து நின்று. (நக)

நீலாழி சோதியாய் ஆதியாய் எம்பால் தோல் வினை கழியும் நீதியாய் யாம் நின்	{ லைக்கடல் போன்ற நிறத் தையுடைய . வனே! { முழுமுதற் கட வனே! எம்மிடத்திலே * யுள்ள பழைய பாவங்களைத் தொலைக்கு மியல்வுடைய வனே!	சார்ந்து நின்ற அனுகி, { நி பால் ஆழி { நி திருப்பாற் கட கிடக்கும் வில் சயனிக்கு பண்பை மழகை	{ காதாற் கேட்ட கேட்டேயும் { மாத்திரத்தி கால் ஆழும் லும் { கால்கள் தடிமாறு கின்றன ; நெஞ்ச அழியும் { நெஞ்ச சிதிவமாகா கண் சழுலும் நின்றது ;	{ கண்கள்சழுலமிடா நின்றன.
--	--	--	--	------------------------------------

* * *—[பாலாழி.] நொச்சியுமிக்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அனுகப் பார்ப்பதே நன்று என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார் தாம் அனுகி அதுபனிக்க இழிந்தார்; திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுங் திறத்தை அதுபனிக்கத் தொடங்கும்போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில்.

ஒரு வெள்ளைக் கடலிலே ஒரு கருங்கடல் சாயங்தாற்போல், நீலமணி வண்ணானுன நி திருப்பாற் கடலிலே கிடந்ததோர் கிடக் கையை சாஸ்தரமறிந்த மலஹான்கள் சொல்ல நான் காதாற்கேட்ட மாத்திரத்திலும் ‘இப்படியும் ஒரு அழகுண்டோ!’ என்று ஈடு

பட்டு, கால் நடைதாராமல் ஆழ்ந்துபோகவும், நெஞ்சு நீர்ப்பண்ட மாகக் கரைந்து ஆழிந்து ஓராகவும், கண்கள் ஒரு வஸ்துவையும் க்ரஹிக்க முடியாமற் சமூலமிடவும் பெற்றேன் என்கிறுர்.

“நீலாழிச் சோதியாய்! பாலாழி நீ கிடக்கும் பண்பை” எனச் சேர்த்து அங்வயித்துப் பரபாக சொபா ரஸத்தைப் பாங்காக அனுபவிக்க. நீலம் என்பது நீல் எனச் சிதைந்தது என்றாலும், நீல+ஆழி, (நீலவாழி என்றாகாமல்) வடமொழித் தீர்க்க சந்தி பெற்றுக் கிடக்கிறது என்றாலும் கொள்ள. நின்சார்ந்து, நிற சார்ந்து. நைச்சியம் பேசிப் பின்வாங்குகை தவிர்ந்து உன்னை அனுகினேன்; அனுகினவாறே உன் சரிதைகளைக் கேட்க ஆவல் கொண்டேன்; கூத்ராப்திசயன வருத்தாந்த விஷயமாகச் சிறிது கேட்டேன்; கேட்டவுடனே விகாரமடைந்தொழிந்தேன். காதால் கேட்டதற்கே இவ்வளவானால் கண்ணால் காணப்பெற்றால் என் படுவேனே அறியேன் என்றாயிற்று.

“தொல்வினை எம்பாற்கடியும் நீதியாய்!” என்பதற்கு-நைச் சியம் கொண்டாடிப் பிற்காலிக்கையாகிற பழைய பாவத்தைப் போக்கடிக்கு மியல்வினனே! என்பதாகவும் பொருள் கொள்ளலாம். (நச)

நின்றுமிருந்தும் கிடந்தும் திரிதந்தும் *

இன்றுமோ வாற்றுனேன் நேஞ்சகலான் *--அன்றங்கை வன்புடையால் போன்பேயரோன் வாய்தகர்ந்து மார்விடந்

[தான் +
(நடு)]

அன்புடைய னன்றே அவன்?

அன்று	முற்காலத்தில்	
அம் கை வன்	{ அழகிய திருக்கை கணாலே ஒங்கி அறைந்தலுல்	மார்வு { (அவ்விரணியனு கூடய)மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்
புடையால்		
பொன்	{ இரண்யா சரலு கைய (ப்ரஸ்லா	அன்பு { (ஆசரிதர்திறத்தில்) உடையான் மிகக் அன்புடை அன்றே யவனன்றே;
பெயரோன்	{ தனை அட்ட டின) வாயைப் புடைத்து	(ஆனதுபற்றியே
வாய் தகர்ந்து		

நின்றும்	{ என்னென்சிலே) நின்று கொண் டிருந்தும்	ஓவாற்றுன்	{ தகுப்தியடைகிற னில்லை;
இருந்தும்			
கிடங்கும்	வீற்றிருந்தும் சயனித்திருந்தும்	என் கெஞ்சு அகலான்	{ என்னுடைய நெஞ்சைவிட்டு நீங்குகிற னில்லை.
திரிதங்கும்			
ஒன்றும்	எழுந்து உலாவியும் கொஞ்சமும்		

* * *—[நின்றமிருந்தும்.] கீழ்ப்பாட்டில் “பாலாழி நீ கிடக்கும் பண்பையாம் கேட்டேயும்” என்று எம்பெருமான் விடைய மான சரிதைகளைக் கேட்பதில் தமக்கு முயற்சி உண்டான மையைக் கூறினாரோ; அவ்வளவிலே எம்பெருமான் “இவ்வாழ்வாருடைய காதலை மேன்மேலும் வளரச் செய்யவேணும்” என்று திருவள் எம்பற்றி இவருடைய நெஞ்சிலே படுகாடு கிடக்கத் தொடங்கி விட்டான்; அதைப் பேசுகிறுரிதில்.

1. நின்ற தெந்தை யூரகத்து” என்றபடி திருவூரகத்தில் நிற்கிறப்போலே என்னெஞ்சில் நிற்கிறுன். நின்று நின்று திருவடிகள் ஒய்ந்து போனால் “இருந்த தெந்தை பாடகத்து” என்றபடி திருப்பாடகத்தில் வீற்றிருக்கிறப்போலே என்னெஞ்சில் வீற்றிருக்கிறுன். வீற்றிருக்குமிருப்பிலும் இளைப்பு உண்டானவாறே “அன்று வெவ்பிகணைக் கிடந்தது” என்றபடி திருவெவ்பானிலே சயனித்தருஞ்சிறப்போலே என்னெஞ்சில் சயனித்தருஞ்சிறுன். அதிலும் சிரமம் தோன்றினால் எழுந்து உலாவுகின்றுன்; இப்படியே நிற்றல் இருத்தல் கிடத்தல் திரிதல் என்னும் தொழில்களை ஒயாமல் செய்துகொண்டு என்னெஞ்சை விட்டுப் பேர்கள்று னில்லை. ஆனால், பக்தர்திறத்தில் எம்பெருமான் இவ்வளவு அன்பு கொண்டிருக்கிறுனென்பது புதிதான் ஒரு ஆச்சரிய விடையமல்ல. பண்டே ப்ரலம்லாதாழ்வான் பக்களில் அன்பு ழுண்டு அரியன செய்துகாட்டிய பெருமாலுக்கு இவை ஒரு வியப்போ? அன்பின் மிகுதியினால் இத்தனையும் செய்கிறுன் என்றாயிற்று.

முதலடியிற் சொன்ன நிற்றலிருத்தல் கிடத்தில் திரிதல்கள் ஆழ்வாருடைய நெஞ்சிலே செய்யப்பட்டவை யென்று கொள்ளா

மல் * கண்டியூரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை முதலிய திவ்ய தேசங்களிலே செய்திருப்பவற்றைச் சொல்வதாகக் கொண்டு உரைப்பதும் ஒக்கும். அந்தந்த திவ்யதேசங்களிலே நின்றது மிருந்ததும் கிடந்ததும் திரிந்தது மெல்லாம் ஸமயம்பாத்து என்னென்றைச் பெறுகைக்காகவே; என் நெஞ்சைப் பெற்றானே பின்பு அந்தத் திருப்பதிகளையெல்லாம் மறந்தொழில்து என்னெஞ்சையே பற்றிக்கூட்கிறோன்; இதை விட்டு ஒரு நொடிப்பொழுதும் நீங்குவதில்லை; இவ்வளவு செய்தும் ஒன்றான் செய்யா கானுக நினைத்திரா விண்ணுன் என்றபடி.

ஒன்றுமோவாற்றுன்—ஓவ ஆற்றுன் எனப்பிரித்து, ஓய்வதை வெறிக்கமாட்டான் [அதாவது—ஓய்யமாட்டான்] என்று பொருள் கொள்ளலாம். அன்றி, ஒ ஆற்றுன் எனப்பிரித்து, ஒ என்பதை ஆச்சரியக் குறிப்பிடகைல்லாகக் கொண்டு, ஆற்றுன்—ஆற்பிருக்கமாட்டான் [இன்னமும் ஏதேதே செய்யவேண்டுமென்று பாரித்திரானின்றுன்] என்று முறைக்கலாம். (நடு)

அவனுமிவனுமூவனும் * மற்றும்ப

ரவனுமூவனேன்றிராதே *—அவனும்

அவனே யேனத்தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் :

அவனே யேவனேலு மாம்.

(நடு)

அவன்	{ ஸர்வேஷ்வரனுன வன்	அம்பெருமானு ஸ்தய ஸ்வரு
அவன் ஆம்	{ தூர்பலனுயிருப் பனே?	பமே ஸெனலப் யம் என்ற
இவன் ஆம்	{ ஸாவபனுயிருப் பனே?	தெளிந்து தெளிந்து கொண்டு
உவன் ஆம்	{ மத்யஸ்தனுயிருப் பனே?	அந்த ஸெனலப் யத்தை க்ருஷ்ட்
மற்று உம்பரவன்	{ அல்லது, மிகவும் டயர்ந்தவனும் எட்டாதேயிருப் பனே?	கண்ணனுக்கே தீர்ந்தால் ஞாவதார முகத் தாலே விளங்கக் காட்டிய அவ னுக்கே ஆட்பட்டால்
ஒன்று இராதே	{ என்றப்படி பல வகையாகச் சங் தேஹுங்கள் கொண்டிராமல்,	அவனே அப்பெருமானே வவனே லும் { எல்லாவற்றுமுறை ஆம் { யுமாவன்.

* * *—[அவனுமிவனும்.] சில ஸமயங்களில் எம்பெருமான் ஸாலபன் என்று தோற்றும்; சில ஸமயங்களில் அவன் தூர் ஸபன் என்று தோற்றும்; மற்றுஞ் சில ஸமயங்களில் ‘அவன் ஸாலபனுமல்வன், தூர்ஸபனுமல்வன்; நடுத்தரமாயுள்ளவன்’ என்று தோற்றும். பின்னையும் சில ஸமயங்களில் ‘அப்பப்ப! அவன் மிக உயர்ந்தவன், மேலோர்க்கும் மேலானவன், அவனைப் பெறுதல் கூடுமோ’ என்று தோற்றும். ஆக இப்படி யெல்லாம் பலபடியாகத் தோற்றும் தோற்றங்களைத் தொலைத்திட்டு அப் பெருமானுக்கு ஸௌலப்பயிரமான்றே அஸாதரணமான வழிவு என்று தெளிந்த ஞானத்தைப்பெற்று அக்கண்ணபிரானுக்கே ஆட்பட்டுவிட்டால் அவன் நமக்கு ஸகலவித பந்துவுமாப் நின்று எல்லா நன்மைகளையும் செய்தருள்வான் என்கிறோ.

அவனுமிவனுமவனும்=அவன் என்றும் அது என்றும்— கைக்கு எட்டாத தூரத்திலுள்ள பொருள்களைச் சொல்லுவது வழக்கம். ஆகவே இங்கு அவனும் என்றது—கைக்கு எட்டாமல் தூர்ஸபனுபிருக்கும்படியைச் சொல்லுகிறது. இவன் என்றும் இது என்றும் கைக்கு எட்டின பொருளைச் சொல்லுவது வழக்க மாகையாலே இங்கு இவனும் என்றது ஸாலபனும் என்றபடி. எம்பெருமானை தூர்ஸபனுக நினையாமல் ஸாலபனுக நினைக்கவேணு மென்று சொல்லுகிற இப்பாட்டில் “அவனுமென்றிராதே, உவனு மென்றிராதே, உம்பரவனுமென்றிராதே” என்று சொல்லுதல் மாத்திரமேயன்றே பொருந்தும், “இவனுமென்றிராதே” என்றும் சொல்லுதல் எப்படி பொருந்தும்? எம்பெருமான் ஸாலபன் என்று நினையாதே என்று சொல்லுதல் இப்பாட்டுக்குச் சேராதன்றே? என்னில்; கேண்மின்;—அவனுமிவனுமென்று தொடங்கிச் சொல்லுவதெல்லாம் அவரவர்கள் ஸங்கேதஹிக்கிறபடிகளைச் சொல்லுகிறது. அதாவது—அவன் தூர்ஸபனே, ஸாலபனே, மத்யஸ்தனே, மிகவும் தூர்ஸபனே என்றிப்படி ஸங்கேதஹிப்படாதே என்று ஸங்கேதஹிவருத்தியை முன்னடிகளிலே விதித்து, மேலே ‘அவன் ஸாலபனே’ என்கிற நிச்சய ஏணர்ச்சி பெறுமாறு விதிக்கிறது.

அவனும் அவனேயெனத் தேளிந்து என்றதை ‘அவன் அவனே யாம் என்றதெளிந்து’ என்று இயைத்துக்கொள்க. அவன் அவனே

யாகையாவது என்ன வென்றால், எம்பெருமானுடைய ஸ்வரூபமே ஸௌலப்யம் என்று தெரிவித்தபடி. எம்பெருமான் நம்மால் உணரப்படும்போதே ஸௌலப்ய குணவிசிவ்டனுக்கீல உணரப்படுவான். இதிலுமாஸ புராணங்களைக்கொண்டு எம்பெருமானை நாம் தெரிந்து கொள்ளும் பொது முந்தூற் முன்னம் ஸௌலப்யகுணமே தெரியவருவதனால் அவன் என்கிற சொல்லில் ஸௌலப்யகுணமே பொருளாகப் பொதிந்துகிடக்கிறதென்று ஆழ்வார் திருவள்ளம் பற்றி அவன் அவனேயாம் என்று இங்கு அருளிச்செய்யுமதிரு அற்புதமானது.

“அவன் ஆமவனே எனத் தெளிந்து” என்று கொண்டு, அவன்-எம்பெருமான், ஆமவனே—நமக்கே கையாளாயிருப்பவன் என்று பொருள் கொள்வாருமோர். ஆக, அவன் அரியனே எனியனே என்கிற ஸந்தேஹங்களை யெல்லாம் அறவே யொழித்து, அவனுக்குப் பாரதந்திரியமே வடிவு என்று துணிந்து, அகசுணம் நிறைந்த கண்ணபிரானுக்கே நாம் ஆட்பட்டால், அவனே எவனே லுமாம்=எவனே லும்’ என்று மாதாவாக வோ பிதாவா கீவோ உடன்பிறந்தவனுக்கீவா, உயிர்த்தோழுனுக்கீவா மற்றும் எவ்விதமான உறவு முறையாக வேவனுமானும் எல்லாவுறவும் அவனே ஆய்விடுவன் என்றபடி.

அர்ஜாநன் போல்வார்க்கு “யஷு ஹஂசீஷ ஸ்த்ரை ஸஞ்சாவு^१ ஜநாரஷனஃ=யஸப மந்தரீச கோப்தாச ஸாஹ்ருச்சைவ ஜநார்தநஃ” என்னும்படி எல்லாவுறவுமாக அமைந்தவனிறே கண்ணபிரான்.

இப்பாட்டுக்கு மற்றொருவகையாகவும் பொருள் கூறுவாருளர் ;—நம்மால் ஆச்சரியிக்க வேண்டியவனுக சாஸ்தரங்களில் கூறப்பட்ட தேவன் சிவனே பிரமனே விஷ்ணுவோ? இவர்களினும் மேற்பட்ட வேறொரு தெய்வமோ? என்றிப்படியெல்லாம் ஸந்தேஹப்படாமல் வேதாந்தங்களில் ஸ: என்றும் தத் என்றும் சொல்லப்பட்டுள் தெழுவும் கண்ணபிரானே என்று தெளிந்து அவனைப்பற்றினால், அப்பெருமானே தேவதாந்தரங்கள் அளிக்கும் பலங்களையும் வேண்டுவார்க்கு அளித்திடுவான் என்பதாக. (ஈசு)

ஆமா றறிவுடையா ராவ தரிதன்றே ?*

நாமே யதுவுடையோம் நன்னெஞ்சே ! *—பூமேய்

மதுகரமே தண்டோய் மாலாரை *

வாழ்த்தாம் அதுகரமே அன்பா லமை.

(ந_எ)

ஏல் நெஞ்சே நல்ல மனமே !

ஆம் ஆறு அறிவு { யுக்தமான
உடையார் { அறிவை உடை
ஆவது } யவராக ஆவது

அறிது அன்றே { (உ_லகில் யார்க்கும்)
அருமை யன்றே ;

அது { அப்படிப்பட்ட
அறிவை

நாமே உடையோம் { நாமே (பகவத் கிரு
பையால்) பெற் றிருக்கின்றேம்;

(ஆகையால் நீ செய்யத்தக்கது
என்னவென்றால்)

பூ மேய்
மதுகரம்
மேதன்
துழாய்

மாலாரை

வாழ்த்து ஆம்
அது

அன்பால்

கரமே

அமை

{ பூக்களிலே
மேய்கின்ற
வண்டுகள்
படிந்துள்ள
குளிர்ந்த
திருத்துழாயை
யுடையாய்

(ஆசரிதர்
திறத்தில்)

வ்யாழோஹ
முடையரான
பெருமாளை

{ வாழ்த்துவதாகிற
அக்காரிய
மொன்றிலேயே
பக்தியுடன்
திண்ணமாக
ஊன்றியிரு.

* * *—[ஆமாறறிவுடையார்.] கீழ்ப்பாட்டில் எம்பெருமா ஜுடைய ஸெளால்பயத்தைப் பேசினார் ; அது தம் நெஞ்சக்கு மிக வும் ரவித்தது. அந்த ஸெளால்பயத்தையே நெஞ்ச அநுஸந் தித்து ஆங்கத்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்வார் அந்த நெஞ்சை கோக்கி “இப்படிப்பட்ட ஸெளால்பயம் எம்பெருமானுக்குள் ளதென்று நீ நன்கு அறிந்து கொண்டாயன்றோ ; இந்த அறிவு எல்லார்க்கும் எளிதாக உண்டாமதன்று ; ஏதோ எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம் ; ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே அப் பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற அத்யவஸாயத்தைத் திண்ணிதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.

ஆமாற்றிவுடையாராவது அரிதன்றே=ஸாமாந்யமாக அறிவு எண்பது எல்லார்க்குமிருந்தாலும் அஃது ஆமாற்றிவு அல்ல; ஸத்தை பெறுதற்கு உறுப்பான அறிவு அல்ல என்றபடி. எம் பெருமானுடைய உத்தம சூணத்தை அதுவங்கிப்பதாகிற நல் வறிவு எல்லார்க்கும் உண்டாகக்கூடவதன்றே; கைவாதீனமாக அது நமக்கீடு உண்டாகப்பெற்றேறும் என்கிறோர். “நான் அறிவில்லாத வீண்” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதன்றே ஸ்வரூபம்; அப்படியிருக்க ‘நாமே நல்லறிவு உடையோம்’ என்று சொல்லிக் கொள்ளுகில் தற்புகழ்ச்சியாகாதோ? எனின்; ஆகாது. “மயர்வற மதிநல் மருளினான் யவனவன்” என்று முதலடியிலே அருளிச் செப்பத்து தற்புகழ்ச்சியாமாகில் இதுவும் அங்குனேயாம். எம் பெருமானது திருவருளாலே பெற்ற பேற்றை ஸங்கோஷமிகுதி யாலே வெளியிடுகிறாரிக்களே.

நல் நெஞ்சே! =“ நா நா நாட்டுங்கால் காலன் சுந்ஹைக்காலை= மந எவ மநுஷ்யானும் காரணம் பந்த மோக்ஷியோ.” என்று நல் வழி போவதற்கும் தீவழிப்போவதற்கும் அவரவர்களுக்கு நெஞ்சே காரணம் என்று சாஸ்தரம் சொல்லியிருப்பதனால், நெஞ்சைப் பாராட்டி விளிக்கின்றார். எப்போதும் தமக்கு நன்மையே புரி வதற்காக.

[**பூ மேய் இத்யாதி.**] பூவிலை பொருந்தும் வண்டுகள் சேர்ந்திருந்துள்ள திருத்துழாயை அணிந்திரானின்ற ஸர்வேச்வரரீண அண்பினல் மங்களாசாஸநம் பண்ணுகையாகிற ஒருகாரியத்தையே சிக்கனப் பிடித்துக்கொள் என்று தம் திருவன்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று. கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸளளப்யம் சொன்னாரே; அது மாத்திரமல்ல, அவனுடைய போக்யதை யும் ஒப்பற்றது என்கிறார் இதில். மாலாரை என்றதனால் ஆச்சிரிதர் திறத்திலே வ்யாமோஹங் கொண்டிருக்கையாகிற சீலகுணம் சொல்லுகிறது. அதை என்ற வடசொல் இங்கே கரமெனத் திரிந்தது. அவ்வடசொல்லுக்கு த்ருடி என்று பொருள். (நல)

அமைக்கும் போழுந்தே? ஆராயில் நெஞ்சே! *

இமைக்கும் போழுது மிடைச்சி—துமைத்திறங்கள் *

ஏசியே யாயினு மீன்துழாய் மாயனையே *

பேசியே போத்காய் பிழை.

(நல)

நெஞ்சே	ஓ மனமே!	ஏகியே	பரினா வோக்தியாகச் சொல்லியாவது
ஆராயில்	{ ஆராய்ந்து பார்த்தால்	ஆயினும்	{ போக்யமான திருத்துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெரு மானைப் பற்றியே
இமைக்கும்	{ ஒரு கணை பொழுதும் { காலமாகிலும்	என் தழாய் மாயனையே	{ (எந்தயாவது) பேசிக் கொண்டே
அமைக்கும்	{ விண்போது பொழுது { போக்க உண்டே { முடியுமோ?	பேசியே	{ உனது பாவங்களை போக்கிக் கொள்ப்பார்.
இடைச்சி	யசோதையின்	பிழை	
குமை	{ கையிலே அகப் பட்டு இவன்	போக்காய்	
திறங்கள்	வலிவுப்பட் பாடுகளை		

* * *—[அமைக்கும் பொழுதுண்டே] அவனுடைய குணங்களை வாழ்த்துவதே ப்ராப்தம் என்று நெஞ்சக்கு உபதீசித்தார் கீழ்ப்பாட்டில். அவனுடைய ஸௌலப்பயத்தை வாழ்த்துவதென்றால் அபசாரத்தில் போய் முடியுமே; “வெண்ணொய் திருடினான், இடைச்சிகையில் அகப்பர்டுக் கொண்டான், தாம்பினால் கட்டுண்டான், உரலோடு பினிப்புண்டான், அடியுண்டு அழுது எங்கினான்” என்று இப்படிப்பட்ட கதைகளைச் சொல்லி வாழ்த்துவது தானே ஸௌலப்பயத்தை வாழ்த்துகையாவது; இவை பேசி னால் சிசுபாலாதிகளோடு ஒப்போமன்று; இது நமக்குத் தகுமோ? என்று நெஞ்சு இருப்பக்க அதனை ஸமாதாநப்படுத்துகிறார் இதில்.

பரத்வம் என்றும் ஸௌலப்பயம் என்றும் இரண்டு தன்மைகள் எம்பெருமானுக்கு உள்ளன; நெஞ்சே! பரத்வத்தை அதுவுள்திக்க நீ யோக்யனல்லை; அவன் பரமாபூர்வன் என்று தெரிந்த வாரே ‘நான் நீசன் நான் நீசன்’ என்று நெடுந்தூரம் ஓடப்பார்க்கிறும்; ஆகையாலே பரத்வத்தைப்பற்றின பேச்சு உனக்கில்லை. இனி, ஸௌலப்பயத்தைப் பேச் என்றால் அபசாரமாகுமே யென்கிறும். ஆக இரண்டையும் விட்டுவிட்டால் வேறுஏதைச் சொல்லிப்போது போக்கலாமென்றிருக்கிறோம் நெஞ்சே!; ஒரு நொடிப் பொழுதான் ஹம் வீண் போகலாமோ? கீழே அநாதிகாலம் பாழே கழிந்தது

போராதோ? அவற்றுடைய ஸெல்லப்ப குணத்தைப் பேசினால் ஒரிடைச்சியாகிய யசோதையினிடத்தில் அவன் பட்ட பரிபவங்களையெல்லாம் பேச* வேண்டியதாமாகையால் அது அபசாரமா மென்கிறும்; அபசாரமாயினும் ஆயிடுக ஏதாகிளுமெம்பெருமான் விஷயமான பேச்சாயிருந்தால் போதுமானது; அவனை ஏசின சிச பாலாதிகளும் முடிவில்நற்கதிபெற்று உய்ந்தனர்கான்; [1. “எகினு ருய்ந்துபோனார்” என்றார் திருமங்கையாழ்வாரும்.] ஆகையாலே, ஏத்துதலோஏதலோ எதுவாயினும் ஆகுக. எம்பெருமான் விஷய மென்பதொன்றே போரும்; பேசாய் என்கிறார்.

நேஞ்சே! ஆராயில் இமைக்கும்போழுமுதும் அமைக்கும் போழுது உண்டே? = “ ஏக்ஸிருவீஷன்ட்காஸ் முரூதீ காஸ்வஷாலீ சஸ்டிமூரீ கூஷீஷன் ரூக்காஸ்டிரீஸ் காஸ்மிந்நப்பியதிக்ராந்தே முறை ரத்தேயாநவாஜிதே-தஸ்யுபிர முவிதேநேவ யுக்தமாக்ராந்திதும் ந்ரஞ்சும் ” [எம்பெருமானைப்பற்றின சிந்தையின்றியே ஒருநொடிப் பொழுதுகழிந்தாலும், கள்ளர்வந்து ஸர்வஸௌத்தையும்கொள்ளை கிகாண்டால் எப்படிகதறுவோமோ அப்படிகதறவேண்டும்] என்று சொல்லுகிற பிரமாணத்தை ஆராய்ந்தால் ஒரு சிமிஷ்யாவது வெறு மனிருக்க வொண்ணுமோ என்றபடி. அமைத்தல்—அடங்கியிருத் தல், வாய் முடியிருத்தல்.

இடைச்சிகுமைத்திறங்களேசியோயினும்= இக்கே இடைச்சியென்று யசோதைப் பிராட்டியை மாத்திரம் சொல்லிற்றார்களாம்; அன்றியே ஜாத்யேகவசநமாய் மற்றும் பல இடைச்சிகளையும் சொல்லிற்றார்களாம். குமைத்திறங்களாவன—இடைச்சிகள் கையிலே அகப்பட்டுக் கொண்டு துன்பப்பட்டவிதங்கள். அவற்றைச் சொல்லி ஏசுகையாவது—3. “கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப் பெற்றுன் காடுவாழ்சாதிய மாகப்பெற்றுன், பற்றியுரலிடையாப்பு முண்டான் ” 3. “வண்ணக்கருங்குழலாய்ச்சியால் மொத்துண்டு, கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டான்காணோ ” என்றுற்போலே வசை கூறுகை.

-
1. திருக்குறுங்தாண்டகம் 17.
 2. நாங்கியார் திருமொழி 12-8.
 3. பெரிய திருமொழி 11-5-5.

போக்காய் பிழை—என்னுழாய் மாயனை ஏசிப்பேசியோகிலும் (காலத்தைப்) போக்காயாகில் (அது) பிழை—பிசுகு என்றும், ஏசிப் பேசியோகிலும் பிழைகளைப் போக்கிக் கெர்ஸ் ஞகிருயில்லை என்றும், பிழைகளைப் போக்கிக்கொள் என்றும் உரைக்கலாம். (ஈ)

பிழைக்க முயன்றேமோ? நேஞ்சமே! பேசாய் *

தழைக்குஞ் துழாய்மார்வன் தன்னை .--அழைத்தோருகால்

போயுபகாரம் போவியக் கோள்ளாது * அவன்புகழே

வாயுபகாரங் கோண்ட வாய்ப்பு.

(ஈக்)

கெஞ்சமே	ஓமனமே!		கைங்கரியங்கள்
தழைக்கும்	{ தழைத்தோகு	உபகாரம்	{ செய்வகாயாகிற
துழாய்	{ கின்ற திருத்		{ உபகாரத்தை
மார்வன்	{ துழாய் மாஸை	கொள்ளாது	{ கொள்ள
தன்னை	{ யைத் திருமார்		{ முயவுங்
	{ விலே யுடைய	அனன் புகழே	{ அப்பெறுமானது
	{ ஞன எம்பெரு		{ திருக்
	{ மானைக்குறித்து		{ குணங்களையே
அழைத்து	கூப்பிட்டு	வாய்	{ வாயாலே சொல்
	{ அவனுக்குத்	உபகாரம்	{ விக்கொண்டி
ஒருகால்	{ திருவுள்ளமான	கொண்ட	{ ருக்கையாகிற
	{ வொரு காலத்	வாய்ப்பு	{ இந்த சேர்பாடு
	{ திலே	பிழைக்க	{ தப்பு
போய்	{ பரமபதத்திலே	முயன்றேமோ	{ செய்ததாமோ?
	{ சென்ற	பேசாய்	நீ சொல்லாய்.
பொவிய	நன்றாக		

* * *—[பிழைக்கமுயன்றேமோ] “என்னுழாய்மாயனையே ஏசியோயிலும் பேசியே போக்காய் பிழை” என்ற பகவத் கீர்த் தனமே பண்ணும்படி கீழ்ப்பாட்டில் நெஞ்சக்கு உபதேசித்தார். 1. “பொய்ந்தின்ற ஞானமும் பொல்லா வொழுக்கமுழுக்குடம் பும், இந்தின்ற நீர்மை யினியாழுறுமை” என்று முதலடியிலே விண்ணப்பம் செய்தபடி இந்திலம் அடிக்கொதித்துப் பரமபதத் திலே விரைந்து சென்று அங்கே நித்ய கைங்கரியம் பண்ணவேண் டியது ப்ராப்தமாயிருக்க அது செய்யத் தேடாமல் இங்கே இருந்து கொண்டு அவனது திருக்குணங்களைப் பேசிக்கொண்டி

1. திருவிருத்தம்—1.

ருப்பது எதுக்கு? என்று திருவுள்ளாத்தில்பட்டதாக, அதனை அனுவாதம் செய்கிறுரிப்பாட்டில்

தழைக்குந்துழாய் மார்வன் தன்னை அழைத்து ஒருகால் போய் உபகாரம் பொலிபக் கொள்ளாது அவன் புகழே வாயுபகா ரங்கொண்ட வாய்ப்பு, நெஞ்சமே! பிழைமுக்கமுயன்றேமோ பேசாய் என்று அங்வயிப்பது.. ஒரு வாடல்மாலையை இட்டாலும் அது தன்னிலத்திற் காட்டிலும் அதிகமாகத் தழைத்து விளங்குதற்கிட மான திருமார்விலே அம்மாலையை அணிந்துள்ள ஸர்வேச்வரரீன நோக்கிக் “குவிக்கொள்ளுங் கால மின்னங்குறுகாதோ?” என் ஒருபோலே கதறியழைத்தால் ஒருகால் அவன் நம்மைப் பரமபதத் திலே சேர்த்துக்கொண்டு வகலவித கைங்கரிய ஸாம்ராஜ்யங்களைக் கொடுத்தருள்வன்; ஆகையாலே அப்படி கதறி அக்கைங்கரியங்களைக் கொள்ள ப்பாராமல் இங்கிருந்துகொண்டு அவனது திருப் புகழ்களையே வாய்வெருவிக்கொண்டிருப்பதும் ஒரு வாய்ப்பான விஷயமேயாகிலும் ஒ நெஞ்சே! இது தப்போ சரியோ? எனக்குத் தெரியவில்லை, நீ சொல்லாய் என்கிறூர்.

பரமபதத்திற் சென்றாலும் குணநுபவதே பாத்திராயாகையாலே அதனை இங்கிருந்து செய்தாலென்ன? அங்கிருந்து செய்தாலென்ன? என்று தோன்றும்போது இங்கிருந்து செய்யுமிக்குணநுபவம் அயுக்தமல்ல என்று தோற்றும். இந்நிலத்தில் குணநுபவம் நடந்தாலும் இது இருந்தருமானால் மாகையாலே “ஆற்றங் கரைவாழ் மரம்போ லஞ்சகின்றேன்” “பாம்போ டொரு கரையிலே பயின்றுபோல் தாங்காதுள்ளாம் தள்ளும்” என்று ஞானிகள் அஞ்சலேண்டிய நிலமாயிருப்பதால் இங்கிருந்து குணநுபவம் செய்வதில் விருப்பமற்று இங்கே அடிக்கொதித்து அங்கே போய்ச் சேரவேணுமென்று விரைவு உண்டாம்போது இங்கிருந்து செய்யுமிக்குணநுபவம் யுக்தமல்ல என்று தோற்றும். ஆக இரண்டு வகையாகவங்கோற்ற இடமுண்டாகையாலே ஆழ்வார் தம்முடைய நிஷ்கர்ஷத்தைத் துணிந்து சொல்லாட்டாமல் “பிழைக்க முயன்றேமோ நேஞ்சமே!” என்கிறூர்; பிழைக்க என்றது—பிழைசெய்ய என்றபடி. ‘நாம் தப்பாதச் செய்கிறேமோ’ என்று சொல்லுகிற ஸ்வரவணக்யில் ‘இது

தப்பு அல்ல, என்றும் ‘இது தப்பு ஆகலாம்’ என்றும் தோற்று மாறிருக்கும்.

“ ஆனாம் பிறந்தபின்பு அடிமைக்கு அதுகூலமல்லாத ஸ் ஸாரஸ்மபந்தம் விட்டு நீங்குவது எப்போதோவென்று இங்கிலம் டுக்கொதித்து அடிமைக்கு அதுகூலமான பரமபதத்திலே போய்ப் பரிசூர்ணமாக அதுபனித்து அடிமை செய்து வாழ்வோமென்று அங்கே போகப் பாரியாமல் இங்கே குணைபுவப் மாத்ரத்திலே தருப்பு பிறந்திருக்கையாவது பகவத் விஷயத்தில் கண்ணழிவற்ற ருசியில்லாமையிரே என்று தாக்பர்யம்.” என்ற முன்னேருரை வாக்கியம் நோக்கத்தக்கது.

இருகால் போய்=நாம் எவ்வள வகுதறினாலும் எம்பெருமான் திருவள்ளமிரங்கின காலத்திலென்றிப் பரமபதம் செல்ல முடியா தாகையாலே அவனுக்குத் திருவள்ளமானதொரு காலத்திலே அங்குச் சென்று என்றபடி. (நகூ)

வாய்ப்போ விதுவோப்ப மற்றில்லை வாநேஞ்சே! *

ପୋଥିପାଇଁ କରିବାକିମ୍ବା କରିବାକିମ୍ବା କରିବାକିମ୍ବା କରିବାକିମ୍ବା

பேய்த்தா யுயிர்கலாய்ப் பாலுண்டு ✚ அவளூயிரை

மாய்த்தானை வாழ்த்தே வலி.

(५०)

வா நெக்டே வாராய் மனமே!

ପାତ୍ର

{ தியதான் தன்
மையை புகைய
ான்

இது ஒப்ப
 வாய்ப்பு மற்று
 இல்லை

தாய் வடிவு
கொண்டு வந்த
பூதனையிலே

സുത്വം സുത്വം { മധ്യപരിഷ്കരിക്കുന്നത്
പരിഷ്കരിക്കുന്നത്

476

{ அவளது முலைப்
பாலோடே

{ காங்கிரஸ் பேசிப்
பின் வாங்குவதா
கிற) கொடிய
நாக்கிலே)

கலாய்

கலங்கு

ଭୁବିଯେଳ୍ କୋଣ୍ଡ ତଳାରୀ
ଵିଟାତେ;

୩୮

அமுத செய்து
 { அப்படினையின்று
 உயிரை முடித்த
 பெருமானை
 வாற்றித்துதலே
 நமக்கு யிருக்காம்.

* * *—[வாய்ப்போவிதுவோப்ப.] எம்பெருமானுடைய திவ்ய சரிதங்களைச் சொல்லிப் புகழ்வதில் ஆழ்வார் தமக்குண்டான ருசி யின் மிகுதியை வெளியிடுகிறிப்பாட்டில். ஏஞ்சே! இப்படிப் பட்டதொரு வாய்ப்பு சமக்கு வேறொன்றில்லை; இவ்வுலகிலுள்ள ரெல்லாரும் தங்கள் தங்கள் வாயவத்தபடி கண்ட விஷயங்களையும் பாடிக்கொண்டு திரிபவர்களாயிருக்க, நாம் மாத்திரம் அப்படி யிராமே பகவானுடைய புகழ்களைப் பேசும்படியானவிது இவ் விருள்தருமானாலத்தில் ஸம்பவிக்கக் கூடியதோ? அல்ல; ஆயி னும் “விதிவாய்க்கின்று வாய்க்குங் கண்ணர்” என்னுமாபோலே தெய்வயோகத்தாலே சமக்கு இப்பெரும்பாக்கியம் வாய்த்தது. ஆனால் பகவத் குணங்களின் தூய்மையையும் நமது நானின் எச்சில் தன்மையையும் நோக்கும்போது 1. “வாக்குத்தூய்மையிலாமையி னுலே மாதவா வன்னை வாய்க்கொள்ள மாட்டேன்” என்றால் போலே இருய்த்து நிற்கத் தோன்றுவதுண்டு; அப்படி நைச்சி யம் பாவித்து பகவத் குணங்களைப் பீபசாதிருப்பதானது சாஸ்த் ரங்களில் ப்ரவாஹித்தமான நரகங்களிற் காட்டில் மிகக்கொடிய நரகமீயாம் என்று கருதவேண்டும். அப்படிப்பட்ட நரகத்தில் என்னை நீ தள்ளப்பாராமல் அவனுடைய சரிதைகளில் எதேனு மொன்றைச் சொல்லிக்கொண்டே யிருக்கப்பார்; சஞ்சனுலேவப் பட்டுக் கண்ணபிரரைக் கொல்லக்கருதி மூலையில் விஷந்தடவிக் கொண்டு பேய்வேஷத்தை மறைத்துத் தாப வேஷத்தோடு வந்து மூலை கொடுத்த துதனையைப் பாலுண்கிற பாவணையிலே முடித்த சரிதையைச் சொல்லிப் புகழப்பார்; அவனுயிரை முடித்தாற் போலே நமது நைச்சியத்தையும் முடிக்க வல்லவன் அப்பெருமான் என்று கொண்டு அவ்வரலாற்றைச் சொல்லி ஏத்தப் பார் என்று தமது திருவுள்ளத்திற்கு உபதேசிக்கிறபடி.

வாய்ப்பு=வித்தி, சிறப்பு, தகுதி, நயம், பேறு, வளமை. போய்ப்போய் வெந்நரகில் பூவியேல்= 2. “திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே!, நாமாமிகவுடையோம் நாழ்” என்று அடிக்கடி நைச்சியம் பாவித்துப் பின்வாங்குவது வழக்க

1. பெரியாழ்வார் திருமொழு 5—1—1.

2. இப்பிரபங்தத்தில் பத்தாம் பாட்டு.

மாகையால் இனி அப்படி வேண்டாமென்கிறூர். வேங்கரு= “ யூத்யூ ஸஹ ஸ்டாஷ நிரணூ யூத்யூ வினா = யஸ் த்வயா ஸஹம் ஸ் ஸ்வாக்கோ நிரயோ யஸ் த்வயா விநா ” என்று-அம்பெரு மானேடு கூடியிருப்பது சுவர்க்கம், அவனைப் பிரிந்திருப்பது நரகம் என்று இளையெபருமாள் [ஸ்ரீராமாயணத்தில்] கூறினது இங்கு உபலசஷணமாகக் கொள்ளத்தக்கது. எம்பெருமானை ஏத்துகை சுவர்க்கம் ; ஏத்தாதிருக்கை நரகம் என்கைக்கும் உபலசஷணம். “ நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க, நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி ” என்ற திருமாலைப் பாசுர மும் இங்கு அதாவந்திக்கத்தக்கும்.

வெண்டனை பிறழாமைக்காக இரண்டாமடியின் முதற்சீர் தேமாங்காய்ச் சீராக அமையவேண்டுதல் பற்றிப் “போய்ப் போலூய்” என்றநுளிச் செய்யப்பட்டது. “போய்ப்போய்” என்னில் தேமாச் சீராய் தலைதட்டுவே. “காய்முன் நெரும் மாமுன் நிரையும் விளமுன்னே நும் வருவது வேண்டனை ”

பூவியேல்=‘புகுவியேல்’ என்ற எதிர்மறை வினைமுற்று மருவியிருக்கின்ற தென்னலாம். உயிர் கலாய் பாலுண்டு=உயிரைப் பாலோடே கலர்து உண்கையாவது பாலுண்கிற பாவனை யிலே உயிரைமுடிப்பதாம். கலாய்—கலந்து. “கலாய்” என்பர் அத்யாபகர். அவனுயிரை மாய்த்தவனுண எம்பெருமானை வாழ்த் துவதே நமக்கு மிகுக்கு என்றாவது, மாய்த்தவனை வாழ்த்துகை யிலே துணிவுகொள் என்றாவது, மாய்த்தவனை வலிதாக [நன்றாக] வாழ்த்து என்றாவது உரைக்கலாம் (ச0)

வலிய மென்னினங்கு வந்தேதிர்ந்த மல்லர் *

வலியமுடி யிடிய வாங்கி *—வலியநின்

போன்னுழிக் கையால் புடைத்திடுதி கீளாதே *

பன்னுஞும் நிற்கு மிப்பார்.

(சக)

வலியம் என நினைங்கு	{ நாமே பலசாலி கள், என்று நினைத்துக் கொண்டு	வந்து எதிர்ந்த மல்லர் { எதிரிட்டு வந்த மல்லர்க்கு ஷடய

வலிய முடி	வலிதான தலைகள்	(நீ கைநோகக் காரியம்
இடிய	{ சிதறியொழி மும்படி	செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)
வாங்கி	போக்கடித்து	இப்பார்
நின்	உன்னுடைய	இவ்வுலகமானது
வலிய பொன்	{ வலிதாயும் அழி திய திருவாழி	{ வயிறு வெடித்து
ஆழி கையால்	{ யையுடையதா யுருள்ள திருக் கையாலே	{ மாய்ந்து போகா யல்
புடைத்திடுதி	{ (அந்த மல்லர்களை) அடித்துவிட டாய்;	{ சிரஞ்ஜீவியாயிருக் கின்றதே! { (என்ன கல் நெஞ்சோ!..)

* * *—[வலியமேன நினைந்து] பூதனைப்பைமுடித்த விஷயத் தைக் கீழ்ப்பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான மல்ல வத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறோர். முரட்டுமல்லர்களோடு நீ போர்செய்ய நேர்ந்த காலத்து உனது ஸாகுமாரமான திருக்கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுகின்கண் இருந்த படிபாவிஜனங்களொல்லாம் “ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்கு விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தனவே! அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறோர்.

ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களை எவ்வகையினாலாவது கொன்றிட வேணுமென்று கறுக்கொண்ட கம்ஸன் வில்விமாவென்கிற ஒரு வியாஜம் வைத்து அவர்களைத் தனது படைச்சாலைக்கு வரவழைத் தான்; அப்போது அவர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில் அவர்களை யெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவி விறுத்தப்பட்டிருந்த சானுாரன் முஷ்டிகன் முதலிய பெருமல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப்பெரும்போர் செய்ய, அவர்களை யெல்லாம் அவ்யாதவ வீரரிருவரும் மற்போரினுலேயே கொன்று வென்றிட்டனர் என்பது மல்லரைப் புடைத்த வரலாறு. அன்றி, கண்ணன் பாண்டவ தூதனுய்த் துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்ட பத்தில் மிகப்பெரிய சிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில்

அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து அப்படிகுழியைப் பிறர் அறியவொண்ணுதபடி முங்கிற்பிளப்புக் களால் மேலே மூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸூமான்றையைமத்து அவ்வாஸனத்திற் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்கனமே ஸ்ரீகிருஷ்ணன் அதன் மேல் ஏறின மாத்திரத்திலே முங்கிற் பிளப்புக்கள் முறிப்பட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமாஸவில் அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வஞப்பமெடுத்துப் பலகைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர் என்பதொரு கதையும் உண்டு.

நாங்களே மஹா பலசாலிகள் என்று செருக்குற்று எதிரிடவந்த மல்லர்களுடைய வலிமிக்க முடிகள் சிதறிப்போம்படி நீ உனது அழிய திருக்கைகளால் புடைக்கச்செய்தே அதனைக்கண்டு கொண்டிருந்த ஜிவ்வுலகமான து வயிறுவெட்டத்து மாய்ந்து போகா மல் சிரஞ்சிவியாயிருந்ததே ! என்ன கல் நெஞ்சு ! என்றாயிற்று.

பின்னடிகட்கு மற்றெருவகையாகவும் பொருள் கொள்ளலாம்; வலியனின் பொன்னுழிக்கையால் கீளாடே புடைத்திடுதீ=இரண்ணயனது மார்வைக் கீண்டெறிந்தது போ அும் கேசியின் வாயைக்கீண்டெற்றிந்ததுபோ அும் மல்லர்களையும் கீண்டெறியாமல் மற்போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாகத் திருக்கைகளாலே புடைத்திட்டாப் ; அப்படி புடைத்திராவிட்டு இந்த உலகம் அஸ்தமித்துப் போயிருக்கும். அந்த மல்லர்களை நீ புடைத்திடவே (நீயும் பிழைத்து) ஜிவ்வுலகமும் சிலைபெற்றுநிற்கிறது என்னவுமாம். (சுக)

பாருண்டான் டாருமிழுந்தான் பாரிடந்தான் பாரளந்தான் *

பாரிட முன்படைத்தா னேன்பரால் *—பாரிட

மாவானும் தானுடை லாரிடமே ? * மற்றெருவர்க்கு

ஆவான் புகாவா லவை.

(சுக)

(ஸ்ரீமங்காராயணனே)

<p>பார்உண்டான் {</p>	<p>பார்</p>	<p>{ (பிறகு) அங்கப்</p>
<p>(பிரனய காலத் தில்) பூமியை</p>	<p>உழிந்தான் {</p>	<p>புறப்பட விடான் ;</p>
<p>விழுங்கினும் ;</p>		

--

பார்	இடங்கள்	(மஹாவராஹு மாகிப்)	பார் இடம்	அவனே
		பூமியை டட்டுவிடுவத் தெடுத்தான்;	ஆவாலும்	ஸகல ப்ரபஞ்ச ஸ்வரூபியாகவு மிருக்கிறான்;
பார் அளங்கள்		(திரிவிக்கிரம ஞகிப்) பூமியை அளங்கு கொண்டான்;	ஆனால்	ஆனபின்பு
			இடம் ஆர்	(நமக்கு) ஆச்சரயமாகக் கூடியவர்கள் வேறு யார்? (ஆருமில்லை.)
முன்		முதல்முதலாக	அவை	இவ்வுலகங்கள்
பார் இடம் படைத்தான்		இப்பூமியை யெல்லாம் உண் டாக்கினான்	மற்ற	பூர்மநாராயண ஸ்வாதி தவிர மற்றெலூரு தெய்வத்துக்கு
		என்று சாஸ்தர ஞானிகள் சொல்லு கிறார்கள்;	திருவார்க்கு	சேஷப்பட்டிருக்க மாட்டா.
என்பர்			ஆவான்புகா	

* * *—[பாருண்டான்.] கீழ்ப்பாட்டில் இப்பார் என்று இவ்வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில் ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. பூர்மநாராயணனையே ஸர்வஸ்வாமியைன்று கொண்டு பற்றுமல் கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸ்தாமஸப் பிராணிகள் விஞ்சியிருக்கக் கண்டார். திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, பூர்மநாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர வேற்றேன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார்.

பிரளைபங் கொள்ளாதபடி உலகங்களைத் திருவாயிற்றிலே வைத்து நோக்கினவன்நாராயணன்; அவற்றை மறுபடியும்வெளிப் படுத்தினவனும் அவனே; பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு போன ஹிரண்யாசதி மஹாவராஹமாகிக்கொன்று அப்பூமியை மீட்டுக் கொணர்ந்தவனும் அவனே; மற்றெலூருகால் மஹாபலியின் அஹங்காரத்தை அடக்கி அவன் பக்களில் நின்றும் இவ்வுலகை ஸ்வாதீனப்படுத்திக் கொண்டவனும் அவனே; இங்கனே பல பல சொல்வதேன்? இப்புவனி முழுவதையும் உண்டாக்கினவன் அவனே; இவ்விஷயம்நான் உத்ப்ரேக்ஷித்துச் சொல்லுகிறதல்ல;

வேதங்களும் வைதிகர்களும் சொல்லுவது இதுவே. ஆகவிப்படி எம்பெருமான் இவ்வுலகத்திற்கு ஸர்வப்ரகாரங்களாலும் ரகசங்களுமிருப்பதுபற்றி சாஸ்தரங்களில் “எம்பெருமானே இவ்வுலகம்; இவ்வுலகமே எம்பெருமான்” என்று ஒற்றுமைமநயந் தோன்றச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையாலே இவ்வுலகங்கட்கு அப் பெருமானைத் தவிர்த்து வேறொருவரும் ஆச்சரயமாயிருக்க முடியாது; இவ்வுலகமும் அவனுக்கன்றி மற்றொருவர்க்கு சேஷப்பட்டிருக்க வழியில்லை என்றாயிற்று.

பாரிடமாவானும் தான்=உபநிஷத்தில் “ஸ்யாஂ ஐயீதஂ பிரா=ஸ் ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம.” என்று சொல்லியிருப்பது இங்கே நினைக்கத்தக்கது. எல்லாம் பரப்ரஹ்மமே யென்றது-எல்லாப் பொருள்களும் ப்ரஹ்மத்தைப் பைதாரமாகவும் ரகசுகமாகவும் சேஷியாகவும் தாரகமாகவுக் கொண்டவை என்றபடி.

ஆனால் ஆர் இடமே=எல்லாவுலகமும் ஸ்ரீமந்நாராயணனிட்ட வழக்காயிருக்கும்போது வேறொருவர் புகவிடமாயிருக்கக்கூடுமோ? என்கை. ஆனால் என்றது ஆனதால் என்றபடி. இரண்டாமடியினும் நான்காமடியினும், ஆல்—அசைச்சொல். அவை மற்றொரு வர்க்கு ஆவான்புகா=ஆவான் புகுதலாவது அடிமைப்படத் தேர்தல். “இவன் அவனுக்கு ஆனன்” என்றால் ‘இவன் அவனுக்கு அடிமைப்பட்டான்’ எனப்பொருள்படுதல் காண்க. புகா—பலவின் பால் எதிர்கால எதிர்மறை வினைமுற்று. பாருண்கை, பாருமிழ்கை முதலிய கீழ்ச்சொன்ன செயல்களைல்லாம் எம்பெருமானிடத் தில் தவிர மற்ற தெய்வங்களிடத்துப் பொருந்தமாட்டா என்னவுமாம். (சுடு)

அவய மென்னினாந்து வந்த சுரர்பாலே *

நவையை நளிர்விப்பான் தன்னை *—கவையில்

மனத்துயர வைத்திருந்து வாழ்த்தாதார்க் குண்டோ? *

மனத்துயரை மாய்க்கும் வகை.

(சுடு)

அபயம் என்	{ அபயம் நினைந்து	வேண்டுவந்து சரணமடைந்த	யூர வைத்து	{ பரிபூர்ணமாக வைத்துக்
வந்த		சரணமடைந்த	இருந்து	கொண்டிருந்து
சுரர் பால்	{ தேவதைக் விடத்திலுள்ள			
கவுயை	குற்றங்குறைகளை			
நனிர்விப்பான்	{ போக்கடிக்கு தன்னை	{ மெம்பிரானை	மனம் துயரை	{ தங்கள் மனத்திலே
கவு இல்	{ ஒருபடிப்பட்ட		மாய்க்கும்	யுன்ன துக்கக்
மனத்து	மனத்திலே		வகை	களைப் போக்கிக்
			உண்டோ?	கொள்ள
				வழி ஏது?

* * *—[அவயமென நினைந்து.] ஸ்ரீமந்நாராயணனே பர தேவதை என்று கீழ்ப்பாட்டிற் சொன்னதையே மற்றொரு முகத் தாலும் ஸ்தாபித்துக்கொண்டு அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு மங்களாசாஸநம் செப்பவர்க்கட்கன்றி குற்றஹபோர்க்குத் துன்பங்கள் நிங்க வழியில்லையென்கிறூர். ஸ்வாமாந்யரான உலகர்கள் எந்தத் தெய்வங்களைப் பரதேவதை யென்று கொள்ளுகின்றூர்களோ அந்தத் தெய்வங்களும் தங்கள் தங்களுக்கு ஆபத்து நேருங்காலங்களில் ஸ்ரீமந்நாராயணையே வந்து அடிப்பளிந்து உய்ந்து போகின்றன என்பதை முன்னடிகளில் அருளிச்செய்கிறூர்.

சுரர்பாலே என்றவிடக்கு ஸ்வரா: என்ற வடசொல் சுரர் எனத் திரிந்துகிடக்கிறது. தேவதைகள் என்று பொருள். இங்கே, பிரமன் சிவன் முதலிய ப்ரதாநதேவதைகளை நினைக்கிறது. வேதங்களை மதுகைடபர் முதலான அசுரர் கையிலேபறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டேவந்து சரணம்புகுந்துனின்ற பிரமனென்ன, ப்ரஹ்மஹத்தி சாபத்தால் கண்டவிடமெங்குந் திரிந்து எங்கும் புகலற்று வந்துனின்ற பரமாசிவனென்ன, மாவலிபோல்வார்க்கையிலே தகர்ப்புண்டு பரிபவப்பட்டு வந்துனின்ற இந்திரனென்ன இவர்கட்கும் மற்றும்பல தெய்வங்கட்கும் துன்பங் தனிர்த்தபிரான் ஸ்ரீமந்நாராயணனேயிடே.

அவயமென நினைந்துவந்த=“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீ திச யாகதே-அபயம் ஸர்வஷுதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம.” என்று கடற்கரையிலே ஸ்ரீவிஷ்ணுழூழ்வா நோக்கி அபயமளித் ததை வெஞ்சிலேதொண்டு “அஞ்சேலென்று கைதனியாய்” என்

மும் “ அடைக்கலம் புகுந்தவென்னை அஞ்சலென்ன வேண்டுமே ” என்றும் அபயப்ரதானம் வேண்டிவருகின்றனராம் தேவர்கள். அப்படிப்பட்டவர்கள் திறத்திலே திருவருள்செய்து அவர்களுடைய நவையை நளிர்விப்பவன் எம்பெருமான் ; நவையாவது குற்றம் ; துக்கமுமாம். நளிர்வித்தலாவது நடுங்கச்செய்தல் ; பகைவரை நடுங்கச் செய்கிறனஎன்றால் பகைவரை ஒழிக்கிற என்று கருத்தாகுமிரு.

அபயம் என்ற வடசோல் அவயமெனத் திரிந்தது. அந்தாதித் தொடைக்கு நன்கு சேரும்படியாக அவையம் எனப் பாடமென்பாருமுன்றி ; அப்போது இடைப்போலி.

இப்படி ஸர்வரக்ஷகனை எம்பெருமானைக் கவை இல் மனத்து உயரவைத்திருந்து வாழ்த்தாதார்க்கு மனத்துயரை மாய்க்கும்வகை உண்டோ ? — கவை என்று இரண்டுபட்டிருக்கைக்குப் பெயர் ; கவையில்லாமையாவது ஒருபடிப்பட்டிருக்கை ; “ அந்யாச் சிந்தயங்தோ மாம் ” என்று கிதையில் சொல்லுகிற நிலைமை வாய்ந்திருக்கை. எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவும் துணிந்திருக்கையைச் சொன்னபடி. பரமைகாந்திகளாய்க் கொண்டு அவனை வாழ்த்தாதவர்களுக்கு மனத்துன் பங்களை நீக்கிக்கொள்ள வழி யில்லை யென்றதாயிற்று.

திருவாய்மொழியில் [9-8-3.] “ எவை கொலனுகப் பெறு நாள் ” என்ற பாட்டில், நவை, கவை என்ற பதப்பிரயோகம் காண்க. (சந)

வகைசேர்ந்த நன்னெஞ்சும் நாவுடைய வாயும் *

மிகவாய்ந்து வீழா வேனிலும் *—மிகவாய்ந்து

மாலைத்தாம் வாழ்த்தா திருப்ப ரிதுவன்றே ? *

மேலைத்தாம் செய்யும் வினை.

(சந)

வகை	{ (நானத்திற்கு) மார்க்கமாக ஏற் பட்டிருக்கிற நல்ல நெஞ்சும்	நா உடைய வாயும்	{ (எம்பெருமானைப் பேசுவதற்கு உறுப்பான்) நாவோடு கூடிய வாத்கும்
சேர்ந்த நல் கொஞ்சும்			

மிக வாய்ந்து இழு எனினும்	{ (அம்பெருமானை) நன்றாகக்கிட்டி அதுபவிக்கா விட்டாலும்,	மாலை வாழ்த்தாது இருப்பர்	எம்பெருமானை வாழ்த்தாமல் வாளா கிடக் கின்றார்கள்;
தாம்	{ சேதநாய்ப் பிறக்கிருக்கிற தாங்கள்	மேலை தாம் செய்யும் வினை இது அன்றே	{ மேலூள்காலமும் கெட்டுப் போவதற்காகத் தாங்கள் செய்து கொள்ளுகிற பாவமன்றே இது.
மிக ஆய்ந்து	{ நன்றாக ஆராய்ச்சி பண்ணை		

* * *—[வகைசேர்ந்த நன்னெஞ்சும்] இப்பாட்டுக்குப் பின்னொதிருந்தைப்பூர்வரையர் ஒரு படியாகவும் பட்டர் ஒருபடியாகவும் நிர்வலுறிப்பராம். அதையர் நிர்வலுறித்தபடி எங்களே யென்னில்;—வகை சேர்ந்த நல்நெஞ்சும்=என்பெருமானுடைய ஏதோ வொரு குணத்திலும் எதோவொரு சரித்திரத்திலும் பொருந்தி நின்ற நல்ல மனமும், அந்த ஒரு குண சேஷ்டித்தத்தையே பேசுப் புகழ்ந்து கொண்டிருக்கிற நடவோடு சுடின் வாக்கும் அப்பெருமானுடைய எல்லாக் குணங்களிலும் எல்லாச் சரித்திரங்களிலும் பொருந்தி மேல் விழுந்து அதுபவிக்கமாட்டா திருந்தனவேயாகி லும், எப்படியாவது கஷ்டப்பட்டு ஸ்கலகுணங்களிலும் ஸ்கலசரித்திரங்களிலும் நெஞ்ச பொருந்தும்படி செய்து கொண்டு ஸர்வேச்வரனை அதுபவித்து மங்களாசாஸநம் பண்ணவேண்டியிருக்க, அங்கனே பண்ணுகிறுக்கிறார்கள் ஸ்ம்லாரிகள்; இஃதுஏவ்? என்றால், முற்காலத்தில் அவர்கள் செய்த பாவமே இதற்குக்காரணம்—என்பதாக அரையர் நிர்வாஹம்.

பட்டர் நிர்வாஹமெங்கனே யென்னில்;—ஆத்மாவினுடைய ஞானம் வெளியில் ப்ரஸரிப்பதற்கு வழியாக அமைந்திருக்கின்ற நெஞ்சும், எம்பெருமானைப் பேசுகைக்கு யோக்யமான நாவோடு கூடினவாயும் ரஜோகுணமும் தமோகுணமும் மிக்கு ஸ்வயமாகவே பகவத்விஷயத்திற் படித்தனவில்லையேயாகிலும், ‘நம்மை ஈச்வரன் பணத்தது ஏதுக்கு? நமக்குக் கைகால் முதலிய கரணகளேபரங்களைக் கொடுத்தது ஏதுக்கு?’ என்று ஆராய்ச்சி செய்து பகவத் விஷயத்திலே பல்லாண்டுபாடு இழிய வேண்டியது ப்ராப்தமாயி

ருந்தும் பாழும் ஸம்ஸாரிகள் பகவத்விஷயத்தில் அடியோடு இழியாதிருக்கிறார்களே; இதுவரையில் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து ஸம்ஸாரிகளா பொறிந்தது தோராதா? இனி மேலாவது நல்லவழிபோகத் தேடலாகாதா? மேலுள்ள காலமும் நித்ய ஸம்ஸாரிகளா யிருப்பதற்கேயன்றே இப்படி பாரிகளாய்த் திரிகிறார்கள்'—என்பதாம். (சு)

வினையார் தரமுயலும் வேம்மையை யஞ்சி :

தீனையாஞ் சிறிதளவும் செல்ல—நினையாது *

வாசகத்தா லேத்தினேன் வானேர் தோழுதிறைஞ்சும் :

நாயகத்தான் போன்னடிக்கள் நான். (சு)

வினையார்	பாவங்கள்	செல்ல நினையாது	{ வினைக்கழிய விரும்பமாட்டா மையினுலே,
தரமுயலும்	{ நமக்கு உண்டு பண்ண நினைக்கிற	நான்	அமயேங்
வெம்மையை	{ கொடிய துண்பங்க அஞ்சி { ஞக்கு அஞ்சி	வானேர்	{ நித்ய ஸம்ஸார் தொழுது வணங்கிறைஞ்சும்
தீனை ஆம்	{ தீனையளவு சிறிது அளவும்	பொன் அடிக்கள்	{ தொழுது வணங்கும் பெருமை நாயகத்தான்
	சிறிய அந்ப காலமும்	பொன் அடிக்கள் திருவாடிகளை வாசகத்தால் { சொற்களாலே எத்தினேன் { துதிக்கின்றேன்.	

* * *—[வினையார்தரமுயலும்.] நானும் மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்தவனையாகின்றும் இனிமேல் பிறவாதபடிக்கு ஒரு வாரி தேடிக்கொண்டேன்கிறார். எம்பெருமானேடு இடைவிடாது சேர்ந்திருக்கை புண்யபலமென்றும் அவனைப்பிரிந்து வருந்துகை பாபபலமென்றும் நூல்கள் கூறும். நாம் இனிமேலும்பாவலே செய்வோமாகில் இன்னமும் வெவ்விதான பகவத்விக்கேஷ துக்கமே நமக்கு நேர்ந்திடும் என்று அச்சமுண்டாயிற்று; அவனைப்பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் தரித்திருக்கமாட்டாமையினுலே, வானேர் தொழுதிறைஞ்சும் பெருமை வாய்ந்த அப்பெருமானுடைய பொன்னடிகளை நான் வாய்கொண்டு துதித்துப் போருகின்றேன் என்றாயிற்று.

வினையார் = தினைவழுவமைதி ; கோவத்தினால் உயர்த்திக்கூறு கிறபடி. வேம்மை = கட்டுரையான துக்கம். தினையாம்சிறிதளவும் = தானியங்களுள் தினையென்பது மிகச்சிறியதாதலால் அதனை உவ மையாக எடுத்துக்கொண்டபடி ; அத்யல்பகாலமும் என்றபடி. நாயகம்—பெருமை. (சடி);

நான்கூறுங் கூற்றுவ தித்தினையே * நாலைஞம்
தேங்கோத நீருருவன் செங்கண்மால்—நீங்காத *
மாகதியாம் வெந்நரகிற் சேராமற் காப்பதற்கு
நீக்தியாம் நெஞ்சே ! நினை. (சகு)

	{ ஓடாமல் தேங்கு	(அவ்வளவு மல்லாமல்,)
தேங்கு தேய தீர் உருவன்	{ சின்ற கடல் போன்ற திரு நிறத்தை யடை யவனும்	{ கொடியஸ்ம்லாரத் வெம் நரகில் { திலே
செம் கண்	{ செந்தாமரை போன்ற திருக் கண்களை யடையவனு மான	சேராமல் பொருந்தாமல் காப்பதற்கு { நம்மை ரக்ஷிப்ப கதி ஆம் { உபாயமாகவும் மால் ஃ வரவேச்வரன்
நீங்காத	{ ஒரு நாளும் விட்டுப்பிரியக் டாத	{ நெஞ்சே ! (இதை) நீ அதுஸ்திக் கக்கடவை ;
மா கதி ஆம்	{ சிறந்த உபேய மாயிரா நின் ரூன் ;	நாள் நாளும் நாள் தோறும் நான் உறும் { (உங்கு) நான் உற்று ஆவது { சொல்லும்சொல் இத்தினையே வாவது இவ்வள ¹ வே கான்.

* * *—[நான்கூறும்கூற்றுவது.] உபாய உபேயங்களிரண் டும் எம்பெருமானே யென்னும் உறுதியை உரைக்கின்றார். கடல் வண்ணனுய்ச் செந்தாமரைக் கண்ணனுன் ஸ்ரீமந்நாராயணனே மீட்சியில்லாதபடி அடையத்தகுந்த பரமாபூருஷன் ; வெந்நரகாகிய ஸ்ம்லாரத்திலே நம்மைச் சேரவொட்டாமல் செய்தருளவல்ல உபாயமும் அவனே ; ஆகையாலே அவனைத் தனிர்த்து வேறொரு உபாய வஸ்துவும் உபேய வஸ்துவும் நமக்கு இல்லை என்கிற இவ் வறுதியையே மனமே ! நீ எப்போதும் சிக்கனக் கொண்டிரு. இவ் வளவே உங்கு நான் உபதேசிக்கவேண்டிய சிஷ்யம். இந்த ஒரு வார்த்தையையே நான் உங்கு நாள் தோறும் சொல்லிக் கொண்டிருப்பேன்—என்று தம் திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய் தாராயிற்று.

கூற்று—சொல் ; கூறப்படுவது கூற்று. நானுணும் என்பது முதலடியிலேயே சேர்ந்து அங்வயிக்கவேண்டிய பதமாகையால் அதனை இரண்டாமடி யோடு கூட்டி ஒதுவது அஸ்ப்ரதாயமென்க. இப்பாட்டில் கதி என்ற சொல் மூன்றாமடியிலும் நான்காமடியிலும் உள்ளது. இது வடசொல் விகாரம் கதி என்ற வடசொல் வ்யுத் பத்தி பேதத்தால் கமநஸாதநம் என்கிற பொருளையும் கந்தவ்ய ஸ்தலம் [அடைய வேண்டுமெட்டாம்] என்கிற பொருளையும் தரக்கட வது. அதாவது—உபாயம் உபேயம் என இரண்டையுஞ் சொல் லக்கடவது. ஆகவே, இங்கு மூன்றாமடியிலுள்ள கதி சப்தம் உபே யப் பொருளது ; சற்றடியிலுள்ள கதி சப்தம் உபாயப்பொருளது. “நீங்காத மாகதியாம் வெந்நரகில்” என்று கூட்டி ஒதுதல் ஒவ் வாது ; ‘மாகதி ஆம்’ என்று முற்று ; வெந்நரகுக்கு விசேஷண மல்ல. ஸம்ஸாரத்தை ‘வெந்நரகு’ என்கிறது. ... (சகு)

நினைத்திறைஞ்சி மானிடவ ரோன்றிரப்ப ரேன்றே *

நினைத்திடவும் வேண்டாநி நேரே *—நினைத்திறைஞ்ச

எவ்வளவ ரேவ்விடத்தோர் மாலே ! * அதுதானும்

எவ்வளவு முண்டோ ? எமக்கு. (சள)

மாலே	ஸர்வேச்வரனே !,		
மானிடவர்	{ “இவ்வுலகத் தவர்கள்	இடுமவர்களே யாழிய அவற்றுக் காகவும் உன்னருகு வரமாட்டார் கள்; இப்படியான பின்பு),	(இவர்கள்) உன் னையே உபாய மாகவும் உபேய மாகவும் நினைத் துக் தொழுவ தங்கு
நினைத்து இறைஞ்சி	{ நம்மை ஒருபொரு னாக நினைத்து வணங்கி	நேரே	
ஒன்று	{ ஏதாவதொரு அற்ப பலனை யாவது	நினைத்து இறைஞ்சி	{ என்ன அறி வள்ளவர்கள் ?
இரப்பர்	{ கம்பிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்”	எவ் அளவர்	அப்படிப்பட்ட அழிவு உண்டா கட்டுடிய இடத் தில்தானுள்ள வர்களோ ?
என்றேயும்	என்று கூட	எவ்	(இருள் தருமா ஞாலத்திலுள்ள வர்களன்றே.)
நீ நினைத்திட வேண்டா	{ நீ நினைக்க வேண்டா;	இடத்தோர்	
(இப்பாலிகள் அற்ப பலன்களை விரும்பி தேவதாந்தரங்களின் பக்கல்			

எமக்கு	{ உன்னுடைய நிர் ஹேதுக்கடா ஷத்திற்குப் பாத்திரமான அடியோங் கனுக்கோ வென்றால் கீழ்ச்சொன்ன மாணிடவர்க் ஞக்குள்ள துற்புத்தி	எவ் அளவும்	சிறிதெனும்
அது தானும்		உண்டோ	{ உண்டாகக் கடியதோ?
		(உபாயமும் உபேயமும் நிதே யென்கிற உறுதி எமக்கு நிலை பெற்றதன்றே.)	

... . . — [நினைத்திறைஞ்சிமாணிடவர்.] கீழ்ப்பாட்டில் எம் பெருமானே உபாயமும் உபேயமும் என்ற உறுதியை வெளியிட்ட ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! இப்படிப்பட்ட உறுதி உமக்கு மாத்திரமேயன்றேவுள்ளது; மற்றையோர்க்கு இல்லையே. எல்லாரும் என்னை உபாயமாக மாத்திரம் பற்றுகிறார்களே யன்றி உபேயமாகவும் பற்றுகிறார்களில்லையே ‘ஸம்பத்தைக் கொடு, ஸந்தானத்தைக் கொடு’ என்று சில கஷ்டாத்ரபுருஷார்த்தங்களை வேண்டிப் பெற்றுக்கொண்டு ஒழிந்து போகிறார்களே யல்லது ‘நிதே எமக்கு வெனும்’ என்று என்னையே புருஷார்த்தமாக விரும்புவாரைக் கிடைக்கவில்லையே! ; உமக்காவது இந்த வுறுதி நிலைத்து நிற்குமா? ” என்று கேட்க; அதற்கு உத்தரமாக அருளிச் செய்கிற பாசுரம் போலும் இது.

“ மாலே! , மாணிடவர் நினைத்து இறைஞ்சி ஒன்று இரப்பர் என்றேயும் நீ நினைத்திட வேண்டா ” என்று முன்னடிகளை அங்கு வயித்துக் கொள்க. உலகிலுள்ள மனிசர்கள் ஒச்சவர்யம் ஸந்தானம் முதலிய கஷ்டாத்ரபுருஷார்த்தங்களையாவது உன்னிடத்திலே வந்து விரும்பினால், அவர்கள் உன்னிடத்திலே உபாயத்வ புத்தியையாவது வழித்திருக்கின்றனர் என்று ஒருவாறு மகிழ்ந்திருக்கலாம்; அக் கேடுமில்லை. “ஆரோக்கியம் வேண்டி ஆதித்தியனைப் பணிகளின்றேன்; செல்வம் வேண்டிச் சிவனைத் தொழுகின்றேன்; ஆயுள் வேண்டி அயனை யடைகின்றேன் ” என்றிப்படி ஒவ்வொரு பலனை வேண்டி ஒவ்வொரு தேவதாந்தரத்தைப்பணிய ஒடுமவர்களாயிருக்கின்றார்களே யொழிய, அந்த கஷ்டாத்ர பலன்களை விரும்பியாகினும் உன்

னிடத்தில் வருகிறவர்களைக்காணுமே. ஆகவே மானிடவர் உன்னை உபாயமாகவும் பற்றுதிருக்க, உபேயமாகப் பற்றுகைக்கு என்ன ப்ரஸ்க்கியுள்ளது? அடியோம் அப்படியல்ல; அவர்களுடைய துர்ப்புத்தி அடியோமுக்குச் சிறிதுமில்லை என்றாயிற்று.

நேரேங்கிணத்திறைஞ்ச என்றவிடத்து நேரே என்றது உள்ள படியாக என்றபடி. உன்னை உபாயமாகவுங் கொள்ளாத பாயிகள் உபாயோபேயங்களிரண்டுமாக உன்னை எப்படி கொள்வார்கள் என்று கைமுதிக நியாயத்தாற் காட்டுகிறபடி.

எவ்வளவரெவ்விடத்தோர் ‘என்றத்தில், ‘எவ்விடத்தோர்’ என்று முன்னே அங்வயித்து ‘எவ்வளவர்’ என்று வின்னே அங்வயிக்கவேணுமென்று பெரியவாச்சான்பின்னை திருவுள்ளம்போலும். இது தன்னிலே ஸ்வாரஸ்யமுமுண்டு. “நேரே நினைத்திறைஞ்ச எவ்விடத்தோர்?” = இவ்விருள்தருமா ஞாலத்திலே பிறந்து வைத்து உன்னை உள்ளபடி நினைத்திறைஞ்ச எப்படி முடியும்? என்றார் முதலில். அதற்குமீல், இவ்விருள்தருமாஞாலத்திலேயே பிறந்திருக்கிற தமக்கு மாத்திரம் இந்த அத்யவஸாயம் எங்கநே உண்டாயிற்று? என்று பிறர் சங்கிக்கக்கூடுமே யென்றெண்ணி அந்த சங்கைக்குப் பரிமூரமாக, எவ்வளவர்? என்கிறார்; இவ்விருள்தருமாஞாலத்திலே பிறந்து வைத்தாலும் உன்னுடைய நிரவேறுக்கிருபைக்கு இலக்காகும்படியான அதிகாரமாவது இருந்தால் கடைத்தேறலாம்; அதுதானுமுண்டோ என்றவாறு.

அதுதானுமேவ்வளவுமுண்டோ எமக்கு? = “நேரே நினைத்திறைஞ்ச எவ்வளவரெவ்விடத்தோர்” என்று இகழ்ந்துரைக்கவேண்டும்படியான நிலைமை அடியேணுக்கு இதுவரையிலுமில்லை, இனி மேலுமுண்டாகப் போகிறதில்லை என்றபடி. ... (சன)

எமக்கியாம் விண்ணுட்டேக்கு உச்சமதாம் வீட்டை *

அமைத்திருந்தோ மஃதன்றே யாமாறு? *—அமைப்போலிந்த மேன்தோளி காரணமா வேங்கோட்டே ஹ்மூடனே *

கோன்றுகிணயே மனத்துக் கோண்டு.

(தா)

	மூக்கில்போல்	யாம்	அடியோம்
அமை பொலிங்த மென்தோளி காரணம் ஆ	{ பருத்து விளங் குசின்ற மெல் விய தோஸ்களை யுடையளவான நப்பின்னைப் பிராட்டிக்காக,	விண் நாட்டுக்கு உச்சமது ஆம் வீட்டை	{ மேலுவகங்களுக் கெவலாம் மேற்பட்ட தான் பரம பத்தை
வெம் கோடு எழ் ஏறு	{ கொடிய கொம்பு களையுடைய எழு காளைகளை	எமக்கு அமைத் திருந்தோம்	{ எமக்கு (ப்ராப்ய பூமியாகப்) பாரித்துக் கொண்டிருக் கின்றோம்.
உடனே	{ ஒரு நொடிப் பொழுதில் *		
கொன்று ஷனேயே	{ முடித்த எம்பெரு மாணையே	அஃது	{ அஃதி யிருப்ப தன்றே (மூழு ஷாத்வாத் திற்கு) ஏற் றிருப்பது.
மனக்கு கொண்டு	{ சிங்கையில் தியானித்துக் கொண்டு	அஞ்சே ஆம் ஆறு	

* . *—[எமக்கியாம்விண்ணைட்டேக்கு.] இப்பாட்டிலும் தம் முடைய உறுதியையேபேசுகிறார். இப்பாட்டுக்கு இரண்டு படியாகப் பொருஞ்சைரக்க இடமுண்டு. ஸ்ரீக்ருஷ்ணனுய்த் திருவவதரித்து நப்பின்னைப்பிராட்டியைத் திருமணம் புணர்வதற்காக ஏழு ரிஷபங்களை வலியடக்கின எம்பெருமானையே நான் எப்போதும் உள்ளத் திற் சிங்கனை செய்துகொண்டிருக்கிறேனுக்கையால் அப்பெருமானு கைய நித்யாதுபவத்திற்குப் பாங்கான பரமபதத்திற் சென்று அதுபவிக்கவேணுமென்பதையே மனோரதித்துக் கொண்டிருக்கி ரேன்; ஸம்ஸாரத்தில் காலுான்றி நிற்கமாட்டாத முமுக்ஷாக்களுக்கு இதுவேயன்றே தகுதி—என்பது ஓர் அர்த்தம். இப்பொருளில், வீட்டை அமைத்திருந்தோம் என்பதற்கு, பரமபதம்பெறப் பாரித் திருக்கின்றோம் என்று அர்த்தமாகும்; இனி, அமைத்திருந்தோம் என்பதற்கு ‘வேண்டாமென்றிருந்தோம்’ என்றும் பொருஞ்சாகையாலே, கீழ்க்கூறிய கருத்துக்கு நேர்மாறுக மற்றொரு தாத் பர்யமுங் கொள்ளலாம்; அதாவது—ஸ்ரீராம குணங்களில் சுட பட்ட சிறிய திருவடி “ஸ்ரீராம!” மே வரமோ ராஜ! தீய நித்யா பிழிஷிது! ஒக்டை நியதை நிர! ஓவை நாந்திர ஏஷ்டு =

ஸ்நேகஹோ மே பரமோ ராஜன்! தவயி நிதயம் ப்ரதிஷ்டிதஃ. பக்திச்ச
நியதா வீர! பாவோ நாக்யதர கச்சதி.” என்று—இங்குற்ற அதுப
வத்தைவிட்டுப் பரமபதம் போகவும் என் மனம் விரும்புவதில்லை
என்றாலும், “பச்சைமாமலைபோல் மேனிப் பவளாவாய் கம
லச்செங்கண், அச்சதா அமரரீரே ஆயர்தங்கொழுந்தே யென்
னும், இச்சைவத்திர யான்போய் இந்திரலோகமானும், அச்சைவ
பேறினும் வேண்டேன் அரங்கமானகருளானே.” என்று தொண்டர
திப்பொடியாழ்வாருளிச் செய்தாற்போலவும் ஸ்ரீ கிருஷ்ணகுண
சேஷ்டிதங்களின் அதுபவத்திலே மிக்க விருப்பமுடைய இவ்வாழ்
வார்தாமும் பரமபதத்தை வேண்டா வெங்கிறூர் என்க. “எம்மா
வீட்டுத்திறமும் செப்பம்.” (2-9-1) என்று திருவாய்மொழியிலும் இங்கனே அருளிச்செய்தவரிடே.

அமை என்று மூங்கிலுக்குப் பெயர்; மூங்கில்போலே திரண்டு
உருண்டு விளங்குகின்ற தோள்களையுடையளான நப்பின்னைப்
பிராட்டிக்காகக் கொடிய எழுரிஷப்க்களை உடனே முடித்தவனுன
கண்ணபிராளியே நான் மனத்திற்கொண்டிருப்பதனால் அந்த குண
சேஷ்டிதத்தில் ஈடுபட்டிருக்கிற எனக்குப்பரமபதம் ஏதுக்கு? என்
கிருர்கானும்.

எமக்கு+யாம், எமக்கியாம்; “யவ்வரினிய்யாம்” என்பது
நன் நூல். விண்ணாட்டேக்கு உச்சமதாம் வீட்டை = இங்கு விண்ணை
டென்று பரமபதத்திற்குக் கீழ்ப்பட்ட மேலுலகங்களைச் சொல்லு
கிறது. அவற்றிற்காட்டில் உச்சமதானவீடு—பரமபதம். உச்சம—
வடசொல். (சா)

கோண்டல்தான்மால்வரைதான் மாகடல்தான் கூரியுள்தான்*
வண்டறுப் பூவைதான் மற்றுத்தான் *—கண்டாள்

காருருவங் காண்டோறும் நேஞ்சோமே * கண்ணனார்

பேருருவென் நேம்மைப் பிரிந்து.

(சக)

கொண்டல் } மேகங்களையும்
தான் } தான்

எந் } செறிந்த இருளை
இருள் தான் } யும்

மால் வரை } பெரிய மலைகளை
தான் } யும்

{ (தெனில் நங்க
யாவே) வண்டு
கள் விட்டு நீங்
நாத பூவைப்
பூவையும்

மாகடல்தான் கருங்கடலையும்

மற்றமுன்ன	நெஞ்சு	என் மனமான
மற்ற கார் உருவும்தான்	(குவளை, குயில், மயில் முதலிய)	“இவை கண்ண பிரான்திய
	கறுத்த உருவு களையும்	அழகிய திருமேனி,
கண்ட நாள்	{ பார்க்குங் காலத்தில்	என்றெண்ணி
காண் தோறும்	{ பார்க்கும்போ தெல்லாம்	என்னைவிட்ட கீங்கி அங்கே ஒடும்.

* * *—[கோண்டல்தான்.] இங்கிருந்து குண்டுபவமே பண்ணிக் கொண்டிருந்தாலும் சுமலூரமான திவ்ய வடிவையும் ஸேவிக்கவேணுமென்று ஆசையுண்டாகுமே; அவ்வாசையினால் தாம் அலமருகின்றபடியைப் பேசுகிறோம்.

கோண்டல்தான்=1.“கருவுடை மேகங்கள் கண்டாலுன் ணீக் கண்டா லொக்குங் கண்கள்”என்றும், 2.“ஒக்குமம்மானுருவ மென்று உள்ளங்குழைந்து நாணுநூம் தொக்க மேகப்பல்குழாங் கள் கானுந்தோறும் தொலைவன் நான்” என்றும் சொல்லுகிற படியே மேகங்களைக் கானும்போது கண்டுகின்றது.

மால்வரைதான்=3:“நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமா லேவாவென்று கூவும்” என்கிறவரிடே இவ்வாழ்வார். பெரிய மலை யைப் பார்க்கும்போது பெருமாளைக் கண்டாற்போலே ஒடுவர்.

மாகடல்தான்=கடல்வண்ண என்றே எம்பெருமானுக்குத் திருநாமமிடே. கடலீக்கண்டால் எம்பெருமாளைக் கண்டாற்போலே விரும்பி ஒடுவர்.

கூரியுள்தான்= “தா னேரிருளான்ன மாமேனி எம்மிறையார்” என்று கீழுமருளிச்செய்தாரிடே. “இருள்விரிசோதிப்பெருமான்” என்றார் திருவிருத்தத்திலும். இருளைக்கண்டால் எம்பெருமாளைக் கண்டாற்போலே மகிழ்வர்.

வண்டறுப்புவைதான்=பூவைப்பூவாவது காயாம்பூவில் ஒரு வகைப் பூ; “பூவைப்பூவண்ணு வென்னும்” ‘காயாம்பூவண்ணாங் கொண்டாய்” என்று எம்பெருமானுடைய சிறத்திற்குப் பூவைப் பூவை ஒப்புச் சொல்வதுண்டிடே. மற்றத்தான் என்றது—எம் 1. பெரியாழ்வார் திருமொழி 2—7—2. 2. திருவாய்மொழி 8—5—6. 3. திருவாய்மொழி 4—4—4.

பெருமான் திருநிறத்திற்குப் போலியாகக் கூடிய கருநெய்தற்கு
குயில், மயில், கருவிலை, களங்கணி முதலிய பலவற்றைச் சொன்ன
படி. “பைம்பொழில்வாழ் குயில்காள் மயில்காள் ஒண்கருவிலை
காள், வம்பக்களங்கணிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள், ஜம்
பெரும்பாதகர்காள் ! அணிமாலிருஞ்சோலை நின்ற, எம்பெரு
மானுடைய நிறம் உங்களுக்கென் செய்வதே ?” என்ற நாச்சியார்
திருமொழிப் [9-4.] பாசுரங்காண்க. ஆகிய இப்பொருள்
களைக்கானும் போதெல்லாம் கண்ணபிரானுடைய திருவருவையே
ஸாக்ஷாத்தாகக் கண்டதாக நினைத்து என்னுடைய நெஞ்சு என்
கீனப்பிரிந்து அவ்வப்பொருள்களினருகே ஒடுக்கின்றது என்றாரா
யிற்று. நெஞ்சானது தம்மைப்பிரிந்து ஒடுவதாகச் சொல்லுகிற
விது ஒருவகைக் கணிமரபு. “கண்ட நாள் நெஞ்சோடும்” என்றே
போதுமாயிருக்க, காண்தோறு என்ற ஏதுக்கென்னில்; ஒரு
நாளிரண்டுநாள் இப்படி பார்த்துவிட்டு ‘இதுப்ரமம்’ என்று பிறகு
வெறுமனிருப்பதில்லை; காருருவங்களைக் காண்கிற போதெல்லாம்
இந்த ப்ரமம் உண்டாகியேதிரும்என்பதற்காக ... (சக)

பிரிந்தோன்று நோக்காது தம்முடைய பின்னே *

திரிந்துழலும் சிந்தனையார் தம்மை *—புரிந்தோருகால்

ஆவா ! வெனவிரங்கா ரங்தோ ! வலிதேகோல் ? *

மாவாய் பிளந்தார் மனம்

(நூ)

பிரிந்து	{ தம்மைவிட்டுப் பிரிந்து	புரிந்து	அன்புக்கர்ந்து
ஒன்று	{ வேக்ருன்றிலும் கோக்காது { கண் வையாமல்	ஆசீ என் இருங்கார்	{ ஜயோவள்று அருள்புரிசின்றி லர் (பகவான்);
தம்முடைய	{ தம்மோடு பின்னே { கடவே	ஏந்தோ	கஷ்டம் ! ;
திரிந்து	{ அலைக்குதொண்டு உழலும் } திரிகிற	மா வாய்	{ கேசியென்னுங் குதிரையின்
சிந்தனையார்	{ என் நெஞ்சிலுரை தம்மை }	பிளந்தார் மனம்	வாயைக் கீண் பொழித்த அப் பெருமானு டைய நெஞ்சு
ஒரு கால்	ஒரு காலாகிலும்	வலிதே கொல்	கடினமோ ?

* * *—[பிரிந்தோன்ற நோக்காது.] எம்பெருமானுடைய திருவருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்டபோதல்லாம் தாம் பாவநாப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில். அருகே சென்றவாறே அவை உபமானபதார்த்தங்களாகவே [அதாவது—மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் ழுவைப்பூவாகவும்] இருக்குமேயன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்கமாட்டாவே; “ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஶேவிக்கப்பெற்றேமென்று களித்திருந்தோமே; இப்படி. அந்யதாஜ்ஞாநமாகவா முடிந்துவிட்டது!” என்று வருத்தமுண்டாகி, ‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப்படுத்திவருகிறானே யொழிய ஒருகாலும் அவன் திருவுள்ளத்தில் இரக்கம்பிறப்பதில்லையே’; என்ன கல்வெந்துஞ்சோ! என்று வெறுக்கிறார்.

ஆவாவேன = ‘ஹாஹா’ என்கிற வடமொழி அவ்யயம் ஆவாவேன்றுகிடக்கிறது. இரக்கக் குறிப்பிடைச் சொல்.

மாவாய்பிளாந்தவரலாறு :— கம்ஸனுலேவப்பட்ட அஸரார்களில் கேசியென்பவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சிநடுங்கும்படி களைத்துத் துரத்திக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பின்து அதனுடம்பையும் இருபிளாவாக வகிர்த்து தள்ளினன் என்பதாம்.

ஆச்சிரிதர்கட்காகக் கேசிவதம் முதலிய அரிய பெரிய செயல் களைச் செய்து பரமகாருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன் என் விஷயத்திலே கல்வெந்துசனவுதே! என்று வெறுக்கிறார்.

“உயர்வற யுயர்நலமுடையவன்” என்று ஸமஸ்த கல்யாண குண பரிசூர்ணனுகத் தம் வாயாலே சொல்லத்தக்க எம்பெருமானை ‘இரக்கமற்றவன்’ என்று உறுதியாகச் சொல்லக்கூசி “அங்தோ! வலிதே கோல்?” என்று சங்கிப்பது போலக் கூறினபடி. ... (டிர)

மனமானு மோறைவர் வன்குறும்பர் தம்மை *

சினமாள்வித் தோறிடத்தே சேர்த்து :—புனமேய

தண்மோ யானழியைத் தான்காணு மஃதன்றே? *

வண்மோஞ் சீரார்க்கு மாண்பு.

(டுக)

மனம் ஆரும்	{ மனத்தையும் தங்கள் உசத்திலே அடக்கி ஆளு மனவான	புனம் மேய தன் துழாயான் அடியை	{ தன்னிலத்திலே பொருந்திய குளிர்ந்த திருத் துழாய் மாலையை அணிந்துள்ள அப்பெருமா எது திருவடிகளை
ஓர் ஜவர்	{ ஒப்பற்ற பஞ்சேங் திரியங்க வென்கிற		
வன் குறும்பர்	{ பிரபலர்களான தம்மை { துஷ்டர்களை	தாம் காணும் அஃது அன்றே	{ வேவித்துக் கொண்டிருப்ப தன்றே
சினம் மாள்வித்து	{ கோவுமடங்கச் செய்து		{ அழிய விசால மாண நற்கணங் களை யுடைய வர்களான ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அழகு.
ஓர் இடத்தே சேர்த்து	{ (பகவத் விஷயமா கிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,	வன் துழாம் சிரார்க்கு மாண்பு	

* * *—[மனமானுமோரைவர்.] கீழ்ப்பாட்டில் “மாவாய் பிளந்தார் மனம்-அந்தோ ! வலிதேகொல்” என்று எம்பெருமா ஸீனக் கல்வெந்துசனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்; சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷபூதர் இப்படி சொல்லத் தகாதென்று விதேவகமுற்று, எம் பெருமான் திருவுள்ளாமானபடியே செய்யக்கடவன்; அவளை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று; நம்முடைய இந்திரியங்களை யெல்லாம் அவன் பக்கலில் ஊன்றவைத்து அவனது திருவடித் தாமரைகளை வேவித்துக்கொண்டிருப்பதேயன்றே நமக்கு ஸ்வரூபம்’ என்று அருளிச் செய்கிறார் இப்பாட்டில்.

[மனமானும் ஓரைவர்.] எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப் பட்டது; ஆத்மாவுக்கு மநஸ்ஸை சேஷப்பட்டது; மநஸ்ஸாக்கு இந்திரியங்கள் சேஷப்பட்டவை; அதாவது-மனம் போனவழியே செவி வாய் கண் முதலிய இந்திரியங்கள் போகக் கடவன-என்றிப் படி ஒரு வியதி உண்டு; இந்த வியமம் குலைந்து, இந்திரியங்களா னவை மனத்தைத் தம் வழியிலே இழுக்கின்றனவாம். மனத்தை யும் தங்கள் வசத்திலேயாக்கி ஆளுகின்ற வன்குறும்பர்களான ஜவர் ருண்டு—பஞ்சேங்திரியங்கள்—செவி வாய் கண் முக்கு உடல் என்-

பலை, அவற்றை வலியடக்கி பகவத் விஷயத்திலே ஊன்றவைக்க வேணுமென்கிறார் முன்னடிகளால். அசேதனங்களான இந்திரி யங்களை ஜூவர் என்று உயர்தினையாகக் கூறுதல் அவற்றின் கொடு மையைப்பற்றிய கோபத்தினுலென்க. 1. “கோவாய் ஜூவரென் மெய் குடியேறிக் கூறை சோறிவை தாவென்று குழைத்துப் போகார், நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா! புட்கொடியாய் நெடு மாலே!” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங் காண்க. வண் குறும்பர் என்ற விசேஷணத்தினுலும் இந்திரியங்களின் கொடுமை நன்கு ஸிளக்கப்பட்டது.

சினம் மாள்வித்து = “காவாஞ் கீஷ்டி-இ ஜாய்-தீ = காமாத் க்ரோதோபிஜாயதே” [ஒரு பொருளில் ஆசை உண்டாகி அது கைகூடாவிடில் பிறகு கோபம் உண்டாகிறது] என்று கிடையிலே சொல்லி யிருக்கிறபடி அந்த இந்திரியங்களுக்கு உண்டான கோபத்தை மாளக்கெய்து என்கை; இதன் கருத்து யாதெனில் இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அதுபவிக்கப் புகுந்தால் அவ் விஷயங்கள் அற்பமாகையாலே தங்களுக்கு இரை போரவில்லை யென்று கொபமுண்டாகும்; அந்த இந்திரியங்களுக்கு பகவத்விஷயாநுபவத்தை இரையாக்கிவிட்டால், அவ்விஷயம் கனத்ததாகையாலே தங்கள் பசி நன்றாகத் தீருமாதலால் கோபமுண்டாக ப்ரஸக்தியில்லை; இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டுபோம்; ஆகவே “சினம் மாள்வித்து” என்பதை ஏச்சத்திரிபாகக்கொண்டு, ‘கோபத்தைத் தணிக்க’ என்றுரைத்தல் பொருந்தும். பஞ்சீசந் திரியங்களுக்கு விஷயாந்தராதுபவத்தில் வழிறு நிறையவில்லையே யென்கிற கோபம் தீரும்படி [ழுரணத்ருப்தி உண்டாகும்படி] அவற்றை பகவத் விஷயத்திலே ப்ரவணமாக்கி-என்றதாயிற்று.

புனமேயதண்ணுழாயானடியைக் காணுமீதன்றே = புனமாவது ஸிலம்; எந்த வஸ்துவும் தன்னிலத்தைவிட்டுப் பிரிந்தால் செவ்விகுண்றுமாதலால், அப்படி யல்லாமல் தன்னிலத்திலேயே இருக்கிற திருத்துழாயானது எவ்வளவு செழிப்பாக இருக்குமோ அவ்வளவு செழிப்பாகத் தனது திருமேனியிலே அத் துழாய்மாலை

விளங்கப்பெற்ற பசமபோக்யனை அப்பெருமானுடைய திருவடி களே நமக்குத் தஞ்சம் என்று கொண்டு அவற்றை ஸேவித்துக் கொண்டிருப்பதேயன்றே வண்துழாம்சீரார்க்கு மாண்பு—பரம விலக்ஷணரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்குச் சீர்மை; இங்களை நி ‘எம்பெருமானுடைய மனம் கல்லோ’ என்று சொல்லுதல் தகுதி யன்று; கல்லாகவே யிருந்தாலும் அவனுடைய திருவடிகளே தஞ்ச மென்றிருத்தலே ஸ்வரூபம் என்றாயிற்று.

வண்துழாம்சீரார்க்கு என்றது—ஆத்மகுணங்கள் நிரம்பப் பெற்ற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு என்றபடி. துழாம் என்றது—துழா வும் என்றபடி; துழாவுகை—பரம்புகை; விசாலமாயிருத்தலைச் சொன்னபடி; அழிய விசாலமான நற்குணங்களமெந்த பாகவதர் களுக்கு என்கை. இப்படிப்பட்ட ஆத்மகுணங்கள் நிறைந்த ஸாதுக்களாயிருந்தால் ‘அவன் திருவள்ளாமானபடியே ஆயிடுக்’ என்றிருப்பதே தகுதி; வெறுத்தல் கூடாது என்றவாறு. (நிக)

மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான் * மாயவள்ளஞ்சு
ஊண்பாவித் துண்டான தோருருவம் :—காண்பான்நங்
கண்ணவா மற்றேன்று காணுரு * சீர்ப்பரவாது
உண்ணவாய் தானுறமோ வோன்று? (ஞு)

அஞ்ஞான்று	{ முன்னெரு காலத்தில்	சூ உருவம்	{ விலக்ஷணமான திருமேனியை
மாண்	வாமநேவேஷத்தை	காண்பான்	{ ஸேவிக்கும் விஷ யத்திலேயே
பாவித்து	{ பாவனை செய்து கொண்டு	ம் கண் அவா	{ நமது கண்களுக்கு ஆஸ;
மண்	{ (மாவலியிடத்துச் சென்று)	மற்று ஒன்று	{ வேறொன்றையும் காண உரு
இரக்தான்	{ பூமியை யாசித் தவனும்,	காய்தான்	வாக்கான,
மாயவள்	{ பூஷனையென்றும் பேய்ச்சியி	சீர் பரவாது	{ (அனைது) திருக் குணங்களைப் புத்து தவிர்த்து
ஈஞ்	{ முலையிலே தடவியிருக்த) விஷத்தை	ஒன்று	{ வேறொன்றை [சோற்றை]
ஊன்	உண்பதாகப்	உண்ண	உண்பதற்கு
பாவித்து	பாவனை செய்து	உறுமோ	விரும்புமோ?
உண்டான்று	{ அமுத செய்தவ ஞுமான பெரு மாலுடைய		

* * *—[மாண்பாலித்து.] தம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயத்திலே ஆழ்ந்தபடியைப் பேசுகிறார். இந்திரனுடைய கோரிக் கையை நிறைவேற்றிருத்தகாக வாமானவேஷம் பூண்டுகொண்டு மாவளி பக்கலிற் சென்று மூவடிமண்தாவென்று இரந்தவனும், தான் க்ருஷ்ண சிசுவாயிருக்கும்போது கம்ஸனுடைய தூண்டுதலால் தன் ணைக் கொல்வதற்காகத் தாய்வடிவுகொண்டு முலைகொடுக்கவந்த பூதனையினுடைய முலையைச் சுவைத்துண்கிற பாவனையிலே அவருயிரை உறிஞ்சியுண்டவதுமான எம்பெருமானுடைய விலக்ஷ்ண மான திவ்யமங்கள் விக்ரஹத்தைக் காணவேணுமென்கிற ஒரு விருப்பமே நமது கண்களுக்குள்ளது; வேறு எந்த அற்புதமான வஸ்துவையும் இக்கண்கள் காண விரும்புகின்றில். வாய்தானும் அப்பெருமானுடைய திருக்குணங்களைப் புகழ்ந்து பேசுதலொன்றிலேயே ஊற்றமுடையது; சோறுதின்பதிலும் வாய்க்கு விருப்ப மில்லை—என்றாயிற்று.

மாண்—மாணியின் தன்மை; வாமநத்வம். பாலித்து—வடமொழியில் “ஷ்ரா—நட்டார்யாவ் =பூ—ஸத்தாயாம்” என்ற தாது வடியாகப் பிறந்த வினையெச்சம். அஞ்சூன்று—அக்காலத்தில்; முன்பொருகாலத்திலென்றபடி. (ஞான்று—காலம். ‘நான்று’ என்பதுமுண்டு; ஞகரங்கரப் போவி.) (நிட)

ஒன்றுண்டு செங்கண்மால்! யானுரைப்பது * உன்னடியார்க்கு என்செய்வ னென்றே யிருத்தின் *—நின்புகழில் வைகும்தஞ் சின்தையிலும் மற்றினிதோ? * நீயவர்க்கு வைகுந்த மென்றருளும் வான். (ஏந்து)

<p>செம் கண் மால்</p> <p>யான் உரைப்பது</p> <p>ஒன்று உண்டு</p>	<p>{ (அடியார்கள்மீது வாத்ஸல்யத் தாலே) சிவங்த திருக்கண்களை புடைய திரு மாலே!</p> <p>{ அடியீன் விண்ணப்பங் செய்வது</p> <p>{ ஒரு விஷய முன்டு;</p>	<p>நீயோ வென்றால்</p> <p>உன் உனது அடியவர் அடியார்க்கு { கஞ்சுகு (எத்தனை ரண்மை செய்தும் த்ருப்தி பெறுமல்)</p> <p>என் செய்வன் என்ன ரண்மை செய்வோ</p> <p>என்றே இருத்தி மென்றே பாரித் திரா நின்றுய்;</p>
--	--	--

சி அவர்க்கு வைகுந்தம் என்று அருளும் வான்	{ இப்படி பாரிக் { சின்ற நீ { அவ்வடியவர்க் { ஞக்கு { ஸ்ரீவைகுண்ட மென்று சிறப்பித்துச் சொல்லி உதவு சின்ற பரம பதமானது	நின் புகழில் வைகும் தம் சிங்கையிலும் இனிதோ	{ உனது திருக் குணங்களி வேயே ஜன்றி யிருக்கப்பெற்ற தமது சிங்கை யிற் காட்டிலும் சிறந்ததோ?
--	---	---	---

* * *—[ஒன்றுண்டுசேங்கண்மால்.] கீழ்ப்பாட்டில், ஆழ்வார் தம்முடைய இந்திரியங்கள் எம்பெருமான் விஷயத்திலே ஆழ்ந்தபடியைப் பேசி ‘இனிமேல் தமக்கு ஒரு குறையுமில்லை; தாம் க்ருதக்ருத்யாக ஆய்விட்டார்’ என்று தோற்றுமாறு இருந்த தைக்கண்ட எம்பெருமான், ‘அந்தோ! ஆழ்வார் இவ்விருள்தருமா ஞாலத்தில் இருந்துகொண்டே இப்படி களிக்கிறூரே; இவ்வநுபவம் இவர்க்கு நித்தியமாய்ச் செல்லுமோ? ஸ்ரீவைகுண்டம் பெற்றுலன்றே அதுபவழுர்த்தியுள்ளது’ என்று திருவுள்ளாம்பற்றி அந்த ஸ்ரீவைகுண்டத்தையும் ஆழ்வார்க்குத் தந்தருள்பவன்போல விளங்கினான்; அதனைக்கண்ட ஆழ்வார் “இச்சவைதனிர யான் போய் இந்திரலோகமானுமச்சவை பெற்றும்வேண்டேன்” என்றுத்தோல் ‘இந்த குணநுபவத்திற்காட்டிலும் ஸ்ரீவைகுண்டமென்பது போக்யமோ? பிரானே! எனக்கிறூர்.

ஆழ்வார் திறத்திலே ஏதேனுமான்றைச் செய்யவேணு மென்று வ்யாமோஹத்தினாலே எம்பெருமானுடைய திருக்கண்கள் சௌக்கியவாயிருந்ததால் சேங்கண்மால்! என விளிக்கின்றூர். யானுரைப்பது ஒன்றுண்டு நீ ஸ்ரவஜ்ஞஞாயினும், உனக்கும் நான் தெளி விக்கவேண்டிய விஷயம் ஒன்றுண்டு காண் என்கை. இப்போது நீ வ்யாமோஹத்தாலே கலங்கியிருக்கிறுயாதலால் ‘கலங்கினவர்களைத் தெளிந்திருப்பவர்கள் தெளியிக்கக் கடவர்கள்’ என்னும் நீதி யிலே உன்னை நான் தெளிவிக்கவேண்டி உனக்கொன்று சொல்லுகிறேன் கேளாய் என்கிறூர்போலும். எம்பெருமான் தெளிவழிந்து கலங்கி நிற்கும்படியை வெளியிடுகிறூர் உன்னடியார்க்கு என்கேய்வ னென்றே இருத்தி நீ என்பதனால். உன்னடியவர்களுக்கு நீ எவ்வ

எவு நன்மைகளைச் செய்துவைத்தாலும் ‘ஓயோ ! ஒன்றும் செய்ய வில்லையே, ஒன்றும் செய்யவில்லையே’ என்றே அலமங்கு ‘என்ன நன்மை செய்வோம், என்ன நன்மை செய்வோம்’ என்றே அலை பாயா நின்றுய் ; இஃது உன்னுடைய கலக்கமண்ட்ரே என்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதைக்கேட்ட எம்பெருமான் ‘நான் இப்படி கலங்கி யிருக்கிறேனன்பதை நீர் எதுகொண்டு தெரிந்து கொண்டார்?’ என்று கேட்க ; அதற்கு ஆழ்வார், ‘எப்போதும் உன் னுடைய குணநுபவமே போதுபோக்காம்படி என்கை இவ்வளவு அதுக்ரஹித்துவைத்தும் ஒரு நன்மையும் எனக்குச் செய்யவேயில் லீயாக நினைத்துக்கொண்டு, இன்னமும் ஏதோ செயவதாகப் பாரித் திருக்கிறுயன்றே, இதுகொண்டே உன்னுடைய வ்யாமோஹந் தைத் தெரிந்துகொண்டேன்’ என்ன ; அதற்கு எம்பெருமான் ‘ஆழ்வீர் ! உண்மையில் உமக்கு நான் எவ்வளவு நன்மைகள் செய் திருக்கென்கிலும், பரிபூர்ணநுபவத்திற்குப் பாங்கான பரமபதத் தைக் கொடுக்காதவாயில் ஒரு நன்மையும் செய்யவில்லையென்று தானே அர்த்தம் ; அந்தப் பரமபதந்தன்னியே உமக்குக் கொடுப்ப தாகப் பாரித்திருக்கின்றேன் ; இதனால் என்கைக் கலங்கினவனுக்க கொள்ளலாகுமோ?’ என்றாருளிச் செய்ய ; அதன்மேல் ஆழ்வார் நின்புகழில் வைகும் தம்சிந்தையிலும் நீயவர்க்கு வைகுந்தமென்றாரு ஞும் வான் இனிதோ? என்கிறார் ; இப்போது வித்தமான குண நுபவத்திற்காட்டிலும் இனிமேல் வித்திக்கக்கடவுதான வைகுந்தம் சிறந்ததல்லிக்டாய் என்கை. பிரதிபந்தகங்கள் மலிந்துகிடக்கிற இவ்விருள் தருமானாலத்திலிருந்துகொண்டு குணநுபவம் பண்ணுவதிற்காட்டிலும் பிரதிபந்தகமற்ற தேசவிசேஷத்திலேயிருந்து கொண்டு அதுபவிக்கை ஏற்றமோ? என்பதும் உள்ளுறை.

“நீஅவர்க்கு அருளும் வைகுந்தம்” என்றாவது, “நீ அவர்க்கு அருளும் வான்” என்றாவது சொல்லலாமாயிருக்க, அங்கனே சொல்லாது “நீ அவர்க்கு வைகுந்தமென்று அருளும் வான்” என்று அருளிச் செய்ததன் கருத்து யாதெனில் ; நின்புகழில்வைகும் சிந்தை பினோர் வைகுந்தத்தை ஒரு பொருளாகவும் மதிக்கமாட்டார்கள் ; “ஷாஷ் நாந்திர ஏச்சு = பாவோ நாந்யத்ர கச்சதி” என்று திருவடி சொன்னுப்போலே சொல்லிவிடுவர்கள் ; நீ ஒருவன் தான்

‘வைகுந்தம் வைகுந்தம்’ என்று வெகு சிறப்பாகச் சொல்லிக் கொண்டுகிடக்கிறார்கள் என்பதாகக் கருத்துத் தோன்றும்.

“உன் அடியேற்கு என் செய்வெனன்றேயிருத்தி நீ” என்றும் “நீ எனக்கு வைகுந்தமென்றார்களும் வான்” என்றும் தன்மையாகச் சொல்லிக்கொள்ளாமல் ‘அடியார்க்கு’ என்றும் ‘அவர்க்கு’ என்றும் படர்க்கையாகச் சொல்லியிருந்தாலும் தன்மைப் பொருளே இங்கு விவகீதமென்க. திருப்பாவையில் “ மாற்றமும் தாராயோ வாசல் திறவாதாய் ” என்று முன்னிலையாகச் சொல்லவேண்டுமிடத் துப் படர்க்கையாகச் சொல்லியிருப்பது போல.

1. “பொய்ந்தின்ற ஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு மின்சின்ற நீர்மை யினியாழுறுமை—அடியேன் செய்யும் விண்ணப் பமே” என்று தொடங்கி அடிக்கடி வைகுந்தத்தையே பிரார்த்திக் கின்ற ஆழ்வார் இப்பாட்டில் வைகுந்தத்தை வெறுத்துரைப்பது ஒருவகையான சமத்காரச்சொல்லாகும். ‘இடம் எதுவாயினும் பகவத் குணநுபவம் முக்கியம்’ என்ற அர்த்தத்தை விளக்கிய வாறு. (நூ)

வானே? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ? :

கானே? வோருங்கிற்றுக் கண்டிலமால் :—ஆனீன்ற

கன்றுயரத் தாமேறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம் :

வன்றுயரை யாவா! மருங்கு. (நூ)

ஆன ஈன்ற கன்று	{ பசவினால் பெறப் பட்ட வத்ஸா ஆரனை	மருங்கு கண்டிலம்	{ வழிபத்தில் கானேம்;
உயர ஏறித்து	{ (விளாமரத்தின்) மேனே வீசி யெறிந்து	ஒருங்கிற்று	{ (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
காய்உதிர்த்தார் *	{ (அவ்விளாமரத் தின்) காய்களை உதிர்த்த கண்ணபிராலு வைய	வானே	ஆகாசமோ?
தாள்	திருவுடிகளை	மறி கடலோ	{ மங்கு மங்கு அலையெறிகிற கடலோ?
பணிந்தோம்	{ ஆச்சரயித்தோம்; (அதன் பிறகு)	மாருதமோ	காற்றோ?
வன் துயரை	{ வளிய (கமது) பாஷங்களை	தீயகமோ	தெருப்போ?
		கானே	காடோ?
		(இன்னவிடத்தில் மறைந்துபோயின வென்று தெரியவில்லை);	
		ஆ ஆ ஆல்	ஐயோ பாவம் !.

1. திருவிருத்தம்—முதற்பாட்டு.

* * *—[வாழேமேறிகடலோ.] கீழ்ப்பாட்டில் ‘வைகுந்தம் இனிதன்று’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர், ‘இவ்விடுதி யில் எவ்வளவுதான் குணநுபவம் பண்ணினாலும் பிரதிபந்தகங்கள் கூடவேயிருக்கிற நிலமாதலால் இவ்வநுபவம் நிலைநிற்கக்கூடிய தன்றே; பிரதிபந்தகங்களுக்கு அஞ்சி யிருக்க வேண்டியதுதானே, என்று சொல்ல ; பகவத் விஷயத்தில் நான் இழிந்தவாறே பிரதிபந்தகங்கள் போன்விடம் தெரியவில்லை என்கிறார்.

முள்ளோக்கொண்டே முள்ளோக் களைவதுபோல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று காட்டுதற் காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச்செய்கின்றார் ; கம்ஸன்லேவப்பட்ட அசுரர்களில் கழித்தாஸாரன் விளா மரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ் வரும்பொழுது மேல் விழுந்து கொல்லுவதாக எண்ணிவந்து நிற்க ; அதனையறிந்து கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும்பொருட்டுக் கன்றின்வடிவங்கொண்டு வந்த வத்ஸாஸாரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் ஏறிய, விளவும் கன்றுமாகிய இருவரும் சிதைந்து தமது அசுரவடி வத்துடனே விழுந்து இறந்தனர் என்பது கன்றுயரவெறிந்து காட்டிர்த்த வரலாறு.

இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைப் பணிந்த மாத்திரத்திலே என்று பிரதிபந்தக பாபங்களெல்லாம் இன்ன விடம் போயினவென்று தெரியாதபடி பற்றிப்பறந்து போயின ; ஆகாசத்திலே மறைந்து போயினவோ, கடவில் ஒளிந்துபோயினவோ, காற்றில் உருமாய்ந்து போயினவோ, நெருப்பிலே விழுந்து நசித்துப் போயினவோ, அன்றி வனவாஸ யாத்திரை சென்றனவோ அறிகின்றிலேன் ; அவை என்னருகில் இல்லை—என்றாயிற்று.

மறிகடல் = மறிதலாவது—அலைகள் மடிந்துமடிந்து வீசப்பெறுதல். மாருதம்—வடசொல். “ஒருங்கிற்றும்” என்றும் ஒதுவர். கண்டிலம்—தன்மைப்பன்மை யெதிர்மறை விளைமுற்று. ஆல்—அசை ; வியப்புக்குறிப்பிடைச் சொல்லுமாம். ஆணீன்ற கண்று = ‘புசுவினால் பிரஸவிக்கப்பட்ட கன்று’ என்று சொல்வதன் கருத்து யாதெனில் ; ‘வத்ஸாஸாரன்’ என்று ஒருவன் திடீரன்று ஆகா

சுத்தில்னின்றும் வந்து குதித்துவிடவில்லை ; அவ்விடத்திலுள்ள பசுவின்கண்றுன் வொன்றின் மேலே வந்து ஆவேசித்தனன் என்பதைக் காட்டுதலாம். காயுதிர்த்தார்தாள் = ஆறும் வேற்றுமைத் தொகை. ஆவா—‘ஹா ஹா !’ என்ற வடமொழி அவ்யயங்களிரண்டு சேர்ந்து ஆவாவெனத் திரிந்தது. (தீச)

மருங்கோத மோதும் மணிநா கணையார் *

மருங்கே வரவரிய ரேவும் *—ஒருங்கே

எமக்கவரைக் காணலா மேப்போழுது முள்ளால் *

மனக்கவலை தீர்ப்பார் வரவு. (டிடு)

வரவு	{ (தம்முடைய) வருகையினுலே .	மருங்கே வர அரியர் ஏதும்	{ (ஒருவர்க்கும் ஸவ ப்ரயத்தெத்தாலே அனுகி வக்கு) கிட்டமுடியாத வராயினும்
மனம் கவலை தீர்ப்பார்			
மருங்கு ஓதம் மோதும்	{ ஸமீபத்திலே கட லலை மோதும் படியாக	எமக்கு அவரை உள்ளால்	நமக்கு அப்பெருமானை மனத்தினுலே
(திருப்பாற்கடவிலே)			
மணிநாக அணையார்	{ மாணிக்கத்தையு டைய திருவனாங் தாழ்வானைப் படுக்கையாகவு டையுருமான பெருமான்	ஒருங்கே எப்பொழுதும் காணலாம்	{ ஒரே தன்மையாக எப்போதும் கண்டு அநுபவிக்கக் கூடும்.

* * *—[மருங்கோதமோதும்.] எம்பெருமானைத் தம் முயற்சியாலே பெற நினைப்பார்க்கு அவன் ஒரு நாளும் கிட்ட முடியாத வடேன்யாகினும், அவன்றுனே தன்னுடைய நிர்மேஹதுக்க்ருபையாலே என்னெஞ்சினுள்ளே வந்து புகுந்தனனுதலால் எனக்கு அவன் எப்போதும் ஸேவிக்க எளியனுகவே யிராங்கினான் கிழுர்.

“வரவு மனக்கவலைதீர்ப்பார்” = ‘வரவு’ என்பதில் மூன்றும் வேற்றுமையுருபு தொக்கிக்கிடக்கிறது ; வரவினுலே என்றபடி. தானுக்கேவ வந்து மனக்கவலையைத் தீர்க்கும் பெருமான் என்கை.

இதம் மருங்குமோதும் மணிநாககிணையார் = தென் திரை வருடத்திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மேல் திருக்கண்வளருமவர் என்ற வாறு. இப்பதிப்பட்ட பரமபுரங்கி, மருங்கே வர அரியரேலும் = ஒருவர்க்கும் தமது முயற்சி கொண்டு அனுகமுடியாதவனுமினும்; உள்ளால் எமக்கு அவரைக் காணலாம் = என்னுள்ளத்துள்ளே உறைகின்ற வளைக்காண எனக்கு அருமையுண்டோ சீ என்றாரா யிற்று. (நிதி)

வரவாடுறன் ஸில்லையால் வாழ்வினிதால் * எல்லே !

ஒருவா ரேருவன் புகாவாறு *—இ றுமாறும்

ஆயவர்தாஞ் சேயவர்தா மன்றுலகங் தாயவர்தாம் १

மாயவர்தாங் காட்டும் வழி..

ஒருவன்	எந்த சேதங்களும்	முன்பாருகால் உவகங்களைத் தாவியன்த வனும்	
ஒரு ஆறு	{ எந்த உபாயாங் { தரத்திலும்		
புகா ஆறு	{ பிரவேசிக்க { வேண்டாதபடி	ஆச்சரியகுண சேஷ்டிதங் களை யுடைய வனுமான ஏம் பெருமான்	
	(அவர்களுடைய காரியத்தைத் தானே என்றுகொண்டு நடத்துதற்காக)		
ஒரு மாறும்	{ தனது ஸ்வரூப ஸ்வபாங்களை மாற்றிக் மொள்ளுகிற	காட்டும் வழி	{ காட்டுகிற உபாயம்
	{ பூரி க்ருஷ்ணனுன் வனும் (ஆஸாரப்பர்க்குதி களுக்கு) டட் முடியாதவனும்	வரவு ஆறு ஒன்று	{ இன்னவழியாக உங்கதென்று இல்லை
சேயவர் தாம்	{ ஆயுவர் தாம்	வாழ்வு	{ பலன் போக்யமா இனிது
	{ முன்பாருகால் உவகங்களைத் தாவியன்த வனும்	அவ் எல்லே	ஆச்சரியம்.

* * *—[வரவாறேன்றில்கீல்யால்.] எல்லார்க்கும் அருமைப் படுமெவன் உமக்கு எனியனநு எப்படி? என்று சிலர் கேட்க; அவனுடைய நிர்மேதாக்கருப்பைக்கு அடி அறிய முடியாதாகையாலே, எந்த வழியாலே இந்த பாக்கியம் வந்ததென்று என்னாலும் நிருபிக்கமுடியாது, காரணம் எதுவானுலென்ன? வாழ்ச்சி நன்றாயிருக்கின்றதத்தை-என்கிற.

ஒருவன் ஒருசிறு புகாவாறு உருமாறும் ஆயவர்தாம் = “ ஸநங் தரை வரிசூஜை மாமீகஂ ஶரணாநஜ அஹா த்ய ஸர்யா-பேஷோ
மொக்கியப்பூவி மாஸ்ச : = ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சர
ணம் வரஜ ; அஹம் த்வா ஸர்வபாபேப்போ மோக்கியித்யாம
மாசச:.” என்ற சரமச்லோகத்தின் பொருளை அதுவங்தித்தபடி.
கருமம் ஞானம் முதலிய எந்தபாயங்களிலும்யாரும் இறங்கவேண்
டாதபடி அவரவர்களுடைய காரிய ஏங்களைத்தான் தன் தலை மீது ஏற்றிட
கூக்கொண்டு நோக்கும் கண்ணபிரான் என்கை. [“ உருமாறும்.”]
உலகத்தில் எவன் பலனை அதுபவிக்கவேண்டியவல்லே அவன் உபா
யா நுஷ்டாநம் பண்ணவேணு மென் நிருக்க, பலனை அதுபவிப்பவ
னுண சேதநனை ஒரு உபாயமும் அதுஷ்டிக்க வேண்டாவேண்டு
விலக்கி, பலனை அதுபவியாத தான் அவன் செய்யவேண்டிய காரிய
ஏங்களைத் தன்மீது ஏற்றிடுக்கொண்டு செய்கை உருமாறுகையிறே.
இனி, உருமாறுமாயவர் என்று—பரஞ்சோதியுருவைவிட்டிட்டு
அழுக்குமானிடசாதியுருவை ஏற்றுக்கொண்ட கோபாலக்ருஷ்ணன்
என்றபடியுமாம். சேயவர்தாம்—பாண்டவர் போல்வார்க்கு அணிய
நூயிருக்கச் செய்தேயும், துரியோதனன் போல்வார்க்கு தூரஸ்தனு
யிருந்தபடியைச் சொல்லுகிறது. ஒரு காலவிசேஷத்திலே எல்லார்க்கு
மீது ஸமீப்ஸ்தனுயிருந்தபடியைச் சொல்லுகிறது அன்றுவகுந்தாய
வர்தாம் என்று. இப்படி ஒருகால் அணியனும் மற்றொருகால் சேய
னும், சிலர்க்கு அணியனும் சிலர்க்குச் சேயனும் இருப்பதுபற்றி
மாயவர்தாம் என்கிற இப்படிப்பட்ட எம்பெருமான் தன் இன்
நெருளாலே தானே காட்டுமவழி (உபாயம்) நிர்வேதுகமாகையாலே
இன்னமார்க்கமாகவந்ததென்று நமக்குத்தெரியாதாயினும், பேருஷ்பு
மாது அதுபவித்துக் கொண்டு ஆங்கத்கடவிலே மூழ்கியிராநின்
கிழுமிகு நேரம் ; வாழ்ச்சியில் குறையில்லை ; எல்லே—ஆச்சரியம்.

உலகத்தில் ஒருவனுக்கு மிகுந்த செல்வம் வந்தால் ‘**கிழுமிகு**’
நமக்கு எந்த வழியாலே வந்த’தென்று ஆராய்தல் ஆவசியமன்றே;
ஆங்கத்தை அபவிப்பதன்கீழ் ப்ராப்தம். அதுபோலே ஆழ்வா
ரும் ‘பகவத்க்ருபை எனக்கு எந்த காரணத்தாலே வந்தாலென்ன? ஆங்கதம்
அளவற்றிராநின்றது காண்மின்’ என்கிறார். (திரு)

வழித்தங்கு வல்வினையை மாற்றுவே ? நெஞ்சே ! *

தழீஇக்கொண்டு போரவுணன் றன்னைச் *—சழித்தேங்கும் தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளாந் தானுகளா *

வாழ்வடங்க மார்விடந்த மால்.

(ஏன)

நெஞ்சே	தெஞ்சமே !,	ஒழிவு	{ (அவ்விரண்யனு டைய) வாழ்ச்சி முடியும்படி
போர்	யுத்த பூமியிலே	அடங்க	
அவணன்	தன்னை } இரணியாசரனை	மார்வு	{ அவனது மார் ரைப் பிளங்த பெருமான்,
		இடங்த	
தழீஇக்	அழுங்கக் கட்டிக் கொண்டு { கொண்டு, .	மால்	{ இடைவழியிலே நம்மைத் தங்கப் பண்ணுகிற [பிரதிபந்தக மான] விலை பாவங்களை
		வழி	
புலால்	ரத்த ப்ரவாஹ வெள்ளம் { மான்து	தங்கு வல்	{ போக்கியருள மாட்டானே ? (போக்கியே விடுவன்.)
		வினையை	
நங்கும்	கண்டவி...மெங் கும் சுழித்துக் கொண்டு துலை	மாற்றுவே	{ போக்கியருள மாட்டானே ? (போக்கியே விடுவன்.)
		யெறிந்து கின் ரும்படியாக	

* * *—[வழித்தங்கு வல்வினையை.] இவ்விருள் தருமானாலத் தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக்கொண்டே யிருக்குமே! என்று ஆழ்வாருடைய நெஞ்ச தனும்ப, அதனை ஆழ் வார் ஸமாதானப்படுத்துகிறோர் போலும் இது. நெஞ்சமே! நாம் எவ்வைப் பற்றியிருக்கிறோமோ அவ்வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்பட்டது தெரியுமோ வனக்கு? ஆச்சிதனை ஒரு ப்ரஸ் லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றே அவன்; அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்திப்ரதிபந்தகங்களைத் தொலைத்தருளானே? தொலைத்தெய்யருள்வன்; நீ ஏன் வீணைக்க கவலைப்படுகிறோய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு-என்றாயிற்று.

வழித்தங்கு வல்வினை = பிரதிபந்தகமொன்றுமில்லாவிடில் வழி யில் எங்கும் தங்காமல் தேநாகச் சென்று நற்கதி நண்ணலாம்;

பிரதிபந்தகமான பாவங்கள் உள்ளவர்கள் இடைவழியிலே தங்க நேர்ந்துவிடும் ; ஆகவே, இங்கு, வழியிலே தங்கப்பண்ணுகிற வஸ் வினையென்று ப்ராப்திப்ரதிபந்தகமான பாவங்களைச் சொன்னபடி. மாற்றுஞே என்றது—போக்கியே விடுவன் என்றபடி. தழீதிக் கோண்டு—தழுவிக்கொண்டு. இரண்ணியீனைக்கொன்ற கோரச்செயலை வருணித்துக் கூறுகின்றார் கழித்தெங்கும் என்று தொடங்கி. இரண்ணியீனைக் கொன்றபோது அவனுடம்பிலிருந்து கொழித்துக் கிளர்ந்த ரத்த வெள்ளாமானது அங்கே ஸமீபத்திலிருந்த பள்ள நிலங்கள்யாவும் நிறையும்படி பெருகிற என்றவிதனால் அவனுடைய உடல் தடிப்பு சொல்லிற்றாயிற்று. “கோளரியினுருவங்கொண்டு அவனுடலம் குருதிகுழம்பியேழுக் கூருகிரால் குடைவாய்” என்றார் பெரியாழ்வார் ; திருமங்கையாழ்வாரும் பெரியதிருமொழியில் (11-4-4). “வளையுகிராளி மொழ்ம்பில் மறவோனதாகம் மதியாது சென்றெருகிரால், பிளவெழுவிட்ட குட்டமதுவைய மூடு பெருநீரில் மும்மைபெரிதே ” என்றருளிச் செய்தார் ; இரண்ணியீனப் பிளந்தபோது உண்டான ரத்தவெள்ளக்குழியானது மஹாப்ரளய ஸமுத்ரத்திற்காட்டிலும் மூன்று மடங்கு, பெரிது என்றாரிறே. (நின)

மாலே! படிச்சோதி மாற்றேலினி * உனது

பாலேபோற் சீரிற் பழுத்தொழிந்தேன் *—மேலால்

பிறப்பின்மை பேற்றிடக்கீழ்க் குற்றேவலன்று *

மறப்பின்மை யானவேண்டுமே மாடு. (டுஷ)

மாலே	திருமாலே!		
உனது	உன்னுடைய	படி சோதி	{ (உன்னுடைய) திவ்யமங்கள் விக்ரஹ தேஜஸ்ஸை
பால் போல்	பால்போலப் பரம		
சீரில் பழுத் தொழிந்தேன்	{ போக்யமான திருக்கல்யாண குணங்களில் ஆழந்துவிட் டேன் ;	மாற்றேல்	{ எனக்கு ஒரு காலும் மாற்று மல் நித்யாநுபவ விடுதயாகக் வேநும் ;
இனி	இனிமேல்	மேலால்	{ மேலுள்ள காலத் திலே

பிறப்பு		
இன்மை	{ வீடுபெற்ற பெற்று }	[உன் திருவுடிகளில் கைங்கரியம் பண்ணவேணுமென்று அடியேன் ஆசைப்படவில்லை;]
அடிசீழ்	{ (உனது) திருவுடி வாரத்திலே }	மறப்பு { உன்னை மறவாதி
குற்றேஷல்	{ கைங்கரியம் பண்ணுவது }	இன்மை { குந்தால் போது மென்பதே }
யான் வேண்	{ அடியேன் அபே மும் மாடு }	யான் { அடியேன் ஆசைப் கேண்டும் மாடு } { படும் செல்வும். }
அன்று	{ கூிக்கிற செல்வ மன்று; }	

* * *—[மாலே படிச்சோதிமாற் றேலினி.] கீழ்ப்பாட்டில் “அவன்றன்னை மார்விடந்தமால்—வழித்தங்கு வல்வினையை மாற்றுவே நெஞ்சே!” என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி ‘ஆழ்வீர்! நான் * வழித்தங்கு வல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு சேர்ப்பதும் செய்வேன்கானும்’ என்றருளிச் செய்ய; அதுகேட்ட ஆழ்வார் பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்; இதுவரை * மாற்றிமாறிப் பலபிறப்பும் பிறந்ததுபோலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை; அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக்கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்; நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது. நீ என்னை மறவாதிருக்கையாவது—உன் னுடைய தில்யாத்மகுணங்களையும் தில்யமங்கள் விக்ரஹமுகுணங்களையும் இப்போது நான்நுபவிக்குமாறு எங்கனே அருள் செய்திருக்கிறோய இப்படியே மேலுள்ள காலமும் அருள்செய்க்கையோம்; உன்னை நான் மறவாதிருக்கையாவது—இப்போது உன்னை அதுபவிப்பது போலவே எந்நானுமநுபவிக்கையாம். ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து—என்கிறூர்.

மாலே! படிச்சோதி மாற் றேலினி = பாடி என்றுதிருமேனிக்குப் பெயர்; அதனுடைய சோதியை மாற்றவேண்டா என்றது—உனது திருமேனியின் ஒளியை இப்போது நான் அதுபவித்துக்கொண்டிருப்பது போலவே என்றைக்கும் மாருமல் அதுபவித்துக் கொண்டேயிருக்கும்படி அருள்புரிய வேணுமென்றபடி.

இனது பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன் = உன் னுடைய பரமபோக்யமான திருக்குணங்களிலே நன்றாக ஆழங்குவிட்டேன் என்கை ஆதலால் எனக்குக் குணைபுவம் முக்கியமே யொழிய, கைங்கரியம் அவ்வளவு முக்கியமன்று என்று காட்டினாவாறு. பிறப் பின்மை—பிறவாமை; அதாவது ஸம்லாராவில்ருத்தி; பரமபதத் தைச் சொன்னபடி. அங்கே சென்று குற்றேவல் செய்கையாகிற செல்வத்தை அடியேன் வேண்டவில்லை; எங்கிருந்தாலும் உன் திருக்குணங்களை மறவாமலிக்குமத்தன்னேயே வேண்டுவது.

பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேனு மென்கிற அளவற்ற ஆசையும் * மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்த தில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும் இப்பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமேயென்க. இருக்கிறவரையில் எம்பெருமானை மறவாதி ருத்தல் நன்று என்கிற சாஸ்த்ரார்த்தத்தை இதனால் வெளியிட்ட படி. “அவிஸ்மருதிஸ்த்வச் சரணைவிந்தே பவேபவே மேஸ்து பவத் ப்ரஸாதாத்” என்ற முகுந்தமாலையை இங்கே அதுவந்திப்பது.

குறுமை+ஏவல்=குற்றேவல்; சிறிய கைங்கரியம். மாடு-செல் வம்; “மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. (நிஅ)

மாடே வரப்பேறவ ராமேன்றே * வல்வினையார்
காடானு மாதானுங் கைக்கோள்ளார்.—ஊடேபோய்ப்
பேரோதஞ் சிந்துதிரைக் கண்வளரும் * பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து. (நுக)

பேர் ஓதம்	{ விசாலமான கடவிலே	வல் வினையார்	{ கொடிய பாவங் கள்
சிந்து திரை ஊடேபோய்	{ சிதறி கின்ற அலைகளி ஞுள்ளேசென்று	பேர்ந்து	{ நம்மைவிட்டுக் கிளம்பி
கண்வளரும்	{ திருக்கண் வளர்ந் தருளா சின்ற	காடானும்	{ காடுகளிலோ மற்றேதேனு
பேராளன்	{ எம்பெருமானு டைய	ஆதானும் கைக் கொள்ளார்	{ மோரிடத் திலோ போய்ச் சேரா
பேர்	திருநாமங்களை		{ மலிருக்கின்ற னவே, (இது)
ஓத	{ அதுவந்திக்க வேணுமென்று	மாடு வரப்	{ இன்னும் நம் மிடத்திலே
நின்திக்க	{ நினைத்த மாத்திரத் திலே,	பெறவாரம் என்றே?	{ வாழப்பெறவா மெங்கிற என் னத்தினுலோ?

* * *—[மாடே வரப்பேறுவர்.] இவ்விருள் தருமானாலத் திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் பரக்குதி ஸ்வபாவங்களை உத்தித் தள்ளிவிட்டு எம்பெருமானுடைய திருக்குணங்களை அதுபவித் துக் கொண்டேயிருந்தாலும், இடையிடையே இங்கிலத்தின் காரி யம் சிகழ்ந்தேதிருமிறே. இல்லாவிடில் இருள் தருமானாலமென்று இவ்விழுதியின் பெயர் பொய்யாகுமீ; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே. கீழே சில பட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணுதுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு இந்த ஸம்ஸார நிலத்திற்குரிய துண்பங்களின் ஸம்பந்தம் தோன்றத்தொடங்கிற்று; தொடங்கவே, திருவுள்ளாம் நொந்து பேசகிறூர்—; திருப்பாற்கடவிலே அலைகள் துடைகுத்தத்திருக்கண் வளர்ந்தருளா நின்ற திருமாலின் திருநாமங்களை காம் அ நுஸந்திக்கவேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலே நமது வல்வினைகள் காட்டிலோ கடவிலோ ஒடிப் போகவேண்டியிருக்க இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக்காலிட உக்கொண்டு திரிகின்றனவே, முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலாமென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறோர்.

கீழ் ஐங்பத்து நான்காம்பாட்டில் “வானே மறிகடலோ மாருதமோ தீயகமோ கானேவொருங்கிற்று” என்று வல்வினைகள் போனவிடம் தெரியவில்லை யென்றநிருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும் “வல்வினையார் காடானுமாதானும் கைக்கோள்ளார்” என்கிற இப்பாசுரமும் வெளிவரும்படியாயிருக்கிறதிறே இவ்விருள் தருமானாலத்தின் கொடுமை!

கீழ்ப்பாட்டில் மாடே என்பதற்கு செல்வம் என்று பொருள்; இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது. (“மாடே பொன்பக்கம் செல்வம்.” என்பது நிகண்டி.) வரப்பேறுவரா மென்றே? என்ற சொல் நயத்தினால், இனி அவ்வாசைக்கு இடமில்லை; வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்கமுடியாது—என்பது விளக்கப்பட்டதாம். (நிகை)

பேர்ந்தோன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய் *

என்துழாய் மாயனையே யென்னெஞ்சே! *—பேர்ந்தேங்கும் தோல்லைமா வெங்நரசிற் சேராமற் காப்பதற்கு *

இல்லைகாண் மற்றே ரிறை.

(கூ)

என் நெஞ்சே	எனது மனமே!	தொல்லை	அங்கியங்
பேர்க்கு ஒன்று	{ வேகேஞ்சையும்	மா	பெரிதாய்
கோங்காது	{ கணிசியாமல்,	வெம்	கடினமான
	{ போக்யமான	கரகிள்	கரத்திலே
என் தழாய்	திருத்தழாய்	சேராமல்	போய்ப் புகாமல்
மாயனையே	மாலையை அணிந்	காப்பதற்கு	{ நம்மை ரக்கிப்ப பின்னித்பாய்
	துள்ள எம்பெரு		தற்கு
	மாளையே		
	பற்றி நின்று		
	ஒம் நில்லு;		
சில்லாப்பாய்	{ அப்படி அவளைப்	பேர்க்கு மற்று	{ வேகேஞ்சே ஸ்வாயி
	பற்றுதொழியி		ஓர் இறை
	ஒம் ஓழி;	எங்கும் இல்லை	{ ஓரிடத்திலுமில்லை
			கான் { கிடாய்.

* * *—[பேர்க்கோன்று.] வல்லினைகள் தம்மை அடர்க்க விணைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; அவை அடர்த்தாலும் தம்முடைய அத்யவஸரையும் ஒரே உறுதியாயிருக்கும்படியைப் பேச கிறுரிதில். நெஞ்சே! திருத்தழாய்மாலையை அணிந்துள்ள திருமாலின் போக்யதையில் நீ பழகினவனன்றே? உனக்கு நான் புதீதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல் அவ்வெம்பெருமானென்றுவனையே பின்பற்றி நிற்கவேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றுலும் நில்லு; நிற்காமல் விஷயாந்தரங்களைப்பற்றி முடிந்து போவதானாலும் போ; உன்னை நான் நிர்ப்பங்கிக்கமாட்டேன்; ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவளைத்தவிர வேகேஞ்சை எங்கு மில்லையென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்; இதனை விச்வவித்து நீ அப்பெருமாளையே அதுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உக்கிடேன்; இல்லையாகில் தான்தோன்றியான நெஞ்சே போகிறபடி போய்த்தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன்—என்றாயிற்று.

தோல்லைமாவேங்நரகில் = சித்யவிழுதியென்று சொல்லப்படுகிற பரமபதம் மாத்திரமேயன்றென்று ஆதியங்தமற்றது; நரகமும் அப்படிப்பட்டதோ? தோல்லைநரகம் என்னலாமோ? என்று சிலர் சங்கிப்பர்கள்; பகவத்கிதையில் “ஸ்ரீகாஷ்மீரேயூதே ஜகஶ்சாஶ்சூதே முதே=குக்லக்ருஷ்ணகதீ ஹ்யேதே ஜகதச் சாக்வதே மதே” என்று

இரண்டுமே சித்யமாகச் சொல்லப்பட்டுள்ளனம் காண்க. பறம் பதஞ் சென்றவர்கள் திரும்பி வருதலில்லாமையால் அதனை விசே ஷித்து சித்யவிழுதியென்கிறது. ஸ்தாநம் சித்யமென்பது இரண் குக்கு மொக்கும்.

காப்பதற்கு இல்லைகான் மற்றோரினாற் = “எருத்துக் கொடி யுடையானும் பிரமனுமின்திரனும் புதுமொருத்தரும் இப்பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்ற பெரியாழ்வார் திருப்பீழியும், “நீளரவைச் சுற்றிக்கடைந்தான் பெயரங்கே தொன்னரகைப்பற்றிக் கடத்தும் படை” என்ற பொய்கையார் பாசுரமும் இங்கு அதுவந்திக்கத்தக்கன. (சு0)

இறைமுறையான் சேவடி மேல் மண்ணென்ற வந்நாள் *

மறைமுறையால் வானுடர் கூடி *—முறைமுறையின்

தாதிலகு பூத்தேளித்தா லோவ்வாதே ? * தாழ்விசம்பின்

மீதிலகித் தான்கிடக்கும் மீன்.

(குக)

தாழ்விசம்பின் { வெளியான ஆள
மீது { சத்திலே

இலகு { விளங்காசின்ற
கிடக்கும் { சகூத்திரங்க
மீன் { ஓன்னை,

இறை { ஸ்வாமியான
முறையான் { முறைமையை
முறையான் { யுடைய எம்
பெருமான்

மன அளங்த { உலகங்த
அங்காள் { அக்காவத்திலே

வான் காடர் { வானுலகத்திலுள்
ஏடு { ஓரெல்லாரும்
கும்பல்கூடி

சே அடி மேல் { (அப்பெருமான்து)
செவலிய திரு
வடிகளின் மேல்

முறை { வேதங்களிற்
முறையால் { சொல்லிய
விதிப்படி

தாது இலகு பூ { தாதுகாலே
விளங்காசின்
தள்ள புஷ்பக்
களை

முறை { முறைமுறை
முறையின் { யாக

தெளித்தால் { தெளித்தாற்
ஒவ்வாதே { போன்றனளை
வன்றே ?.

* * *—[இறைமுறையான்.] ஆழ்வார் இவ்விருள்தருமா ஞாலத்தின் தன்மைகளைச் சிர்திக்கிறபோது ஒன்றுநடைதான்றுமல் ஆகாசத்தை நோக்கிக்கூடப்பதுண்டு; “நலத்தால்மிக்கார் குடங்

கைக்கிடந்தாப்! உன்னைக்காண்பான் நானல்ப்பாய் ஆகாயத்தை நோக்கி பழுவன் தோழுவனே ” என்று திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு; ஏதோ வொரு காரணத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நகூத்ரமயமாகக் காணப்பட்டது; உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவள்ளத்திற்கு விஷயமாகுமே யன்றி ஸரமாந்யமான லெளகிக வஸ்துவாக விஷயமாகுதாகையாலே இந்த நகூத்ரங்களிலும் பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்ட உத்ப்ரேக்ஷங் திருவள்ளத்திற்படவே அந்த உத்ப்ரேக்ஷயை இந்தப் பாசரத்தினால் வெளியிடுகிறார்.

எம்பெருமான் முன்பு உலகளாந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல் புஷ்பங்களைத் தூயினார்களன்றே; அந்தப்பூக்கள் போன்றுள்ளன இந்த நகூத்திரங்கள் என்று உத்ப்ரேக்ஷித்தபடி. நகூத்திரங்கள் சிறமூல்லீப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்ணுபதமென்னப் படுகிற ஆகாசத்திலே சிரம்பியிருக்கையாலும், ஆழ்வாருடைய திருவள்ளத்திலே எப்போதும் உலகளாந்தவரலாறு வைங்கிக்கிடக்கையாலும் இங்கனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று.

இப்பாட்டின் வியாக்கியானத்திலே—“ லோக யாத்ரையை அநுஸந்திக்கப்படுக்கா— அவனைமுன்னுகவல்லது காணமாட்டாமை சொல்லுகிறது.” என்றும்; “ சிறியாச்சான் ‘சப்தாதி’ விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப்போலே ஆழ்வார்கள் பகவத்விஷயத்தில் நின்றும் மீளமாட்டார்கள்” என்று மீளைக்குப் பணித்தான்” என்றும் உள்ள ஸ்ரீஸ்லக்திகள் அதுவாங்கிக்கத்தக்கன. (கூ)

மீனேன்னூங் கம்பின் வேறியேன்னூம் வேள்ளிவேய் *

வானேன்னூங் கேழிலா வான்துடைக்குத் *—தானோர்

மணிக்காம்பு போல்நியிர்ந்து முண்ணளந்தான் * நங்கள்

பின்னிக்காம் பெருமருங்கு பின்.

(கூ)

மீன் என்னும் { நக்ஷத்ரங்களாகிற
கம்பின் { கம்புகளை
புடையதும்

தீர் மணி காம்பு { உப்பற்ற நீல மணி
போல் சிமிர்ஸ்து { மயமான காம்பு
போல வளர்ஸ்து

வெறி என்னும் { சந்திராகிற வெள்
வென்றி வேய { விரிக்குமையை
புடையதும்

மண்ணுளங்தான் { உலகளாந்தவனுளை
தான் { பெருமான்

வன் என்னும் { ஆகாசமென்கிற
* { பெயருடைய
தும்

பிளி { மேறுள்ள கால
மெல்லாம்

கெடி இலா { ஒருகானும்
அழிவில்லாதது
மான

உங்கள் { நம்முடைய (லம்
பிணிக்கு { ஸாரமாகிற)
வியாதிக்கு

வான் குடைக்கு பெரிய குடைக்கு

பெரு மருங்து { சிறந்த ஒளாடித
ஆம் { மாவன்

* * *—[மீனென்னுங்கம்பின்.] கீழ்ப்பாட்டில் “இறைமுறை யான் சேவழிமேல் மண்ணான்தவந்நாள்” என்று உலகளாந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்துப்பாசுரம்பேச விருப்பமுண்டாகி ரூபகாலங்கார [உருவகவணி] ரீதியிலே அருளிச்செய்கிறூர்.

எம்பெருமான் பண்டு உலகளப்பதற்காக ஒரு திருவழியை ஆகாசத்தேரத் தூக்கினது எங்கனே சொல்லாம்படியிருக்கின்ற தென்றால் ஆகாசமாகிற ஒரு பெரிய குடைக்கு நீலரத்நமயமான காம்பு கோப்பது போல் பேசலாயிருந்ததென்கிறூர். ஆகாசத்தைக் குடையாகக் கூறுதற்கு உள்ள பொருத்தங்களை முதலடியிற் கூறுகின்றூர். மீனென்னும் கம்பின் = உலகத்தில் சிறந்த குடையானது முத்துக்களமுத்தின பல கம்புகளையுடைத்தாயிருக்கும்; ஆகாசமும் பல பல நக்ஷத்திரங்கள் விளங்கப்பெற்றிருக்கையாலே, தனித் தனி நக்ஷத்தரங்கள் முத்துக்கள் போலவும், நக்ஷத்ரஸமூஹங்கள் முத்துக்கள் அழுத்தின கம்புகள் போலவும் காணப்படானின்றன. [முத்துக்களுக்கு வாசகமான பதம் மூலத்தில் இல்லை யெனினும், மீன் என்று நக்ஷத்திரங்களைச் சொன்னதற்கிணங்க. உபமேய கோடியில் முத்துக்கள் விவகைதமென்க.] கம்பாவது-குடையின் டீமல் துணியைத் தாங்குவதற்காகப் போடும் கம்பிகள்,

வேறியேன்னும் வெள்ளிவேய் = வேறி என்று வட்ட வடி வத்திற்குப் பெயர்; அஃது இங்கு இலக்கணியால் சந்திரளைக் குறிக்கின்றது. குடைக்காம்பின் நுனியில் வெள்ளிக்குழை போடு வதுண்டே; ஆகாசமாகிற இக்குடைக்குச் சந்திரன் வெள்ளிக் குழை போன்றுள்ளும். ஆக இவ்வகைகளாலே குடையென்று சொல்லத்தக்கதும், சில நாளிருந்து அழிந்துபோகும் குடை போலன்றியே சாச்வதமாயிருக்கக்கூடிய குடையென்று சொல்லத் தக்கதுமான ஆகாசத்திலே தீலமணி மேனியனுள் எம்பெருமானு டைய திருவடி நீண்டு சொருகப்பெற்றது மணிக்காம்பு கோத்தது போலாகுமிரே. ஆகவே, ஆகாசமாகிற குடைக்குத் தனது திரு வடியாகிற காம்பைக் கோப்பதென்கிற வியாஜத்தினால் * இருவிசம் பினாடுபோயெழுந்து மேலைத்தண்மதியும்கதிரவனும் தவிரவோடித் தாரகையின் புறந்தடவியப்பால்மிக்கு மன் முழுதுமகப்படுத்து நின்றவெந்தயானவன் நமது ஸம்ஹாரமாகிற கொடிய வியாதியை ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாயிருப்பவன்—என்றாயிற்று. (கூ)

பின்துரக்கும் காற்றிழந்த குல்கொண்டல் பேர்ந்தும்போய் *

வன்திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்தே—* அன்று

தீருச்சேய்ய நேமியான் தீயரக்கி முக்கும்

பருச்சேவியு மீர்ந்த பரன்.

(கூ.)

	முக்கும்	முக்கையும்
பின் துரக்கும் காற்று இழந்த குல்கொண்டல்	பரு செவியும்	{ பருத்தகாதுகளை யும்
	அன்று	{ ஸ்ரீராமாவதாரத் தில்
	ஈர்த்த	{ அறுத்தொழித்த வனுமான
	பரன்	ஸ்ரீராமபிரான்
திரு செய்ய நேமியான்	பேர்ந்தும் போய்	{ (அவதார காரி யத்தை முடித்த பின்பு) மறுபடி யும் சென்று
த அரக்கி	வன் திரைக் கண் வந்து அணைந்த வாய்மைத்து	{ பெரிய திருப்பாற்கடலிலே வந்த சேந்தபடியை ஒத்திருக்கின்றது.

* திருதெடுக்காண்டகம்—.

* * *—[பின்துரக்கும்காற்றிழந்த] முன்னேர்கள் இப்பாட்டை இரண்டு மூன்றுவகையாக அங்வயிக்கப் பார்த்தார்கள்; தசரத சக்ரவர்த்திக்குத் திருமகனுகத்திருவவதரித்துத் தங்கையை மூக்கும் தமையனித் தலையும்தடிந்து அவதார காரியங்களைச்செவ்வனே தலைக்கட்டிக் கொண்டு மறுபடியும் திருப்பாற்கடவிலே போய்ச் சேர்ந்தானென்கிற விஷயத்திற்கு ஒர் உபமானம் கூறுகிறோர் இப்பாட்டில். இதில் பின்னடிகளை உபமேயவாக்கியமாகவும் முன்னடிகளை உபமான வாக்கியமாகவும் வைத்து வியாக்கியானித்தல் ஒருவகை;—(அதாவது=) “அன்று திருச்செய்யேமியான் தீரக்கிலுக்கும் பருச்செவியுமிர்ந்தபரன்” என்றவளவும் உபமேயவாக்கியம்; “பின்துரக்குங் காற்றிழந்த சூல்கொண்டல் பேர்ந்தும் போய் வன் திரைக்கண் வந்தணைந்த வாய்மைத்து” என்றவளவும் உபமானவாக்கியம். இதன் கருத்து யாதெனில்;—ஆழியங்கையனுன் பெருமான் சூர்ப்பணகாபங்கம் முதலான காரியங்களைச் செய்துமுடித்து மீண்டும் திருப்பாற்கடவிலே போய்ச் சேர்ந்தானது எப்படியிருக்கின்றதென்றால்; கடவில் நின்றும் பரிசூர்ணமாக நீரைமுகந்து கொண்டு கிளம்பின காள மேகமானது காற்றுத்தள்ளத்தள்ள மேலே நடந்துகொண்டே சென்று, அந்தக் காற்று எங்கே ஒய்ந்துவிடுகிறதோ அங்கிருந்து (மேகம்) மேலே செல்லமுடியாமல் அந்தக்கடவிலேயே வந்து விழுந் திடுமே; அதுபோலேயிராளின்றது என்றபடி. இக்கருத்து செவ்வனே கிடைக்கும்படியான சொல்தொடை மூலத்தில்லைவோ என்று ஆராயவேண்டும். பாட்டின்முடிவிலுள்ள பரன் என்பதை உபமேயமாகக் கொண்டால் இரண்டாமடியிலுள்ள வாய்மைத்து என்ற குறிப்புவினைமுற்றை ‘வாய்மையன்’ என மாற்றிக்கொள்ள வேண்டும். ‘வாய்மைத்து’ என்றிருப்பது பரன் என்ற உயர்தினைக் குச் சேராதிரே. ஆகையாலே இப்படி யோஜித்து வியாக்கியானிக்கப் பதில் குறையுண்டென்று மற்றொருவகையாக யோஜித்து வியாக்கியானிக்கப் பார்த்தார்கள்; (அதாவது—) பாட்டின் முடிவிலுள்ள பரன் என்றபதத்தோடு ‘படி’ என்கிற ஒரு பதத்தைவருவித்துக் கூட்டிக்கொண்டு “பரன்படியானது—வாய்மைத்து” என்று அங்வயித்தால் தினைமாருட்டம் செய்ய அவசியமில்லையே என்று பார்த்

தார்கள். ஆனாலும் இந்த யோஜனையில்-மூலத்தினில்லாத “படி” என்கிறவொரு சொல்லை வருவித்துக் கூட்டிக்கொள்ளுதலாகிற அத்யாஹாரமென்பதும் ஒரு குறைதானே என்று குறையுற்றிருந்தனர்; இவ்விரண்டு குறைகட்டும் இடமில்லாதபடி ஏன்ஜீயர் ஷங்கிதியிலே நம்பின்னொலை விண்ணப்பம் செய்த யோஜனதான் இங்கு நாம் பதவுரையில் காட்டி என்று.

கீழ்ச்சொன்ன இரண்டு யோஜனைகளில் எட்டெபருமாளை உப மேயமாகவும் காளமேகத்தை உபமாநமாகவும் நிறுத்தி உரைக்க வேண்டியதாயிற்று. இப்போது அங்கங்ம் வேண்டா. மூலத்தில் ஸ்வரஸமாக ஏற்படுகிறபடியே, “பின்துரக்கும் காற்றிழந்த குல் கோண்டல்” என்பதே உபமேயம். இப்போது பாசுரத்தின் கருத்தை நெஞ்சிலே விளங்கக்கொள்ளுங்கள்:—

ஆழ்வார் எட்டெபருமாளை அதுபவிக்குந்திறத்தில் நித்யஸ்மரி களுக்கு மேற்பட்டவராயிருந்தாலும் இவர்தாம் எழுந்தருளியிருப்பது பிரகிருதி மண்டலத்திலேயாகையாலே பிராகிருத பதார்த்தங்களிலும் கண்வைக்க நேருவதுண்டு; அவற்றில் கண் வைத்தாலும் பகவத்விஷயத்தை முன்னிட்டுப் பேசும்படியாயிருக்குமேயொழிய, பகவத்விஷய ஸம்பந்தமின்றியேபிராகிருத பதார்த்தத்தன்மையாக மாத்திரம் பார்ப்பதும் பேசுவதும் இவ்வாழ்வார்க்கு அஸம்பாவிதம் என்பது கீழ் அறுபத்தோராம்பாட்டிலும் நன்கு விளங்கியதே. அதுபோலவே இப்பாட்டிலும் பிராகிருதபதார்த்தங்களில் ஆழ்வார் தமது திருக்கண் ஒடிசர்ந்தபோது, ஒரு மேகமானது கடவில் சென்றிறங்கிக் கழுத்தே கட்டளைபாக நீரை முகந்து கொண்டு மேலேகளம்பி, காற்றுத்தள்ளத்தள்ள ஆகாசத்திலே வந்துகொண் டிருக்கும்போது அந்தக் காற்று ஓய்க்குஷ்ட்டது; காற்றின் உதவி யில்லாமல் மேகம் மேலே நடைபயிலகில்லாமல் மீண்டும் அக்கடவிலேயே போய்ச்சென்றது; இதனைக் கண்ணுற்ற ஆழ்வார்க்கு நல்ல பொருத்தமான உபமானம் நினைவுக்கு வந்தது. பண்டெராகு கால், இராமபிரானுகிற காளமேகம் கருணைஸமாகிற நீரைப் பரி ழர்னாமாக முகந்துகொண்டு திருப்பாற்கடவினின்றும் புறப்பட்டு, தேவதைகளின் பிரார்த்தனையாகிற காற்று தூண்டத்துண்ட நில வுலகத்தே நடந்து வந்து துஷ்டநிக்ரஹம், சிஷ்ட பநிபாலநம், தர்ம

ஸம்ஸ்தாபநம் முதலியவற்றைச் செய்துமுடித்து, அவ்வளவிலே தேவதைகளின் பிரார்த்தனை ஈடேடறிற்றாக, (தூண்டும்காற்று ஒய்ந்த மையாலே) மறுபடியும் திருப்பாற்கடவிலே போய்ச்சேர்ந்தானென் கிற செய்தி பொருத்தமான த்ருஷ்டாந்தமாக நினைவுக்கு வரவே அதனைப் பேசி அதுபனித்தாராயிற்று.

“பின்துரக்துங்காற்றிழந்த சூல்கோண்டல்” என்ற உபமேய வாக்கியத்தில், மேகம் உபமேயமாக நின்றாலும், “பின்துரக்துங்காற்றிழந்த” என்றால் சேஷணத்தின் ஸாமர்த்தியத்தினால், மீண்டும் அம்மேகம் கடவில் போய்ச் சேர்ந்ததுவே உபமேயமாக அதுவான் திக்கத் தகும். பின்னாலே தள் ளிக்கொண்டு வந்த காற்றை மேகம் இழுந்ததென்றால்—மேகம் கடவில் போய்ச் சேர்ந்துவிட்டது என்ற தாமதத்தை ஏற்ற காற்றுடியின் கதியைநினைக்க.) சூல்கோண்டல்-பூர்ணகர்ப்பமுடைய மேகம் என்கை.

“தீயரக்கிழுக்கும்பருச்சேவியுமின்த” என்று சூர்ப்பணகா பங்கம் மாத்திரமே சொல்லப்பட்டிருந்தாலும் ராவணவதம் வரை யிலுள்ள ஸகலராக்ஷஸ்வரைநமும் இதில் அடங்கும். ஸகல ராக்ஷஸ்வர்களையும் நிரவிலிக்க நேர்ந்ததற்கு சூர்ப்பணகையின் பங்கமே முதற்கிழுங்காதலால் அதனைச் சொல்லவே மேலுள்ளதெல்லாம் சொல்லிற்குமொன்று ஆழ்வார் சுருங்கச்சொன்னபடி. அரக்கி— ‘ராக்ஷஸீ’ என்ற வடசொற்கிடைவு. “பரிச்சேவியும்” என்று பாடமாகில், பரி என்று குதிரைக்குப் பெயராகையாலே, ‘குதிரையின் காதுபோன்ற காதை’ என்று பொருளாகும்

நம்பின்னோ காட்டியருளின இந்த யோஜனையில் மூலம் ஒழுங்காக அந்வயிக்கப்பெறுவது தனிர, மேகத்தை உபமேயமாகிறுத்தி யுரைத்தலாகிற ஸ்வாரஸ்யாதிசயம் போற்றத்தக்கது. ஆழ்வார்க்கு லோகயாத்திரையும் பகவதநுபவத்திலே அந்வயிக்கிறதென்கைக் குப் பாங்கு. (காஞ்ச)

பரனு மவனுதல் பாலிப்ப ராகில் *

உரனு லோருமுன்று போதும் *—மாரமேழன்று

எய்தானைப் புள்ளின்வாய் கீண்டானையே * அமரர்

கைதான் தோழாவே கலந்து.

(காஞ்ச)

அன்ற	முந்காலத்தில்	
மரம் ஏழ் எய்தானே	(ஸாக்ரீவலுடைய சம்பிக்கைக்காக) வூப்தலால் வரு காங்களைத் துளைத்த இராம பிராணென்ன,	உரங்குல் { தங்களுடைய மனத்தினுலே
புள்ளின் வாய் கீண்டானே	பகாஸ்ரான்து வாயைக் கிழித் தெறிந்த கண்ண பிராணென்ன இவர்களை நோக்கி	பாவிப்பர் { அந்தக் கிப்பர் ஆகில் { எனோகும் (அப்படிப்பட்ட விவேகிகளை)
ஆவன் பரன் ஆம் ஆதல்	'அந்த இராமபிரா னும் அந்த கண்ணபிரானும் (நம்மைப் போன்ற மநுஷ் யரல்லர்;) ஸாக்ஷாத் பரம புகுஷ்டரோயாவர்' என்கிற விஷயத்தை	அமரர் கை { தெவர்களின் கைகளானால் கலங்குது ஒன்று சேர்க்குது ஒரு மூன்று போதும் } எப்போதும் தொழுவே { சேவிக்க மாட்டாவோ.

* * *—[பரஞ்சைவனதெல்.] கீழ்ப்பாட்டில் ஸ்ரீராமாவதார விஷயம் ப்ரஸ்துதமாகவே, எம்பெருமான் நம்மைத் திருத்திப்பணி கொள்ளவேண்டி ராமக்ருஷ்ணத்திறுபத்தாலே மநுஷ்யஜாதீய னுப்பிற்குத் “உங்களைப்போலோனானும் ஒரு மநுஷ்யனே” என்று சொல்லிக்கொண்டிருந்தாலும், மராமரமேற்றியது, புள்ளின் வாய் கீண்டது முதலிய அருமையான திவ்ய சேஷ்டதங்களையும் இடையிடையே காட்டிக்கொண்டிருந்தானதுலால் அவற்றை நோக்கி ‘இவன் நம்மைப்போன்ற ஸாமாந்ய மநுஷ்யனால்லன்; இவன் பராத்பரானு பரமபுகுஷ்டனேயாவன்’ என்று கொண்டு அவன் பக்கல் பக்திபண்ணவேண்டியிருந்தும், “அவஜான நீ மராஷா: மராநுமீ: தநுமராஷித்வீ = அவஜாநந்தி மாம் ஸுடா: மாதுஷ்டி: தநுமாச்சிதம்” [நான் மநுஷ்யயோசியிற்கிறந்தேனென்று என்னை மூடர்கள் அவமதிக்கின்றார்கள்] என்று கிடையில் அப்பெருமான் தானே சொல்லி வருந்தும்படியாக அஙியாயமாய் அவமதித்துப்

பாவிகளாய்க் கெட்டுப்போனார்களே ஸ்ம்லாரிகள் ; அப்படி அவ மதியாமல் அவனே பரமபுருஷனென்று பாவித்திருப்பர்களாகில் அவர்களைத் தேவர்களொல்லாரும் கையெடுத்துக் கும்பிடிருப்பர் களன்றே ?—என்று அதுதபிக்கிறார்.

உரஞ்சுல் = 'உரஸ்' என்னும் வடசொல் மார்வுக்கு வாசகமாய் நெஞ்சையும் சொல்லக்கடவுது ; அச்சொல் உரம் எனத்திரிந்து, மகரனகரப் போவியுண்டாகையாலே உரன் என்று கூடக்கிறதிங்கு எதுகையின்பம் நோக்கி. இங்ஙனன் நிக்கீக உரம் என்று தனியே ஒரு தமிழ்ச் சொல்லுமுண்டு ; அதற்கு வலி என்று பொருள் ; இங்கு அத்யவஸாயத்தைச் சொன்னபடி. 'அவன் பரமபுருஷனே யென்று உறுதியாகப் பாவித்திருப்பர்களாகில்' என்றபடி.

மரமேழன்றேய்தானை என்பதனால் ஸ்ரீராமாவதாரத்தையும், புள்ளின்வாய்க்கிண்டானை என்பதனால் ஸ்ரீக்ருஷ்ணவதாரத்தையும் குறித்தது—மற்றும் இப்படிப்பட்டபல விபவாவதாரங்களையுங்காட்டினபடி “அமரர்கைதான் தோழாவே கலங்கு” என்பதற்கு இங்கு நாம் உரைத்த பொருளாவது—‘மநுஷ்யாவதாரம்பண்ணின எம் பெருமான் திறத்திலும் பரதவுபுத்தியையார் வழிக்கிண்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக்கும்படிவர்கள்’ என்று உரைத் தோம். மூலத்தின் நிலைமைக்கு நன்கு சேரும்படி வேறொருவகை யாகவும் உரைக்கலாம் ;—அமரர் என்றது அஹங்காரிகளான தேவதைகளைச் சொன்னபடியாய்; ஸ்ம்லாரிகள் விபவாவதாரங்களி லெம்பெருமான்களை அலக்கியஞ் செய்யாமல் பரதவுத்தையே பாவித்தப் பணிந்திருப்பர்களாகில் அஹங்காரிகளான தேவர்களும் தங்களுடைய அஹங்காரத்தை யொழித்துவிட்டுக் கூடவே தொழுது உஜ்ஜீவித்திருப்பர்களன்றே ? என்றுரைக்கவுமாம்.

மரமேழன்றேய்த் வரலாறு :—ஸாக்ரீவன் இராமனால் அபய ப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலி யின் பேராற்றலைப்பற்றிப் பலவாறுசொல்லி, வாலிமராமரங்களைத் துளைத்ததையும், துந்துயின் உடலெலும்பை ஒருபீயாஜனைதூரம் தூக்கி யெறிந்ததையுங் குறித்துப் பாராட்டிக்கூறி, இவ்வாறு

பேராற்றலமைந்தவனைவெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்யவேண்டுவது?’ என்ன, ஸாக்ரீவன் ‘இராம பிரான் நீறழுத்த நெருப்புப்போலத் தோன்றினும் வாலியின் வல்ல மையை நினைக்கும் பீபாது ஸந்தேஹுமுண்டாகின்றது; எழுமரா மரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருந்தாறு; விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண் டாகும்’ என்று சொல்ல; ஸாக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்குமாறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்துயோஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்டஸாக்ரீவன் ‘முன்பு உலராதிருக்கையில் வாலி இதனைத்தூக்கி யெறிந்தான்; இப்போது உலர்ந்துபோன இதனைத்தூக்கி யெறிதல் ஒருசிறப்பன்று’ என்றுகூற, பின்பு இராமபிரான் ஒருபாணத்தை ஏழு மராமரங்களின் மேல் ஏவ, அது அம்மரங்களைத் துளைத்த தோடு ஏழுலகங்களையும் துளைத்துச் சென்று மீண்டு அம்பரூத் தூணியை அடைந்தது. (மராமரம்-ஆச்சாமரம்.)

புள்ளின்வாய் கீண்ட வரலாறு:—ஒருத்தி மகனுய்ப் பிறந்து ஓரிரவிலொருத்திமகனுயொனித்து வளர்க்கின்ற கண்ணபிரான் மீது கறுக்கொண்ட கம்ஸனால் கண்ணனை நலியுமாறு நியமிக்கப்பட்ட ஓரலூரன் கொக்கின்றாருவங்கொண்டு சென்று யமுனைக்கரையில் கண்ணபிரானைவிழுங்கிவிட அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப் போலே ஏரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால்குத்தனினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இருகைகளினாலும்பற்றிக் கிழித்திட்டனன் என்பதாம். (கூ-கூ)

கலந்து நலியுங் கடுங்துயரை நெஞ்சே! *

மலங்க வடித்து மடிப்பான் *—விலங்கல்போல்

தோன்மாலைக் கேசவனை நாரணனை மாதவனைச் *

சோன்மாலை யேப்போழுதுஞ் சூட்டு.

(கூ-கூ)

கெஞ்சே	ஊராய்மனமே!		
கலக்கு	{ சம்மோடுகடவே யிருங்கு	கேசவனை	{ சிறந்த திருக்குழல் கற்றைரணை யுடையவலும்
ஏலியும்	விம்விக்கின்ற		
கடி துயகர்	{ கடுமையான துக்கங்களை	நாரணைனை	{ புமிங்காராயனை ஞும்
மலங்க	{ முகம் சிதறப்		{ திருமகள் கேழ்
அழக்கு	புடைத்துத்	மாதவனை	யலுமான
மதிப்பான்	துரத்த வேண்டில்,		பெருமான்
விலங்கல் போல்	மலைபோன்றவனும்	சொல் மாலை	{ விஷயத்திலே
தொல் மாலை	{ அாதிகாலமாக நம்மேல் வியா மோஹமுடைய வனும்	எப்பொழுதும் குட்டு	{ பாசரங்களாகிற மாலைகளை
			எப்பொழுதும் வர்காலமும்
			வைரப்பி.

* * *—[கலந்துநவியும்.] இது முதல் மூன்று பாசரங்களில் ஆழ்வார் தமது திருவள்ளத்திற்கு நன்மை உபதீசித்தகருங்கிறார். நெஞ்சே!, நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துண்பப்படுத்துகின் றனவாய், அதுபவித்தே ஒழிக்கவேண்டுமைவயான பாவங்களை முகஞ்சிதறப்படுத்து, மென்பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்தவேண்டுமானால் எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில்.

துயர் என்று துக்கங்களையும் துக்கங்களுக்குக் காரணமான பாவங்களையுஞ்ச சொல்லும். அசேதநங்களான பாவங்களை மலங்க வடித்தல் அஸ்ம்பாவிதமாயினும், அவற்றினிடத்துத் தமக்குள் ள ரோஷத்தைக்காட்டி ஞாராமித்தனை மதிப்பான்—ஆன்னிகுதிபெற்ற விளையெச்சம்.

விலங்கல்போல்தோன்மாலை = ‘விலங்கல்’ என்று மலைக்குப் பெயர்; மலையானது ஒருவராலும் அசைக்கமுடியாமல் ஸ்திரப்பர திஷ்டையாக இருப்பதுபோல, எம்பெருமான் குத்ருஷ்டிகள் முதலான மதாந்தரால் தர்களுடைய எப்படிப்பட்ட குத்விதவாதங்களாலும் சலிப்பிக்கமுடியாமல் வேதவேதாந்தங்களில் ஸ்திரப்பரதிஷ்டையையுடையனுயிருத்தல்பற்றி மலையை உவமையாகச் சொல்லுவார்

கள். மற்றும்பல காரணங்களுமுண்டு. “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே! வாவென்றுகூவும்” என்ற திருவாய்மொழியும் இங்கு அதுவங்கிக்கத்தகும். மால் என்பதற்கு ‘மோஹமுடையவன்’ என்று பொருள்; ‘தோல் மால்’ என்றது—நெடுநாள் முதற் கொண்டே நம்மேல் ‘மோஹமுடையவன்’ என்றபடி: “ஏதீர் சூழல் புக்கு எனைத்தோர் பிறப்பும் னாக்கேயருள்கள் செப்ப, விதிசூழ்ந்த தால் எனக்கேலம்மான் திரிவிக்கரமனையே.” என்று திருவாய் மொழியிலானிச் செய்வது காணக்.

கேவன் என்பதற்கு—சிறந்த மயிர்முடியையுடையவன் என்றும், பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன் என்றும், கேசி யென்னும் பெயரையுடையனுப்பக் குதிரைவடிவங்கொண்டு நலியவந்த அசர ஸைக் கொன்றவனென்றும் மூன்றாவதையாகப் பொருள் கூறுவதுண்டு.

சோல்மாலை சூட்டு = அடியார்களின் வாயில் நின்றும் வருகிற பாசரம் எம்பெருமானுக்குப் பூமாலைபோன்று பரமபோக்கமாயிருத் தலால் ‘சோல்மாலை’ என்பது வழக்கம். பூமாலையைத் தலைமே லணிந்து மகிழ்வதுபோல, இப்படிப்பட்ட அருளிச் செயல்களையும் எம்பெருமான் தலைதுலுக்கிக் கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது. “சூட்டுனேன் சோல்மாலை” என்றார் பொய்க்கையாழ்வாரும் உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க. (காடு)

சூட்டாய நேமியான் தோல்லரக்க னின்னுயிரை *

மாட்டே துயரிழைத்த மாயவளை *—ஸட்ட

வேறிகோண்ட தண்டோய் வேதியனை * நேஞ்சே!

அறிகண்டாய் சோன்னே னது.

(காகு)

நெஞ்சே

ஓ மனமே!

குடி ஆய
சேயியான்

{ (ஆயுதமாயிருக்கும்
மாத்திர
மல்லாமல்)
அலங்காரமாய்
யிருக்கிற திரு
வாழியை யுடை
யவனும்

தொல். அரக்
கன் இன்
உயிரை

{ வெகுகாலமாகத்
தினை செய்து
கொண்டிருக்க
இராவணனு
டைய இனிய
உயிரை

மாட்டே	{ அவன் பக்கத்தி விருந்து கொண்டே	வேதியனை	{ வைதிகலுமான எம்பெருமானை
அயர் இழைத்த	துண்பப்படுத்தின	அறி கண்டாய்	அதுணக்கித்திரு;
மாயவைனை	ஆச்சரியனும்		
சட்ட	திரண்ட		
வெறி கொண்ட	பரிமளம் மிக்க	அது	{ ஒருவர்க்கும் சொல்லவோன்
தண் துழாய்	{ குளிர்க்க திருத்து மாய் மாலையை யணிக்க	சொன்னேன்	ஞூத அப்படிப் பட்ட இவ்விடத் யத்தை உனக் குச் சொன் வேன்.

॥ ॥ ॥ — [குட்டாய நேமியான்.] நெஞ்சே! நீ ஸாமாந்யமாக மற்றையோருடைய நெஞ்சாக இராமல் என்னுடைய நெஞ்சாக அமைந்தபடியாலும், நான் ஒரு வழிபோனால் நீ ஒருவழி போகையன்றியே சாலவும் எனக்கு நீ உடன்பட்டிருக்கையாலும் உனக்கு ஒரு விசேஷார்த்தப் சொல்லுகிறேன் கேள்; உலகத்திலே உணர வேண்டும் பொருள்கள் பலவுள்ளனவென்று பலர் நினைத்திருப்பர் களாயினும், நான் நினைத்திருப்பதாவது உணர வேண்டும் பொருள் ஒன்றே; அஃதாவது பகவத்விஷயம். “ ஒண்தாமரையாள் கேள்வ வென்றுவையே நொக்கு முனைவு ” என்ற பொய்கையாழ்வாரும் அருளிச்செய்தாராகையால் பகவத்விஷயமொன்றே நமக்கு உணரத்தக்கது; அதனையே நீ உணர்; இதனை நான் மற்றையோர்க்குச் சொன்னால் ஏசுவர்கள்; ஆகையாலே ஒருவர்க்கும் இதை நான் சொல்வதில்லை; உனக்கே சொன்னேன்— என்கிறோர்.

மூன்றாமிக்கால பகவத்விஷயத்தை வருணிக்கிறார். குட்டாய நேமியான் = “ சூடு—குடா ” என்கிற வடசொல் ‘ குடு ’ என விகாரப்பட்டு, அலங்காரமென்று பொருள் பெற்றுக்கூடகிறது. எம்பெருமானைக்கொண்டு அஸூரராக்கலை ஸம்ஹாரம் முதலிய காரியங்களைக் கொள்ள நினைப்பவர்கள் திருவாழியாழ்வானை ஆயுதமாகக் கருதுவர்கள்; அங்ஙனன் றிக்கே அநந்யப்ரயோஜநராய் “ வழி வார்சோதி வலத்துறையுஞ்சுடராழியும் பல்லாண்டு ” என்று திருப்பல்லாண்டுபாடுமவர்கள் எம்பெருமானுடைய திவ்யாயுதங்களைல்லாவற்றையுமே திருவாபரணகோடியிலே அதுங்கித்திப்பர்களாதலால் அது தோன்ற இங்கு குட்டாயநேமியான் என்றார். நேமி—திருவாழியாழ்வான்.

தோல்லரக்கனின்னுயிரை மாட்டே துயரிழைத்த மாயவன் = எம்பெருமான் அடியவர்களுக்கு அநாதிகாலமாகவே நன்மைகளைச் செய்துவருவது போல, இராவணன் பாகவதர்களுக்கு அநாதிகால மாகத் தீமைகளியற்றிவருதலால் தோல்லரக்கன் எனப்பட்டான். அவனுடைய இன்னுயிர்க்குத் துயருண்டாக்கினமாயவன் இராம பிரான். மாட்டே என்றது ஸ்மீபத்தி லை யிருந்துகொண்டு என்ற படி. “மாடு பொன் பக்கம் செல்வம்” என்பது நிகண்டு. “ஸ்ரூ ராமுவாணா விவ்யாக் ராக்ஸ்ரூரஃ = ஸ்மரந் ராகவபாணுநாம் விவ்யதே ராக்ஷஸ்வரஃ” என்று—இராவணன் இராமபிரானுடைய அம்புகளை நினைந்து நினைந்து உருவழிந்தானென்று பூர்வால் மீசிபகவான் பேசினபடியை இங்கு நினைப்பது.

“ஈட்ட வெறிகோண்ட” என்றவிடத்து, ‘மண்ட’ என்றி ருக்கவேண்டுவது எதுகையின்பாம் தோக்கி ‘ஈட்ட’ என்று வல்லொற்றுப்பக்கிடக்கிறதென்ப. திரண்ட என்றபடி. இது வெறி [பரி மளத்து]க்கு விசீசநாமாகவுமாம்; துழாய்க்கு விசீசநாமாகவுமாம். வேதியன் = ‘வைதிகஃ’ என்ற வடசொல்விகாரம். “சொன் னேனிது” என்னவேவண்டியிருக்க, “சொன்னேன் அது” என்றது அர்த்த கெளரவங் தோற்றவாம். (கூகு)

அதுவோநன் றேன்றங் கமருலகோ வேண்டில் *

அதுவோர் போருளில்லை யன்றே? *—அதுவோழிந்து

மண்ணின்றுள் வேனேனிலுங் கூடும் மடநேஞ்சே! *

கண்ணன்தாள் வாழ்த்துவதே கல்.

(கள)

மட நெஞ்சே	{ அறிவு கெட்ட மனமே!,	அது ஓர் பொருள் இல்லை	{ அதனைக் கொடுப் பது (எம்பெரு மானுக்கு) அஸாத்யமான காரியமல்லவே;
அதுவோ நன்று என்று			
அங்கு அமர் உலகு வேண்டில்	{ அந்தப் பரம பதாநுபவம் சிந்ததென்று கொண்டு	அது ஒழிந்து	{ அந்தப் பரம பதாநுபவத்தை உபேக்ஷித்து விட்டு

மன்னின்று ஆனவேன் எனிலும்	{ இந்த மன்னுல கத்தில் நிலை நின்று ஜக்வரி யத்தை ஆன வேறுமென்று விரும்பின யாகிலும்	கண்ணன் தாள் வாழ்த்துவதே கஸ்	{ ஆகவிப்படி உபய விபூதியையும் அளிக்க வல்ல அன எம்பெரு மானுடைய திருவடிகளை மங்களாசாலங் பண்ணுவ தையே அப்யவிக்கக் கடவாய்.
கடும்	{ அதையும் அவன் எனில் அரு ளக்கூடும்;		

* * *—[அதுவோங்ன்றேன்று] உபப விடுதியையும் எளி தில் தந்தருளாவல்ல எம்பெருமான் திருநடிகளையே வாழ்த்து சென்று செல்லும்! என்கிறார். தேவதாந்தரங்கள் தம் தம் அடியவர்களுக்குச் சில அபேக்ஷிதங்களைத் தரக்கடவுள்வாகிலும் பரமபத்தைத் தருவது எந்த தேவதைக்கும் முடியாதகாரியம்; எம்பெருமானுக்கோ அது பரமஸ்ரூபமானது; ஆகையாலே, செஞ்செமே! நீ பரமபதந் தயிர மற்றதெல்லாம் தீது என்றுவிட்டிட்டு, விலச்சூணமான அப் பரமபதமொன்றையே விரும்புவாயாகிலும், அது எம்பெருமானுடைய திருவருளால் எளிதில் கிடைக்கக்கூடியப்படு; அதனைத் தருவதில் அவனுக்கு அருடையேபயிலலை அவனுக்கு இது ஒரு சரக்கீயன்றுகாண்; அங்குள்ளமல் “ ஓவோநாந்திரு ஏஷ்டுபி - பாவோ நாந்யத்ர கச்சதி” என்று திருவடிசொன்னற்போலே அந்தப்பரம பத்தையும் உபேக்ஷித்துவிட்டு இந்த மன்னுலகத்திலேயே நிலைபெற்றுவின்று அநுபவிக்கவேணுமென்று விரும்பினாகிலும் இது வும் அவனுல் எளிதில் தரக்கூடியதே; ஆகையால் ஐஹிக்மொ ஆழுஷ்டமிக்கேமா எந்த புருஷார்த்தமும் எம்பெருமானால் நாம் எளி தில்பெறக்கூடியதே; ஆனபின்பு இப்படி ஸர்வசக்தனுன் எம்பெருமானுடைய திருவடிகளையே வாழ்த்தப்பாராய்-என்றாயிற்று. [பரமபதாநுபவத்திலும் இஹலோக போகத்திலும் விருப்பம் வைத்திடாமல் கண்ணன் கழவினை வாழ்த்துவதொன்றிலேயே நோக்காக இருக்கக்கடவை என்பது உள்ளுறை.]

“அதுவோங்ன்று” என்றுவிடத்து ஒகாரம் பரமபதத்தின்

வைலக்ஷண்யத்தைக்காட்டும். “அமரரூலகு” என்பது ‘அமருலகு’ எனக் குறைந்து கிடக்கிறது. “அதுவோ பொருளில்லை” “அது வோர் பொருளில்லை” என்பன பாடபேதங்கள்.

மண்ணின்று ஆள்வேனேனிலும் = இதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்ளலாம்; இந்த மண்ணுலகத்திலேயே யிருந்து கொண்டு பகவத்விஷயத்தையதுபவிக்க விரும்பினாலும் என்பது ஒரு பொருள். 1. “ஒரு நாயகமாய் ஒடவுலகுடனுண்டவர்” என்கிற படியே இவ்வுலகத்தில் ஐச்வரியத்தை யநுபவிக்கவிரும்பினாலும் என்பது மற்றொரு பொருள். விரும்பும் பலன் எதுவாயினும் பகவானுடையதிருவிடக்களை வாழ்த்துவதேயாத்திரையாயிருக்கவேணு மென்று விளக்கியவாறு. முதலடி யில் “அமருலகோ வேண்டில்” என்றதற்கும் ‘ஸ்வர்க்கலோக புருஷார்த்தத்தை விரும்பினாலும்’ என்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். “விவா ஭ுவிவா மஹாந்து வாஸீ நரகீவா நரகாந்தக! பிரகாமவே! அவநிதிச்சாரா ரவிநீர்சரங்காலே முரண்பீ சிந்தியானி - திவிவா புவிவா மமாஸ்து வாலோ நரகேவர் நரகாந்தக! ப்ரகாமம் - அவதீரித சாரதாரவிச் தெள சரவணோ தே மரணேபி சிந்தயானி.” என்ற முகுந்தமாலையை ஒரு புடையொக்குமிப்பாசரம்.

கல்—முன்னிலை ஏவலொருமை வினைமுற்று: ... (க.உ)

கல்லுங் களைகடலும் வைகுந்த வானுமேம் :

புல்லென் ஞேழிந்தனகோல்? ஏபாவம் :—வெல்ல

நேடியான் நிறங்கரியா ஞுள்புகுந்து நீங்கான் :

அடியேன துள்ளத் தகம் (க.உ)

வெல்ல	மெடியான்	மிகவுயர்ந்தவனும்	கல்லும்	திருவேங்கட மலையும்
நிறம் கரியான்			களை கடலும்	
உள் புகுந்து	உள்ளே	நிறத்தால் கரிய	கோவிடிக்கின்ற திருப்பாற் டலும்	
		வனுமான கண்ணபிரான்		
அடியேனது	அடியேனது உள்	வைகுந்தம்	ஶ்ரீவைகுண்ட மென்கிற	
		எத்துவதவிட்ட நீங்குகின்ற வீல்லை;		
(ஆகையாலே)		உரண் காடும்.	வானுலகமும்	
		புல்லென்று	அல்பமாய் விட்டன போலும்;	
		ஒழிந்தன கோல்		
		ஏபாவம்	ஜீயோ பாவம்!	

1. திருஊய்மொழி 4—1—1.

* * *—[கல்லுங்கணக்டலும்.] கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார். அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்ததன் பலன் உடனை கை புகுந்தபடியை இதுமுதல் மூன்று பாசுரங்களாலே பேசகிறார். எம் பெருமான் திவ்யமங்களாவிக்காறு த்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்ரதிஷ்டையாக இருக்கும்படியைப் பேசகிறாரிதல். வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை. அவன் தானே தன்னருளாலே எளியனுகில் தடைசொப்பாரில்லாமையாலே நிர்வேஹதுக் க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது. (வெல்ல—வெல்வதற்கு, நெடியான்—முடியாதவன் ; ஒருவராலும் ஜயிக்கமுடியாதவன் என்று பொருள்கூறுதல் சிறவாது.) வந்து புகுந்ததாகத் தோற்றிவிடுதல் மாத்திரமல்ல ; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று திருமேனியையுங்கண்ட நி�ந்து பேசகிறார் போலும். பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லே னிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்” என்று உருச்சொல்லிக்கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின்.

எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெப்படியாருடைய ஹ்ருதபகம லத்திலே வாழ்வதே பரமோத்தேசப்பமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றுள்ளனரும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், இது ஹிதத்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம்செப்பவதில் ஆதரம் மட்ட மாய்விடுமென்றும் ஸ்ரீவசாபூஷணத்தில் பிள்ளையுலகாசிரியர் பரம

ரஸமாக அருளிச்செய்ததெல்லாம் இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க. “கல்லும் கனைகடவும் வைதுந்தவானும் புல்லென்றேழிந்தனகோல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்? இப்படிப்பட்ட சுரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப்பெறுவதே! ஆற்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவர்களுடைய அருளிச்செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு. ஆயிலும், ஏதோ பாக்ய விசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசுரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப் பது இவ்விருள்தருமானாலத்திடையே பெற்றதொரு கனத்த பேரூம். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிகொள்ளும் போது இப்பாசுரத்தைப் பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.

கல்லும்=கல் என்று ஸாமாந்யமாக மலையைச் சொல்லின்றைய, அது இங்கே சிறப்பாய்த் திருவேங்கடமலையைச் சொல்லின்றுகி றது. கனைகடல்=எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறை கின்றுளென்ற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கை. புல்லென்றேழிந்தனகோல்=புல்லென்று—அற்பத்தன மடைந்து. எனது நெஞ்சின் முன்னே அவையெல்லாம் அற்ப மாய்விட்டனபோலும் என்றவாறு. அவ்விடங்களில் போக்கு வரத்து அடியோடு அற்றுப்போனபடியாலே அவை புல்முடிப் போயினவோ என்கிறார்—என்றுரைப்பர் சிலர். ஏபாவம்!=சிறந்த ஸ்தலங்களைன்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது! ஜீயோ பாவம்!! என்று இரக்கந் தோற்றப் பேசுகிறபடி.

பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” “தடவரைவாய் மினிர்ந்து மின்னும்” என்ற இரண்டு பாசுரங்களும் இப்பாசுரத்தின் இரண்டாமழிக்கு எதிர்நில்லா என்று அழகிய மணவாளச்சீய ராருளிச் செய்யும் படி. (ஆஅ)

அகஞ்சிவந்த கண்ணினராய் வல்லினைய ராவார் *
முகஞ்சிதைவ ராமன்றே முக்கி —மிகுந்திருமால்
சீர்க்கடலை யுள்போதிந்த சிந்தனை யேன்றன்னை ..

ஆர்க்கடலாஞ் சேவ்வே யடர்த்து ?

(கதை)

வல் வினையர்	{ கடுமையானபாவங்	சீர் கடலை	{ கல்யாண குணங்க ஆவார் } களானவை
	ஆவார் } களானவை		ளாகிற கடலை
(தங்களுடைய குடியிருப்பை யிழங்குமையாலே)		உள் பொதுந்த	{ உள்ளே அடக்கிக் கொண்ட
அகம் சிவந்த கண்ணைனர்	{ (கொவத்தினால்) உள்ளே சிவந்த	சிந்தனையேன் தன்னை	{ சிந்தனையை யுடை யேனுன என்னை
ஆய்	கண்களை யுடை யனவாய்		
முக்கி	வருக்கி	செவ்வே	செவ்வையாக
முகம்	{ முகம் வாடியிருக் சிதைவராம் } கின்றனவால் அன்றே { வோ ?	அடர்த்து	நெருக்கி
மிகும்	{ எல்லாரிலும் தீமற் பட்டவானு	ஆர்க்கு அடல்	{ யாரால்டபத்ரவிக்க முடியும் ? (இரு வராலும் என் ளைத்திரஸ்கரிக்க முடியாது.)
திரு மால்	திருமாலினுடைய	ஆய்	

* . . .—[அகஞ்சிவந்த கண்ணினராய்] இப்படி என்னுள்ளே மிகவும் அபினிதேவசத்தைப் பண்ணிக் கலந்து வாழ்கின்ற திருமா வின் திருக்குணங்களை அதுவந்திக்கப் பெறுகையாகிற ஏற்ற முடைய என்னை ஒருவராலும் திரஸ்கரிக்க முடியாதென்று மகிழ்ச் சியின் கனத்தாலே மார்பு தட்டிப் பேசகிறுப்போலே யிருக்கிறது இப்பாசரம்.

இதற்கு முன்பு என்னை மிகவும் வருத்தின கொடிய கருமங்கள் இப்போது முன்பு போலே தனிக்கோல் செலுத்தி நலிய முடியானமை அண்டான சீற்றத்தாலே கண்கள் குதறிப்போய், “இதற்கு முன்பு செருக்கராய்த் திரிந்தநாமோ இப்போது இப்படி பரிபவப்படனின்றேம்” என்று வாய்விட்டுக் கதறவும் கதறு திருக்கவும் மாட்டாமல் ஊழைகள் உள்றுமாபோலே உள்றிக் கொண்டு முசுபங்கமடைக்கிறபழியைக் காணுக்கோள் என்கிறார் முன்னடிகளில். அசேதநங்களான கருமங்களை “வல்லினைய ராவார்” என உயர்தினைபோலக் கூறுவதும், அவற்றுக்குக் கண்

னும் முகமும் உள்ளனவோலக் கூறுவதும், ஆழ்வாருடைய தற் பேரதைப் பொறுத்து மகிழ்ச்சியினாய் கற்பனைகளென்க. முக்குதல்—வாய் விட்டுச் சொல்லமாட்டானமையும் வெறுமனிருக்கமாட்டானமையும்.

இனிமேல் எப்படிப்பட்ட கருமங்களும் தம்மை அடர்க்கமாட்டாவென்பதையும் அதன் காரணத்தையும் பின்னாட்களிற் பேசுகிறோர் மிகும் திருமால்—மிகச் சிறிய என்னுள்ளே வந்திருக்கச் செய்தேயும் விசாலமான விடங்களிற்போல உடல் பூரிக்கின்ற திருமால் என்னவுமாம். சீர்க்கடலை உள்போதிதலாவது—அப்பெருமானது அளவற்ற திருக்குணங்களை இடைவிடாது அதுஸந்தித்தல். பகவத்குணநுபவம் பண்ணப்பெற்ற யான் இனி யார்க்கும் சளைக்கமாட்டேன்; ஒன்றையும் பொருட்படுத்தாமல் எனது காரியமே கண்ணுயிருப்பேன் என்றாயிற்று. (கக)

அடர்போன் முடியானை யாயிரம்பேரானைச் ✕

சுடர்கோள் சுடராழி யானை ✕—இடர்கழியும்

மாதா பிதுவாக வைத்தே னெனதுள்ளே ✕

யாதாகில் யாதே யினி? (எ)

		அடர்த் தொன்
அடர் பொன்		யயான திரு
முடியானை		வபிவேதகத்
		தையுடைய
		வலும்
ஆயிரம்		இடர் கழியும்
பேரானை		மாதா பிது ஆக
		துக்கங்களைப்
		போக்கவல்ல
		தாயும் தங்கைய
		மாக
சுடர் கோள்	எஹஸ்ராமங்க	
ஆழியானை	ஊல்பிரதிபாதிக்	
	கப்படுவனும்	
	(சங்கிர வைர்யன்	எனது உள்ளே
	முதலிய) சுடர்	வைத்தேன்
	களை யெல்லாம்	இயந்திலே
	வென்ற	இருத்திவைன்;
சுடர்	விளங்குகின்ற	இனிமேல்
ஆழியானை	திருவாழியை	
	யுடையவனு	
	மான எம்பெரு	
	மானை	
		யாது ஆகில்
		யாதே
		(எனக்கு) என்ன
		நேர்ந்தா
		வென்ன?

* * *—[அடர்போன் முடியானை.] வல்வினைகள் இனிமேல் என்னை அடர்க்ககில்லா என்றார் கீழ்ப்பாட்டில். இனி அந்த வல்

வினைகள் என்னை என்ன செய்தாலும் எனக்கு வருவதொரு கெடுதியில்லை யென்கிறீரிதில். எம்பெருமானே ஸ்கல்வித பஞ்சுவ மாவன் என்று உறுதியான அத்யவஸாயம் கொண்டேனுணபின்பு இனி எனக்கு என்ன ஸம்பத்து நேர்ந்தாலும் ஸங்தோஷமுமில்லை, என்ன ஆபத்து நேர்ந்தாலும் ஸங்கடமுமில்லை யென்கிறூர். இப் படிப்பட்ட அத்யவஸாயங்கொண்ட ப்ரஹ்மாதனுக்கு இரணிய னும் அவனுடைய ஏவலாளர்களும் எத்தனையோ வகையான தீங்கு களை யினமுத்தார்களைனினும் அவன் திறத்து ஒன்றும் பயன்பட வில்லையே; பாம்புகளை விட்டுக் கடிக்க வைக்தார்கள்; தீயை வளர்த்தி அதிலே தள்ளினார்கள்; மலைகளில் நின்றும் தலைகிழாக உருட்டினார்கள்; சிங்கம் புவி யானை முதலிய கொடிய விலங்குகை ளைக்கொண்டு அச்சமுறுத்தினார்கள்; இன்னமும் எத்தனையோ செய்தார்கள். ப்ரஹ்மாதாழ்வான் ஒன்றையேனும் கைவியம் பண்ணினுளென்பதுண்டோ? பலபல பட்டுப் பிரதாம்பரங்களையும் அணிகலன்களையும் தந்து மகிழ்வித்து ஸ்வாதீநப்படுத்திக்கொள் ளாவும் பார்த்தார்கள்; அவற்றையுந்தான் கைவியம் பண்ணினுளே? பகவத் குணங்களில் சுடிபட்டவர்களுக்கு அதற்குப் புறம்பான லாபநஷ்டங்களொன்றும் கணிசிக்கப்பட மாட்டாவாகையாலே ஆழ்வாரும் “யாதாகில் யாதேயினி” என்று மிடுக்குத் தோற்ற மொழிகின்றார்.

அடர்போன்முடியானை=இங்குத் திருவபிழேகத்தை மாத்தி ரம் சொல்லி யிருப்பது 1. “செங்கமலக் கழலில் சிற்றிதழ்ப்போல் விரலில் சேர்திகழாழிகளுங்கின்கிணியும் அரையில் தங்கிய பொன் வடமும் தாளங்மாதுளையின் பூவொடு பொன் மணியும் மோதிர மும் கிறியும், மங்கல வைப்படையுந் தோள் வளையும் குழமூயும் மக ரமும் வாளிகளும் சுட்டியும்” என்கிற மற்றுமுள்ள திவ்ய பூங் ணங்கள் பலவற்றுக்கும் உபலக்ஷணமென்க. “பலபலவேயாபர ணம் பேரும் பலபலவே” என்றபடி எம்பெருமானுடைய விலக்ஷணமான திருவாபரணங்களையும் திருநாமங்களையும் திவ்யாயுதங்களையும் சிஂதிக்கப் புகுந்தால் இதர விஷயங்களைப் பற்றின லாபநஷ்டங்கள் ஒரு பொருளாக நெஞ்சிற்படுமோ என்பது உள்ளுறை.

சுடர்கோள்சுடராழி=உலகில் சந்திரன் ஸுமர்யன் நகஷத்திரங்கள் அக்னி முதலிய சுடர்ப் பொருள்கள் எத்தனையுண்டோ அவை யெல்லாவற்றினுடையவும் தேஜஸ்ஸைக் கவர்கின்ற ஆழி; திருவாழியின் முன்னே அவை யெல்லாம் இருள் மூடினாற்போலே கிடக்குமென்றபடி. “ஓநோ! ஓ நோ தூதியூ ஸ்வரதி =பாநோ! பா நோ தவதீயா ஸ்புரநி” என்ற (13) ஸ்தர்சநசதக ச்ளோகத் தில் இது விரித்துரைக்கப்பட்டது.

மாதாபிதுவாக =“மாதா பிதாவாக” என் நிருக்கவேணுமென்று சிலர் பாடத்தைத் திருத்துவார்கள்; அதுவேண்டா; வடமொழி யில் பிதா என்னும் பத்தின் பகுதியான பித்ரு என்பதை இங்கே பிது எனப் பிரயோகித்துள்ளார் (எ0)

இனிநின்ற நின்பெருமை யானுரைப்ப தேன்னே?

தனிநின்ற சார்விலா மூர்த்தி! —பனிநீர்

அகத்துலவு சேஞ்சடையா ஞகத்தான் நான்கு

முகத்தானின் ஞந்தி முதல். (எக)

தனி நின்ற	<table border="0"> <tr> <td rowspan="3">தானென்றுவனுமே காரணமாய் நின்றவனும்</td> <td>ஆகத்தான்</td><td>{ உன்திருமேனியை ஆச்சரியித்து வாழ்வன்;</td></tr> </table>	தானென்றுவனுமே காரணமாய் நின்றவனும்	ஆகத்தான்	{ உன்திருமேனியை ஆச்சரியித்து வாழ்வன்;	
தானென்றுவனுமே காரணமாய் நின்றவனும்	ஆகத்தான்		{ உன்திருமேனியை ஆச்சரியித்து வாழ்வன்;		
	சார்வ இலா		<table border="0"> <tr> <td rowspan="3">{ வேரெருவரைத் தனக்கு ஆதார மாக உடைத்தா காதவனுமான</td> <td>நான்கு</td><td>{ நான்முகக்கட முகத்தான்</td></tr> </table>	{ வேரெருவரைத் தனக்கு ஆதார மாக உடைத்தா காதவனுமான	நான்கு
	{ வேரெருவரைத் தனக்கு ஆதார மாக உடைத்தா காதவனுமான	நான்கு	{ நான்முகக்கட முகத்தான்		
மூர்த்தி		<table border="0"> <tr> <td rowspan="3">எம்பெருமானே!</td> <td>நின் உங்கி</td><td>{ உனது திருங்காபிக கமலத்தை மூல காரணமாக வடையவன்;</td></tr> </table>	எம்பெருமானே!		நின் உங்கி
எம்பெருமானே!		நின் உங்கி		{ உனது திருங்காபிக கமலத்தை மூல காரணமாக வடையவன்;	
	அகத்து பனி	<table border="0"> <tr> <td rowspan="3">உள்ளே குளிர்க்க கங்கை நீர் தங்குகின்ற சிவங்க ஜூடை யையுடைய ஞை சிவன்</td> <td>இனி</td><td>{ இப்படியான பின்பு</td></tr> </table>		உள்ளே குளிர்க்க கங்கை நீர் தங்குகின்ற சிவங்க ஜூடை யையுடைய ஞை சிவன்	இனி
	உள்ளே குளிர்க்க கங்கை நீர் தங்குகின்ற சிவங்க ஜூடை யையுடைய ஞை சிவன்	இனி	{ இப்படியான பின்பு		
சடையான்		<table border="0"> <tr> <td rowspan="3">நின் பெருமை யான் நின்ற உரைப்பது ஏன்னே</td> <td>நான்</td><td>{ உனது மேன்மையை ஞன் முயன்ற சொல்வது என்கனே?</td></tr> </table>	நின் பெருமை யான் நின்ற உரைப்பது ஏன்னே		நான்
நின் பெருமை யான் நின்ற உரைப்பது ஏன்னே		நான்		{ உனது மேன்மையை ஞன் முயன்ற சொல்வது என்கனே?	
		<table border="0"> <tr> <td>[என்னால் சொல்வப்போகா தென்கை.]</td> <td></td></tr> </table>		[என்னால் சொல்வப்போகா தென்கை.]	
	[என்னால் சொல்வப்போகா தென்கை.]				

* * *—[இனிநின்று நின்பேருமை] எம்பெருமானையே எல்லாவுறவுமாகப் பற்றினேனன்றார் கீழ்ப்பாட்டில். இங்கனே பேசின ஆழ்வாரை தோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என்னையே மாதா பிதுவாகக் கொண்டதாகச் சொன்னீரே, என் ஒட்டைய படிக எல்லாம் உமக்கு நன்றாய்த் தெரியுமோ? அறிவிராகில் கிறிது சொல்லிக்கானும்’ என்ன; பிரமனும் சிவதுங்கூட உன்னைப்பற்றி ஸத்தைபெற்றார்களன்னுநிற்க உன் பெருமை என்னுடைய பேச முடியுமோ வென்கிறார்.

தனிநின்ற சார்விலாமூர்த்தி =காரியப் பொருள்கள் யாவும் அழிந்த காலத்து “விசீ ஹவை நாராயண அந்தி” —எதோ ஹ வை நாராயண ஆஹீத்” [நாராயண நெருவனே இருந்தான்] என்று உபநிஷத்தில் சொன்னபடியே தனியனுக இருந்தவனே. என்கிறது—தனிநின்ற என்பதனால் அக்காலத்தில் கீழ்ப்பட்ட தெய் வங்களெல்லாம் மேற்பட்ட தெய்வங்களைச் சரணம்புக, எல்லாருமாக ஶ்ரீமந் நாராயணமூர்த்தியைச் சரணம் புதுந்து ஸத்தைபெற்றார்களன்று சொல்லிற் கீற யொழிய, நாராயணன் மற்றொருவனைப்பற்றி ஸத்தை பெற்றதாகச் சொல்லாமையாலே சார்விலாமூர்த்தி என்றார்; தான் மற்றொரு தெய்வத்தைச் சாராதமூர்த்தி என்கை. மூர்த்தி = அண்மைவினி; ஸ்வாமியீ! என்று விளித்தவாறு.

[பனிநீர் இத்யாதி.] கங்கையைச் சடையி ழைகொண்ட சிவன் உன்னுடைய திருமேனியில் ஏகதீசத்தை இருப்பிடமாகக் கொண்டு ஸத்தை பெற்றான்; நான்முகத்தை உனது நாயிக் கமலத்தில் வின்றும் பிறந்து ஜகத்ஸ்ரஷ்டி கர்த்தாவானுன்; இப்படியிருக்க, உனது பெருமையைப் புல்லியனுன் நான் பேசுவதென்று ஒன்றுண்டோ?—என்றாயிற்று.

ஆகத்தான் =ஆகமாவது சீரம் ஒரு ஸமய விசேஷத்திலே சிவன் முதலான தெய்வங்களுக்கு, எம்பெருமான் தனது திருமேனியின் ஒருபுறத்திலே இடம் கொடுத்து உதவினன் என்கிற இதைப் பெரிய குணமாகக்கொண்டு ஆழ்வார்கள் இதனை அடிக்கடி அருளிச் செய்வர்கள்; “ஏற்றுஞ்சியை ஆழ்வாய்மையிலிலும்; “அக்கும் புளியினதனுமுடையாரவரொருவர் பக்கம் நிற்க நின்ற பண்பர்” என்றார் பெரியதிருமொழியிலே திருமங்கையாழ்வார்.

நின்னுந்திமுதல் = அன்மொழித்தொகை ; [பஹாவ்ரி ஹிஸ மாஸமடங்கியது.] நின் உந்தியை முதற்காரணமாக வுடையவன் என்று பொருள்படுதலால். நின் உந்தியிலே பிறந்து உலகுக்கெல் லாம் முதற்காரணமாயிருப்பவன் என்றுரைத்தலுமாம். ... (எக)

முதலாந் திருவுருவம் மூன்றேன்பர் * ஒன்றே
முதலாகும் மூன்றுக்கு மென்பர் *—முதல்வா !

நிகரிலது காருருவா ! நின்னகத்த தன்றே ? *

புகரிலது தாமரையின் பூ.

(எட.)

முதல்வா	{ வகலகாரண பூதனை பெருயானே !,	சிகர் இவகு கார் உருவா	{ மேகமென்று சொல்லாம்படி அதனேடோத்து விளங்கானின்ற திருமேனியை யுடையவனே !
மூன்று திரு உருவும் முதல் ஆகும் என்பர்	{ பிரமன் விஷ்ணு சிவன் எங்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர், என்ற சிலர் சொல்லுவர்கள்;	புகர் இவகு தாமரையின் பூ	{ தேஜஸ்வா மிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானாது
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர்	{ மேற்சொன்ன மூன்று மூர்த்தி களுக்கும் வேலேரூரு தத்து வம் தலையா யிருக்கும், என்று மற்றுஞ் சிலர் சொல்லுவர்கள்;	நின் அகத்தது அன்றே	{ உன்னிடத்திலுள்ள தன்றே? [திரு நாபிக்கமலமே உன்று பரத் வத்தை வெளி யிடவல்லது என்றவாறு.]

* * *—[முதலாந்திருவுருவம்.] கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப் பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத்தள்ளி வித்தாந்தம் அருளிச் செய்கிறீர்தில்.

[முதலாந்திருவுருவம் மூன்றேன்பர்.] ப்ரஹமா, விஷ்ணு, சிவன் எங்கிற மூன்று மூர்த்திகளும் துல்யமாகவே உலகுக்குத் தலைவர்கள் என்று கொள்ளுகிற சிலருடைய கொள்கையை இத னால் அதுவதித்தபடி. அரி அயன் அரன் எங்கிற மும்மூர்த்தி களும் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வின்றியே ஸமாநராயிருப்பரென்று

சிலர் சொல்லுவார்கள்—என்றங்கிடங்களுக்கும் அது ஸ்வவித்தாந்தமல்ல, பரபக்கம் என்பது விளக்கும்.

[ஒன்றே முதலாகும் முன்றுக்குமேன்பர்.] உத்தீர்ணவாதிகளென்று சிலருண்டு; அவர்களுடைய கொள்கை இது; ப்ரஹ்மவிட்டினு ருத்ரர்களிற்காட்டில் வேறுபட்ட நான்காவது தத்துவம் ஒன்றான்டு; அதுவே இம்முன்று தத்துவங்கட்கும் நிர்வாஹுகமானது என்பராமவர்கள்; அவர்கள் துரிய ப்ரஹ்மவாதிகளெனப் படுவார்கள். அவர்களுடைய பக்ஷமும் ஸ்வவித்தாந்தமல்ல வென்று இதனால் காட்டப்பட்டது. ஸ்ரீமந்நாராயணனானுருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என வினிக்கின்றார் காண்மின் தேவைக்கும்போதே ஈகலதாபங்களும் ஆறும்படியான திருமேனிகொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலது காருருவா! என்றும் வினிக்கின்றார். “ஓருருவம் பெரன்னுருவம் ஒன்று செந்தி ஒன்று மாகடத்துருவம் ஒத்துநின்ற, மூவுருவங்கண்டபோது ஒன்று ஆஞ்சோதி முகிலுருவமேம்மடிகளுருவாநே” என்று திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில் பரதத்துவங்களையும் பண்ணும் பாசுரத்தில் அருளிச் செய்தமைகாண்க.

ஸ்ரீமந்நாராயணனே பரதத்துவமென்பது நன்கு பொருந்து மாறு விஷயம் காட்டுகிறார் நின்னகத்ததன்றே புகரிலது தாமரை யின்பூ என்பதனால் சிவன் பிரமனிடத்துத் தோன்றியவனென்றும்; அந்தப் பிரமன் உனது திருநாடிக் கமலத்தில் தோன்றியவனென்றும் சாஸ்த்ரங்களிற் சொல்லியிருக்கும்போது அந்தத் தாமரையைத் திருநாடியிலேயுடைய நீடியன்றே பரதத்துவமாக இருக்கத் தகுதி யுண்டென்று காட்டியவாறு.

இந்தப் பாசுரத்தையே பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்தவ—பூர்வசதகத்தில் பெரியவாரு ச்லோகமாகப் பன்னியுரைத்தார்; அதாவது—“த்ரோதேவாஸுலாஃ, பித்யஸ்தமதைப்பே, அ஧ிகாப்ரோ ஦ஸ்தை தூஷ்யங்பரம்—ஷுபிவித்காா— விஷ்ணுயா, விஷ்ணா, ஭ிஷ்வாஸ் வி஧ிவிவநி ஦ாந ழாவதஃ ததநந்தமாஷி பார்வதை ஸி஦்஧ாந்தமை நா: = த்ரையா தேவாஸ்துல்யா: ,தரிதயமிதமத்தைத், அதிகம்த்ரிகாதஸ்மாத்தத் வம் பரமிதி விதர்க்காங் விகடயங்-விபோர் நாபீபத்மோ விதிசிவாதா

நம் பகவத்: ததந்யத் ப்ருபங்கிபரவதிதி வித்தாந்தயதி நஃ.” என்பதாம். இந்த ச்லோகத்தின் பொருளையும் சிறிது விவரிப்போம்; [த்ரயோ தேவாஸ் துல்யா.] அரி அயன் அராணன் ஒும் மூன்று தெய்வங்களுக்கும் ஸாம்யங்சொல்லுவர் சிலர். [த்ரிதயமிதம் அத்வைதம்.] இம்மூன்று தெய்வங்களும் வெவ்வேற்றல்ல; ஒன்றேயென்பர் சிலர். கீழே சொன்னது த்ரிமூர்த்திஸாம்பவாதம்; இது ஐக்யவாதம். வஸ் துக்களின் பேதத்தை ஒப்புக்கொண்டு அவற்றுக்கு ஏற்றத்தாழ்வுகளில்லாமை சொல்லுவது ஸாம்யவாதமெனப்படும். வஸ் துக்களுக்கு பேதத்தையே ஒப்புக்கொள்ளாமை ஐக்யவாதமெனப்படும். இந்த ஐக்யவாதம் இப்பாட்டில் அதுவதிக்கப்படவில்லையாகி ஒம் அதனை விரவிப்பதும் ஆழ்வார்க்குத் திருவள்ளுமே யென்று ணர்க்கப்பட்டார் அதனையும் எடுத்துக் கூறினாரென்க. [அதிகம் த்ரிகாதல்ஸ்மாத் தத்வம் பரம்] இம்மூன்று தெய்வங்களிற்காட்டிலும் மேற்பட்டதான் தரியப்பற்றுமையே ப்ரதத்துவமென்று உத்திரணவாதம்பண்ணுவர் சிலர். [இதி விதர்க்காந் விகடயந் விபோ: நாபி பத்ம: இத்யாதி.] இப்படிப்பட்ட சங்கைகளை யெல்லாம் அடியறக்கின்ற திருநாடிக்கமலமானது ப்ரஹ்மருத்ரர்களுக்கும் முதற்கிழங்காயிருந்துகொண்டு ‘உலகவெல்லாம் எம்பெருமானுடைய புருவ நெறிப்புக்குப் பரவசப்பட்டது’ என்கிற வித்தாந்தத்தை நமக்கு நன்கு தெரிவிக்கின்றது—என்றாயிற்று. ஆகையாலே இப்பாசரத்தின் மொழிபெயர்ப்பாயிருக்கும் இந்த ச்லோகமென்று அதுவை திக்கக்கடவது. (எட.)

பூவையுங் காயாவும் நீலமும் பூக்கின்ற *

காவிமல ரென்றுங் காண்டோறும் x—பாவியேன்

மேல்லாவி மேம்மிகவே பூரிக்கும் * அவ்வவை

யெல்லாம் பிரானுருவே யென்று. (எந்)

பூவையும்	பூவைப்பூவையும்	காவி மலர்	} செங்கருநீர்ப்
காயாவும்	காயாம் பூவையும்		பூவையும்
நீலமும்	{ சரு நெய்தல்	என்றும் காண்	{ பார்க்கிற
	{ பூவையும்		தோறும் { போதெல்லாம்
பூக்கின்ற	புஷ்பிக்கின்ற	அவ் அவை	{ அக்தந்த மலர்க்
			எல்லாம் } கெல்லாம்

ளாளன் நம்மேல் அருள் செய்கின்றில்லை என்று இஃது என்ன கொடுமை !

நேஞ்சே ! புடைதான் பேரிதே புவி = இந்த வாக்கியத்தின் ஆழ்பொருளைக் கண்டறிந்து பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்யுமது பாரீ ; “அவர்க்கு நீர்மையில்லையென்னப்போகா திறே; அவர்நீர்மை ஏறிப்பாயாததோரிடந்தேஷன்கே கிடந்தோம் !” என்பது வியாக்கியான ஸ்ரீஸ்மக்தி. மேடான இடத்தைப் புடை யென்று சொல்லுவதுண்டாகையாலே, புவி புடைபேரிதே = நாமிருக்கு மிடம் (அவருடைய கருணைப் பெருவென்னம் ஏறிப்பாயமுடியாத) மேட்டுநிலமோ ? என்றதாரிற்று. இதற்கு மற்றொருபடியாகவும் பொருள் கொள்ளலாம் ; “புடைபெரிது” என்றுல் ‘விசாலமா ன து’ என்று ப்ரவித்தமாகச் சொல்லுவதுண்டாகையாலே அப் பொருளையே இங்குங்கொண்டு, “இந்தப் பூமி விசாலமன்றே ?” என்றதன் கருத்தாவது—விசாலமான இந்த நிலவுகத்திலே எம் பெருமானுடைய அருள்வென்னம் பாயவொண்ணுத எந்த மூலை யிலே கிடந்தோம் ! என்றதாகலாம். முந்தின பொருளே சுவை யுடைத்து. (எச.)

புவியு மிருவிசம்பும் நின்னகத்த * நீயென்

செவியின் வழிபுகுந்தேன் னுள்ளாய் — அவிவின்றி *

யான்பேரியன் நீபேரியை யென்பதனை யாரறிவார் ? *

ஊன்பருகு நேமியாய் ! உள்ளு. (எட.)

ஊன் பருகு சேமியாய்	(அஸூர ராக்ஷஸர் களின் சரீரத்திலுள்ள) மாம் வங்களைக் காவர்கின்ற திருவாழி யாழி யாழ்வா சௌகங்கையி வேங்கியுள்ள பெருமானே!	நின் அகத்த நீ	{ உன்னிடத்தே யுள்ளன ; உபய விழுதியை யும் உள்ளே அடக்கிக் கொண்டிருக் கின்ற நீ
	புவியும் இவ்வுலகமும்		
திரு விசம்பும்	{ விசாலமான மேஹுலகமும்	என் செவியின் { என் காது வழியே வழி புகுந்து { புகுந்து	அவிவு இன்றி { திருநானும் விட்டு நீக்காழிவு

என் உள்ளாய்	{ என் பக்கல் இரா நின்றூய் ;	நீ பெரியை எண்பதனை	{ நீ பெரியவு ஞன்று அறி
(ஆனபின்பு)		யார்	ஊருண்டோ?
யான்	{ நானே பெரியன்	{ உள்ளு	{ இதை நியே ஆலோ இத்துப் பார்.

* * *—[புவியுமிருவிசம்பும்] கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரகங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரைநோக்கி எம் பெருமான் “நீர் எனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமா? உருக்காட்டாதிருக்கிறோமா? ‘கல்லும் கனைகடாலும் வைகுந்தவானுடும் புல்லென்றெழுழிந்தனகொல் ஏபாவம்—வெல்ல, நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேன துள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலேல்பேசினதும் மறந்தொழிந்ததோ? உகந்தருளினாவிடங்களைல்லாவற்றையும் விட்டிட்டு உம் முடைய நெஞ்சுலையன்றே நாம் நித்யஸங்கிதிபண்ணியிருக்கிறது” என்றார்விச்செய்ய, ஆழ்வார் அது கேட்டுத்தேறி ஆந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானைடே போராடுகிறுரிதில்.

எப்பெருமானே! கீழுலகங்களும் மேலுகங்களுமாகிய வெல்லாம் உன்னிடத்தேயுள்ளன; அப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிரானின்ற நீ என் காது வழியாக என் ஊள்ளே புகுந்து பேரால்லிருக்கின்றூய்; ஆனாலும் ‘ப்ரஹ்மம்’ என்று உனக்குப் பேராயிருக்கிறது. எது எல்லாவற்றிற்காட்டிலும் பெரிதான வஸ்துவோ அது ப்ரஹ்மமென்னத்தகும்; விழுதிகளோமாத்திரம் வறித்துக் கொண்டிருக்கிற நீ பெரியவனு? அல்லது, விழுதிகளை வறிக்கிறவன்னையுங்கூடச்சேர்த்து வறிக்கிற நான் பெரியவனு? என்று ஆராயவேண்டாலோ? இதனை நன்கு ஆராய்ந்தால் நானே மிகப் பெரியவனுவேன்; ப்ரஹ்மமென்னும் பெயர் பெறுதற்கு நானே தகுதியடையேன்றேவன்; என் ஊள்ளே ஒரு மூலையிலே அடங்கிக்கூடக்கவல்ல உண்ணைப் பெரியவனென்று சொல்ல வொண்ணுமோ? இதனை நீதே ஆராய்ந்து பார்—என்கிறூர்.

“யான் பெரியன்” என்று தனி வாக்கியமாகவும் “நீ பெரியை யென்பதனை யாரறிவார்” என்று தனிவாக்கியமாகவும் கொண்டு உரைக்கப்பட்டது. இங்களன்றியே இரண்டையும் சேர்த்து ஏக

வாக்கியமாகவே உரைத்தலுமொக்கும். 'நான் பெரியவட்டை சீ பெரிய வட்டை, இதைப் பிறரால் அறியப்போகாது; சீ தான் ஆராய்ந்து அறியவேணும்' என்கை. (எடு)

உள்ளிலு முள்ளாங் தழக்கும் * வினைப்படலம்
விள்ளா விழித்துன்னை மேய்யற்றுல்* — உள்ளா
உலகளாவும் யானு முள்ளுவ னென்கோலோ? *
உலகளாந்த மூர்த்தி! யரை. (எசு)

உலகு	{ அளந்த மூர்த்தி }	த்ரிவிக்ரம பகவானே!	{ (பரமபதத்திலே வந்து) உன்னை உள்ளபடியே அடைந்து விட்டேனுகில்
உன்னை		உன்னை (நெஞ்சில்) அபுஸந்தித்த மாத்திரத்திலும்	
உள்ளாம்	{ தழக்கும் }	எனது நெஞ்சானது (வந்தோவதத்தினால்)	{ நீ வியாபித்திருக்கிற அளவும் } உலகமெங்கும்
தழக்கும்		தூரிக்கிண்றது;	
வினை படலம்	{ விள்ளா }	{ பாவங்களின் கூட டங்கள் என்னை விட்டு ஒழுங்கு போம்படி	{ நான் சொல்லுகிற என் கொலோ } விது ஸம்பாவி தந்தானே?
விழித்து		உன்னுலே நான் கூடாக்கிக்கப் பெற்று	உரை நீயே சொல்லு.

* * *—[உள்ளிலுமுள்ளந்தழக்கும்.] கீழ்ப்பாட்டிற் கூறியது எம்பெருமானை நெஞ்சால் அதுபவிக்கிற வளவிலேயே நெஞ்சு பூரித்துத் தழக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற் சென்று பரிபூர்ண ப்ரஹ்மாதுபவம் பண்ணப் பெறில் உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லெனும்படி குறைவின்றித் தழத்துவிடுவேன் போலுமென்கிறார்.

உள்ளிலும் உள்ளாம் தழக்கும்=பகவத் விஷயாதுவங்தாநத்தி னால் தமக்கு உண்டாகிற ஆநந்தமிகுதியை அறிவிப்பதான் அதிசயோக்தியாமிது. உள்ளாம் தழத்தலாவது நெஞ்சு ஸ்தூலிப்பதாம். உருவற்ற நெஞ்சுக்கு ஸ்தூலத்வம் அஸம்பாவிதமாயினும் ஸம்பா

விதம்போலப் பேசுவதன்கருத்து ஆங்கமிகுதியைக் காட்டுவதே யாம். இவ் விருள்தருமானாலத்தில் ஒரு மூலையிலே திருப்புளியின் பொந்திலே விருந்துகொண்டு உண்ணை நெஞ்சால் வினைக்கும் மாத்தி ரத்திலேயே நெஞ்சு இப்படி பூரிக்குமீயானால், என்னுடைய கரும பாசங்களொல்லாம் அடியோடே தொலைதொழியும்படி பரிபூரண கடாக்கும் செய்தருளாப்பெற்று * நலமந்த மில்லதோர் நாட்டிலே வந்து நித்யாதாபவம் பண்ணப்பெற்றால் பின்னைத் தடிப்பதற்கு இடம் போராதுபோலும். ஸ்வரூபத்தாலே உலகத்தையெல்லாம் நீ எப்படி வியாபித்து நிற்கிறுயோ அப்படி நானும் ஸ்வபாவத்தாலே உலகமெங்கும் வியாபித்து நிற்பேன்போலும் என்கிறூர். உலகத் தையெல்லாம் பூரிக்கவல்லதாம்படி உடல் தழிக்குமாவு ஆங்க தத்தை அடைந்திடுவேனன்றே என்றவாறு. ... (எ)

உரைக்கிலோர் சுற்றத்தா ருற்றுரேன்றுரே? *

இரைக்குங் கடற்கிடந்த வேந்தாய்! *—உரைப்பேல்லாம்

நின்னன்றி மற்றிலேன் கண்டாய் * எனதுயிர்க்கோர்

சோன்னன்றி யாகுங் துனை. (எ)

இரைக்கும்	கடல்	{ கோவதிக்கின்ற திருப்பாற் கடவிலே	என அது உயிர்க்கு }	என் ஆத்மாவுக்கு
கிடந்த			{ பள்ளிகொண்டிரா நின்ற	{ ‘ஸர்வதர்மாங் பதித்யஜ்ய’ என்கிற சரம ச்சோகமாகிற ஒரு சொல்லாலே
எந்தாய்		ஸ்வாமி!,		
உரைக்கில்-		{ ஆராய்ந்து சொல்லில்,	நன்றி ஆகும் துனை	{ உதவிசெப்பும் துனையும்,
ஒர் சுற்றத்தார் உற்றூர் என்ற ஆரே		{ (நீ தவிர) தாயாதிக பொன்றும் பந்துக்க பொன்றும் சொல்லக் கூடியவர்கள் எனக்கு ஆரேனு முன்டோ?	உரைப்பு எல்லாம் .	{ மற்றும் சொல்லப் படுகிற எல்லா வகையான ஆணையும்
			நின் அன்றி மற்று இலேன் கண்டாய்	{ உண்ணைத் தவிர வேறொருவரை யும் உடையே ஊல்லேன்காண்.

* * *—[உரைக்கிலோர் சுற்றுத்தார்.] எம்பெருமான் திருநாமம் செவியில் விழுந்தமாத்திரத்திலே செஞ்சு குளிரும்படியாக இப்படி அவன்பண்ணின பேருதவியைச் சிந்தித்து “பிரானே! நீதவிரோஹமாக வேறுயாரும் எனக்கு உறவினரல்லர்; ஸகலவித பந்துவும் எனக்கு நீயோன்” என்கிறார்.

“ஒர் சுற்றுத்தாருந்று ரென்றில்லை” என்று நிஷ்கர்விததே சொல்லாமாயிருக்க அங்குனம் சொல்லாது “உற்றுரென்று ஆரே?” என்று எம்பெருமானைக் கேள்வி கேட்பதன் கருத்துயாதெனில்; நாம் எம்பெருமானை இப்படி கேள்வி கேட்டால் அதற்கு அவன் சோதிவாய்திறந்து “வேறுயாருமில்லை; நானேயுடோன்” என்று உத்தரமருநிச் செய்திடுவான் என்ற கருத்துப்போலும். இரைக்கும் கடல்=எம்பெருமானுடைய நித்ய ஸங்கிதாநத்தாடேஸ மகிழ்ந்து கொந்தலிக்கின்ற கடல் என்றபடி. எந்தாய்—‘எந்தை’ என்பதன் விளி.

ஓர் சோல் நன்றியாகுந்துணை = அ. ஜ. ஏ. நீண வியாஜமாகக் கொண்டு “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வரஜ-அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷியிஷ்யாமி மாசக:” என்று பிரதிஜ்ஞை பண்ணிச்சொன்ன ஒரு சொல்லாலே எமக்கு நீ துணையாவதுபோல வேறு ஆரேனும் ஆவாருண் டோ என்கை. ஸ்ரீ விழிஷ் னுழவாணை வியாஜமாகக்கொண்டு “ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ் மீதிச யாசதே-அபயம் ஸர்வவழூதேப்யோ ததாம்யேதத் வரதம் மம.” என்று சொன்ன ஒரு சொல்லையும் இங்கு அர்த்தமாகக்கொள்ள லாம். இவ்வகையாக சாஸ்த்ரங்களில் எம்பெருமான் அடியார்களோ நோக்கிப் பிரதிஜ்ஞாநுபண்ணி எக்டெந்தத் துணையாகத்தான் ஆவதாக அருநிச் செய்திருக்கிறுனே அவற்றை யெல்லாம் கருதி “உரைப்பேல்லாம்” என்கிறார். ... (என)

துணைநாள் பெருங்கிளையுங் தோல்குலமும் * சுற்றுத்
திணைநாளு மின்புடைத்தா மேலும் *—கணைநாணில்
ஓவாத் தோழிற்சார்ங்கள் தோல்சீரை நன்னேஞ்சே! *
ஓவாத ஓணைக் வண்... (எங)

துணை	ஸ்நேஹிதர்களும்	நல் நெஞ்சே	நல்ல மனமே!
நாள்	ஆயுஸ்லாம்		(நி அவற்றில் ஆசை கொள்ளாமல்)
பெரு கிளையும்	{ பிள்ளைகள் பேரங்க வென்கிற பெரிய ஸந்தானமும்		{ அம்புகள் நாணில் நின்றும் சுருகாலும் மாருதபடி வீரத்தொழில் செய்து கொண்டே யிருக்கிற வில்லை யுடையனுண இராம பிரானுடைய
தொல் குலமும்	{ பரம்பரையாக வருகிற நற்குலமும்	கணை நாணில் ஓவா தொழில்	
சுற்றுத்து இணை {	{ பந்துக்களோடே சேர்ந்திருப்பதும் (ஆகிய இவை யெல்லாம்)	சார்ந்கள்	
நாளும்	நாள்தோறும்		
இன்பு உடைத்து ஆம் ஏலும்	{ (துக்கத்தை யுண்டு பண்ணுமல்) ஸந்தோஷத்தை யுண்டுபண்டு வனவென்றே வைத்துக் கொண்டாலும்,	தொல் சீரை	{ இயற்கையான நெருகுணங்களையே
		ஓவாத உடன்	{ நித்யபோக்யமாக அநுபவிக்கக் ஈடுவாய்.

* * *—[துணைநாள் பேருங்கிளையும்.] ஸாமாந்யமாக உலகத் தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பல்லை விரும்புவர்; நல்ல துணையோடு கூடியிருத்தல் நன்று என்று சிலர் நினைப்பர்; ‘நாம் சிரஞ்ஜீவியாக வாழுக்கட்டவோம்’ என்று சிலர் காழுவார்; ‘பிள்ளைகளும் பேரங்களுமாகப் பரந்த ஸந்ததிகளுடனே வாழுப்பெறுவோம்’ என்று சிலர் விரும்புவர்; ‘நற்குலப்பிழவியே நச்சத்தகுந்தது’ என்று சிலர் நச்சவர்; ‘பந்துக்களோடு கூடிவாழ்தல் சிறப்பு’ என்று சிலர் கருதுவர்; ஆகவிப்படி அவரவர்கள் விரும்பும் புருஷார்த்தங்கள் இந்த ஸம்ஸாரங்கிலத்திலே அநர்த்தமாகப் பர்யவங்கிக்குமேயன்றி இன்பமாகத் தலைக்கட்டாது; ஒருகால் இவையெல்லாம் இன்பமயமாகவே யிருந்தாலும் நெஞ்சே! நி இந்த அற்ப பலன்களில் கால்தாழாது பகவத் குணைபவமாகிற நல்ல காலத்தைப் பத்தையே மேற்கொள்ளக் கடவை என்று தாம் திருவுள்ளத்திற்கு விரிதமருளிச் செய்கிறூர்.

[கணை நாணில் இத்யாதி.] ஆச்சிரித விரோதிகளைக் கிழங்கறக் களைவதே காரியமாகக் கொண்ட இராமபிரான் ஒரு நொடிப்பொழு

தும் வில்தொழிலை விட்டிருக்கமாட்டான். அப்படிப்பட்ட மஹா வீரனுடைய சரிதமே நித்ய போக்யமாகக்கடவுது என்கை. “ஸ்ரீவாஸா! வானுமா— வரமா— விஷு— சுதாங்குஷாய் சரிதம் தன்ஸீவதீஸ்— லோத்னைவ ஹந்த ஹந்தமாந் பரமாம் விமுக்திம் புத்தயாவதுநாய சரிதம் தல ஸெவத்தலெள்.” என்று அதிமாநுஷ்ணதவத்திலே ஆழ்வானருளிச் செப்தபடி சிறிய திரு வடி இன்றைக்கும் ஸ்ரீராம குணநுபவமே பொதுபோக்காக இருப்பதுபோல் ஆழ்வார்தாமும் ஆசைப்படுகிறாய்த்து.

ஓவாத—ஒரு சூதனாகாலமும் விட்டு நீங்காத. ஊண்-உணவு “பாதேயம் புண்டார்காக்கி நாமஸங்கர்த்தநாம்ருதம்” இத்யாதிகளை விளைப்பது. (எஅ)

உண்ணேட்டேத் தேசன்றே! யூழ்வினையை யஞ்சுமே? *

விண்ணேட்டை யோன்றுக மேச்சுமே? — மண்ணேட்டில் ஆராகி யேவ்விழிவிற் ருஞாவும் ஆழியங்கைப்

பேராயற் காளாம் பிறப்பு. (எக)

மண்நாட்டில்	{ இந்தமண்ண ஞாலகத்திலே
ஆர் ஆகி	{ எப்பிறவியிலே பிறந்தவராயினும்
எவ்	{ எப்படிப்பட்ட இழி தொழில்களோ புடையவர்களோயினும்,
இழிவிற்று ஆனாலும்	

ஆழி அம்கை பேர் ஆயங்கு ஆள் ஆம் பிறப்பு	{ திருவாழியை அழிகிய கையிலேயுடைய ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கு அழிமைப் பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது
--	--

உள்நாடுதேச	{ பரமபதத்திலுள்ள தேஜஸ்ஸை யுடையதன்றே?
ஷஷ்ம்	{ அநாதியான வினையை அஞ்சுமே
விண்	{ ஸ்வர்க்க நாட்டை { லோகத்தை
ஒன்று ஆக	ஒரு பொருளாக
மெச்சுமே	விரும்பக்கூடுமோ?

விண்	{ ஸ்வர்க்க நாட்டை { லோகத்தை
ஒன்று ஆக	ஒரு பொருளாக
மெச்சுமே	விரும்பக்கூடுமோ?

* * *—[உண்ணேட்டேத் தேசன்றே.] எவ்வகையான இழிகுலத் திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான தெட்ட நடத்தைகளை

யுடையவர்களானாலும், எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருத்த லாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய பிறப்பு நித்ய ஸுலுரிகளின் திருமீமனிபோலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்; எப்படிப்பட்ட ராவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்ச வேண்டியதில்லை; சவர்க்க லோகத்தி ஆள்ள தீவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவியைவாலூ கீர்மை பொருந்தியதாதலால் தீவ பேரனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது-என்று, பகவா அக்குத் தொண்டரா யிருப்பாருடைய ஜன்மேமீசிறந்த ஜன்மமென்கிறூர் இப்பாட்டில்.

ப்ராஹ்மணஜாதிபை சிறந்த தென்று பலர் ப்ரமித்திருப்ப துண்டாகையாலே அங்க ப்ரமத்தைப்போக்கித் தொண்டக்குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவிடில் அக்குலம் சன்டாள குலத்தினுட்குடை கெட்டதாம்; சண்டாளகுலத்திற் பிறந்து வைத்தும் வலந்தாங்கு சக்கரத்தண்ணால் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில் அவர்களே விண்ணுவாரிலுஞ் சீரியராவர்; ஆகவே, ஜாதி அப்ரயோஜகம்; பகவத் தேசஷத்வமே ப்ரயோஜகம் என்றதாயிற்று இவ்வர்த்தம் ஸ்ரீவசநாஷனத்தி லும் ஆசார்யவழ்ந்றுதபத்திலும் நன்கு விசதமா தும் “தேவத்வமும் நின்தையானவனுக்கு ஒளிவரும் ஜனிகள் போலே ப்ரஹ்மஜங்மும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி உண்ணுட்டேதே சிறே” என்ற ஆசார்யவழ்ந்றுதய ஸ்ரீஸுக்தி இவ்விடத்தில் அது வெந்திக்கவுரியது.

உண்ணுட்டேதேச = எம்பெருமானைக்கண்ணடுத்தும் பாராத பாவிகள் நிறைந்த இந்த லீலாவிழுதி புறநாடென்றும், பகவத் கைங்கர்ய ரவிகர்கள் நெருங்கி அவனுக்கு அந்தரங்கமாயிருக்கிற நித்யவிழுதி உள்ளடென்றும் கொள்ளத்தகுப். “**உள்ளாட்டேதேச**” என்று—பரமபதத்தில் எம்பெருமானுடைய கைங்கரியத்திற்குத் தகுதியாகக் கொள்ளுகிற தேவூம்போலே சேஷவஸ்துவான ஆத்மாவுக்கு இழிப்பும் தேஜஸ்கரம் என்றவாறு. “அணையவூரப் புணை, அடியும் பொடியும்படப்பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜனிக்கப்பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜங்மங்களைப் பெருமக்களும்

பெரியோரும் பரிக்ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்” என்ற ஆசார்ய ஹ்ரு கப ஸாக்தியும் இங்கு அநுஸங்கீதம்.

ஊழ்வினையை அஞ்சலே? = எம்பெருமானுக்கு அடிமைப்பட்ட ஷருக்கையாகிற ராஜகுல மாஹாத்மியத்தாலே எவ்வகைப்பட்ட பாவத்திற்கும் அஞ்சலேவண்டியதில்லை என்றபடி.

விண்ணாட்டை யோன்றுக மேச்சலே? = இங்கு ‘விண்ணாடு’ என்று பிரமன் முகவிய தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லு கிறது ப்ரஹ்மாதி தேவர்களின் பிறஷ்டிற் காட்டிலும் பகவத் பக்தர்களின் பிறவி சீரியது என்றபடி. அன்றி பீ, எம்பெருமானுக்கு அடிமை செய்துகொண்டு வாழப்பெறில், ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் முகவிய எப்படிப்பட்ட பதவிகளும் ஒரு பொருளாகவே கெஞ்சிற்படாது என்றபடியுமாம். பகவானுக்கு அடிமை செய்து கொண்டு இங்கிலக்திலே கிடந்தாலும் இதுவே பரமபதத்திலும் சிறந்ததாகையால் தேவலோகமும் நரகமாய்த் தோற்று மென்கை. (எக)

பிறப்பிறப்பு முப்புப் பிணிதுறந்து * பின்னும்

இறக்கவு மின்புடைத்தா மேலும் *—மறப்பேல்லாம்

ஏதமே யென்றல்லா லெண்ணுவனே? * மன்னனாந்தான்

பாதமே யேத்தாடி பகல். (அப)

பிறப்பு	பிறவியையும்		உலகளாந்த
இறப்பு	மரணத்தையும்	மண்	பெருமாலுடைய
மூப்பு	மிழத்தனத்தையும்	அளங்தான்	திருவதிகளை
பிணி	வியாதிகளையும்	பாதமே	வாழ்த்தப்பெறுத
துறந்து	ஒழித்து	ஏத்தா பகல்	காலங்களி
பின்னும்	{ அவ்வளவோடு மல்லாமல்	மறப்பு	லுண்டான
இறக்கவும்	யிகவும்	எல்லாம் }	மறப்புகள் எல்லாம்
இன்பு	{ ஆங்க முடையதான கைவல்யமோக்கம்	ஏதமே என்று	துன்பமென்றே
உடைத்து ஆம் ஏலும்	உண்டாவ தாலுலும்	அல்லால் } எண்ணுவனே	எண்ணுவனே யொழிய வேறு வகையாக எண்ணுவனே?

* * *—[பிறப்பிறப்பு] ஸம்ஸார நிலத்தில் உண்டாகக் கூடிய எவ்வகைத்துன்பங்களும் தொலைந்து கைவல்ய மென்கிற

ஆத்மாநுபவ மஹாந்தம் கிடைப்பதானாலும் எம்பெருமானுடைய அநுபவமில்லாமல் அவனே மறந்தொழில்து அநுபவிக்கும் அநுபவமெல்லாம் துக்கமய்தீம்யாகும்—என்கிறுரிப்பாட்டில்.

மோக்ஷம் இருவகைப்படும்; எம்பெருமானை அநுபவிப்பது ஒரு மோக்ஷம்; ஸ்வாத்மாவையே அநுபவிப்பது மற்றொரு மோக்ஷம். இதுவே கைவல்யமோக்ஷ மெனப்படும். பகவதநுபவ மோக்ஷமே ஸ்வாத்மக்குச் சேர்ந்ததென்றும் கைவல்யமோக்ஷம் ஹெயமென்றும் கைவல்யாலிலம் பறைச்சேரிபோலே இகழுத்தக்க இடமென்றும் ஆரியர் கொள்வர். மறுபடியும் பிறப்பில்லாமை, பினியில்லாமை, கிழுத்தணமில்லாமை, இறப்பில்லாமை என்னுமிவை மேற்சொன்ன, இருவகை மோக்ஷங்களைப் பெற்றவர்களுக்கும் பொதுவாயினும் கைவல்யமோக்ஷத்தில் பகவத் கைங்கரிய மில்லாமையாகிற பெரியதொரு குறை உண்டாகொலே இக்கைவல்ய மோக்ஷம் ஹெயமா யொழிகின்றது; இவ்வர்த்தமே இப்பாட்டில் அருளிச் செய்யப்படுகின்றது.

“ஜூராமரணமோக்ஷாய மாமாச்சித்ய யதந்தி யே” என்று பகவத்கிணதையில் [7—29] சொல்லியிருப்பதை அடிப்பொற்றி, “பிறப்பிறப்பு மூப்புப் பினிதுறந்து” எனப்பட்டது. இநக்கவும்- மிகவும்; (அளவில்லாமல் என்கை.) (அ) (அ)

பகலிரா வென்பதுவும் பாவியாது * எம்மை

இகல்செய் தீருபோழுது மாள்வர் *—தகவாத்

தோழும்பரிவர் சீர்க்குஞ் துணையிலரேன் ஜேரார் *

சேழும்பரவை மேயார் தேரிந்து.

(அக)

செழு பரவை மேயார்	அழகிய திருப்பாற் கடவிலே பொருந்திக் கண் வளர்ந்தகுஞம் பெருமான்,	என்று தெரிந்து ஒரார்	என்பதை ஊன்றி ஆராயாதவனும்,
	“இவ்வாழ்வார் நம்முடைய அருஞக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;		பகல் இரா என்பதுவும் பாவியாது
இவர் தகவா தோழும்பர்	சிர்மை பொருந்திய துணையை உடை யவருமல்லர் ”	இரு பொழுதும்	பகற்போது, இராப்போது என்கிற வாசியின்றியே எப்போதும்
	சிர்மை பொருந்திய துணையை உடை யவருமல்லர் ”		இகல் செய்து { வலிகட்டாயப் படுத்தி
சிர்க்கும் துணை இலர்	எம்மை	அம்மை ஆள்வர்	அடியேனை அதை வியாவின்றுன்.
	துணையை உடை யவருமல்லர் ”		

* * *—[பகலிரா.] எம்பெருமானுடைய அதுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்த்திருக்கிறபடியை அருளிச்செய்கிறுர். எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந் திருப்பனங்கில் என்னை ஒரு பொருளாக நோக்குவதற்கே ப்ரஸக்தி யில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்; அவ்வளவே வேய? குணநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹாயமுமில்லாதவனு யிருக்கின்றேன்; இப்படிப்பட்ட என்படி களை எம்பெருமான் ஆராய்ந்திருப்பனங்கில் என்னைக் கடாக்கிக்கவே மாட்டான்; இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலமும் என்னை வலிகட்டாயப்படுத்தி யிமுத்துத் தன் அதுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அதுக்ரஹஞ்செய் கின்றுன்—என்கிறு.

இகல் செய்தல்—யுத்தம் பண்ணுவதல்; எம்பெருமான் ஆழ்வா ரோடு யுத்தம்பண்ணுவையாவது என்னை என்னில்; தன் னுடைய குணங்களை அதுபவிக்குமாறு நிர்ப்பந்தப்படுத்துதலாம். இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீவாலக்தி:—‘தம்முடைய குணங்களாலே எடுப்பும் சாய்ப்படுமாக யுத்தம்பண்ணி இரண்டுபோதும் ஆள்வர்; அம்புபட்ட புண்ணுமுக்கு மருந்துவிடு; துவாந்தாலே யீடுபட்ட புண்ணுக்கு மருந்தில்லையிரே.’

இவர் தகவாத் தொழும்பர், சீர்க்கும் துணையிலர் என்று ஓரார் = ‘தொழும்பர்’ என்று அடிமை செய்பவர்க்குப் பெயர்; நீசர்களே அடிமைசெய்ய உரியவராதலால் இங்குத் ‘தொழும்பர்’ என்றது நீச ரென்றபடி. தகவு என்று தயவுக்குப் பெயர்; ‘தகவன்’ என்றால் ‘தயவுக்கு விஷயமாகக் கூடியவன்’ என்று பொருளாம்; ‘தகவாத் தொழும்பர்’ என்றது—தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றதாயிற்று.

[சீர்க்கும் துணையிலர்.] ‘சீர்க்கும்’ என்றது துணைக்கு அடை மொழி; ‘சீர்மை பொருந்திய’ என்றபடி. பகவத்கீலையிலே (10-9.) “மதிழ்தா மதிழ்ப்ராணா: ஹா஧யந: வரஸுரமீ க஥யநஷ்ட: மா: நித்யா: துஷ்யநிச: ரம: நீஷ:—மச்சித்தா மத்தகதப்ரானு: போதயந்த: பரஸ்பரம்—கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திச ரமந்திச:” [இதன் பொருள்:—நெஞ்சை நமக்கென்றே பறி

கொடுத்து, அப்படியே நம்மைப்பிரிந்தால் தரித்திருக்கமாட்டாமல் பிராணையும் நம் அதினஞ்செய்து தாம் தாம் அங்பவித்த நம் குணங்களையேடுத்து ஒருவர்க்கொருவர் சோல்லிக்கோண்டு அப்படியே நாம் செய்த திவ்ய சேஷ்டிதங்களையுமெடுத்துப் பேசிக் கொண்டு ஆநந்திக்கிருர்கள்.] என்றாருளிச் செய்திருப்பதில், பகவத் குணங்களை ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளுதலும் ஒரு சிறந்த காரியமாகச் சொல்லப்பட்டுள்ளது; அப்படி பேசிக்கொள்வதற்குத் தாம் (ஆழ்வார்) துணையற்றவர் என்கிறோர். இப்படியிருக்கச் செய்தேயும் எம்பெருமான் என்னை உபேக்ஷித்திடாமல் தனது நிர்வேஹதுக கருணையினால் குணநுபவம் செய்விக்கிறுனென்றாரா பிற்று.

பரவை - ஸமுத்ரம். (அக)

தேரிந்துணர்வோன் றின்மையால் தீவினையேன் * வாளா
இருந்தோழிந்தேன் கீழ்நாள்க லேல்லாம் *—கரந்துருவின்
அம்மாளை யந்நான்று பின்றேடர்ந்த ஆழியங்கை
அம்மாளை யேத்தா தயர்த்து. (ஏல)

தீவினையேன்	{ மூறாபாபியான நான்	அழி அம் கை	{ அறுகாழி மோதி ரத்தை அழிகய திருக்கையி வணிந்திருந்த இராமபிராளை
தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்	{ விவேகவுணர்ச்சி சிறிதுமில் லாமையினுலே,	அம்மாளை	
அங்நான்று	{ முன்பொரு காலத்தில்	ஏத்தாது	{ தோத்திரம் செய்யாமல்
கரந்த உருவின் அமாளையின் தொடர்ந்த	{ நிலைமான வருவத்தை மறைத்துக் கொண்டுவந்த அந்த மார்ச மாளைப் பின்தொடர்ந்து கொன்ற	அயர்த்து	அறிவுகெட்டு
		கீழ் நாள்கள்	{ கீழ்க்கழிந்த கால மெல்லாம் வீணைக வாளா இருந் தொழிந்தேன்

* * *—[தேரிந்துணர்வு.] ஆழ்வார் இப்போது பகவத்குணது பவம் பண்ணப்பெற்றதுபோல் கீழ்நாள்களிலும் பண்ணப்பெற வில்லையே! என்று அதூபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல

பகலும் போயினவன்று அஞ்சியமுதேன்” என்று பொய்கை யாழ்வார் கதறினாதுபோலத் தாழும் கதறுகின்றார்.

“ உணர்வின்மையால், உணர்வொன்றின்மையால், தெரிந்துணர்வொன்றின்மையால் ” என்று மூன்றுபடியாகக் கேட்டும். ‘தேஹுத்திற்காட்டில் ஆத்மா வேறுபட்டவன்’ என்கிற ஞானமில்லாமையைக்கருதி ‘உணர்வின்மையால்’ என்றார் ; ‘ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்ட வஸ்து’ என்கிற ஞானமில்லாமையைக்கருதி ‘உணர்வொன்றின்மையால்’ என்றார் ; ‘பகவத்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவத்சேஷத்வம்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதித் ‘தேரிந்துணர்வொன்றின்மையால்’ என்றார். ஆக, இப்படிப்பட்ட விவேகவுரைர்ச்சிகளில்லாமையினுடைல் பாவியேன் வாணுள் பலவற்றை வீணாகக் கழித்தொழிந்தேன்-என்கிறார்.

[கரந்திருவின் இத்யாதி.] அன்பர்கள் எவ்வின காரியத்தை அன்புடன் ஏற்றுச் செய்யவல்ல பெருமானுடைய திருக்குணங்களிலீடுபட்டுத் துதிக்துவாழுமீமை பாடேழபோனென்கிறார். மார்சன் நிஜரூபத்தை மறைத்துப் பொன்மான் வடிவிடுண்டு பஞ்சவடியில் வந்து தொன்றினபோது, 1. “பொன்னெநுத்த மானென்று புகுந்தினிதுவிளையாட, நின்னன்பின் வழிநின்று சிலை பிடித்தெம்பிரானைக” என்கிறபடியே, பிராட்டியின்முகம் கண்றுமைக்காக அம்மாயமானைப் பிடித்துவருவதாக அதன்பின்னே யெழுந்தருளினவனும் அறாழி மோதிரத்தைத் திருக்கையிலே அணிந்திருந்தவனுமான இராமபிரானைத் துதிக்கப்பெறுமல் அறிவு கெட்டுக்காலங்களைப் பாடேழுகழித்தேன்.

“கைகேயிவரக்கில் அகப்படாவிட்டது பெருமாள் திருக்கையில் அறாழியொன்றுமேயிரே” என்றும், “பெருமாள் மாயமானை எப்து மீண்டெழுந்தருஞ்கிறபோது அடிக்கொதித்து நடக்கமாட்டாமை தளிர்களை மூறித்திட்டு அதன்மேலே எழுந்தருளினுரைன்று ஒருவன் கவிபாட எம்பெருமானார் கேட்டருளி ‘மாறியிடுகிற திருவடிகளிலே என்தலையை மடிக்கப்பெற்றிலேனே !’

என்று வித்தராயருளினார்” என்றமுள்ள வியாக்கியான பூர்ணமுக திகள் அதுவும் திக்கத்தக்கன.

“தெரிந்துணர்வு” என்ற விடத்தும் “கரந்துருவின்” என்ற விடத்தும் தொகுத்தல்விகாரம்; தெரிந்த + உணர்வு; கரந்த + உருவின். (ஆ)

அயர்ப்பா யயராப்பாய் நெஞ்சமே ! சொன்னேன் .

ഉ യപ്പോമ் നേരിയിതുവേ കന്റായ് *—ചേയർപ്പാല

வல்லவே செய்கிறுத்தி நேஞ்சமே ! யஞ்சினேன் *

மல்லர்நாள் வவ்வினை வாழ்த்து.

କେନ୍ତୁଚମେ ଓ ମନେମେ !

செயற்பால் { செய்யத்தகாத
அல்லவே } வர்க்கறயே

செய்கிறதி செய்ய முயல்வா
பொன்ற

அஞ்சினேன் { (உண்ணப்பற்றிப்) பயப்படு கின்றேன் ;

மல்லர்களின் ஆயுளை
முடித்த கண்ண
பிரானை மங்களா
சாஸநம் பண்ணிக்
கொண்டிரு ;

உய போம் { உஜ்ஜீவிக்கலாம்
நெறி இதுவே { வழி இதுவே
கண்டாய் { காண் :

அயர்ப்பாய் { (அப்பெருமானை) மறந்து கெட்ட டாலும் தெடு :

அயராப்பாய் { மறவாமல் நினைந்து
வாழ்ந்தாலும்
வாழ்;

சொன்னேன் } சொல்லவன
 திய ஸித்ததச்)
 சொல்லி
 வைத்தேன்.

* * *—[அயர்ப்பாய்.] கீழ்க்குறிந்த காலம் போலே இனிமேல் வரும்காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள பகவத்குண்டு பவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிற்.

யോക്യതയില്ലാത നാമ് എമ്പെരുമാൻ നെന്തുചാല് നിൽക്കപ്പതുമ് വാധാല് തുതിപ്പതുമ് തലൈധാല് വണങ്കുവതുമ് അവഞ്ഞുക്കു അവത്യമ് എന്റു അയോക്യതാനുഖന്താനമ് പണ്ണണിപ്പ് പിണ്വാങ്കു തലില് ആളുവാരുടൈയ തിരുവുൾസമ് അഴിക്കടി ഊൺ്റുകിര വழക്ക മുൻന്തേ; അപ്പടി ഇൻനമുമ് ഉണ്ടാകപ്പെറ്റില് പകവത്കുഞ്ഞു പവല് മുട്ടുപ്പട്ടുമേയെൻ രു അങ്കി നെന്തുചൈ നോക്കി, ഒ നെന്തുചേ! അയോക്യഭാനണ്റു പിണ്വാങ്കുകയിലേ മഹാപാട്ടിയുമ് നീ ഇരംകി വിചുവായോവെൻ രു നാാൻ മികവുമ് അങ്കിഞ്ചേൻ. ഇനി നീ അപ-

படி ஒருகாலும் செய்யலாகாது ; இப்போது நாம் பகவத்குண்டு பவம் செய்துகொண்டிருப்பதுபோலவே எப்போதும் செய்து கொண்டிருப்பதுதான் நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான வழி யாம். மல்லர்களைமாடித்த கண்ணிராளை வாழ்த்துவதே நமக்குப் பணி ; என்பேச்சை நீ ஆதரித்துக் கேட்பாயென்று நம்பி நான் இதை உனக்குச் சொன்னேன் ; இந்த உபதீசத்தை நீ ஞாபகத் தில் வைத்துக்கொண்டிருந்து வாழ்தியேல் வாழ்க்கிடு ; மறந் தொழிந்து கெட்டுப்போகியேல் போயிடு—என்றாயிற்று.

செயற்பால—செய்யக்கூடியவை ; செயற்பாலால்ல—செய்யக் கூடாதவை ; அழியாக்யதாநுஸந்தாநம்பண்ணிப் பின்வாங்குதல் முதலியன. செய்கிறதி அஞ்சினேன் = செய்வாயென்று பயப்படு கிண்றேனென்கை. மல்லர்களை மடித்த வரலாறு கீழ் நாற்பத் தோராம் பாட்டினுரையில் விரித்துரைக்கப்பட்டது, காண்க.
[பக்கம்-112.] (அங்)

வாழ்த்தி யவனாடியைப் பூப்புனைந்து : நின்தலையைத் தாழ்த்திருக்க கூப்பென்றாற் கூப்பாத—பாழ்த்தவிதி * எங்குற்று யென்றவனை யேத்தாதேன் னெஞ்சமே ! *

தங்கத்தா ஞமேலுங் தங்கு.

(அசு)

அவன்	{ “அப்பெருமா னுடைய திருவுடி களை மங்களா சாஸநம்பண்ணி	பாழ்த்த விதி { பாழும் விதியை யுடைய
அடியை		
வாழ்த்தி	{ (அத்திருவுடி களிலே) புத்பங் களைச்சாத்தி	என் நெஞ்சமே { என்னுடைய மனமே !,
பூப்புனைந்து		
நின் தலையை	{ உன் தலையை வணக்கு ;	அவனை { அந்த ஸர்வேச்வரனை
தாழ்த்து		
இரு கை	{ இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு	எங்கு உற்றும் { ‘எங்கேயிருக்கிறு’ என்று சொல்லி என்று யழைத்துத் துதியாமல்
கூப்பு		
என்றால்	என்று சொன்னால்	தங்க ஆம் ஏலும் { தரித்திருக்கக் கூடுமாகில்
கூப்பாத	அப்படி செய்யாத	தங்கு தரித்திரு.

* * *—[வாழ்த்தியவனிடையை.] இனி எப்போதும் அயோக யதையை விளைந்து பின்வாங்கலாகாததன்று நெஞ்சுக்கு உபதேசித் தார் கீழ்ப்பாட்டில். அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்கமுடிய மாகில் அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறுரிப்பாட்டில். இத் தால்—மனமொழிமெய்க்கொள்ளும் மூன்றுகரணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக்காரியம் செய்யப்பெறுவிடில் தாம் தரித் திருக்கமுடியாமையைப் பேசினாகிறோ.

வாய்ப்படைத்தது பயன்படும்படி அவ்வெம்பெருமானுடைய திருவுடிகளை வாழ்த்தியும், கைப்படைத்தது பயன்படும்படி அந்தத் திருவுடிகளிலே பூக்களைப்பணிமாறியும், தலைப்பலமாம்படி அதனை அத்திருவுடிகளிலே வணக்கியும் அஞ்ஜலிபண்ணு என்று நன்மையாகச் சொன்னால் அப்படி செய்யாதேயிருந்தும், “எங்கே காண் கேன் ஈன் துழாயம்மான் தன்னையான்” என்று அலற்றுமலிருந்தும் உயிர்தரித்திருக்கவல்லையேல், நெஞ்சே! உன் இங்டப்படியே இருந்திடு. ஸத்தை பெற்றிருக்கைக்காக இத்தனையும் செய்து தீரவேண்டியதேயாம் என்று குறிப்பிட்தவாறு.

“இருகை கூப்பென்றால் கூப்பாது” என்றது நிகழ்காலத்திய நிலைமையைச் சொல்லுகிறதன்று; எதிர்காலத்தில் நேரக்கூடிய நிலைமையைச் சங்கித்துச் சொல்லுகிறபடி. அவனிடைய வாழ்த் தாமலும் பூப்புனையாமலும் தலையைத் தாழ்த்தாமலும் இருகை கூப்பாமலும் ஸத்தைபெற்றிருக்க முடியாமையைச் சொன்னபடி.

“தங்கத்தானுமேலும்” என்றவிடத்து, தான்—அசை. தங்கு தல்—ஸத்தைபெறுதல். (அ)

தங்கா முயற்றியவாய்த் தாழ்விசும்பின் மீதுபாய்ந்து * எங்கேபுக் கேத்தவுஞ்சேய் திட்டனகோல்?—போங்கோதத் தன்னைம்பால். வேலைவாய்க் கண்வளரும் * என்னுடைய கண்ணன்பால் நன்னிறங்கோள் கார். (அடு)

பொங்கு ஒதம்	{ கிளர்ந்த அலைகளை யுடைத்தாய்
தன் அம்	குளிர்ந்து அழிய பால் வேலை
	{ திருப்பாற் வாய் { கடவிலே

கண்வளரும்	{ திருக்கண் வனர்ந்தருஞ்சிற
என்னுடைய	{ எனது கண்ணபிரா கண்ணன் பரல்

நல்ல திருமேளி	நிறத்தைக் கொள்ளோ கொண்டிருக்கிற மேகங்கள்	எங்கே புக்கு { எந்த தேசத்திலே போய்
நல் நிறம்		
கொள் கார்		
தங்கா		
முயற்றிய	மாருத முயற்சியை யுடையனவாய்க் ஆய்	எத் தவம் { எவ்வகையான செய்திட்டன { தபஸ்ஸைச் கொல் செய்தனவோ ?
தாழ்		
விசம்பின்		
மீது பாய்ந்து	{ விசாலமான ஆகா சத்தின் மேலே ஸஞ்சரித்து	(அறியேன்.)

ஆ—[தங்காமுயற்றியவாய்.] இடைவிடாது பகவத்குணுது பவம் செய்பவர்கட்டுகும் உலகத்துப்பொருள்களிலும் கண் செல்லுமே; சென்றுலும், பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டு அப்பொருள்கள் அறியப்படுமேயன்றி லொகிகப் பொருள்களாக மாத்திரம் அவை அறியப்படமாட்டாலே; அப்படியே மேகங்களிலே கண் செலுத்தின ஆழ்வார் அவற்றின் உருவத்தை எம்பெருமானுடைய திருநிறமாகவே திருவள்ளம்பற்றி, ஆ ஆ! இந்த மேகங்கள் ஆகாச மடங்கலும் திரிந்து எந்த கேஷ்கரத்திலே சென்று என்ன தபஸ் ஸைக்செய்து இங்கனே திருமானின் திருமேனி நிறத்தைக் கொள்ளோகொண்டன வேவா! என்று வியந்து பேசகிறூர்.

திருவிருத்தத்தில் “மேகங்களோவுரையீர்” என்ற முப்பத் திரண்டாம் பாட்டும் “கடமாயினகள் கழித்து” என்ற முப்பத் தெட்டாம் பாட்டும் இப்பாட்டை ஒருபடை ஒத்தனவாக இங்கு அனுஸ்திக்கத்தக்கன.

“பால் வேலைவாய்” = ‘வேலா’ என்ற வட்சொல் கடற்கறைக் குப் பெயர்; அது தமிழில் ‘வேலை’ என ஐயிருக் குகு பெயரால் கடலை உணர்த்திற்று; ஆகலே, பால்வேலை—கந்தூராகரம். “பால் வேலைவாய்க்கணவளரு மென்னுடைய கண்ணன்” என்றது— “ஏதே நாராயண பீர்மாந் கந்தூரார்ணவநிகேதந :— நாகபர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்” என்ற பிரமாணத்தின்படி யே திருப்பாற்கடலில் பள்ளிகொள்ளுதலை விட்டிட்டுக் கண்ண பிரானுக வந்து தோன்றின எம்பெருமானென்றபடி. (அடு)

கார்கலந்த மேனியான் கைகலந்த வாழியான் *

பார்கலந்த வல்வயிற்றுன் பாம்பனையான் *—சீர்கலந்த

சொன்னினைந்து போக்காரேற் சூழ்வினையி ஞந்துயரை *

என்னினைந்து போக்குவரிப் போது.

(அக)

கார கலந்த மேனியான்	{ மேகத்தோடொத்த திருமேனியை “ஷடையவனும்	சீர் கலந்த சொல்	{ திருக்குணங்கள் நிரம்பிய ஸ்ரீஸ்லாக்திகளை
கை கலந்த ஆழியான்	{ கையோடு சேர்ந்த திருவாழியை “ஷடையவனும்	நினைந்து	அதுவந்தித்து,
பார் கலந்த வல் வயிற்றுன்	{ (பிரளை காலத்தில்) உலகமெல்லாம் வந்து சேரப் பெற்ற வளிய திருவயிற்றை “ஷடையவனும்	குழு வினையின் ஆசி நுயரை போக்கார் எல்	{ கொடிய பாவங்களினு ஹண்டாகும் மிக்க துன்பங்களைப் போக்கிக்கொள் ளார்களாகில் (ஒழியட்டும்);
பாம்பு அனையான்	{ திருவனந்தாழிவா னைப் படுக்கையாக ஷடையவனுமான பெருமரனுடைய	என் நிலைந்து இ) போது போக்குவர்	{ வேறு எதை அதுவந்தித்து இந்தப் போதைப் போக்குவர்கள்.

* * *—[கார்கலந்தமேனியான்.] உலகத்தில் எல்லாரும் பகவத் குணநுபவம் பண்ணியே போது போக்கவேணுமென்கிறார். பகவத்குணங்களை அதுவந்தித்தால் பாவங்களெல்லாம் தொலையு மென்று ஸாமாந்யமாகப் பலரும் சொல்லுவதுண்டு; அப்படி பாவங்களைத் தொலைத்துக்கொள்வதற்காக பகவத் குணநுபவம் செய்யாவிடில் செய்யவேண்டா; பகவத் குணநுபவந்தாந முகத்தினால் பாவங்களைத் தொலைத்துக்கொள்ளா தொழியில் ஒழிக்; ஒவ்வொருவனும் போதைப்போக்கியாக வேண்டுமே; வேறு எந்தக் காரியஞ் செய்தால் போதுபோகும். பகவத் குணநுபவத்தாலன்றி வேறென்றாலும் போது போக்க முடியாதாகையாலே காலசீஷன் பார்த்தமாகவாவது ஒவ்வொருவனும் பகவத்குணநுபவம் பண்ணி யேயாக வேணுமென்கிறார்.

இப்படி ஏன் சொல்லவேண்டும்? உலகத்தில் ஒவ்வொருவனும் பகவத்குணநுபவம் பண்ணியோ போதுபோக்குகிறன்? இல்லை;

சூதாடிப் போதுபோக்குவார் சிலரும், சதுரங்கம் பொருது போது போக்குவார் சிலரும், உண்டியே உடையே உகந்தோடிப் போது போக்குவார் சிலருமாய் இப்படி பலவகைகளாலே போது போக்குவாரரைக் காணு நின்றேமே; குணநுபவத்தாலே போது போக்குவாராக ஒருவரையுக் கண்டிலோமே; ஆழ்வாரொருவரேயன்றே அப்படியுள்ளவர்; இப்படியிருக்க “என்னினைந்து போக்குவர் இப்போது” என்று குணநுபவத்தாலன்றிப் போது போக்கு முடியாதென்று இவர் எப்படி சொல்லலாம்?—என்று கேள்வி பிறக்கும். இதற்கு நாம் என்ன ஸமாதாநம் சொல்லவல்லோம்; உலகத்தில் தம்முடைய ஸ்வபாவத்தையே பிறர்க்கும் ஸ்வபாவமாக நினைத்துக்கொள்ளுதல் பெரியோர்களின் இயல்பு; பரமைகாந்திகளாய்ப் பரமவைதிகர்களான அந்தணர்கள் இரவில் சயனிக்கும்போது தம் மனைவியரைவிலித்து, ‘அட! சொம்பிலே ஜலம் வையாதே, கவிழ்த்துவை’ என்று சொல்லுவர்களாம்; இப்படி சொல்லுவதன் கருத்து அறிவீர்களோ? இரவிலே கள் என் வந்தால் சொம்பைக் கொள்ளை கொள்ள நினைத்து அதனருகேவந்து அதை யெடுக்கப் பார்க்கும் போது கையலம்பாமல் சொம்பைத் தொடலாகாதென்று தீர்த்தம் தேடுவனும்; தீர்த்தம் கிடைத்தால் கையை அலம்பிக் கொண்டு சொம்பை எடுத்துப்போய்விடுவனும்; தீர்த்தம் கிடையா விடில், அசுத்தமான கையாலே சொம்பை எப்படி எடுப்பதென்று ஆசாரம் கொண்டாடி வெறுமனே போய்விடுவனும். இதற்காகவே ‘சொம்பில் ஜலமின்றிக் கவிழ்த்துவை’ என்று புராதநவைதிகர்கள் திட்டம் செய்வர்களாம். தங்களுடைய ஆசாரமே கள் எர்க்கும் உள்ளதாக அவர்கள் நினைப்பதுபோல், ஆழ்வாரும் பகவத் குணநுபவத்தாலன்றி மற்றெதனஞாம் தமக்குப் போது போக்கு அரிதாயிருக்குமியல்வையே எல்லார்க்கும் உள்தாக நினைத்து மிக அற்புதமாகவும் அழகாகவும் இப்பாசரம் அருளிச்செய்கிறென்றுணர்க.

“கார்கலந்த மேனியான் சீர்கலந்த சொல், கைகலந்தவாழி யான் சீர்கலந்த சொல், பார்கலந்த வல்வயிற்றுன் சீர்கலந்த சொல், பாம்பஜையான் சீர்கலந்த சொல்” என்று இங்களே யோஜித்து உபந்யவித்தல் அழகு; [கார்கலந்தமேனியான்சீர்கலந்தசோல்.] இராமபிரானிச் சொல்லும்போது “மீஷு ச்யாமு மஷு ச்யாபலம்

“மேகச்யாமம் மஹாபாஹம்” என்று முன்னே நீலமேகவடி வுடையவ னெண்கொலே, கார்கலந்த மேனியானென்று இராம பிரானீச் சொல்லிற்றுய், அவனுடைய சீர்கலந்த சொல்—ஸ்ரீராமா யணம் என்றபடி.

[கைகலந்தவாழியான்சீர்கலந்தசோல்.] “ஜாலீஸி ஦ேவதேவை ஶஂலங்குடா஧ர = ஜாதோவி தேவதேவைச சங்கசக்ரகதாதர !” என்று கண்ணபிரான் திருவவதரிக்கும்போது கையும் திவ்யாயுதமு மாகத் திருவவதரித்தனஞ்சைலால் கைகலந்தவாழியானென்று கண்ணபிரானீச் சொல்லிற்றுய், அவனுடைய சீர்கலந்த சொல்—ஸ்ரீபாகவதம், ஸ்ரீமஹாபாரதம், ஹரிவம்சம் முதலியனவன்கை.

[பார்கலந்தவல்வயிற்றுன்சீர்கலந்தசோல்.] பிரளாயகாலத்திலே எம்பெருமான் உலகக்களையெல்லாம் திருவயிற்றினுள்ளேவைத் துக் காத்தருளினபடியைப் பேசகிற புராணங்கள்.

[பாம்பணியான்சீர்கலந்தசோல்.] பாம்பணியானென்று அரவணைமேற் பள்ளிகொள்ளும் அணியரங்கநாதனீச்சொல்லுகிறது; அவனுடைய சீர்கலந்த சொல்—திருவாய்மொழி ; “வான் திகழுஞ் சோலைமதினரங்கர் வண்புகழ் தேமலான்ற தமிழ் மறைகளாயிரமும்” (திருவாய்மொழியின் தனியன்.) என்கிறபடியே திருவாய்மொழி யாயிரமும் ஸ்ரீரங்கநாதன் விஷயமென்று நம் ஆசாரியர்கள் அருளிச்செய்கையாலே பாம்பணியான் சீர்கலந்த சொல்— திருவாய்மொழியாம்; ஆக, ஸ்ரீராமாயண பாரதாதி இதியாலங்களைக் கொண்டும் ஸ்ரீ விஷ்ணுபுராணம் முதலிய புராணங்களைக்கொண்டும், திருவாய்மொழி முதலிய அருளிச் செயல்களைக்கொண்டும் பாவத்தைப் போக்கிக்கொள்ளாகில் போகட்டும்; பூநைதைப் போக்குவதற்கு இவையொழிய வேவெறுந்றும் ஸாதநமல்ல என்று ராயிற்று.

இப்பாட்டும் மேற்பாட்டும் சாற்றுப் பாசுரங்கள். (அக)

இப்போது மின்னு மினிச்சிறிது நின்றுவும் *

எப்போது மீதேசோல் வென்னென்று சே ! *—எப்போதுங் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான் *

மோய்கழலே யேத்த முயல்.

(அள)

என் நெஞ்சே	எனது மனமே!	முயல்	உத்ஸாஹப்படு;
நம் மேல்	{ நம்மிடத்திலுள்ள வினை	இப்போதும்	இக்காலத்திலும்
வினை	{ பாவங்களைப் கடிவான்	இன்னம்	{ மேலுள்ள இனி சிறிது
கடிவான்	{ போக்குதற்காக ஒருபோதும் கையை	நின்றாலும்	காலத்திலும்
எப்போதும்	{ விட்டுப்பேராத கை கழலா	எப்போதும்	{ ஆக எல்லாக் நேமியான்
கை கழலா	{ திருவாழியை புடையனான் எம்	சதே சொல்	{ இதுவே (உனக்கு பெருமாலுடைய)
நேமியான்	பெருமாலுடைய		நான் சொல்லும் ஹிதோபதேச மாகும்.
மொய்கழலே	{ அழிய திருவடிகளையோ		
ஏத்த	துதிக்க		

* * * [இப்போதும்.] முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச்செய்ததுபோலவே முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார். பகவத் குணநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்; அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக்கொள்ள எட்டும்; சுதாழியோ, சதுரங்கம் பொருதோ, கள வாழியோ, கண்ணுறவுங்கியோ எவ்விதமாகவேலும் போதைப் போக கிக்கொள்ள எட்டும்; அவர்களைப்பற்றி நமக்கென்னகவலீ? நெஞ்சமே! உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனக் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ, இன்னம் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ மற்று மெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒரு சொல் ஹையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்—“நம்மேல்வினை கடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்.” என்பதே. அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற் காகவே உழுவதோர்ப்படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட ராழியும் சங்கும், மழுவொடு வாரும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா விற்கும் பெரு மாலுடைய பரமபோக்கியமான திருவடிகளைத் தூக்கியான எத்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே உனக்கு எப்போதும் காரியமாகக் கடவுதென்று நெஞ்சக்குரைத்துத் தலைக்கட்டினாராயிற்று.

ஸ்ரீ பட்டர் “எப்போதும் கைகழலாநேமியான் நம்மேல் வினை கடிவான்” என்கிறவிதைத் திருவுள்ளம்பற்றி ஸ்ரீரங்கராஜஸ்வலத்

தில்—“ பாலு பூங்களையூடு விலமூவுப்பாஸுவா நடா பஞ்சா
யூஷின் சிழ்புவுன் கீரங்காயக்கு = பாது ப்ரணதரக்காயாம்
விளாம்பு மஸ்துந்திவ—ஸதா பஞ்சாயுதிம் பிப்ரத் ஸகு : பூர்வங்கா
யக்கு : ” என்றாருளி செய்த சீலோகம் இங்கு அதுவெடுத்தேயம்.

‘எப்போதும்’ என்பதை நான்காமடியிலே கூட்டி உரைக்கவுமாம்; ‘எப்போதும் ஏத்த முயல்’ என்று.

“ மொய்க்குலே ஏத்து ” என்னுடை ஏத்து முயல் என்கையாலே, பகவத் விஷயத்தை ஏத்திக் கரைகாண்பதென்பது இல்லை; ஏத்தவேணும் ஏத்தவேணும் என்கிற உத்தீயாக நிலைமையே எப்போது மிருக்கும் என்பது காட்டப்பட்டதாம். ஆளவந்தாரும் “ ஸதா ஸ்திதா : நோத்யமதோதிசேரதே ” என்றருளிச் செய்ததை ஸ்மரிப்பது.

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும் தம் திருநாமமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயகத்திற் குப் பலன் சொல்லுதல் முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

சொற்சவையாலும் பொருட்சவையாலும் மிகக்கிறந்த இத் திவ்வியப் பிரபந்தம் ஒருவாறு விபாக்கியானித்துத் தலைக்கட்டப் பட்டதாய்த்து. *

பேருமாள் கோயில் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராசாரியர் இயற்றிய
திவ்யப்ரபந்த திவ்யார்த்த தீபிகையில்
பெரிய திருவந்தாதி உரை
மற்றிற்று.

அடிவரவு :—

1. முயற்றி புகழ்வோம் இவையன்றே யென்னில்,
பெற்றதாய் நெறிகாட்டி யாலே யருகும்,
நுமக்கடி பிரூநால் நாழால் நீயன்றே.
2. சீயன் வழக்கொடு சரயால் பார்த்தோர்,
சீரால் சூழ்ந்தடி தாம்பால் சொல்லில்,
காணப்புகில் சென்றங்கு காலே யினோப்பாய்.
3. இளை தான்தோன்றல் ஆரானும் யானும்,
அடியா ஸன்றே உணர இங்கில்லை,
அழிகு தமக்கடி யாதான் பாலாழி.
4. பாலாழி நின்று மவனு மாமாறு,
அமைக்கும் பிழைக்க வாய்ப்பேபா வலியம்,
பாருண்டா னவயம் வகைசேர் வினையார்.
5. வினை நான்கூறும் நினைத்திறை எமக்கியாம்,
கொண்டல் பிரிந்தோன்று மனமானு மாண்பாவி,
ஒன்றுண்டு வானே மருங்கோ வரவாறு.
6. வரவு வழித்தங்கு மாலே மாடே,
பேர்ந்தென் றிறைமுறை மீன் பின்துரக்கும்,
பரனும் கலந்து சூட்டாய வதுவோ.
7. அது வோ கல்லு மகஞ்சிவந் தடர்பொன்,
இனிநின்று முதலாம் பூவை யென்றுமொரு,
புவிய முள்ளிலு முரைக்கிலோர் துணைநாள்.
8. துணை யுண்ணுட்டுப் பிறப்பிறப் பகவிரா,
தெரிந்துணர் வயர்ப்பாய் வாழ்த்தியவன் தங்கா,
கார்கலந் திப்போதுமின்னும் முயற்றி.

ஆழ்வார் திருவடிகளே சரணம்.

எம்பெருமானூர் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சரணம்.